(25)

வைத்திய அட்டவணை.

132

132

குப்புசாமி செட்டியார்,
காவேரிப்பட்டணம்,
வைத்திய அட்டவணை- கட்டு-14.

1

Verification completed on 25-6-63
Sunderamoorthy 25/6/63

132

குப்புசாமி செட்டியார்,

காவேரிப்பட்டணம்,

வைத்திய அட்டவணை- கட்டு.14.

Total Typed Pages
140

21.12.62.

132

First leaf broken

குப்புசாமி செட்டியார்.

காவேரிப் பட்டணம்.

வைத்திய ஓலை கட்டு: 14.

முதல் ஏடு முறிந்து சிதைந்துள்ளது.

அமுர்த முண்டால் காய சித்தியாகுஞ் செப்பி மல சித்த ரெல்லா முரைத்திட்டாரே.

5: முரைத்திடாற் முதத்தை முழுங்கி கொல்ல மைந்தனே விஷ ~~மைசக்தி~~ மது தான் கண்டத்தில் நிற்கும்

தரைத்திட்டாதற் கனையும் திமையங் ~~கட்டி~~ கூட்டி நோரி கண்டத்தே அசைத்து ஆட்டுரைத்து

விஷங்கள் எல்லா மகைக்கு (மயக்கி) விரும் உத்தமனே மித்த மென் பாத்துலக மாமக்

கரைத்திட்ட கறண்ட ரசின் மைந்தன் சொன்ன காய சித்திக் கின்னமொரு அங்கங் கேளு.

6. கேளப்பா ஆமணக்கின் யெண்ணை யோடு கெடியான குமரிச் சார் கூடக் கூட்டி

நாளப்பாணியில்த் தோயித்து கொண்டு நலமான பாவையைப் போலிருந்து கொண்டு

நீளப்பா அபர்னத்தில். சத்தியாட நேரொன்று மலங்களெல்லாம் போகும்

ளப்பா யிதை மறைத்துக் காய சித்தி சொன்னார் றரிந்து விட்டேன் வழலை முறை காய சித்தி கானேன்.

7. சித்திக்கக் க்காய முதல் வாதந் தானுஞ் செப்புறேன் வாலையுட மு~~ன்ன~~ன்றெழுத்தைக் கேட்டு

பத்திக்கக்குருவினுட உபதேசங் கேட்டுப் பண்பாகத் தேவியைத் தான் பூசை பண்ணி

முத்திக்க மேல் நோக்கித் தாரகத்தைப் பார்த்து உண்டு வா கற்பத்தை உடனே சத்தி

மத்திக்க வாலையுட் மூன்றெழுத்தை விட்டால் மண்ணுச்சுச் சித்தி யெல்லா மனசில்த் தானே.

8. காணப்பா வாலையுட மூன்றெழுத்தை நாட்டு கையி முறையாய்ப் பூமி யொன்று ~~ஆ~~ ஆகாசம் மொன்று

தோணப்பா பிறபஞ்ச மொன்று மூன்றாய் நின்ற சுக போக சித்திதனை யியம் பாரு

ஊணப்பா சொல்லார்கள் வாஸ்திட்ட கை ஒரு கோடி தனமீந்து சொல்லார் சொல்லார்

வீணப்பா தேவியுட பூசை விட்டால் வெறும் பொய்யாய் றால் முதலா யிசித்தி போமே.

9. போகாமல் சிவனுடைய சக்கரத்தின் மையயம் புகளான தேவியுட சக்கரத்தை வைத்து

வாங்காமல் சிவ சத்தி பூசை சாமம் மைந்தனே திசை தீட்சை கேள்க்க வேணும்

சாகாமலிருத்தி விப்பார வன வருங் கூட்டி சத்து ரிஷி வித்தை யெல்லா மவனுக்குள்ளாம்

வேகாமல் வேமமடா தீவினைகளெல்லாம் மேல் நோக்கிக் கற்பமுண்டு யேறு யேறே.

10. ஏழுமென்ன பல கால்கள் கோடான என்ன மெச்சுங் கொங்கணர் தான் பாடிப் போட்டார்

தேறுமென் கண் கொண்டு சொர்க்கம் சொன்னார் சிவமான மூலகுரு உன் பேரென்றார்

கூறுமென்று சிவநூலில் கண்டு கண்டு கொள்ளுமென மச்சமுனி அறிந்து பாரே

நென்பர் மாலின்ன மட்டவதியன் சித்தரெல்லாம் வைத்தாரே காயசித்தி மாண்டார் கானே

11. காணப்பா காய கற்பங் கொள்ளுவர்க்கு கையி முறையாய் காட்டி விக்கும் வாசி சையில் லை

தோணப்பா சொன்ன யிலே மயக்கந்தற்க்கு சொல் பெரிய உடல் நோவு வருத்தமாகி
வீணப்பா வென்று விட்டார் கோடாத கோடி விதியல்லா மதியல்லோ வினையோ காணேன்
ஊணப்பா வென்று சொல்ல நாவில்லாத தோஷ மொரு மொளனிய குரு சொல்லா தோஷந் தானே.

12. தானுண்டபடி நூலிற் படிதான் பாரு சட்டை முனி நூல் பாருமே தோ கோடி
காணென்ற காடு போல் காய சித்தி வாதஞ் ச்னங் கையி முறையாய் பாடாமல் முரைத்து சொன்னார்
யேனென்று சொன்னக்கால் சுந்தரமே ஆதி*முதல்*லொன்பது*பேர்*சித்தர்*கோடி அய்யா யெல்லோருங் காய சித்தியாவாரென்று
ஆதி முதல் லொன்பது பேர் சித்தர் கோடி யாய் யனேகங் கோடி சித்தராச்சே.

13. ஆச்சுதப்பா நவகோடி கோடி கோடி ஆச்சு தென்று சித்தரெல்லாம் பேசிக் கொண்டு
போச்சப்பா காய சித்தி மறைத்துச் சொன்னார் போக்கறியா குலத்தே நின்று கெட்டார்
எச்சப்பா வாதத்தில்லாதி யென்ன கருவே யெழும்பாமல் வழலை பத்தானிழுக காயிச் சொல்லி
நீச்சப்பா கடுநீச்சு காய சித்தியாகா நிகண்டோடு மென்றுலை யோனித்தார் பாரே.

14. பாரு எந்த நூலோடு நிகண்டு கண்டு பார்த்தோர்க்குப் பரிச முதல் சந்தான வேதை
சாருங் கண்டாய் அவர் பத்தை பனிரெண்டாண்டாண்டு கருணையுடன் கையி கொடுத்தால் கண்டு பாரு
மாறு கொண்டு திருடாதே வாயாட்டாதே மய்க்கமொடு வல்லமையள் செய்திடாதே
போரு கொண்டு வாளாதே பொய் சொல்லாதே புத்தி கேள் சித்தர்களே புகள கேளீர்.

15. கேளப்பா யின்னூலை வைத்திருந்தோர் பாதம் கெடியாகத் தொழுதிறைஞ்சி வாங்க நன்று
நாளப்பா யில்லா விட்டால் தனமீய்ந்து நல்மான வாங்குவது ரெண்டாம் பக்ஷம்
காணப்பா யென்றால்க்குச் சரி நூலயில்லை சாதகமாய்க் குடுப்பதற்கு சிவநூலு மொவ்வா
ஊணப்பா நூல் கொடுத்தோர் மனது நொந்தால் சுத்தப் பாளாகு மென்று செவித்திட்டேனே.

16. யிட்டதொரு சாபத்தால் பயந்து சித்தர் யென்னூலை வாங்கையிலே குளிகை யீய்வார்
மட்டதோதெனங் கெட்டாவர் கொடியரவராப் (மேல் பல ஏடுகள் இல்லை)

17. குந்திருந்து உசையிட்டு ஓடி சென்று உத்தமனே அவரவரை கேட்டு
உன்று மருந்திருந்து திருடாதே பொட்டி சொல்லாதே வாயாறி திரியாதே நமக்கு கொஞ்சம்
பொருந்திருந்த சட்டை முனி பிள்ளையன் தானென்முல் போகுமுன்னே கை கொடுத்து புகழ் செய்வாரே.

18. புகழாக யிதன் பிறகு முண்டியே தானுண்டு போக்கோடே சோதியுண்டு கண்கருண்டு
நகளகா ரேம வருஷமுண்டு சாயா விருக்ஷஞ் சாதகமாயி சேர்ந்தடு பாவையுண்டு
ங்களாக கறபி விருக்ஷம் ரேம விருக்ஷம் சால் பெரிய எருமை விருக்ஷ பாலையுண்டு
யிக நோயை யுண மணியை கண்டு தேறி யிவனுடைய நற்த்தத்தின் கற்பங் கோரே.

19. கேளப்பா அண்டத்தை புளம் போல் பெத்து கெடியான வீரமுடன் கற்பூமிட்டு
தாள்ப்பா வெடியுப்புச் சவுக்காரச் சுண்ணஞ் சாதகமாய் வகை யொன்று பணம தொன்று
நாளப்பா பொடி செய்து நால்ண்டத்தில் நலமாகப் பொடியிட்டு வெயிலில் வைக்க

தேளப்பா கொட்டிய தோர் வேகம் போல செனத்திலே ரெண்டு கரு செலுமாச்சே.

20. ஆச்சப்பா கெந்தகம் பலந்தான் பத்து அப்பனே கல்வத்தில் விட்டு நன்றாய்
ஒச்சப்பா அண்ட நீர் விட்டு ஆட்டு உத்தமனே அண்டங்கள் தன்னிற் பன்னீர்
வீச்சப்பா கெந்தகத்தைத் தினந்தான் மூன்று விட்டரைத்து வெள்காரம் பலந்தாஜென்று
தேச்சப்பா கழுவியிதை யிதிலே போட்டு திரமாக ஒரு நாளித் தான் அரைத்துக் கட்டே.

21. கட்டியதோர் வில்லையைத் தான் மையோட்டில் கருக வைத்து வாலுகையிலேத்தி மெள்ள
ஓட்டிய தோர் தீ யெரிப்பாய் தினந் தாஜென்று உறவாகக் கட்டிப் போங் கெந்தி கெந்தி
தீட்டிய தோா கெந்திக்கு பதித்த மாட்டியல்லோ பொடியாக்கி வைத்துக் கொண்டு
நெட்டியல்லோ பூரகங் கழுவிப் போட்டு நேராகப் பீங்கானில் புளிந்து போடே.

22. போட்டதிலே சவுக்காரச் சுண்ணங் காரம் புகளாத வெடியுப்பு மூன்றுங் கேரு
நீட்டிதிலே வகைக்கொரு காசு ளாக்கு நேராகப் பொடி செய்து அதிலே போட்டு
மூட்டிதிலே நன்றியது தன்றிருக்கும் மோந்து அந்த தன்னீரை கெந்தகத்தை விட்டு
ஆட்டிதிலே தின மொன்று மெழுகு போலே அப்பறத்தே வாங்கி வேதை தட அரைக்கக் கேளே.

23. கேளப்பா தங்கமது கைகயிலிட்டு கெடியான செம்பதிலே நாலிலொன்று போட்டு
நீளப்பா உருக்கையிலே மெழுகு தானும் நேரப்பா பணம் போலே அதிலே போட்டு
தாளப்பா தங்க எடை யிட்ட பின்பு சாதகமாய் சோதித்து எடுத்து நன்றாய்
நாளப்பா குகையிலிட்டு உருக்கிக் கொண்டு நலமாக முன போலே செம்புக் கூட்டே.

24. கூட்டியல்லோ முனாலே உருக்கிக் கொண்டு குறையாமல் முன் போலே மெழுக்குப் போட்டு
நீட்டியல்லோ யிதை எடுத்துச் சோதித்து வாங்கி நேராக முன் போலே செம்பு கூட்டி
ஆட்டியல்லோ உருகையிலே மெழுக்குப் போட்டு அப்பனே யிப்படியே முறையள் தோறும்
பூட்டியல்லோ பத்து விசை தீர்ந்தாயானால் பொன்னும் செம்பெல்லாம் புகழ்ந்து பாரே.

25. பாரப்பா குகை தோறும் சோதித்து வாங்கிப் பதமமல் எடுத்தெல்லாம் உருக்கிக் கொண்டு
நேரப்பா ஓட்டிலிட்டு ஊதிப் போட்டு நிலைச் சதங்கம் வருகன் பணம் மதிக்சநிக்கும்
தாரப்பா தங்கமது செம்பே யான சாதகமாய் கெந்தகத்தின் செம்பிலே.
ஊரப்பா கொள்ளாதும் பின வேதை ஓட்டி விக்க ஆண் பிள்ளை யிண்டோ சொல்லே.

26. சொல்லியதோர் செம்பிலுல் குளிகை போட சுகமாக வேடிங்கள பண்ணு பண்ணு
சொல்லியதோர் செம்பிலுல் வளகி பண்ணு நடியான மோதிரமு மாத்திரையும் பண்ணு
சொல்லியதோர் செம்பிலுல் சித்தரெல்லாம் சுகமாக ஆபரணம் பண்ணி ரே.

27. பண்ணிதோர் கெந்தகத்தின் மெழுக்கு தன்னைப் பணவிடை தான் ரெண்டு தினந் தின்று தின்று
யெண்ணிதோர் மண்டலத்தில் சட்டை தானும் உத்தமனே தளமாக தள்ளிப் போட்டு
நண்ணிதோர் மேனி தன்னை பார்க்கும் போது நலமாக அரணன் போல்க் காணும்
புண்ணியமே செய்தவர்க்கு யித்தனையு மெய்யும் பொய் சொல்லும் பாவிக்கு எல்லாம் பொய்யே.

28. பொய்யாகும் நூல் குடுத்த குருவைப் பார்த்து புகளாகத் தாவித்தால் போகும் பாளாய்
பொய்யாகும் காய சித்தி வாத முலென்னூர் போக்கோடே கோடி சென்மம் புலையாகுவார்
பொய்யாகும் தேவியுட வரமென்னுல் புகளாக யிகத்திலே பெரு வயறு மாருவான்
பொய்யாகு மூலகத்தே சித்தருண்டோ வென்னுல் போசனமுங் கிடையாது புலைப்புமே.

29. ஆமப்பா முன்னெடுத்த தங்க செம்பை அடித்து நன்றாய் தகடாக அதிலே கேரு
ஆமப்பா வாச கெந்தகமுங் கூட்டி உறவாகத் தகட்டுக்கு பாதி பூசி
சேமப்பாகத் தகட்டில் திரமாக தகடு கொண்டு மூடி கட்டி
தேம்பப்பா சட்டியிலிட்டுஒடு மூடி தீக் கொருத்திக் கன புடமாய்ச் சிறக்கச் செய்யே.

30. செய்யயிலே தேவியைத் தான் பூசை பண்ணி திறமான்கச் சமாதியிலே யிருந்து பாரு
மெய்யா பிதார சத்தி தேவி நின்று வாச்சுதடா வாச்சுதடா காய சித்தி யென்பாள்
கையிலே வாத சித்தி கவன சித்தி கை முறையாய் பலித்ததடா மைந்தா வென்பாள்
நேரப்பாலே யாரு தளம் வெளியாய் காட்டி கூப்பிட்டு சக்கரத்தின் குறி சொல்வேனே.

31. சொல்லியதோர் புடமாறிக் குருந்த பின்பு சுகமாகப் பூசித்து எடுத்துப பாரு
வல்லிய கத்தூர பொடியாக நெருங்கா நிதி மைந்தனே யிதை யெடுத்து வைத்துக் கொண்டு
ஒல்லியதோர் பொழுதுக்குக் குன்றி யுன்று ஒங்கிய தோர் மண்டலத்தி லொளியே மீறும்
தல்லிய தோரருட்டரை யிருக்கும் போது சந்திரனே சூரியனே வென்பார் காணே.

32. காணப்பா பூசை செய்ய முறையை கேரு கைய முறையா யிசேஉடி வைத்துப் பூசை செய்வார்
பூணப்பா போதான தீபம் வைத்து புகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்து
நாணப்பா சக்கரத்தைப் பூசை செய்வார் நம்முடைய பூசை யென்ன மேரு போலே
ஊணப்பா நாற்பத்து முக்கோணம் பார்த்து உத்தமனே பூசை செய்வார் சித்தர் தானே.

33. தானென்ற மேரு வைத்தான் பூசை செய்தால் சாப மிட்டாலண்ட ரண்டந் தீயாய் வேகுந்
தேனன்ன மேவிக்குத் தீக்ஷை வேணும் சிறு பிள்ளாய் மத்தவரால் தீண்டப் போகா
வானென்ற மேரு வைத்தான் பூசை செய்வார் வாய் திறந்து உபதேசஞ் சொன்னூர் கால
கேர்னென்ற காய சித்து வாத சித்து கொள்ளை யிட்டானவன் சிஉஞ்சன் கூறினனே.

34. கூறியதோர் வாலையுட முன்னெழுத்தைக் கேரு குறியறிந்து பசை செய்து பின்பு கேரு
மாறியதோர் திரிபுரையின் னெட்டெழுத்தைக் கேரு மைந்தனே யிவளை நீ பூசை பண்ணி
தேறிய தோர் புவனையுட திரி வெழுத் கேரு திரமாகப் புவனையை நீ பூசை பண்ணி
ஆரிய தோர மலையின் நாலெழுத்தைக் கேரு மவளுடைய பதம் போத்திப் பூசை பண்ணே.

35. பண்ணிய பின் சாமளையின் அஞ்செழுத்தைக் கேரு பண்பாகத் தீக்ஷை அஞ்சு முடித்த பின்பு
வன்னியதோர் வாசி யென்னூர் போகத்துக்கு மைந்தனே வைத்தன வத்து பிறுனந் தீரு
கன்னிய தோரிந்தனையு மிரித்திருந்தால் காய்ச்சி பண்ணையிலே விக்கினங்கள் யில்லே
ஒன்னியதோர் யோக மென்ன சித்தி யென்ன உத்தமனே விட்ட முறை எடுக்குங் காணே.

36. காணப்பா குறைய் சித்தி பன்றும் போது காட்டுகிறேன் வாலையிலே நின்றுகில்
புஷப்பா வாலையைப் போலிருந்து வாழ்வார் புகழாக எவ்வனத்தில் நின்றுகல்
ஆணப்பா அன்பரிஷ போலென்றும் வாள்வார் அப்பனே செம்பதிலே நின்டுக் கே
ளே
தோணப்பா முப்பது போல் லென்றும் வாழ்வார் சுகமான சுன்பதிலே நின்றுகில்.
37. கேளப்பா யெழுபது போய்ப் பதினாறும் கெடியான செம்பதிலே நின்றுகில்
வாணப்பா யிருபது போல் லென்றுந் தான் வாங்காமல் நின்று விடும் வனத்தி
டை
நாரப்பா யிருக்கு மேல் வயசு மஞ்சி நரம்பெல்லாம் தளர்ந்து போம் கடினம்
பாரும்
வேளப்பா எரித்த சிவன் சொன்ன மார்க்கம் வெவ்வேறாய் சித்தர் சொன்ன கற்
பந்தானே.

சகலமான வியாதிக்கும் அநுபானம் சுத்தி.

நாவி, யிருவி, ரசம், கெந்தகம், அரிதாரம், வெங்காரம் இந்த ஆறு மருந்தும் தன்னியிலொக்கக் கூட்டி சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தன்னி நெல்லிமுள்ளி இந்த ஆறு மருந்தும் சமனுகக் கூட்டி நேர்வாளம் நாலு பங்கும் யிம்மூன்றும் சமனுகக் கூட்டி நொச்சிஇலைச் சாறு வாத்தொரு நாளரைக்க முருக்கிலைச் சாறு வார்த்து ஒரு நாள்ரைக்க குப்பை மேனிச் சாறு வார்த்து ஒரு நாளரைக்க. கைய்யாந்த கரைச் சாறு வார்த்தொரு ஒரு நாளரைக்க ஐந்து நாளரைச்சு மிளகு மாதிரி உருண்டை பண்ணி நிழலி வுலர்ந்ததாக உலர்த்தி வைத்துக் கொண்டு கபால ஒலைக்கு எலை யாலம் பாலில் உரைத்து உள்க்கு கொடுத்து மேலுக்கு பூசவும். மண்டைக் கரப்பானுக்கு குப்பை மேனிச் சாத்திலிட்டுப் பூசவும். மண்டை வியர்திக்கு செருப்படை சாத்திலிடவும். கபால குத்தடத்துக்குச் வேலிப் பருத்தி, மணத்தக்காளி சாத்திலிடவும். அறுபோகத்துக்கு பசுவின் நெய்யிலிடவும். அக்கரத்துக்குச் சந்தனத்திலிடவும். சுக்கிர பவலத்துக்குச் சிறு புள்ளடிச் சாத்திலிடவும். கண்ணில் அமரத்துக்கு வேப்பிலைச் சாத்திலிடவும். நிணம் செருக்கி வரற வுக்கு ஊமத்தைச் சாத்திலிடவும். காதிலே பூச்சிக்கு கீழா நெல்லிச் சாத்திலிடவும். கரப்பானுக்கு கழுதை விட்டைச் சாத்திலிடவும். நத்தைப் புடுவனுக்கு வேப்பம் பட்டைச் சாத்திலிடவும். கண் புழு மேச்சலுக்கு முருக்கிலைச் சாத்திலிடவும். கன்னிறை முடுகிறதுக்கு சிறு நீரிலிடவும். சேத்தும கரப்பானுக்குப் பிறண்டை யிலைச் சாத்திலிடவும். பித்த கரப்பானுக்குப் பழஞ் சேர்த்துத் தண்ணியிலிடவும். கிரந்தி எனப்பட்டதற்கெல்லாம் ஆடா தோடைச் சாத்திலிடவும். வாத வாய்வுக்கு வெத்திலைச் சாத்திலிடவும். வாய்வுக்கு வெந்தயத்திலிடவும். சேத்தும வாய்வுக்கு கொள்ளுப் பொடியிலிடவும். வயிறு கழிச்சலுக்கு அத்திப் பட்டைச் சாத்திலிடவும். கிராணிக்கு சீரகத்திலிடவும். வாய்வுக் கிராணிக்கு பாவட்டைச் சாத்திலிடவும். ஒட்டுக் கிராணிக்கு எருமைத் தயிரிலிடவும். வாய்வு குன்மத்துக்கு உமிக் கின்ன நீரிடவம். சத்தி குன்மத்துக்கு வில்வப் பத்திரி சாத்திலிடவும். வயிற்று வலிக்கு மாவிலிங்கம் வேர்ச் சாத்திலிடவும். வாதத்துக்கு முடக் கொத்தான் சாற்றிலிடவும். தனுர் வாதத்துக்குத் தூட்ரியிலைச் சாத்திலிடவும். அற்புத வாதத்துக்கு பொன்னா யிலைச் சாத்திலிடவும். சந்து வாதத்துக்கு சாறணையிலைச் சாத்திலிடவும். பல்லடி வாதத்துக்கு சுக்கு நீரிலிடவும். அடிப்பு வாதத்துக்கு எலுமிச்சம் பழச் சாத்திலிடவும். ஊத வாய்வுக்கு ஆதண்டையிலைச் சாத்திலிடவும். நடுக்கு வாதத்துக்கு கழற் கொட்டிப் பருப்புச் சாத்திலிடவும். குதியடி வாதத்துக்கு உவர் மண்ணிலிடவும். ஆசன பிளவைக்கு தண்டற பிளவைக்குப் பொன்னுங் கண்ணிச் சாத்திலிடவும். உச்சிப் பிளவைக்குப் பசுவின்

நெய்யிலிடவும். பித்த சுரத்துக்கு முலைப் பாலிலிடவும். சன்னி வாத சுரத்துக்கு சிட்டுக் குருவி முட்டையிலிடவும். பித்த சன்னிக்கு ஊமனிலைச் சாத்திலிடவும். அலத்த சன்னிக்கு சிவரை யிலைச் சாற்றிலிடவும். நடுக்கு சன்னிக்கு சாறநீ ஏலைச் சாற்றிலிடவும். பம்புக்கு மாவிலைச் சாற்றிலிடவும். அஞ்சனத்துக்கு வெத்திலைச் சாத்திலிடவும். நசியத்துக்கு சிறு வழுதலை சாத்திலிடவும். பனையன் பாம்புக்கு ஊமத்தையிலைச் சாத்திலிடவும். முதுளை சாத்திலிடவும். ஸ்தம்பனத்துக்கு அத்திப் பாலிலிடவும். யோனி ஒட்டத்துக்கு பிறண்டையிலைச் சாத்திலிடவும். அணு கட்டுக்கு முருங்கைப் பூச் சாத்திலிடவும். கோரத்துக்கு அரப்பொடி யிலிடவும். நீர்க் கோவைக்கு எலுமிச்சம் பழச் சாற்றிலிடவும். பித்த பாண்டுவுக்கு சங்கெலைச் சாற்றிலிடவும். சோகைக்கு சீரகத்திலிடவும். காமாலைக்கு ஏலரிசி யிலிடவும். வறக் காமாலைக்கு கடுக்காய் சாத்திலிடவும்.

சங்கு வடைய கிருதம்.

புளியம் பட்டைச் சாம்பல் ஒரு பங்கு பஞ்ச லவண வகை அந்த சாம்பலுக்குச் சரியாய் இந்த இரண்டுக்கும் சரியாய் இதை வேப்பம் பட்டைச் சாத்திலரைத்து சங்கு பற்பம் கூட்டி அதின் பிறகு பெருங்காயம் சுக்கு, மிளகு, திப்பிலி, இந்த நாலும் அதுக்கு சரியாய்க் கூட்டி வேப்பம் பட்டைக் கசாயத்தில் அரைத்து சணப்பம் விரைப் பிரமாணம் குளிகை பண்ணி வென்னீரில் கொடுக்க மகா வாத சூலை எல்லாந் தீரும்.

சங்கு வடையம்.

மருள்க் கிழங்கு புளியறணைக் கிழங்கு அம்மன் தாளங் கிழங்கு பிறண்டை வேர், கொடி வேலி வேர், திரிபலம் பஞ்ச மூலம் சுக்கு, மிளகு; திப்பிலி இந்த நாலும் அதுக்குச் சரியாய் கூட்டி வேப்பம் பட்டை கசாயத்தில் அரைக்சு சணப்பம் விரைப் பிரமாணம் குளிகை பண்ணி வென்னீரில் கொடுக்க மகா வாத வல்லை நோவு தீரும்.

குன்மத்துக்கு உசிதம்.

மருள் கிழங்கு புளியறணைக் கிழங்கு, அம்மனந் தாள் கிழங்கு, பிறண்டை வேர் கொடி வேலி திரிபலம் பஞ்ச மூலம், சுக்கு, மிளகு, திப்பிலி அதிவிடையம், சீரகம் சத்திக்ஷாரம், எவ்வாக்ஷாரம், நவ்வாக்ஷாரம், புங்கம், வேர், பெருங்காயம், ஓமம் இது வெல்லாத்துக்கும் மூன்று பங்கு சங்கு பற்பம் கூட்டி எலுமிச்சம் பழச் சாத்தில் ஒரு நாளரைத்து இலந்தைக் கொட்டைப் பிரமாணம் உருண்டை பண்ணிக் கொடுக்க வயித்தில் சூலை, அபீரணம், அவிழகம், ஆரோசிகம், அக்கினி மாந்தம், வயிறு உப்புற கிருமி ரோகம், குன்மம் வயிற்றில் கட்டி இதுகள் தீரும்.

புளியம் பட்டை சாம்பல் பலம். உ, அதகுச் சரியாய் பஞ்ச லவணம் எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து அதிலே சங்க பற்பம் பலம். 4, கூட்டி மிளகு 6, பெருங்காயம், செவ்வியம் வகை ஒன்றுக்கு மூன்று விராகனிடை ரசம் மூன்று விராகனெடை கெந்தகம் எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து அறிஞ்சிக் கொட்டை பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்க குன்மம் சூலை, அக்கினி மாந்தம், விசூசி, அதிசாரம், கிறுணி என்னேரம், பெருங் கொரல், பிணி விக்கல் தீரும்.

மகா சங்குடையம்.

ரசம், கெந்தகம், நாபி விஷகுண்ட பாசப்பம் இது மூன்றும் மூன்று பங்கு கொடி வேலி, சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் இது வகை ஒன்றுக்கு மூன்று பங்கு கூட்டி நாகு லோகம் எவ்வாக்ஷாரம், வெண்காரம், புளியம் பட்டை சாம்பல் இந்த லவணம்

விடலவணம், காசுலவணம், சங்கு பாசபற்பம் இது வகை ஒன்றுக்கு விராகனெடை ஒன்று கூட்டி எலுமச்சம் பழச் சாத்திலரைச்சு குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்க சூலை, அஜீரணம், அஸிருகம், ஆரோசிகம், வலபந்தம், அக்கினி மாந்தம், வயிறு உப்புற மல கிருமி ரோகம், குன்மம் யிதுகள் எல்லாம் தீரும்.

ரச பூபதி.

சங்கு வடையம், கெந்தகம், ரசம், இந்துப்பு லவணம் வெண்காரம், நாபி பல கறை பற்பம், சங்கு பற்பம் இதுகள் கூட்டி பஞ்ச மூல கசாயம் புங்கம் வேர் கசாயம் இஞ்சிச் சாறு இதுகளில் ஒவ்வொரு சாமம் அரைத்து மடக்கில் வைத்து ஒவ்வொரு குக்கிட புடம் போட்டு ஆற விட்டு எடுத்துச் சூரணமாய் அரைத்து இது எல்லாத்துக்கும் சரியாய் மிளகு சூரணம் கூட்டி பஞ்ச லோக கஷாயத்தில் கொடுக்கவும். பஞ்ச குன்மம், சேஷ்டு ம சுவாசம், மந்தாக்கினி, அக்கினி மாந்தம் இதுகள் தீரும்.

ரசம் பலம்.க, கெந்தகம் பலம்.க, நாபி பலம்.க, தாம்பிர பற்பம் பலம்.க, செருப்படைச் சாத்தில் நாலு சாமம் அரைத்து குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி காசு குப்பியிலிட்டு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் நாலு சாமம் தீபாக்கினி கமலாக்கினி காடாக்கினியில் எரித்து ஆறின பிறகு எடுத்து இந்த மருந்துக்கு நாலத்தொன்று நாபி கூட்டி நாபிக்குச் சரியாய் மிளகு கூட்டி வெத்திலைச் சாத்தில் நாலு சாமம் அரைத்து அவரைப் பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்க சகல ரோகமும் சுவாச காசம், பாண்டுவ காமாலை, சூலை வாய்வு, சன்னி பாதம், சுரம் இதுகள் தீரும்.

தாம்பிர பூபதி.

ரசமும், கெந்தகமும் சரியாய்க் கூட்டி இதுக்கு நாலத்தொன்று நாபி கூட்டி மூன்றுக்கும் பதிறு பங்கு தாம்பிர பற்பம் கூட்டி செருப்பெடை யிலைச் சாறு விட்டு மூன்று நாளரைத்துக் குளிகை பண்ணி காசுக் குப்பியிலிட்டு வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி கமலாக்கினி காடாக்கினியில் எட்டு சாமம் எரித்து அகலிலிட்டு மூடி சீலை மண் பூசி ஒரு குக்கிட புடம் போட்டு ஆற விட்டு எடுத்து பன்னையும் இந்த மருந்துக்கு நாலத் தொன்று நாபியும் நாபிக்குச் சரியாய் மிளகு கூட்டிக் கொட்டைக் கரந்தை சாத்தில் ஒரு சாமம் அரைத்து குண்டு மணிப் பிரகாரம் குளிகை பண்ணி இஞ்சிச் சாத்தில் கொடுக்க தீரும் வியாதி: அக்கினி மாந்தம், சுரம், வாத சேஷ்டுமம், சோகை பாண்டு, வைபி லிகம், குன்மம் மூலம், சன்னி பாதம் இதுகள் தீரும்.

அக்கினி குமார பூபதி.

ரசம், கெந்தகம், தாம்பிர பற்பம், எமாக்ஷிகம், மனோசிலை, அரிதாரம் இது கள் சரியாய்க் கூட்டி செருப்பிடைச் சாத்தில் இரண்டு சாமம் அரைத்து குண்டு மணிப் பிர மாணம் குளிகை பண்ணி காசுக் குப்பியிலிட்டு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினியில் கமலாக்கினியில் எட்டு சாமம் எரிச்சு ஆறின பிறகு எடுத்து இதுக்கு நாலத் தொன்று சிவனுபி கூட்டி நாபிக்குச் சரியாய் மிளகு கூட்டி இஞ்சிச் சாத்தில் சாமம் அரைத்து உளுந்துப் பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்கத் தீரும் வியாதி வலம் சுத்தியாம் தீபனமாம். ஆரோசிகம் அஷ்ட்ட லிக்கினி வாய்வு, சேஷ்ம சுவாச காசம் பண்டுவு சகல ரோகமுந் தீரும்.

சித்தாக்கினி பூபதி.

ரசம் கெந்தகம், வெண்காரம், நாபி இதுகள் சரியாய்க் கூட்டி எருக்கிலைச்

சாத்தில் சாமம் அரைத்து வச்சிர மூசை பண்ணி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி கமலாக்கினி தாடாக்கினியில் ஒரு சாமம் எரித்து ஆறின பிறகு எடுத்து இஞ்சிச் சாத்தில் சாமம் அரைத்து குண்டு மணி பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்க சர்வ சன்னியும் சத்தியும் தீரும.

மார்க்கண்ட பூபதி.

ரசம், வெங்காரம், கெந்தகம், தாளகம், மனோசிலை இதுகள் சரியாய்க் கூட்டி செருப்படை சாத்தில் எட்டு சாம மரைத்து காசுக் குப்பி யிலெடுத்து சீலை மண் பூசி வார்த்து நொச்சில் சாத்தில் அரைத்துக் குண்டு மணிப் பிரகாரம் குளிகை பண்ணி கொடுக்க பதிமூன்று வகை சன்னி சுரம் தீரும்.

மகா அக்கினி குமார பூபதி.

ரச பற்பம், தாம்பிர பற்பம், நாபி, வெங்காரம் இது சரியாய்க் கூட்டி நொச்சில் சாறு, கொடிவேலிச் சாறு, கண்டங் கத்திரிச் சாறு, தழுதலைச் சாறு இதுகளில் இருபத்தொரு நாள் அரைத்து குண்டு மணிப் பிரமானம் குளிகை பண்ணி கொடுக்க சன்னி பாதம் ஊசிக வாய்வு வாய் அடைச்சுப் போனது இதுகள் தீரும்.

மகா வாதரோகத்துக்கு சொர்ன பூபதி.

ரச பற்பம், தாம்பிர பற்பம், கெந்தகம், சொர்ன பற்பம், காந்தபற்பம் வெள்ளி பற்பம் இதுகள் சரியாய்க் கூட்டி செருப்படை சாத்தில் எட்டு சாமம் அரைத்து குண்டு மணி பிரகாரம் குளிகை பண்ணி காசிக் குப்பியிலிட்டு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி கமலாக்கினி காடாக்கினியில் ஆறு சாமம் எரித்து ஆறின பிறகு எடுத்து இஞ்சிச் சாத்தில் சாமம் அரைத்து பணவிடை பிரமாணம் குளிகை பண்ணி இஞ்சிச் சாத்தில் திப்பிலியில் கொடுக்க சேஷ்மம் திரிதோஷம், பதிமூன்று சன்னி, அங்க வாதம், அதிர் வாதம், தருண வாதம், மகா வாதம், ஆமை வாதம், சர்வ வாதமும் இது முதலாய் அந்தகாரமான யிருட்டில் சூரியனுதையமானாப் போலிருக்கும்.

சன்னி பதிமூன்றுக்கும் சர்வேசுவர பூபதி.

ரசம், கெந்தகம், தாம்பிர பற்பம், தாளகம் இது வகைக்கு பலம்.க, எலிப் பாஷாணம் பலம்.உ, கெவுரி பாஷாணம் பலம்.உ, இதுகள் கூட்டி சித்திர மூல கசாயத்தில் இரண்டு சாமம் அரைத்து மிளகு பிரமாணம் குளிகை பண்ணிக் காசிக் குப்பிலி லிட்டு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் கமலாக்கினியில் நாலு சாமம் எரித்து ஆற விட்டு எடுத்து இந்த மருந்துக்கு நாலத்தொன்று சீவ நாபி கூட்டி நாபிக்குச் சரியாய் மிளகு கூட்டி நொச்சில் சாத்தில், ஒரு சாமம் அரைத்து உளுந்து பிரமாணம் குளிகை பண்ணி இஞ்சிச் சாத்தில் கொடுக்க பதிமூன்று வகை சன்னியும் ஏகாக்கியம் திரியாக்கியம், சுரமும் தீரும்.

வாசா பிறுங்க கிறுதம்.

ஆடாதோடைச் சாறு, காசரும் கன்னிச் சாறு, பசுவின் கோமியம் பசுவின் பால் இதுகள் கூட்டி இதுக்கு கலக்க திரவியம் திப்பிலி மூலம். அரத்தை, தாளிச பத்திரி இது வகைக்கு பலம்.வ, சூரணம் பண்ணி அந்த நெய்யில் போட்டு மெழுகு பக்குவத்தில் வடித்துக் கொண்டு குடிக்க சுவாசம் அலிமுகம் பாண்டுவ மூலரோகம் சோபை, பிலிகம் சுரம் அக்கினிமாந்தம், நாசியில் விழுகிற ரத்த பித்தம், ரத்த வாந்தி இதுகள் தீரும்.

அருகம் வேர், நெய்தல் கிழங்கு, தாமரைக் கிழங்கு, மஞ்சட்டி, ஏலம் மருள் கிழங்கு வெட்டி வேர், கோரைக் கிழங்கு, சந்தனம், திராட்சை பழம், அதிமதுரம், வகைக்கு விராகனெடை.ந, சூரணம் பண்ணி இரு நாழி நெய்யில் போட்டு அருகன் வேர் சாறு பிழிந்து அதில் அந்த சூரணம் போட்டு மெழுகு பக்குவத்தில் காய்ச்சி வடித்துக் கொண்டு குடிக்க தலைக்கு இடவும். மூக்கில் நசியம் பண்ணி ரத்த வாந்தி பைத்திய காமாலை இதுகள் தீரும்.

மகா வாசக் கிருதம்.

ஆடாதோடையிலைச் சாறு நெய் நாழி, பால் இதுகள் கூட்டி கலக்கம் நிலவேம்பு கொடிசைப் பாலைப் பட்டை, அதிமதுரம், சந்தனம் வெட்டி வேர் இலுப்பைப் பூ கொத்தான் நன்னாரி வேர், நெல்லிப் பருப்பு, தாமரைக் கிழங்கு, நெய்தல்க் கிழங்கு மாதளங் கொழுந்து வகைக்கு விராகனெடை..க, கூட்டி சூரணம் பண்ணி அந்த நெய்யில் கலந்து மெழுகு பக்குவமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு ஒரு பலம் சர்க்கரையும் உழக்கு தேனும் கலந்து வைத்துக் கொண்டு குடிக்க இரத்த பயித்தியம், சுவாச காசம் குன்மம், சுரம் வேதம்அலி முகம் இதுகள் தீரும்.

பாடாதி கிருதம், வராகி கந்த கிருதம்.

வட்டத் திருப்பி வேர், இலவம் பிஞ்சு, மாதளங் கொழுந்து, பெரு மரப்பட்டை கோரைக் கிழங்கு, திராட்சை பழம், சந்தனம், மாங்கொட்டை, நாவல்க் கொழுந்து, நிலப்பனங் கிழங்கு, வாழைக் கிழங்கு இது வகை ஒன்றுக்கு விராகனெடை. ஒன்று கூட்டி நாழிப் பாலில் அரைத்து நாழி நெய்யில் வார்த்து பக்குவமாய்க் காய்ச்சி வடித்துக் கொண்டு ஸ்தீரிகளுக்கு அஸ்தி சுரம், பெரும்பாடு குறு ஊலை இதுகள் தீரும்.

வாராதிந்த கிருதம்.

நிலப்பனங் கிழங்கு பலம்.ள, நாவல்ப் பட்டை பலம்.ள, கருங் காலிப் பட்டை பலம்.ள, முருக்கம் பட்டை பலம்.ள, இதுகள் கூட்டி பதினாறு மரக்கால் தண்ணீரில் போட்டு நாலத் தொன்றாய்க் காய்ச்சி வடித்துக் கொண்டு அதிலே பசுவின் நெய் நாழி வார்த்து புளியாரைச் சாறு தண்ணி முட்டான் கிழங்குச் சாறு பாலில் நாழி அந்த நெய்யில் கலந்து கலக்கம் திரவியம் விளா ஒடு சாடா மாங்கிழங்கும், கொத்தமல்லி விரை, வட்டத் திருப்பி வேர், மாங்கொட்டைப் பருப்பு, திரிபாலை, கற்பூர பழம், சுக்கு, திராட்சை பழம், செம்மரம், எலவம் பிஞ்சு, தாமரைப் பூ, நாகேசுரம், கொடிசை பாலைப் பட்டை, கொத்தான் எருக்கம் பூ அதிமதுரம், மாதளங் கொழுந்து, அதிவிடையம், கோரைக் கிழங்கு வில்லைப் பழம், திப்பிலி அமுக்கிறாங் கிழங்கு நன்னாரி வேர் வெட்டி வேர் இது வகை ஒன்றுக்கு விராகனெடை ஒன்று கூட்டி சூரணம் பண்ணி பாலிலரைச்சு சத்தை அந்த அந்த நெய்யில் கலந்து மெழுகு பக்குவத்தில் காய்ச்சி வடித்துக் கொண்டு உழக்குத் தேன் கூட்டி குடிக்க யோனியில் பிறந்த ரோகமெல்லாம் போம். ரூவாகச்சே நீல வர்ணமாய் கசாயமாய், பச்சை வர்ணமாய் விழுகிற ரோகம், சுவாச காசம், அதிகம், சுர சாதகம் மேகம் பாண்டுவ காமாலை இதுகள் தீரும்.

கண்டகாரி கிருதம்.

கண்டங் கத்திரிச் சாறு நாழி நெய் நாழி கூட்டி, சுக்கு, மிளகு, திப்பிலி, மாதளங் கொழுந்து, ~~சவ்வாச்சாரம், எவ்வாச்சாரம்~~ சவாச்சாரம் சவ்வர்ச்சாரம், வாய் விளங்கம், செங்கல், கோஷ்டம், கடுக்காய் வகை ஒன்றுக்கு விராகனிடை ஒன்று கூட்டி சூரணம் பண்ணி

அதை நெய்யில் கலந்து மெழுகு பக்குவத்தில் காய்ச்சி வடித்து குடிக்க இருமல், உப்பிசம் இந்திர ரோக மாசிறது, நெஞ்சுக்குள்ளே நோவு, சுரம், பேதிச்சு இவைகள் தீரும்.

திசமூல கூதம்.

முன்னை வேர், பாதிரி வேர், வில்வை வேர், சித்த மல்லி வேர், பேராமல்லி வேர், சிறவழுதலை வேர், கண்டங் கத்திரி வேர், நெருஞ்சி வேர், காட்டு வாழை வேர், பெருங் குமிழ் வேர் இது வகை ஒன்றுக்கு பலம்.ய, இதுகள் கூட்டி எட்டு மரக்கால் தண்ணீரிலே போட்டு எட்டி லொன்றாய்க் காய்ச்சி வடித்துக் கொண்டு அதிலே பிராழி நெய் வார்த்து கலக்கம் சயிந்த லவணம், கண்டு பறங்கி, கற்கடா சிங்கி, செவ்வியம், தாளிச பத்திரி, மிளகு, கடுககாய், தானிக்காய், நெல்லிப் பருப்பு இது வகை ஒன்றுக்கு விராகனெடை ஒன்று கூட்டி சூரணம் பண்ணி அதை நெய்யில் கலந்து மெழுகு பக்குவத்தில் காய்ச்சி வடிச்சுக் கொண்டு குடிக்க விக்கல் சுவாசம் பாரி சூலைகள் குன்ம ரோகம் அனரோகம் மருநதிர ரோகம் இதுகள் தீரும்.

சத்த விமிசி திக்குலு.

சுக்கு, மிளகு, திப்பிலி, திரிபாவல், கோரைக் கிழங்கு, வாய்விளங்கம், செவ்வியம், கொடிவேலி, ஏலம், திப்பிலி மூலம், தேவதாரி கோஷ்டம், மஞ்சள், மரமஞ்சள் சுரலவணம், சயிந்தி லவணம், ஆனைத்திப்பிலி இது வெல்லாம் ஒரு பங்கு சூரணம் பண்ணி மயிசாளி பாதியும் அதிலே கூட்டி அதுக்குத் தக்க நெய் தேன் வார்த்து பிசைந்து அழிஞ்சிக் கொட்டைப் பிரமாணம் குளிகை பண்ணி தின்ன அஷ்ட குஷ்டமும் அசனத்தில் முடி விறனம், சுவாசம், அரிசரோகம், பகந்திர குன்மம், பிலிகம், வயிற்றுப்புற அனகம் அந்திர விரதி சுரம், சேஷயசயம் இதுகள் தீரும். மகாதி ராட்சாதி ரசாயனம்

1. மாஉஞ்சை பழம் பலம். 16, பெர்ரி பலம். 16, சுக்கு பலம். 16, கொத்தமல்லி பலம். 16 வெட்டி வேர் பலம் 16, அதிமதுரம் பலம். 16, சந்தன கிராயி பலம் 16 பருத்திக் கொட்டைப் பருப்பு பலம். 16, ஏலம் பலம், 16 நெல்லிப் பருப்பு பலம். 16 கோரைக் கிழங்கு பலம். 16, சீரகம் பலம். 16, வில்வைப் புத்திரி வேரும பிஞ்சும் பலம். ள 100, சீந்திக் கொடி பலம். ருய இதுகள் கூட்டி பதினாறு மரக்கால் தண்ணீரிலே போட்டு எட்டிலொன்ய்க காய்ச்சி வடித்து அதிலே ஐம்பது பலம் சர்க்கரை போட்டு நெல்லிக்காய்ச் சாறு நாழி, பயறு கட்டு நாழி, பொரி கசாயம் நாழி கொம்மட்டி மாதளம் பழச் சாறு நாழி, எலுமிச்சம் பழச் சாறு நாழி, வெள்ளை வெத்திலைச் சாறு நாழி, இதுகள் கூட்டி இதுக்கு கலக்கம் சுக்கு பலம். ச, லவுங்கம் பலம். ச, நாகேசரம் பலம். க, கொத்தமல்லி விரை பலம். க, சீரகம் பலம். க, ஏலம் பலம். க, திப்பிலி பலம். உ, திப்பிலி மூலம் பலம். க, கொடிவேலி பலம். க, செவ்வியம் பலம். க, தாளிச்ச பத்திரி பலம். க, இது வெல்லாம் சூரணம் பண்ணி அந்த லெகத்திலே (லேகியத்தில்) போட்டு லெகம் (லேகியம்) பக்குவமாய்க் காய்ச்சி அதிலே நாழித் தேன் வார்த்து கலந்து தின்ன ருத்திரரோகம், அரோசிகம், வாந்தி குன்மம், இருமல், உப்புசம், சுவாசம், அலிமுகம், சீபனமாம்.

மகா ஆந் பாண்ட ரசாயனம்.

பெரும் பூசணிக்காய்ச் சாறு பலம். 16 பாலிமளிக் கிழங்கு பலம். 16 கரும்பு பலம். 16, வாழைக் கிழங்கு சாறு பலம். 16 நெருஞ்சி ? இதுக்கு கலக்கம் திரவியம் திராட்சை பழம், கற்பூர பழம், கொத்தமல்லி விரை, சந்தணம், சீரகம், அதி மதுரம், ஏலம், லவுங்கப் பட்டை, லவுங்கப் பத்திரி, பஞ்ச மூலம், லவுங்கம், வாய்

விளங்கம், சதகுப்பி விரை, தக்கோலம், பொட்டு தாமரைப் பு, நாகேசரம், நெல்லிப் பருப்பு, வெட்டி வேர், ரேணுகம், ஓமம், மிளகு, கருஞ்சீரகம் இவகை ஒன்றுக்கு மூன்று விராகனெடை இதுகள் கூட்டி சூரணம் பண்ணி அந்த நெய்யில் போட்டு மெழுகு பக்குவமாய்க் காய்ச்சி வடித்துக் கொண்டு அதிலே தேன் பலம் 16 வாத்திக் கொண்டு தின்னத் தீரும், வியாதி க்ஷயம், காச்சல், சுரம், வாந்தி, மூர்ச்சை, உபத்மாரம், காமாலை, ரத்த பித்தம், அசுரகம், அஸ்தி சுரம், யோனியில் மூன்று மாசமும் நின்று விழுகிற பிள்ளை நிற்கும். கெற்ப்ப மினி வந்திக்கும். சரீரம் புஷ்டியாம்

ரச செந்தூர யோகம்.

ரச செந்தூரம் சுத்தி ரசம் சுத்தி நெல்லிக்காய் கெந்தகம் இரண்டும் சரியான அளவாகக் கூட்டி பொடி செய்து காசிக்குப்பியில் அரை அளவு போட்டு அந்தக் குப்பி வாய்க்கு வலப்பக் கல் கொண்டு அடைத்து ஏழு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி கமலாக்கினியில் தொண்ணூறு நாழிகை எரித்து ஆற விட்டு எடுக்க செந்தூரமாம். இந்த செந்தூரத்தில் தீரும் வியாதி சர்க்கரையுடன் அநுபானம் பண்ணிக் கொடுக்க குன்மந் தீரும். முசுமுசுக்கைச் சாத்தில் கொடுக்க சிரேஷ்மந் தீரும். ஈர வெங்காயச் சாத்தில் கொடுக்க ரத்த க்ஷயந் தீரும். கடுக்காய் கசாயத்தில் கொடுக்க சுவாச காசந் தீரும். திப்பிலியில் கொடுக்க இருதய ரேகந் தீரும். நொச்சில் சாத்தில் கொடுக்க இருதய ரேகந் தீரும். சர்க்கரையுந் தேனுங் கூட்டிக் கொடுக்க பயித்திய க்ஷயந் தீரும். நொச்சில் சாத்தில் கொடுக்க காச்சல், குளிர் தீரும். நன்னாரி வென்னீரில் அரைத்துக் கொடுக்க முறைக் காச்சல் விடும். கொடிவேலி கசாயத்தில் கொடுக்க கெடுங் காச்சல் விடும். குப்பை மேனிச் சாத்தில் கொடுக்க முறைக் காச்சல் விடும். வெல்லத்திலாவது மோரிலாவது கொடுக்க அதிசார சுரந் தீரும். வெண்ணெயில் கொடுக்க விக்கலும் வாந்தியும் தீரும். பருத்திக் கொட்டையைத் தண்ணீர் வார்த்து இடிச்சு பிழிஞ்சு அந்த தண்ணீரில் கொடுக்க வெகு மூத்திரந் தீரும். வென்னீரில் சங்கு உரைச்சு கொடுக்க காமாலை தீரும். நெய்தல் பூச்சாறாவது அதின் கிழங்கு சாறாவது கொடுக்க ரத்த பயித்தியந் தீரும். கஞ்சா சாத்தில் கொடுக்க கிறுணி தீரும். நாயுருவிச் சாத்தில் கொடுக்க மூல வியாதி தீரும். தேள் கொடுக்கு பூண்டு சாத்தில் கொடுக்க நீர்க்குட்டுத் தீரும். உட்டம் பெரிப்புத் தீரும். சிறுபம்புத் தண்ணீரில் கொடுக்க நீர்ப் பாட்டுக் கழிச்சல் தீரும். கருங்காலிப் பட்டைச் சாத்தில் கொடுக்க நாலு நாளைக் கொருக்கால் கழியிற சங்க கிறுணியும் ரத்தக் கழிச்சலும் தீரும். மாவிலிங்கக் கசாயத்தில் கொடுக்க அக்கினி மாந்தந் தீரும். சங்க இலைச் சாத்தில் கொடுக்க விஷ பாகம் தீரும். தினம் ஒரு கசாயத்தில் கொடுக்க சர்வாங்க வீக்கமுந் தீரும். பேய்க் கரும்பின் சாத்தில் கொடுக்க உமாதம் (உன்மத்தம்) தீரும். மருதம் பட்டை சாத்தில் கொடுக்க சுக்கிலப் பிரமியந் தீரும். அதிவிடையம் குருணி பண்ணி வென்னீரில் கொடுக்க வயிறு கழிச்சல் மேல் எடுத்த வயிற்று வலி தீரும். ~~ரசம் கெந்தகம்~~

ரசம், கெந்தகம், சொர்ணய சுப்பம், நாபிரு வெள்ளி பஸ்பம், லோக பஸ்பம், தாம்பிர பற்பம், வங்க பற்பம், தகர் பசுப்பம், அப்புரக பசுப்பம், காந்த பஸ்பம் இது வெல்லாம் சரியாய்க் கூட்டி நொச்சில் சாறு கரிசலாங் கண்ணிச் சாறு, ~~சாறு~~ வென் சாறு பேய்ப் பேத்தி சாறு, ஆடாதோடை இலைச் சாறு, சீந்திக் கொடிடச சாறு, எருக்கிலைச் சாறு, ஊமத்தைச் சாறு, துளசிச் சாறு, எலுமிச்சம் பழச சாறு, கொடி வேலிச் சாறு இதுகள் ஒவ்வொன்றில் ஒவ்வொரு நாழிகை அரைத்து அற கடுக உலர்த்தி காசிக் குப்பியில் எடுத்து குப்பி வாய் வலப் பக்கல் அடைச்சு

எழுசீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் கமலாக்கினி காலாக்கினியில் முப்பது நாழிகை எரிச்சு ஆறின பிறகு எடுத்து ஆட்டு பிச்சு எருமைத் தயிர்ப் பிச்சு, கழுதைப் பிச்சு, குதிரைப் பிச்சு, மனிசன் பிச்சு, பிச்சு, மீன் பிச்சு, ஆமையின் பிச்சு, முதலையின் பிச்சு, பாம்பு பிச்சு, கோழிப் பிச்சு, பன்னிப் பிச்சு, காட்டுப் பன்னிப் பிச்சு, புலிப் பிச்சு, நரிப் பிச்சு, நர்த்தவளைப் பிச்சு, பின்னையு முண்டான சீவந்துகள் பிச்சு, எல்லாம் கூட்டி அரைத்து கடுகுப் பிரமாணம் குளிகை பண்ணி அநுபான விசேஷத்தில் கொடுக்க ஆசிக வாய்வு, முதலாய் அசாத்தியமான ரோகம், சன்னி பாத முதலாய் தீரும். கால விறத்தியானாலும், தெளிவு கொடுத்துப் போம். அவமிறத்தியானாலும் குணமாம்.

சோதி ரசம்.

ரசம், நாபி, கெந்தகம், அரிதாரம், கெவுரி பாஷாணம் தொட்டி பாஷாணம், யிங்குலிகம், மயில் துத்தம், அப்பிரகம், நேர்வாளம், வெண்காரம் நிமிஷம், சத்திச் சாரம், எவ்வச்சாரம், யிந்தி லவணம், விடலவணம், சமுத்திர லவணம், காசு லவணம், சூரக் காரம், மட்டியக் காரம், கோமுத்திர சிலாசித்து கற்பூர சிலாசத்து, காந்த பற்பம், லோக பற்பம், தாம்பிர பற்பம், வெண்கல பற்பம், வங்க பற்பம், தகர பற்பம், சொற்ன பற்பம், வெள்ளி பற்பம், நவரெத்தின பற்பம்,

சுக்கு, மிளகு, திப்பிலி, வசம்பு, சீரகம், கருஞ்சீரகம், கண்டு பறங்கி, அதிமதுரம், கடுகுரோகனி, ஏலம், லவுங்கம், லவுங்கப் பத்திரி, செங்கல் வகோஷ்டம், கற்காட சிங்கி, காங்கொலம், சடா மாங்கிஷம், எட்டிக் கொட்டை இது வெல்லாம் சரியாய்க் கூட்டிக் கொண்டு கொடிவேலி இரும்பிலி வேர், மருள்க் கிழங்கு, பேய்ப் பீர்க்கம் வேர், கருங்காலிப் பட்டை, கொடிசை பாலைப் பட்டை, அரசம் பட்டை, விசிறிப் பட்டை தன்னி யிட்டான் கிழங்கு இலவம் பட்டை முருங்கப் பட்டை, முருக்கம் வேர், சித்த முட்டி பேமுட்டி வேர் தம்பி வேர், வாழைக் கிழங்கு, நெய்தல் கிழங்கு, வெட்டி வேர், குற வேர், சங்கம் வேர், தாழை விழுது, அமுக்கிராங் கிழங்கு, குமிளம் வேர், புங்கம் வேர், நன்னாரி வேர், முருக்கிலை ஊமத்தையிலை, ஆடாதோடையிலை, செம்பருத்தி யிலை, ஆமணக்கு இலை, கோவை இலை, பேய்ப் பேத்தி யிலை, கோரைக் கிழங்கு, கெண்டங் கத்திரி யிலை, சிறவழுதலை யிலை, நெருஞ்சி யிலை, கருசலாங் கண்ணி மூக்கரட்டை எலைச் சாறு, வேளை இலை, காட்டுப் பாகலிலை, பிறண்டை பேய்ப்புடல், மணத்தக்காளி யிலை, முருங்கிலியிலை, நொச்சியிலை, புளியிலை, சிவகிரப்பை யிலை, வேப்ப யீர்க்கு, உத்தாமணி யிலை அகத்தி யிலை, கத்தாழை யிலை, காரை யிலை, உத்தம் பூ, சேப்பு நெருஞ்சி நாயுருவி யிலை கீழா நெல்லி யிலை, வெள்ளறுகு, விஷ்ணு கிரந்தி, கஞ்சாயிலை, தாமரையிலை, கொள் இலை, உழுந்து இலை, தேத்தான் இலை, துளசியிலை, அம்மான் பச்சரிசி யிலை, பேமல்லி யிலை, பற்படாகம், கழல் யிலை, பிடுங்கீரை யிலை, ஊர்வசளை யிலை, பசளை, செலங் கொட்டை பால், சோரையிலை, பெரும் பூசனிக்காய் எலுமிச்சம் பழம், மாதுளமம் பழம், நாற்த்தம் பழம், இளநீர், கடுக்காய், தானிக்காய், நெல்லிப் பருப்பு, கடலைப் பருப்பு, சதகுப்பி விரை, கொத்தமல்லி விரை, செண்பக மொக்கு பிராயன பால், எருக்கம் பால், ஆலம் பால், சதுரக் கள்ளிப் பால் முன சொன்ன வேர் வகை கசாயங்கள் இலைச் சாறு கிழங்குச் சாறு வகைகள் கசாயம் சாறு யில்லா தெல்லாம் தண்ணீர் வார்த்து பிழிந்து கொள்ளவும். இதுக்கு ஒவ்வொன்றில் ஒவ்வொரு தாம்பிர தேகம் யிந்த தேகமாக அரைச்சு உலர்த்தி காசி சீப்பியிலிட்டு சீப்பி வாய்க்கு உரையில்லாமல் பல பக்கலிட்டு அடைச்சு ஆறின பிறகு எடுத்துக் கொண்டு

Not practicable

இதக்குக் கூட்டும் பிச்சு வகைகள். எருமைக் கிடா பூனை, ஆடு, நரி, நாய், கரடி, புலி, குதிரை, கழுதை, மீன் ஆமை பன்னி, காட்டுப் பன்னி, முள்ளம் பன்றி, கோழி காட்டுக் கோழி, மயில், பாம்பு, முயல், முதலை, மனிதன், கோட்டான் (புலி குடத்தி) கடம்பை காட்டெருமை குரிச்சல், ஆனை கோட்டான், கூவி இது முதலான பின்னையு முண்டான சில சித்துகள் பிச்சுக் களெல்லாம் கூட்டி அரைத்து பயறு பிரமாணம் குளிகை பன்னி கடினமான வியாதிக்கு கற்பூரங் கூட்டி அதக்கு எத்த அநுபானத்தில் கொடுக்க கையமதியான வியாதிக்ளெல்லாம் தீரும். இதக்கு பத்தியம் தயிரும், சோறும், இளநீரும் ஆகும். பிறகு சர்க்கரை, கரும்புச் சாறு பின்னையும் குளிர்த்தியான சந்தனம், கற்பூரம் வெட்டி வேர், குருவேர் இதுகள் ஆகும்.

விரவிய சிந்த ரசம்.

ரசம் பதினெட்டு கெந்தகம், பன்னிரெண்டு நிறை, அரிதாரம் ஒன்பது நிறை மனோசிலை நாலு நிறை, தாம்பிர பற்பம், மூன்று நிறை, லோக பற்பம், ஆறு நிறை, காந்த பற்பம், இரண்டு நிறை இது வெல்லாம் கூட்டி மாதளம் பூச்சாத்தில் அரைத்து உலர்த்தி காசிக் குப்பியில் எடுத்து குப்பி வாய்க்கு புரையில்லாமல் பலப்பக் கீல் அடைத்து ஏழு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி கமலாக்கினியில் நூறதென்பது நாழிகை எரிக்க செந்தூரம் போலே ஆம். ஆற விட்டெடுத்து இஞ்சிச் சாத்திலரைத்து குண்டு மணிப் பிரமாணம் குளிகை பன்னி வியாதிக்கேத்த அநுபானத்தில் கொடுக்க தீரும் வியாதி சுரம், சுவாச காசம், பைத்தியம், காமாலை, முளந்தால், பாண்டுவம், அலிமுகம், எனப்படும், பஞ்ச லோக சன்னி பாதம் இதுகள் தீரும்.

கோழிமுட்டையில் செந்தூரம் போடும் வகை.

கோழி முட்டையை வெச்சம் போக்கி அதிலே இருக்கும் கருவெல்லாம் வாங்கிப் போட்டு ஒரு முட்டைக்கு இரண்டு விராகனெடை ரசமும் ஒரு விராகனிடை கெந்தகமும் பொடி பன்னி அந்த முட்டையில் அடைத்து அந்த முட்டை ஓட்டிலே தானே மூடி காசுக் கட்டி பந்தனம் பன்னி அதக்கு மூன்று சீலை மண் பூசி வாலுகா எந்திரமாக தீபாக்கினி கமலாக்கினி கடலாக்கினியில் தொண்ணூறு நாழிகை எரிக்க செந்தூரமாம். இப்படி ஒரு சட்டியில் நாலாறு போடலாம்.

திரிலோக செந்தூர மணி ரசம்.

நாபி, கெந்தகம், அரிதாரம், அப்பிரகம், சொவற்ன பற்பம், பவள பற்பம், வங்க பற்பம், வெள்ளி பற்பம், தாம்பிர பற்பம், லோக பற்பம், வச்சிர பற்பம், முத்து பற்பம், கற்பூர சிலாசத்து இது வெல்லாம் சரியாய்க் கூட்டி கொடி வேலிக் கசாயத்தில் ஏழு நாள் அரைத்து நொச்சில் சாத்தில் ஒரு சாமம் நாளரைத்து கருணைக் கிழங்கு சாத்தில் ஒரு சாமம் அரைத்து ஆலம் பாலில் மூன்று நாள் அரைத்து எருக்கம் பாலில் மூன்று நாள் அரைத்து சதிரக் கள்ளிப் பாலில் மூன்று நாளரைச்சு பிறகு காசிக் குப்பியிலிட்டு குப்பி வாய்க்கு வல பக்கமிட்டு அடைத்து ஏழு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் ஒன்பது நாழிகை தீபாக்கினி கமலாக்கினியில் எரிச்சு ஆறின பிறகு எடுத்து முன்பு கூடின ரசத்திலே எட்டிலொரு பங்கு காந்த பற்பம் முருங்கையிலை சாத்தில் ஏழு நாளரைத்து உலர்த்தி கொடிவேலி கசாயத்தில் இருபது நாழிகை வறப் போட்டு உலர்த்தி இஞ்சிச் சாத்தில் ஏழு நாழிகை வறப் போட்டு உலர்த்தி அதின் பிறகு கடுக்காய் கசாயத்தில் மூன்று நாளரைத்து உலர்த்தி எலுமிச்சம்

பழச் சாறும், கொம்மட்டி மாதளம் பழச் சாத்திலேயும் ஏழு நாளரைத்து உலர்த்தி அதின் பிறகு இந்த மருந்திலே நாலத்தொரு பங்கு வெண்காரம் பொரிச்சு கூட்டி முன்பு கூட்டின ரசத்துக்கு சரியாக் நாபி கூட்டி அந்த நாபிக்குச் சரியாய் சுக்கு, திப்பிலி லவுங்கம், சாதிக்காய், இது வகை ஒன்றுக்கு அந்த நாபிக்குச் சரியாய்க் கூட்டி கொம்மட்டி மாதளம் பழச் சாத்தில் அரைத்து பில்லையாக பண்ணி வைத்துக் கொண்டு திப்பிலியிலாவது தேன் வார்த்து இஞ்சி சாத்திலாவது சுக்கு கசாயத்திலாவது வெல்லத்திலாவது சர்க்கரையிலாவது திப்பிலி வென்னீரிலாவது அநுபானத்தில் கொடுக்க க்ஷயம், சுவாச காசம் தீரும். பாண்டு சோகை முதலியதும் தீரும்.

ஏடு முறிந்து சிதைந்து இருக்கிறது.

<u>வாதத்துக்கு குடல் இரையறதுக்கு மருந்து.</u>

மிளகு விராகனெடை.க, திப்பிலி விராகனெடை.க, சுக்கு விராகனெடை.க, சீரகம் விராகனெடை.க, கருஞ்சீரகம் விராகனெடை.க, பெருங்காயம் விராகனிடை.க, வாய் விளங்கம் விராகனெடை.க, ~~பெருங்காயம் விராகனிடை.க.~~ ஆக வகை ஏழு பெருங்காயத்தை நெருப்பிலே பொரிச்சுக் கொண்டு மெத்த ஆறு வகையும் வறுத்து உரலில் பெருங்காயத்துடனே யிடித்துக் கொண்டு இரண்டு விராகனிடை எடுத்து நெய்யிலே குழப்பி அந்திக்கு காலைக்கும் மூன்று நாள் கொள்ளத் தீரும்.

<u>பிறவையான ரசம்.</u>

ரசம் பலம்.க, கெந்தகம் பலம்.உ, நாபி பலம்.ங, யிங்குலிகம் பலம்.க, மனோசிலை பலம்.ங, வெண்காரம் பலம்.உ, பால் துத்தம் பலம்.6 லோகம் பலம்.க, தாம்பிர பற்பம் பலம்.உ இது வெல்லாம் கூட்டி நொச்சில் சாத்தில் ஒரு நாளரைத்து எருக்கம் பாலில் இரண்டு நாளரைத்து உலர்த்தி கர்சி குப்பியிலிட்டு குப்பி வாய்க்கு பல பக்கலிட்டு அடைத்து ஏழு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் முப்பது நாழிகை கமலாக்கியில் எரித்து ஆறின பிறகு எடுத்து அதிலே புள்ளி மான் கொம்பு, சந்தனம் பலம்.ரு, நேர்வாளம் பலம்.க, இதுகள் கூட்டி நொச்சில் சாறு இஞ்சிச் சாறு எலுமிச்சம் பழச் சாறு, கொடிவேலிக் கசாயம், எருக்கம் பால் இதுகளிலே ஒவ்வொரு நாளரைத்து உழுந்து பிரமாணம் குளிகை பண்ணி இஞ்சிச் சாத்திலாவது நொச்சிச் சாத்திலாவது கொடிவேலி கசாயத்திலாவது பின்னையும் உண்டான அநுபானத்தில் கொடுக்கத் தீரும். தீரும் வியாதி கால், கை குளிர்ந்து, முகம் வெளுத்து உடம்பெங்கும் காச்சலாயிருக்கிய விஷ சுரம், தாப சுரம், தோஷ சுரம், பழைய சுரம், சீத சுரம், முறைக் காச்சல், தமர் வாதம், நடுக்கு வாதம், போட்ட காலும் போட்ட கையுமாய்க் கிடக்கிற தண்ட வாய்வு, சுக வாய்வு இதுகள் தீரும். விஷ கடிகள் தீரும். இதுக்குப் பத்தியம் ஆட்டுப் பால், பசுவின் பால், தயிர் மோர், இளநீர், வாழைக் கிழங்குத் தண்ணீர், தேன் சர்க்கரை, குளிர்ந்த தண்ணீர், சந்தனம், கற்பூரம், பாக்கு வெற்றிலை, காத்து நிலாவிலே இருக்கலாம். இது வெல்லா ஆகும்.

<u>மத்தாள கேச ரசம்.</u>

ரசம் பலம்.க, கெந்தகம் விராகனெடை.க, அரிதாரம் விராகனெடை.6 மனோசிலை விராகனெடை.ரு 3, நவச்சாரம் விராகனெடை ஒன்று. சத்திசாரம், விராகனெடை. எவாச்சாரம் விராகனிடை.க, காசு கட்டி விராகனெடை.க, வளையலுப்பு விராகனெடை.க, சயிந்திலவணம் மாடை யிடை பொட்டுலுப்பு மாடையிடை, கல்லுப்பு

மாடையிடை இது வெல்லாம் பொடி பண்ணி காசி குப்பியிலிட்டு குப்பி வாய்க்கு பல பக்கலிட்டு அடைச்சு ஏழு சீலை மண் பூசி ஒரு ஓண்டு சட்டி அடியிலே ஒரு மத்தின அகலம் துவரா மிட்டு படிக்கம் போட்டு வாலுகா எந்திரமாக தொண்ணூறு நாழிகை கமலாக்கினியில் எரித்து ஆறின பிறகு எடுத்து இஞ்சிச் சாத்திலரைத்துக் குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி திப்பிலி சீரகம் வென்னீரில் கொடுக்கவும்.

Not useful

சோபத்துக்கு.

சோபத்துக்கு மாங்கிஷம் விறகாய் உலர்ந்திருக்கிறவருக்கு எதிலுண்டா மென்றும் சிரமாங்கிஷ மாயிருக்கிறவன் குரு பத்தங்களாய் மினித்திருக்கிறவர்களாய் குழம்புச் சாறு களாய் பொசித்திருக்கிற படியினலே மருதிக்க வீக்க முண்டாம். வந்த விதம் வடிவிடையே பெத்ததிலே ஒன்பது பேதமாயிருக்கும். வாத சோபமென்றும் பித்த சோப மென்றும் சொம சோபமென்றும் வாத பித்த சோபமென்றும் சேர்ம வாத சோபமென்றும் அலித்தியத்திலுண்டான சோப மென்றும் விசத்திலுண்டான சோப மென்றும் இப்படி ஒன்பது வகைப்படும். அந்தவிச்ச பனிர சோப மென்றும் அகாந்த சோப. யிப்படி இரண்டு வகைப்படும். அது வன்னியிலே பாரு மென்று உயற்ச்சி யென்றும் அகலமென்றும் மூன்று வகையான வடுவை எடுத்திருக்கும். இந்த ஒன்பது வகைப்பட்ட வீக்கமானது சாத்திய மென்றும் அசாத்திய மென்றும் இரண்டு வகைப்பட்ட வீக்கங்களும் கரு உள்ளில் அசாத்தியமே தென்னில் அளத்தி அளத்தி சத்தி வீக்கம் வயிறு பொருமுதல் வயிறு கழியும் இது முதலான அனேகம் வகைப்பட்ட உபத்திரியங்கள் கூடிக் காலிலே வீங்கில் புருஷனல் ஸ்தீரியை கொல்லும் விரிந்து பன்னீர் பாய்ந்து சத்தி நாளும் அதி சத்தமும் மேல் விரிப்பு வைகளோடே கூடி யிருக்க வீக்கமும் வீங்கின பம்புகரமும் தினமும் உண்டாக அந்த வீக்கமும் சுரமும் அதிசத்தமும் மேல் விரிப்பு வைகளோடே கூடியிருக்க வீக்கமும் வீங்கின பண்பு கரமும் தினமுண்டாக அந்த வீக்கமும் சுரமும் அதிசாரமும் இவைகள் விட்ட போது உண்டான வீக்கமும் அசாத்தியமாம்.

யாதோருககு காலிலே சிரசிலே வீக்கம் அரையிலே வீக்கமும் காலிலே வீக்கமும் அவர்கள் அசாத்திய மென்று சொல்லக் கடவன். இதுக்கு மருந்து:-

சோபத்துக்கு சாறணை வேர், ஆமணக்கம் வேர், பஞ்ச மூலம் இமையன் உள்ளே அசனத்துடனே கூட்ட வாதத்திலுண்டான வீக்கமுந் தீரும்.

சாறணை வேர், தேவதாரம், கடுக்காய், சுக்கு இவைகளிட்ட ~~காசயத்~~ கசாயத்தில் ~~தில்~~ சோபந் தீரும்.

பேய்ப்புடல், லோக பற்பம், பிராய், திமதூரம், கடுரோகணி, கடுக்காய், தேவதாரம், மஞ்சள், சந்தனம், காட்டா மணக்கு, வேர் தம்மிட்ட வேர் திப்பிலி இவைகளில் கசாயத்தில் கொடுக்க, பித்த சுரந் தீரும். அதிலுண்டான தண்ணீர் தாகம் சுழன்று வருகிறது இது தீரும்.

கொன்றைப் பட்டையும் என்ணையும் பாகம் பண்ணி கொள்ள சேஷம் சோபந் தீரும். வெல்லமும் கடுக்காயும், களிப் பாக்கும் சாறணை வேர் மோர் இவைகளிட்ட கசாயம் கொள்ள வீக்கந் தீரும். இஞ்சி நெருஞ்சி கடுக்காய் தேவதாரம் சாறணை வேர் உமிரி வேர் இவைகளாலிட்ட கசாயமாகுதல் குடிக்கத் தீரும்.

செல்லியம், சுக்கு, திப்பிலி, நெருஞ்சி வேர், அத்தி திப்பிலி, கொடிவேலி வேர் இவைகளிட்ட கசாயத்திலே கொடிவேலி வேர் விழுதி இவை கடுக்காய் பொடி செலிக்க தீரும். வலி அக்கினி மாந்தம் தீரும். அதுவேளை நீர் முள்ளிவிலை பருத்தியிலை முன்னை இலை இலை யிலைகள்ளி சுட்ட சாம்பல் (முடிவில்லை)

In complete

பிளவைக் குணம் :-

முதுகிட மைந்தான முள்ளந் தண்டில் பறிப்பது மாங்காய் போல பிளவையும் பல சுன்னமும்
மதிவரு மந்திரமும் மத்தள கருவி யாவும் விதியின் படியி தென்ன வேதமா முனிவர் சொன்னார்
செப்புடன் குத்த மூச்சு செவிடாயி உழல் சோபம் தப்பிடா நாவறட்சி தடுக்கிடா சலத்தின் வாதை
முப்புர கண்ணே போன்ற முறைமையில் வியாதி தான மிப்படி குணங்கள் சொல்லா
மிருவகைப் பிளவையாமே.

மார்பினில் யீரல் தன்னை மறப்பட்டா தென்டு கோல் போல்
நேர் பட்டா செம்மையாக நிற்பதே வாயு நெஞ்சில்
கர் செறி குழலினாளே கருவியர்க் கீறிக் காரம்
பேர் பட கட்டவ் பக்கப் பிளவையும் விட்டுப் போமே.

3. முதுகினில் புத்துறையே போல் முள்ளந் தண்டந் தன்னில்
தப்பி யிருவரில் மரணமில்லை யென்னவேகங் களடை படு
மென்னரத்திலே மேனி குளிர சுரமுந் தவன் முழலை களிச்சல்டனது தான்
பக்க பிளவை யது தானினிக் கூறியிடே.

4. காரந் தரிசு பாஷாணம் தழைவில் முறையா யில்ச்சேர் பொடியாயி வெண்ணையுடன் திரும்பவரைத்து சீலையுடன்
மறத்தடியள் புன் சீலை யங்கும் தள்ளி புண்ணிலிட பாரப் பிளவை கரைந்துருகி
பாறி படவன் பறிந்திடுமேது பிளவைக்குத் தயிரும் சோறும் பறிந்திடும் புண்ணில் காரம்
பகையிலார் பறித்து எறிய வைத்து அமிக்கி கட்டி அவிழ்ந்துவே பார்த்து பின்னே சிறந் தடும் என்னை பண்ண தெளிந்து நம் மருந்து சொல்லே.

5. செப்பியே எண்ணை வைத்திக சிறந்த ஆவிரை வேர் நாரி
ஒப்புடன் கட்டி புலாமோ றொன்று அதின் பாதி
எப்பெருஞ் சரக்கு கட்டி யிடை றெண்டு யிருபதாக
கைப்பு வேம் பாடல் கட்டி கக்குமா எண்ணை வைய்யே.

6. எண்ணையும் சீலை தானும் யிடை விடா பகலை காக்கும்
நன்னுமா விலையைத் தான் நயக்கவே புறட்டிக் கொண்டு
புண்ணின் மேல் வைத்துக் கட்ட பொருந்துமாம் பிளவை புண்ணென்
உண்மையாய் உரைக்க முன்னோர் உறுதியாய்க் கண்டு சொல்வார்.

7. பத்தியம் கண்ட தோர் கறிகாய் பால் நெய் கருத்திலே
உத்த தெல்லாம் கொண்டிலா குத்த மொன்று கூறினார் முனிக்கள்
முன்னோர் விண்டிலர் சா தளங்காய் விளம்பிய முருங்கைப் பிஞ்சு
பண்டு முன் பழமோடு பத்தியத் தயிருமாமே.

8. உழலை தவனம் பரிதாப மூல முச்சுரங்கள் நாவறட்சி
குமறி வெருவல் குறை கண்ணாய் கொள்ள தனத்தலாய் மிகுந்தல்
அழகு செறியுங் கொடியிடையாள் அமரார் வாதை யிது கண்டால்
அளவில்லாத வாதை யென்று அது தான் மீள்வதறியோமே.

9. பூச்சு மருந்து நெல்லியுட நிலப்பனங் கிழங்கு தானும்
நெய் பொரியுமா விரையின் நீண்ட வேரும் சொல்லரிய

வாதுவின சொத்திரமாக வீக்கத்தில் மேலே பூச சொல்லி விட்டதோர் பிளவை தனில் காச்சல் குளிர்

ஊந் தெளிந்து வழுக்கணும் வரு நீர்ப்பாச்சல் மெல்லிய தோர் முலைப் பாலும் கட்டி வீக்கம் விதனமுடன் வலிதாலும் விண்ணும் போமே.

10. பிறகு பூச ஆவிரை அல்லி தெல்லி அதினுடன் புலா வேரும்
கோவிலை வெண்ணை தன்னில் குழைத்து வீக்கத்தில் பூச
யாமிருந்தனலே போல் வீக்கம் வேறிணை கண்டித்தாலும்
தாலி குழைத்து பூசி வெந்தயிருங் கொள்ளுமாமே.

11. வஞ்சிக் கொடியாய் முலைப் பாலில் வார இளங் கோடா வெண்ணை
செஞ்சொற்படியே அரைத்தொன்றில் திரும்ப வழித்து அதில் வைத்து
வஞ்சப் பிளவை முகந் தன்னில் மானே விழித்து வழி தப்ப
கெஞ்சி சுரமோடழல் வீக்கம் கெட்டு பட்டு போயிடுமே.

12. பிட்டும் வகை வென்பால் சுமந்த மென் கொடியும்
வன் குவளை நெல்லிமா சிவந்த அவ்விரையின் தாது
முலையின் நீரே பெருத்து வால நில்லென்னும்
பிட்டதனைப்பூரே என் கொளும் போது.

<u>பிளவை மேல் ஆவரணம்.</u>

சேகூ ரையளப் தொயதி பாக வேயத்து ஆளாய் செயிதா விரைவேர் தன்னியி
லரைத்து மேல் பொடிய தாக்கி எவு நீர பிளவை புண்ணில் யின்னமு நெய்யே
பூசி நாள் தனை ஆவ வத்தி சுத்தியாய் புலரும் புண்ணே.

<u>வெட்டுப் பட்ட புண்ணுக்கு கரப்பானுக்கு மருந்து.</u>

1. வெட்டு பட்ட புண் தனக்கு விரித்து முன்னோர் உரைத்தபடி
வட்டப் படவே <u>நின் பழத்தை</u> வரைந்து பாதி ரெண்டாக்கி
சட்டி தனிலே எண்ணை விட்டு குழலிறவே மிகுக் காச்சி
யட்ட மருகும் மொத்திட்டு வதக்குப் பின்னே எண்ணையிடே.

நிம்பழம்

2. யிடவே எண்ணையது தனக்கு யிலந்தை தழைக்காய் நடரி முட்புல்
படரு நலத்துக்குமிழ் உட்டு பசித் துயாவாரை வசு வேருங்
கடவா தொளுக்க சிறுக் கடுக்காய் சுரம்பை பெரிய நாயுருவி
யடைவேய்வை யின வேர் கொண்டே யிதின் மேல் வை சேர் கடைச் சரக்கே.

3. கோஷ்டம், மதுரம், வெய்பாடியில, கொடியின் சிவந்த செவ்வள்ளி
யீட்டுங் கரிய மந்திருக்க மியல் சேர் கைப்பு சதகுப்பை
மேட்டில் வளரு மேல் முள்ளி மிகா மருந்த வில்வங்
கூட்டி ஊனயடன் செய்து கொள்ளீரெண்ணை புண்ணுக்கே.

4. <u>குத்துப் பட்ட புண்ணுக்கு எண்ணை.</u> —

குத்துப்பட்டனே யுடல் படந்தே யிரத்த கள்ளிதனை
முத்துப் போலே விழு நீரே முறித்து சும்மா வகையது
சுத்துப் படவே மத்தளவாய் நடைத்து வளர்ந்த சகை தள்ளி
சித்தத் துளங்காய் <u>தேசிக்காய்</u> சிறந்தே எண்ணை சுட வொத்தே.

5. ஒத்தே யிட்ட மூவுள் ஒரு பறசலம் உள்ளடியும்
மற்றோர் சிறியோர் தம்பல வேர் மணக்கு முத்தி நன்னரி
சித்த வல மிலங்கம் திரு கைப்பு வேம்படமும்
மத்தோர் மதரந் தான் கொண்டு வூடசிலென்ஊையுடன் தன்னே.

6. நின் பதிலத்தைச் சொல்லுவது நிலத்துக்கு மிருத்தா ரோடு
வின் பங்கர சன தமிழ்த் தொறு மிக்க தேவிதம் பலேயுங்
கம்பி பிசினி லசைத்தே கொள்கைப்பு மதரம் வெம்படலம் பூ
முதலாய் வெடியுண்டே யாறு மிவை யோரென்னை செய்யே.

7. ஆயுதத்தால் பட்ட வாதக் கரப்பானுக்கு:-
வல்லாயுதங்கள் பட்டவரை மலங்கா யிந்த முடம்புலந்தால்
சொல்லு நன்ப மதித்தோலே டவே தண்ணீரதிமா றி
மெள்ள விரத்தி வெகென்ன விடவே யிடித்த முறிபட்ட
நல்லாறு மென்று முன்னோர் நயந்தே யுரைத்தபடியாமே.

8. புண்ணும் வெடித்து நீர் விழுந்த போக குத்தி வலி மிகுந்தால்
நன்மை படவே யோடு கொள்ளுங் கொள்ளாதிருக்கிற ரஞ் செய்யும்
தின்மை படவே யோகை கொள்ளுங் கொள்ளாதிருக்கிற ரஞ் செய்யுந்
தின்னைட் படவே செல்வங் கலங்கி யிரத்த மாகில் தீராது
நன்னி கடு ாயசச்சிய விழுந்து பின்னே நஊத்துஞ் செம்புண்ணும்.

9. வீங்கி வடித்து உழைப்பும் விடாமல் திமிர்த்து வீங்கி நிற்கும்
மாங்க புண்ணிற் சலம் விழுந்தால் வுந்தி நநடுவுஞ் சோறி செயில்
தீங்கி செல்வந் திருத கெடுவுள் படவே பிச்சி நிக்கும்
தேங்காய் புரைத்திட தீரும் வத கரைப்பானிதே.

10. நொந்ததான் கன்னி மிக்கவேவுடன் புண்கள் தன்னில்
வந்து வல்லாயுதங்கள் வடுவுறதை தக்கிடத்தில்
சந்து தான் மொழி பொருந்த தசை வுதானங்களாகில்
வந்து தான் தொடுக்குஞ் சேதி வாதமாங் கரைப்பான் தானே.

11. கொன்னை ஈர நிலவேம்பு வமிழ வேர் கடுக்காய் விரை
சென்னை யென்காய் சூரியநஞ் சிவதுர் வேம்புங் கல்பிரிசு
மொன்று முத்த மாகாளிகு வெட்டு முயுருவி
நன்னே கொள் முளநுரை நன்று பந்தட கட்டே.

12. கட்டே யுள்ளி மிளவ மஞ்சள் குலவு மதரம் வெம்பாடல்
நாட்டி பயிரும் வென் கொட்டி நலஞ்சும் சென்ன காம்பழமும்
மாட்டங் காணும் சாதிக்காய் யது கொள் கடுக்காய் தன்னி நெல்லி
கட்டி அள் செவியை யிட்டு கொண்டே என்ஊை கொதித்திடுமே.

13. குறிஞ்சா விலையும் புங்கிலையாம் கொடி சேர் கழற்ச்சியிலை தாளும்
மறிந்து வராலி கடலாஞ்சி அதவும் புளிய தேக்கிலையும்
செறிந்த தறனி வாபட்டை சேரும் பெரிய பூவியிலை
பறந்த பருத்தியிலை தாளும் பாங்காம் வாதக் கரப்பானுக்கே.

14. உள்ளி மிளகு சீரகமுத் உத்த கடுக்காய் திப்பிலியும்
தள்ளுஞ் சுக்கு மோதகமும் சீலேயிலவும் வெங்காரம் பஞ்
கொள்ளுங் கடுகுரோகணியும் கூட்டுதா தின்னி நாழி
கள்ளுஞ் செய்யும் கருஞ்சீரகம் கழஞ்சோ ரொன்று தாள்ளியதே.

--

மேக நாத ரசம்: பேதி மாத்திரை:

இங்கிலிகம், நாபி, கெந்தகம், திரிகடுகு, குரோசானி, ஓமம், வெங்காரம், பெருங்காயம், வாய் விளங்கம், தெகடேந்தி வேர், மஞ்சள், சயிந்திலவணம், இது வெல்லாம் சமபாகம் இதக் கெல்லாம் சமம் சுத்தி வாளம் கூட்டி கல்வத்தில் போட்டு எதினிம் பழச் சாத்தில் நாலு சாமம் மத்திச்சு குன்டு மணி பிரமாணம் குளிகை பண்ணி ஒரு குளிகை அநுபான விசேஷத்தில் வென்னீரிலிடவும்.

ஆனந்த வயிரவம்.

நாபி, இங்கிலிகம், கெந்தகம், வெங்காரம், திரிகடுகு இது சம பாகமாக கூட்டி எலுமிச்சம் பழச் சாறு விட்டு நாலு சாமம் மத்த்திச்சு உளுந்துப் பிரமாணம் குளிகை பண்ணி ஒரு குளிகை யிஞ்சிச் சாற்றிலிட பின் னேயும் அநுபான விசேஷத்திட சகல சுரமும் தீரும்.

கெண்ட பேரண்ட ரசம்.

சாதிலிங்கம் விராகன் ஒன்று, நாபி விராகன் அரை, கடுகுரோகணி விராகன் ஒன்று, இது குளிர்ந்த தண்ணீரிலே சாமம் அரைச்சு பயறு போலே குளிகை பண்ணி இஞ்சு ரசத்திலே ஒரு குளிகை கொடுக்க தவர் சுரம் தீரும்.

பிரமே சுரம்.

ரசம் விராகனெடை.க, கெந்தகம் விராகனெடை.க, சுக்கு விராகன்.உ, இங்கிலிகம் விராகன்.க, வெங்காரம் விராகனெடை.க, தப்பி விராகனெடை.க மிளகு விராகனெடை.உ, வாளம் விராகனெடை.கவ, இது சமஙக கூட்டி கரிசலங் கண்ணி விட்டு மூன்று நாளரைச்சு பயறு போலே மாத்திரை பண்ணி ஒரு மாத்திரை அரட விசேஷத்தில் கொடுக்க தவர் சுரம், பொட்டென்று நிற்கும். பின் னேயுங் குழந்தை களுக்கு பெரியோர்களுக்கு மாந்தை சுரங்கள் அசீரண சுரமானது இதுகள் தீரும்.

சீரகம் பலம்.க, தாளிச பத்திரி பலம்.க, சுக்கு பலம்.கவ, கடுக்காய் பலம்.4 தானிக்காய் பலம்.உ, நெல்லிப் பருப்பு பலம்.உ, கடுகுரோகனி பலம்.க, சீயக்காய்க் கொழுந்து பலம்.உ, என்ணெ சேர்.உ, பசுவின் பால் சேர்.க, எலுமிச சம் பழம் 30 சாரக் கள்ளிப் பால் பலம்.ரு (செய்முறை முடிவில்லை)

சுரத்தின் பேரில் பகிநேத்திர சன்னி பிறந்தால் செய்யுங் குணம்.

சுரத்தின் பேரில் கண் அடைக்கும். உடம்பு வீங்கும். காது செவிடுபடும். பசி எடாது. தாகம் அதிகமாயிருக்கும். இதக்கு மருந்து:

தேனிலே கொன்டா அவுஷதம் பன்னிருக்கிலே தேய்க்கவும். தோஷம் வாங் கும். இதக்கு கசாயம்:- விசிறியிலை, நீர் மெருகு யிலை, முருவி யிலை, சிறு நெரு ஞ்சு நீர் முள்ளியிலை இது கசாயமிட்டு கொடுக்க தீரும்.

சுரத்தின் பேரில் கண்டங் குப்பி சன்னி பிறந்தால் செய்யுங் குணம்.

சுரத்தின் பேரில் உடம்பு வீங்கும். மேல் தோல் உரியும். கண்டதத மேலே

சிலந்தி போலே வீங்கும். நெஞ்சு புண்ணாயிருக்கும். காலுங் கையும் குளிர்ந்து இருக்கும். மார்பு, முதுகு எல்லாம் உளைக்கும். ஆலர் மாலை கொள்ளும். இதுக்கு கசாயம்:

நெய் முன்னை வேர் நல்ல தும்பை வேர், நாய்த் துளசி வேர், சிலந்தி நாயகம் வேர், கொத்தமல்லி விரை, கண்டு பறங்கி கசாய மிட்டு, சுக்கு, திப்பிலி மிளகு கூட்டி கொடுக்கவும். சுரம் விடாமல் காயும். நல்ல சுரம் போன பிறகு உடம்பு, கால் கை எல்லாம் கடுக்கும். உடம்பு வீங்கும். ஆலா மாலை கொள்ளும். கண் வளைய மிட்டு இருக்கும். முகம் பள பளத்திருக்கும்.

இதுக்கு மருந்து:-

முருங்கை பட்டை, இஞ்சி முருவிலை இந்த மூன்று சாறுங் கூட்டி சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டி மூன்று நாள் குடிக்க தீரும்.

சுரத்தின் பேரில் சுறண முலிகை சன்னி பிறந்தால் செய்யுங் குணம்:-

குறதின் கீழே இரண்டு புறமும் வீங்கும். உடம்பு களை வரும். இதுக்கு மருந்து நெய், முன்னை பட்டையும், அயி வகைக் கொடியும் உள்ளி வசம்பு விளக்கெண்ணெயில் ஆக்கி ஒரு காசிடை என்னை எட்டு நாள் உள்ளுக்கு கொடுக்கத் தீரும்.

பைத்தியச் சுரத்துக்குச் செய்யுங் குணம்:-

உடம்பு காயச்சே கால் கை உடம்பெல்லாம் கடுக்கும். ~~[illegible]~~ வியர்வை காலும். வேர்க்கச்சே உடம்பு அனலாக சுரம் எழும்பும். தாகம் எடுக்கும். அடிக்கடி எழுந்திருப்பான். சுரத்தும் பார்வை பார்ப்பான. வாய் கசக்கும். பிச்சு எடுக்கும். ஆரோசிகம் பிறக்கும். இதுக்குக் கசாயம்:-

சுக்கு, திப்பிலி, நாகேசரம், சீரகம், பற்படாகம், சிறுவழுதலை வேர், நொச்சியிலை, முசுமுசுக்கை, விஷ்ணு கிரந்தி, சிறு குறிஞ்சான் இது வெல்லாம் கசாய மிட்டு கொடுக்கத். தீரும்.

கெற்ப சுரங்குணம்.

மாரிலே பாரமாயிருக்கும். பிடரி நரம்பை இழுக்கும். இதுக்குக் கசாயம் ஆத்து முள்ளி வேர், நாயுவேளை வேர், சிறுகாஞ்சொறி வேர், துளசி இலை, கஞ்சாங் கோரை, முக்காவேளை யிது கசாயமிட்டு சுக்கு, திப்பிலி, மிளகு கூட்டிக் கொடுக்கவும்.

சன்னி பாத குணம்:

எழுந்திருப்பான். படுத்துக் கொள்ளுவான். தலையைப் பிரட்டுவான். தாகம் அதிகமாயிருக்கும். பிடவையாலே உடம்பைப் போர்த்துக் கொள்ளுவான். பேசான் வாயிலை. இதுக்கு ஏழுலங்கணம் பண்ணின பிறகு முக்காவேளை செவ்வியம் கொடி வேலி எருக்கம் பட்டை முருங்கைப் பட்டை மாவிலிங்கப் பட்டை நொச்சில் பட்டை வேப்பம் பட்டை விளாம் பட்டை, கஞ்சாங் கோரை, துளசி வேர் கசாய மிட்டு கொடுக்கவும். இதுக்கு தினையரிசி கஞ்சி வார்க்கவும்.

ஊது சன்னி குணம்.

ஊது சன்னிக்குக் கண் வளைய மிட்டு இருக்கும். ஆலாமாலை கொள்ளும். காலுங் கையும் கடுக்கும். குடச்சல் எடுக்கும். சுவாசம் அதிகமாயிருக்கும். இதுக்கு காவட்டம் பு, வசம்பு, விசிறியிலை, நிலையாவரை இவை கசாயமிட்டு ஐந்து திப்பிலி வைத்து அரைத்துக் கொடுக்கவும். கலிக்கம் இடவும்.

புதிகாத் தயிலம்.

அயில்பட்டை பலம் 40, முக்கதாரி பலம்.ரு, மிளகற2ண பலம்.ரு, சங்கம் வேர் பலம்.ய, ஆதன்டை வேர் பலம்.ரு, நாயுருவி பலம்.ரு, சிறுகு முள் பலம்.ரு, வற புலாந்தி பலம்.ரு, கோரைக் கிழங்கு பலம்.ரு, சித்தாமுட்டி பலம்.ரு, பேருமுட்டி பலம்.ரு, சொத்த கிரா பலம்.ரு, தன்னி முட்டான் பலம்.ரு, நரனரி பலம்.ரு, சிறுவழுதலை பலம்.ரு, கண்டங் கத்திரி பலம்.ரு, உத்தாமணி பலம்.ரு, காட்டு மல்லிகை பலம்.ரு, கீழா நெல்லி பலம்.ரு, வேப்பம் பட்டை பலம்.ரு, கன்னல் முருங்கைப் பட்டை பலம்.ரு, யிசுவா வேர் பலம்.ரு இதக்கு சரி தண்ணீர் வார்த்து ஐந்து நாள் காய்ச்சி வடித்து குணியாலல் கச்சா ஒன்பது சேர் என்னை சிறுக சிறுக விட்டு கடுகு காணி பத மாலல் கடை மருந்து சுக்கு பலம்.½, மிளகு பலம்.க, திப்பிலி பலம்.க, ஓமம் பலம் சதைகுப்பி பலம்.½, கொத்தமல்லி பலம்.½, லவுங்கப் பட்டை பலம். , பத்திரி பலம்.வ, சித்திர மூலம் பலம்.க, தம்பருஷ்கம் பலம்.க, செவியம் ¼ பலம்.க, கண்டு பறங்கி பலம்.½, மஞ்சள் பலம்.½, கஸ்தூரி மஞ்சள் பலம்.வ, வெட்டி வேர் பலம் விலாயிச்சி பலம்.½, இளைச்ச சந்தனம் பலம்.உ, இதுகள் இடித்து முறத்தில் தெள்ளி சூரணம் பசுவின் பாலில் பிசைந்து சிறுக சிறுக அவி மெழுகு பதமாலல் இறக்கி வடிச்சு குடத்தில் ஊத்தி அதில் லவுங்கம் பலம்.வ, சிச்சிலிக் கிழங்கு பலம்.½, பச்சைப் புழுகு விராகனெடை.½ பச்செலை பலம்.ரு, அபினி விராகனெடை.½ கற்பூரம் பணவிடை.உ, பொடி பண்ணி விடவும். இதக்கு தீரும் வியாதி பீனிசு, தலை நோவு, இரும்பல் கண் பிரிசல், மூக்கு நீர் பாச்சல், உன்றுக்கு இவை தீரும்.

இலைக் கள்ளி கற்பம்.

இலைக் கள்ளி ~~வேர்~~ வேர உலத்திப் பொடி செய்து இந்தப் பொடியும் கொழவிந்தம் மஞ்சளும் வெள்ளாட்டு நெய்யில் குழைத்து தின்ன யீளை யிருமல் இவை தீரும். இந்தப் பொடி முலைப் பாலில் குடிக்க காமாலை மாறும்.

வேறு

இந்தப் பொடி நெத்தியிலிட்டுச் செல்ல நினைத்த தெல்லா முடியும்.

வேறு

இந்தப் பொடி சோறுடனுண்ண பின்ளையுண்டாகும். இந்தப் பொடி உள்ளங் காலி விட்டுச் செல்ல கேட்ட தெல்லாம் வசமாம்.

வேறு

இந்தப் பொடி பெண்சாதி தலையிலிட்டுப் புருஷன் வசமாவான். புருஷன் தலை யிலிட பென் சாதி வசமாவாள். இந்தப் பொடி புருவத்திலிட்டு செல் இவன் முகம் நோக்கின பேர்களே.

அமுர்த சஞ்சீவி.

இங்கிலிகம் பலம்.க, ரசம் பலம்.க, வச்சிர நாபி பலம்.க, கடுகுரோகணி பலம்.க, கெந்தகம் பலம்.க, வெங்காரம் பலம்.க, நேர்வாளம் பலம்.க, சுக்கு பலம்.க, மிளகு பலம்.க, திப்பிலி பலம்.க, இஞ்சி பலம். எலுமிச்சம் பழம் யஉ இது வெல்லாம் சுத்தி பண்ணி கல்வத்தில் போட்டு இஞ்சி சாறு வார்த்து ஒரு நாளரைக்கவும். எலுமிச்சம் பழச் சாறு வார்த்து ஒரு நாளரைக்கவும். சிறு பயறு பிர மாணம் மாத்திரை பண்ணி இஞ்சிச் சாத்தில் சகல சுரத்துக்கும் கொடுக்கவும்.

ஆனந்த வயிரவன்.

சாதிலிங்கம், நாபி, வெண்காரம், மிளகு, திப்பிலி, இந்த வகை ஐந்தும் சம பாகமாகக் கூட்டி வகைக்கு ஒரு விராகனெடை சுத்தி பண்ணி நேர்வாளங் கூட்டி எலுமிச்சம் பழச் சாறு விட்டு இரண்டு சாமம் அரைத்து குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி இஞ்சிச் சாற்றிலிடவும். முலைப் பாலிலிடவும். சீத சுரம் விடும். தோஷ சுரம் எந்த தோஷமும் விடும். பத்தியம் புளிப்பு தவிர்க்கவும். பத்தியம் பாலுஞ் சோறும்.

வேதி சுருங் கிருதம்.

கடுகுரோகணி நேர்வாளம் இலுப்பைப் பூ இவைகள் வகைக்கு ஒரு விராகனெடை சரியாய்க் கூட்டி முலைப் பால் வார்த்தரைத்து ஆடா தோடைச் சாறு வார்த்தரைத்து குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி எந்த சுரத்துக்கும் முலைப் பாலிலிடவும். சுக்கு சாற்றிலிடவும். இஞ்சிச் சாற்றிலிடவும். மாத்த மோரும் சோறும்.

அர்த்த நாரி சுரம்.

கஸ்தூரி நாபி விராகன்.க, கெந்தகம் விராகன்.க, தாளகம் விராகனெடை .க, மனோசிலை விராகனெடை.க, நேர்வாளம் பருப்பு விராகனெடை.க, ரசம் விராகனெடை.க, சாதிலிங்கம் விராகனிடை.க, இவை சுத்தி பண்ணி மனோசிலைச் சாறு விட்டு ஒரு நாளரைக்கவும். மணத்தக்காளிச் சாற்றில் ஒரு நாளரைக்கவும். குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி வெல்லத்திலொரு குளிகை யிடவும். உரிய பசுவின் பாலில் ஒரு குளிகை இடவும். ஒரு புறங் காயும் சுரம் விட வேண்டுமானால் ஒரு குளிகை வெந்நீரில் கொடுக்கவும்.

வீரநாராயண ரசம்.

கெவுரி விராகனிடை.க, தாம்பிர பற்பம் விராகனிடை.க, வெள்ளைப் பாஷாணம் விராகனிடை.க, கெந்தகம் விராகனெடை.க, கஸ்தூரி நாபி விராகனிடை.ங, ரசம் விராகனிடை.உ, ஆக விராகனிடை.(அ) சுத்தி பண்ணி துளசிச் சாறு விட்டு ஒரு சாமம் அரைக்கவும். நொச்சில் சாறு இந்தப் பாடி அரைச்சதின் பிறகு மிளகு பிரமாணம் மாத்திரை பண்ணி நிழலில் உலர்ந்தாக உலர்த்தி பதினெண் சன்னிக்கும் இஞ்சி சாற்றிலிடவும்.

பசுவின் கோமியம் படி.க, செருப்படிச் சாறு அரைப்படி4 அரசம் பட்டைச் சாறு உழக்கு, கூடக் கூட்டிக் கலந்து கல்வத்திலிட்டு ஏழு நாளரைக்கவும்.

வயிறு தகடு தட்டி தட்டு பசாசு போலே மாத்திரை பண்ணி கிண்ணியேக் கவுத்து எரியப் புடம் வைக்கவும். ஏழு நாள் ஊற வைத்து உலர்ந்த பின்பு பஞ்சு பண்ணி மாத்திரை மேலே வைக்கப் பஞ்சு பத்திக் கொள்ளும்.

அக்கினி குமாரன்

ரசம் விராகனெடை.4, கெந்தகம் விராகனிடை.4 மனோசிலை விராகனெடை.உ, அரப் பொடி விராகனிடை.அ, கஸ்தூரி நாபி விராகனிடை.ங, பொன்னரிதாரம் விராக னெடை.உ, பத்திர தாளக்கம் விராகனிடை.ச, ஊசிக் காந்தம் விராகனிடை.ச, பொட்டுலுப்பு விராகனிடை 4 இந்துப்பு விராகனிடை.4 கெவுரி விராகனிடை.4, எலுமிச்சம் பழம் நாற்பது சாறு பிரிந்த பசுவின் தயிர் அரைப்படி ஆறு மாதத்தைக் காடி அரைப்படி நாயுருவிச் சாறு அரைப்படி விடத்தேரி வேர் சாறு அரைபடி, சுந்தாழைச் சாறு அரைப் படி, (செய்முறை முடிவு இல்லை)

Incomplete

சுரத்_குளி_சன்னி_பாதம்_பரிஹரிக்கும்.

வெள்ளைப் பாஷாணம் விராகனிடை.உ, சிறுக உடைத்து ஊமத்தையிலைச் சாறு வார்த்து தினங் கழுவிப் போட்டு எட்டு நாள் ஊறப் போட்டு கொம்பு பாகலிலைச் சாறு திப்பிலி விராகனிடை.க, சுக்கு விராகனிடை.க, மிளகு விராகனிடை.க, லவுங்கம் விராகனிடை.க, அக்காரக் காரம் விராகனிடை.க், வெண்காரம்விராகனெடை.க், கட்டி அரைத்து சிறு பயறு பிரமாணம் குளிகை பண்ணவும்.

ரசம் விராகனெடை.க , கொட்டாங்கச்சி கரி கட்டி மூன்று விராகனெடை பனை வெல்லம் மூன்று விராகனெடை தேங்காய்ப் பால் விட்டு மூன்று சாமமரைத்து சிமிழில் வாங்கி வைக்கவும். மிளகு பிரமாணம் [illegible] யில் தேய்க்கவும். ஏழுநாள் நல்லெண்ணை தவிர்க்கவும். குளிர்ந்த தண்ணீரில் எண்பது நாள் முழுகவும். குளிர்ந்த தண்ணீர் ஆகாவிட்டால் வென்னீரில் முழுகவும்.

க்ஷயத்துக்கு மேல் சட்டி பத்தின பற்பத்தை அரைப் பணவெடை காசிடை, திப்பிலி பொடி பண்ணி தேனில் குழைத்துக் கொள்ளவும். பத்தியம் உப்பு, புளிப்பு கூட்டிக் கொள்ளவும். நல்லெண்ணை பிரிக்கு தவிர எட்டு நாள் கூட்டிக் கொள்ளவும். விளக்கெண்ணெய் யிட்டு முழுகவும். நெய்யிட்டு முழுகவும்.

(*இவ்வேட்டின் பின்புறம் முன் தொடர்ச்சியில்லாம லிருக்கிறது) *Incomplete*

பகட்டி ஆறின பிறகு சீலை மண் விட்டு விச்சு சட்டியை புகட்டி ஆறின பிறகு சீலை மண் விக்கு வாங்கி மேல் சட்டி வெளேலென்று இருக்கும் குப்பியை மெள்ள எடுத்துக் கொண்டு ஒரு சட்டியைக் கீழே வைத்து குப்பியைத் உடைத்து குப்பியை உடைத்து அதிலே இருக்கிற பற்ப மெல்லாம் கொட்டிக் கொண்டு சங்கலை பொடி பண்ணி ஒரு சிமிழிலடைத்து வைத்துக் கொள்ளவும். மூலைக் கெல்லாம் தம்பஷ்டம் ஒரு பலம், சீனி சர்க்கரை ஒரு பலம் அந்த பற்பத்தை அரைப் பணவிடை ஏழு நாள் நாள் கொடுக்கவும். உப்பு, புளிப்பு அவரை கீரை, முருங்கைக் காய் ஆகும். அரைக்கீரை ஆகும்.

பெருக்கு சங்கு கரி சுட்டு அந்தக் கரி பத்து விராகனெடை பிடித்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டு ரசமுங் காயும் அரைக்கவும். அதின் பிறகு மிளகு பிரமாணம் குளிகை பண்ணவும். குளிகை எடுத்து வளையல் குப்பியில் விட்டு துளசி சாறு குப்பியில் விடவும். அதின் பிறகு குப்பி வாயைப் பஞ்சிலடைத்து மூன்று தரம் சீலை மண் செய்து அதை உலரவை வைத்து பிறகு எடுத்துச் சட்டியில் நாலு விரல் பிரமாணம் உப்பு விட்டு அதின் மேலே குப்பி வைத்துக் குப்பிக் கழுத்தளவு பிரமாணம் உப்பு விட்டு அதின் பேரில் சட்டியை மூடி சட்டி வாய்க்கு மூன்று தரம் சீலை மண் செய்து ஒரு விறகாக மூன்று சாமம் எரிக்கவும். பிள்ளை பிரமாணம் சுக்கு மிளகு, திப்பிலி, சீரகம், தும்பைப் பூ கூட்டி யிடவும். வாத சுரத்துக்கு இஞ்சிச் சாற்றிலிடவும். சுக்கு கஷாயத்திலிடவும். சீத சுரத்துக்கு பஞ்ச மூலக் கஷாயத்திலிடவும். தம்பருஷ்ட கஷாயத்திலிடவும். திப்பிலி, வெள்ளுள்ளி யிலிடவும். பத்தியம் நல்லெண்ணை புளி வர்த்திக்கவும்.

ரச_பற்பம்.

ரசம் விராகனெடை.பத்து, விடத் தேரி பட்டை பலம்.ர, குப்பை மேனி இலைச் சாற்றிலிருபத்தொரு நாளரைக்கவும். தினம் வெய்யிலிலே வைக்கவும். செருப்படைச் சாற்றில் ஒரு நாளரைக்கவும். துளசிச் சாற்றிலொரு நாளரைக்கவும். சீரகம் திப்பிலியில் லவுங்கம் தம்பருஷ்டகம் இதில் சரி போனத்திலிடவும். இச்சா பத்தியம்.

Not clear

கோடாசூரி மாத்திரை.

ரசம் விராகனெடை.க, சாதிலிங்கம் விராகனிடை.க, கெந்தகம் விராகனிடை.உ, அரப்பொடி விராகனிடை.உ, நேர்வாளம் பருப்பு விராகனெடை.உ, வெண்காரம் விராகனிடை.வ, மிளகு விராகனெடை.வ, சுக்கு விராகனெடை.வ, அதிமதுரம் விராகனெடை.வ, லவுங்கம் விராகனெடை.வ, கோஷ்டம் விராகனெடை.வ, அக்கார காரம் விராகனெடை.வ, இந்த வகை எல்லாம் கல்வத்திலிட்டு பன்னிரெண்டு நாளரைத்து மாத்திரை பண்ணவும். எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து மாத்திரை சிறு பயறு உலர்த்தா உலர்த்தி சகல சுரத்துக்கும் இஞ்சி சாத்திலிடவும். இச்சா பத்தியம். இது சகல சுர மாத்திரையாம்.

கனக சிந்தாமணி.

நாபி, சாதிலிங்கம், பெருங்காயம், வெண்காரம், மிளகு இவ் வகைக்கு விராகனெடை.உ, வெள்ளாட்டுப் பிச்சிலரைத்து கத்தாழஞ் சாறுவிட்டு ஒரு சாமம் அரைக்கவும். நாபி பசுவின் கோமியத்தில் அரைபது நாழி ஊறப் போடவும். முன் மருந்தி கட்டிக் கொள்ளவும். அரைத்து மிளகு பிரமாணம் மாத்திரை பண்ணி நிழலலத்தாய் உலர்த்தி இஞ்சி சாறு சுக்கு, மிளகு வகை ஒன்றுக்கு விராகனெடை.உ, வெள்ளாட்டுக் கோமியம் படி.உ, பசுவின் கோமியம் படி.உ, இது வெல்லாங் காய்ச்சி மூனறு நாளரைக்கவும். கத்தாழஞ் சாத்தில் ஒரு நாளரைக்கவும். கையாந்த கரைச் சாத்தில் ஒரு நாளரைக்கவும். மிளகு பிரமாணம் மாத்திரை பண்ணி வஉளயல்மணல் போட்டு அதின் மேல் குப்பியை வைத்துக் குப்பிக் கழுத்தளவு மணல் விட்டு மூடி கமலாக்கினி ஒரு சாமம் எரிச்சு எடுத்து குப்பி உடைத்து மாத்திரை எடுத்துக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச் சாறு விட்டு ஒரு நாள் முப்பதும் அரைக்கவும். சங்கம் வேர்ப் பட்டைச் சாறு விட்டு ஒரு நாளரைக்கவும் மாத்திரை பண்ணி நிழலிலலத்தாய் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இச்சா பத்தியம்.

மாத்திரை.

ரசம் விராகனெடை.உ, சாதிலிங்கம் விராகனெடை.உ, வெண்காரம் விராகனெடை.உ, அரிதாரம் விராகனெடை.உ, மனோசிலை விராகனெடை.உ, ஊசிக் காந்தம் விராகனெடை.உ, பொட்டிலுப்பு விராகனெடை.உ, சுக்கு மிளகு, திப்பிலி, கடுகுரோகணி, குரோசாணி, ஓமம், லவுங்கம், சாதிக்காய், சாதிப் பத்திரி, கஸ்தூரி மஞ்சள், கோரோசனம், அக்கார காரம், அதிமதுரம், செங்கலி கோஷ்டம் தம்பருஷ்டகம், சிறு குறிஞ்சா வேர்ப் பட்டை, நாயுருவி விரை, நிலக் கடம்பு வேர், ஆக விட்டு அரைத்து மிளகு பிரமாணம் குளிகை பண்ணி நிழலலர்த்தி சுக்கு, திப்பிலி, சீரகம், லவுங்கம் இதியிலிடவும்.

சீவ சிந்தாமணிக்குச் சாறு வார்த்தரைக்கிறது.

கய்யாந்த கரைச் சாறு சங்கம் வேர்ப் பட்டைச் சாறு, நிலக் கடம்புச் சாறு செருப்படைச் சாறு, ஊசிச் சாறு இந்தச் சாறு வகைகள் விட்டு அரைத்து மாத்திரை கட்டவும். நிழலில் உலர்த்தவும் சகல ரோகத்துக்கும் இஞ்சி சாத்திலிடவும். தம்பருஷ்டம் கசாயத்தில் கொடுக்கவும்.

சீவ சிந்தாமணி நித்திய சுர மாத்திரை.

காரம் விராகனெடை.க, அதிமதுரம் விராகனெடை.க, செங்கலி கோஷ்டம் விராகனெடை.க, திப்பிலி விராகனிடை.க, எரு விராகனிடை.க, மிளகு விராகனிடை.க, செம்போத்துப் பிச்சுறண்டு, கோழிப் பிச்சுறண்டு வெள்ளாட்டுப் பிச்சுறண்டு, எலுமிச்சம்

எரு என்பதை தெரியவில்லை?

பழச் சாறு வாழைக் கிழங்குச் சாறு, கற்றாழைச் சாறு, வெள்ளைப் பாஷாணம் விராகனெடை பத்து, கள்ளிம்புக் காடியி லொட்டந்த புடத்தில் கட்டி மூன்று நாள் எரிக்கவும். சுத்தி பண்ணின பிறகு கல்வத்திலிட்டு சங்கம் பழச் சாற்றில் மூன்று நாளரைச்சு ரச செந்தூரம் தாமரைப் பூச்சாறு முலைப்பால் இஞ்சிச் சாறு இந்த வகைச் சாற்றில் ஒன்பது நாளரைத்து மாத்திரை சிறு நெல்லிக்காய் சகல வியாதிக்கும் அநுபானத்தில் கொடுக்கவும்.

ஆனந்த வயிரவன். அமரி சிவசிந்தாமணி

ஊசிக் காந்தம் விராகனெடை. 6; கெவுரி விராகனெடை. 6, கெந்தகம் விராகனெடை. 10, ரசம் விராகனெடை பத்து சாதிலிங்கம் விராகனிடை, மனோசிலை விராகனெடை. 5, உறுதங்க பற்பம் விராகனெடை பத்து வெள்ளைப் பாசாணம் விராகனெடை 6 பொட்டுலுப்பு விராகனிடை 6, மயிசாக்ஷி விராகனிடை 6 நாபி விராகனிடை .ஙு, குங்குமப் பூ விராகனெடை. க, லவுங்கம் விராகனிடை. க, பொன் வெள்ளி, செம்பு நத்தநாகம், காந்தம், பவழம், புஷ்பராகம், சவுக்கம், கெருடப் பச்சை முத்து, கோமேதகம், நீலம், பொன்னூமத்தை விரை, திப்பிலி ரச பற்பம், தாம்பிர பற்பம், அகில், சந்தனம், நல்ல சந்தனம், லிராம்பிசின், சாதிலிங்கம், நாரபி வெங்காரம், மிளகு இவை வகை ஒன்றுக்கு விராகனெடை போடவும். எலுமிச்சம் பழச் சாறு வார்த்தரைத்து உழுந்துப் பிரமாணம் குளிகை பண்ணி நிழல் உலர்த்தி வாதசுரத்துக்கு சர்க்கரையில் கொடுக்கவும். சீத சுரத்து இஞ்சு சாற்றில் கொடுக்கவும்.

~~[illegible]~~. சன்னி இலட்சணம் (Not useful)

(~~[illegible]~~)

சன்னி பாகம் பதின்மூன்றும் அறியும்படி:-

தாந்திரிக சன்னி லெட்சணம்: வயிறு நோகும். வாயுலர்ந்து வரும். உடம்பெல்லாம் நோகும். விக்கலெடுக்கும். தாகம் பிறக்கும். சிலேத்தும முண்டாயிருக்கும். புலமில்லாமலிருக்கும். நித்திரையில்லாம லிருக்கும். இது தந்திரீக சன்னிக் குணம்:

அந்தக சன்னி குணம்:- தாக முண்டாயிருக்கும். பசி தாக முண்டாயிருக்கும். மந்த முண்டா யிருக்கும். அழும் தலை நடுக்கும். தேம்பி யழும். அசாத்தியம்

ரத்த வாத சன்னி பாத குணம்:- மனம் வியாகுலமாயிருக்கும். பிறண்டு பிறண்டு அழும். மேல் சுவாசம் வாங்கும். நோவுண்டா யிருக்கும். பிரமை. பேச்சுண்டாயிருக்கும். உடலுக்குடன் எழுந்திருக்கும். உடம்பு எரி வெடுக்கும். சிறு சிறென வரும். கழுத்து தண்டு போம். என்னேரமும் சுவாசமுண்டாயிருக்கும். எலும்புக்குள்ளே குத்திக் கொரடையரும் போலே யிருக்கும், மனசு கலக்கமா யிருக்கும். தாக முண்டாயிருக்கும். இருமலுண்டு. இந்த லட்சணம் உண்டானால் ரத்த வாத சன்னி எனப்படும். இது சாத்தியத்துக்கு வாராது

சித்த விபூதி சன்னி குணம்:-

உடம்பு காச்சலுண்டாய் தாக முண்டாய் முகம் வாடி யிருக்கும். பிறமை பேச்சுண்டாயிருக்கும். உமிழ்ந்து கொண்டிருக்கும். வயிறு இரையும். கண் முழி பிறழும். சிரிப்புண்டாயிருக்கும். பாடும் என்னேரமும் பினத்தும். இது சித்த விப மருதி சன்னி என்றறியவும். இது சாத்தியத்துக்கு வராது. அசாத்தியம்.

சீதாங்க சன்னி குணம்:-

உடம்பு குளிர்ந்திருக்கும். மேல் சுவாச முண்டாயிருக்கும். விக்கலெடுக்கும். கை கால் போட்டது போட்டாப் போலே இருக்கும். பேச்சு தப்பித மாயிருக்கும்.

வெள்ளோக்காள மாயிருக்கும். யிரும் வெடுக்கும். அதிசாரம் பிறக்கும். தினமும். அழும். இது சீதாங்க சன்னி என்றறியவும். சாத்தியத்துக்கு வராது: ~~அசாத்தியம்~~.

<u>சந்திக சன்னி குணம்</u>.

தவனமுண்டாயிருக்கும். நன் பேச்சும் நன் வார்த்தையு மாயிருக்கும். காச்சல் வெகுசாய் எடுக்கும். சிலேத்தும முண்டாயிருக்கும். தாக முண்டாயிருக்கும். உடம்பு வெகு சாய் குளிர்ந்து போம். நாக்கு முள்ளுப் போலே இருக்கும். உலர்ந்த எரு முட்டை போலே இருக்கும். சிவந்திருக்கும். வயிறு கழியும்: உடம்பு நடுக்கும். காது நோகும். இது சந்திக சன்னி. சாத்தியத்துக்கு வராது. அசாத்தியம்.

<u>கண்டங் குப்பி சன்னி குணம்</u>:-

தலை நோகும். பிடரி நரம்பு இடுப்பு விகு வெடுக்கும்: மூர்ச்சை உண்டா யிருக்கும். உடம்பு நடுக்கும். காச்சல் கடினமாயிருக்கும். இந்த லெட்சண முண்டானால் கண்டங் குப்பி சன்னி. சாத்தியத்துக்கு வராது.. அசாத்தியம்.

<u>சறணக்க சன்னி குணம்</u>:-

தாகமெடுக்கும். காச்சலுண்டாம். கண் இரண்டும் மிரண்டு வரும். இதுக்கு மிச்சைப் படும். பிடரி யிழுக்கும். சுவாச மெடுக்கும். உடம்பு நடுக்கும். பிறமை பிறக்கும். வாய் நீர் வரும். காகம் வரும். காது கோளியிருக்கும். காதின் கீழே வீக்கமிருக்கும். சுர முண்டாயிருக்கும். குரல் மங்கும். சுவாச மெடுக்கும். கண் பொங்கி மூடிக் கொண்டிருக்கும். பிரமிக்கும். அழும். யிகிடன குணம் கறணக்க சன்னி. இது சாத்தியத்துக்கு வரும்.

<u>அரத்த யிட்டிய சன்னி</u>:-

உடம்பு காயும். வாந்தி பண்ணும். மூர்ச்சை போம். வயிறு எரைஞ்சு வயிறு கழியும். விக்கலெடுக்கும். வயிறு எரியும்: தலை சுத்தி வரும். மூச்சு அடங்கியிருக்கும். சுவாச மெடுக்கும். உடம்பு திருப்பி விக்கும். நாக்குக் கசப்பாகத் தடிக்கும். யிதின் குணம் அசாத்தியம். சாத்தியத்துக்கு வராது.

<u>பிரலாப சன்னி குணம்</u>:-

உடம்பு கடுக்கும். பிரலாபிக்கும். தலை நோவாம். உடம்பு வாய்வு பூறண மாயிருக்கும். ஒருத்தர் வீட்டு அன்னத்துக்கு ஆசைப்படும். நிதானம் தப்பும். வாதாடும். இதின் குணம் அசாத்தியம். சாத்தியம் வராது. பசி

<u>பசி நேத்திர சன்னி குணம்</u>:-

மேல் சுவாச முண்டாயிருக்கும்.. ஆவரி பத்தமா யிருக்கும். விக்கலெடுக்கும். நாக்குத் தடிச்சு எரு முட்டை போலே இருக்கும். என்னேரமும் நித்திரை போலே யிருக்கும். வயிற்றிலே இருக்கிற நாக்குப் பூச்சி வாயிலே வரும். காது கேளாது பலமில்லாமலிருக்கும். உடம்பு மறந்திருக்கும். கண்ணிலே தண்ணீர் விழும். அசாத்தியம். சாத்தியத்துக்கு வராது. மூன்று வகை தோஷம் பிறக்கும்.

வெகு நித்திரை கொடுக்கும். மனசிலே சிந்தையா யிருக்கும். சுவாச மெடுக்கும். பலமில்லாமலிருக்கும். நீர் கட்டும். நாலு வகையாகப் படும். இதின் குணம் அசாத்தியம். சாத்தியத்துக்கு வராது.

தாந்திரிக சன்னி எழு நாளையிலே குணம்.

பிறலாப சன்னி பதினறு நாளையிலே குணம்.

சித்த விப்பிர சன்னி யிருபத்தொரு நாளையிலே குணம்.
சுக்கு வாத சன்னி யிருபது நாளிலே குணம்.
சந்தி சன்னி பதினஞ்சு நாளையிலே குணம்.
சீதாங்க சன்னி பதினைந்து நாளையிலே குணம்.
தந்திர சன்னி பதினைந்து நாளியிலே குணம். கண்ட
கண்டங் குப்பி சன்னி பதிமூன்று நாளையிலே குணம்.
பதி நேத்திர சன்னி எட்டு நாளையிலே குணம்.
ரத்த மயிட்டிய சன்னி யிருபது நாளையிலே குணம்.
ஆக சன்னி உலக பதிமூன்றில் சாத்திம், அசாத்தியம்.

Page 23
Page 24
Page 25 upto the line
Not required

நாகருதி சூரணம்.

not useful

சுக்கு, சித்திர மூலம், பாட வெஞ்சு சூரணம், ஓமம் ரச சூரணம், சீரகம் அதிவிடையம், முதலை, தேள், திப்பிலி கோட சக்கை, கொடாபாலை யிலவன் பிசின் சவாதிப் பழம் ஏமு விளாம் பழம் ஒன்று அஞ்சு திப்பிலி மூலம், வில்வ பத்திரிப் பழம், சத்தை மாங் கொட்டை ஒன்று சயிந்தி லவணம் கருஞ்சீரகம், மாதளம் பிஞ்சு இத்த னையும் சமபாகமாக சூரணம் பண்ணி மோரிலே யாகிலும் தயிரிலேயாவது கொள்ளவும் வயிற்று நோவு கிருணியும் போம். அதிசாரத்துக்கு தேனிலிடவும்.

தன்வந்திரி கிருதம்.

திசை மூலம் நெக்கு வயனம் பெருவாகை பெருங் குமிழ் நின்னை பாதிரி குவளை சித்தாமல்லி பெருமல்லி சிறுவழுதலை, கண்டங் கத்திரி, நெருஞ்சில், பங்கு நெமலு தேவதாரி, கடுக்காய், சகப்பு சாறட்டை, உரி மரி சித்திர மூலம், வெள்ளை சாறட்டை, தந்த சதிரக் கள்ளி வெள்வேல் வெள்ளைப் புங்கு, வில்வம் செருங் கொட்டை, கச்சோலம், புஷ்க்கா மூலம், திப்பிலி மூலம் இந்த மருந்தெல்லாம் பிறத்தேகம் பலம்.ய, ஆகத் துவைச்சு நாழிநி உநீர் வார்த்து குழியாகக் காய்ச்சி வடிச்சுக் கொண்டு அந்தக் கசாயத்திலே அம் மாத்திரம் நெய் வார்த்து ஏலல் குஞ்சடு பருத்தி விரை உலவை குஞ்சடு இந்த மூன்று வகைக்கு பனிரெண்டு குஞ்சாவு நீரு பொசிழல்க் தொன்று க காய்ச்சி வடி கட்டி கசாயத்திலே கலந்து இதிலே கலக்கிற திரவியம் பிரப்பங் கிழங்கு, கடுக்காய், தானிக்காய், நெல்லி பருப்பு, சி தேக்கு, காவெடு, ஆனை திப்பிலி, சுக்கு, வாய் விளங்கம், வசம்பு ரம்பிரேகம் இந்த மருந் தெல்லாம் கலக்கமாய் அரைச்சு நெய்க்கு ஆறிலொன்று வைத்துக் கொண்டு சிறு பக்குவ மாக அறிஞ்சு பண்ணவும். இந்தக் கிருதம் கலக்கங் கொள்ளச்சே தீரும் வியாதி விப்புருதி பிடகம், அபலை பமாரம், அமாதகம் இது வெல்லாம் விட்டு ஓடிப் போம்.

ரச சூரணம்.

சுக்கு, திப்பிலி மூலம், சித்திர மூலம், செவியம், பெருங்காயம், மிளகு, அதிவிடையம், வசம்பு, வெள்ளுள்ளி, ஓமம், ஆனை திப்பிலி, நேர்வாளம் சத்தி பன்னிரு மஞ்சிட்டி வெட்டி வேர், நிலவேம்பு, அயில்ப் பட்டை, சீரகம், கருஞ்சீரகம், குரோ சானி, ஓமம், மஞ்சள், மரமஞ்சள், கடுகுரோகணி, சத்தியாக்ஷாரம், எவ்வாக்ஷாரம் வெங்காரம் சயிந்த லவணம், விட லவணம், சவர்பிட லவணம், வளையலுப்பு, உப்பு, கடுகு, பேய் முசுட்டை, பெருங் கிழங்கு, முககா ~~வேலை~~ வேளை வேர், சிகப்புச் சாறு, வேளை வேர், வேளைச் சாறு, நொச்சிப் பட்டை கரிசிலுங் கண்ணி, புங் கம் பட்டை, சாய வேர், பிறத்டை வேர், அம்மன் தண்டு கிழங்கு, ஆமணக்கம்

வேர் ஆக வகை (யரு)-க்கு வகைக்கு பலம்.க இந்த சூரணம் ஒரு பங்கு, சிவதை வேர் மூன்று பங்கு அநுபானம் சுடுகிற தண்ணீரிலே பத்தியம். உப்பு, புளிப்பு மோர் இறக்கு தீரும் வியாதி மகோதரம், சயித்திய சூலை, வல பந்தம், பாண்டிப சோகை, பஞ்ச காசிதை சுரம், பறணசுரம், அதிசார சுரம் பயித்திய குன்மம், வாத பித்தம் வாத குஷ்டம், ரத்த பித்தம், பயித்திய சுரம், அன்ன திரேஷம், கம்ப வாதம், சேஷ்பபக் கட்டு அறகு பைத்தியம், மகுளம் காமாலை, சூலை, தாப சுரம் பாரிச சூலை, ஆரோக்கியம் (அஉ) ஏடு முறிந்து சிதைந்துள்ளது விடப்பட்டது.

பஞ்ச கவ்வியம்.

கோரைக் கிழங்கு, ஏலம், கொடி வேலி, வாய் விளங்கம், மஞ்சள், மரமஞ்சள், மஞ்சிஷ்ட்டி வேளை வேர், வட்டத் திருப்பி வேர், கடுகுரோகணி, கருஞ்சீரகம், கடுக்காய், தானிக்காய், தெவிப் பருப்பு திரிசீவி விரை வகைக்கு பலம்.வ, பசுவின் நெய்.ஙு; பசுவின் பால் நாழி பசுவின் கோமியம் நாழி பசுவின் தயிர் நாழி, பசுவின் சாணித் தண்ணீர். நாழி இந்தப் படி கூட்டி பதத்தில் வடித்துத் தினமும் இரண்டு காஞ்சு கொள்ளவும். பிள்ளை யுண்டாம். சங்கை குணங்களும் தீரும். மேகிறணங்களும் தீரும்.

பஞ்சாறக்க தயிலம்.

எருக்கம் வேர் பலம்.எ, எருக்கிலை பஞ்சங் பலம்.ய, எருக்கங் காய் பலம்.ய, எருக்கம் பூ பலம்.ய, ஆயில் பட்டை மாவிலிங்கம் பட்டை, தழுதாழை வேர், கொடி வேலி வேர், புங்கம் பட்டை, நொச்சில் வேர், முருங்கை வேர், அழுக்கிறு வேர் இது வகைக்கு பலம்.ய, இது உடனே எருக்கம் வேர் காய் பூ யிலை பால் கூடப் போட்டு எட்டு மரக்கால் தண்ணீர் விட்டு இரண்டு படியாகக் காய்ச்சி இறுத்துக் கொண்டு அந்தக் கசாயத்திலே எருக்கம் பால் விட்டு தழுதாழை சாறு, நொச்சில் சாறு, உத்தாமணி சாறு, பசு மஞ்சள் சாறு, குதிரை வாலிச் சாறு, பொடுதலைச் சாறு, சதிரக் கள்ளி தண்ணீர் இது வகைக்கு உரி வெள்ளாட்டு கோமியம் படி.உ, வேப்பெண்ணெ இலுப்பெண்ணெ புங்கெண்ணெ நல்லெண்ணெ விளக்கெண்ணெ வகைக்கு நாழி. கடை மருந்து பெருங்காயம், அரத்தை, இந்துப்பு, ஏலம், லவுங்கப் பட்டை, லவுங்கப் பத்திரி, சிறு நாகப்பு, கோஷ்டம், கடுகுரோகணி, சுக்கு, திப்பிலி, மிளகு, சிறு தேக்கு, கற்காட சிங்கி, தாளி பத்திரி இது வகைக்கு விராகனெடை.உ, முன் கசாயத்தில் சாறு வகை பால் வகை எண்ணெ வகை சகலமும் கூட விட்டு பதத்திலிறக்கி அதிலே வெள்ளைக் குங்கிலியம் ரெண்டு பலம் பொடி பண்ணிப் போடவும். வெள்ளைப் பூண்டு ரெண்டு பலம் கூட அரைத்து விட்டு சூரணங் கூடப் போட்டு தயிலம் இறக்கித் தானிய புடத்தில் வைக்கவும். சகல வாய்வுக்கும் மேலுக்கு பிடிப்பிக்கவும்.

பூதிகா தயிலம்.

Refer to page 19 also

ஆயில் பட்டை பலம்.எ, வில்வ வேர், தழுதாழை வேர், கொடிவேலி வேர், நொச்சில் வேர், முன்னை கண்டங் கத்திரி வேர், கொட்டைக் கிறந்தை வேர், சிறு கறந்தை வேர், பேருட்டி வேர், பெரு முன்னை வேர், செம்புளிச்சம் வேர், அழுக்கிறு வேர், குமிழம் வேர், அரத்தை பலம் 6, எருக்கம் வேர் ஆக எட்டு வேரும் வகை பதினஞ்சுக்கு வகைக்கு பலம்.ய இதுக்கு மட்டுக்கு எட்டு மரக்கால் தண்ணீர் விட்டு கசாயம் நாலு படியாக இறுத்துக் கொண்டு யிதிலே விடுகிற சாறு நொச்சில் சாறு, துளசி சாறு கையாந்த கரைச் சாறு, சங்கெலைச் சாறு, சாறணைச் சாறு,

தகரைச் சாறு, தழுதாழைச் சாறு, பொடுதலைச் சாறு, பொன்னங்கண்ணி சாறு, முசுமுசுக்கைச் சாறு, ஆக சாறு வகை ஒன்பது வகைக்கு இருநாழி பசுவின் பால். ங என்ணை படி நாலு கசாயம் படி நாலு கடை மருந்து மைசாக்ஷி, செவியம், அகில் பட்டை, அரத்தை, செம்பிளிச்சங் கொட்டை, சடாமஞ்சி, அதிமதுரம், நந்பாலை, பூலா கிழங்கு, பச்சையிலை, லவுங்கப் பட்டை, லவுங்கப் பத்திரி, சந்தனக் கட்டை, மன் திஉட்டி, நன்னாரி வேர், விலாம்பிச்சம் வேர், கஸ்தூரி பச்சைக் கற்பூரம், கோரோசனம் இது வகைக்கு விராகனெடை.உ, கட்டிச் சூரணங் கடப் போட்டு காய்ச்சி பதத்தில் வடித்து அதின் பிறகு அந்த ஒன்பது வகை இலைச் சாறு கூட்டி இடித்த சூரணங் கடப் போட்டு காய்ச்சிப் பதத்தில் வடித்து அதின் பிறகு கஸ்தூரி குங்குமம், பச்சைக் கற்பூரம், கோரோசனை இது வெல்லாம் பொடி பண்ணி தயிலத்தில் போடவும். தானியபுடத்தில் வைக்கவும். தீரும் வியாதி பீனிசை, தலை இடிப்பு, மண்டை குடைச்சல், நேத்திரம், பிடரி, யிசிவு ஒருத்தலை வலி கடச் தலை இது வெல்லாம் தீரும்.

அரக்குத் தயிலம்.

26.12.62.

மெருகன் கிழங்கு பலம்:யய, சித்தா முட்டி, நன்னாரி, நெருஞ்சில் வேர், அமுக்கிறு வேர், நரிப் பயத்தங் கொடி, குமிழம் வேர், தண்ணி மிட்டான் கிழங்கு, கருப்பம் வேர், முசுமுசுக்கை வேர் இது வகைக்கு பலம்.க, கட்டி தாமரை வளையம் பலம்.க, கடுக்காய் படி அரைத்து நாழி தண்ணீர் விட்டு குடியாகக் காய்ச்சி இறுத்துக் கொண்டு வல்லாரை ஒரு பலம் இளநீர் படி ஒன்பது பசுவின் பால் படி ஒன்று தயிர் மேல் தண்ணீர் ஒரு படி நெல்லிச் சாறு ஒரு எலுமிச்சம் பழச் சாறு ஒரு படி அரை, முலைப் பால் ஒரு படி அரை, அரக்கு பலம்.உய, ஒரு பானையில் போட்டு நாலு மரக்கால் தண்ணீர் விட்டு நாலிலொன்றாய்க் காய்ச்சி கசாயத்துடனே கட வார்த்துக் காய்ச்சி அதிலே போடுகிற கடைச் சரக்கு சாதிக்காய், சாதிபத்திரி, மன் திஉஷ்டி, கடுகுரோகணி, கசகசா, சிறுதேக்கு, லவுங்கம், கோஷ்டம், அக்கராகாரம், யிலுப்பைப் பூ, கருஞ்சீரகம், நற்சீரகம், தாமரை அரிசி நெல்லிப் பருப்பு, கோரைக் கிழங்கு, கொத்தமல்லி விரை, சதகுப்பி, லவுங்கப் பட்டை, லவுங்கப் பத்திரி, சந்தனக் கட்டை, வெட்டி வேர், விலாயிச்சம் வேர் ஒரு பலம் சிறு நாகப்பூ, பெருநாகப்பூ, குகை நீர் வகை ஒன்றுக்கு விராகனிடை நாலு இது வெல்லாம் இடித்து சூரணம் தயிலத்தில் போட்டு நல்லெண்ணை நாலு படி வார்த்து காய்ச்சி நீர் சுண்டின பக்குவத்தில் இறக்கி கொள்ளவும். அனுபானம் ஆவு மாத்தைக் காடியிலாவது பசுவின் பாலிலாவது உள்ளுக்குக் கொள்ளவும். மேலுக்குப் பிடிக்கவும்.

மகா அரக்கு தயிலம்.

நல்ல சந்தனக் கட்டை பலம்.ரு, விலாமிச்சம் வேர் பலம்.ரு, வெட்டி வேர் பலம்:ரு, கோரைக் கிழங்கு பலம் நன்னாரி வேர். பலம். சித்தா முட்டி வேர் பலம்:யஉ இது வெல்லாம் யிடித்து தூள் பண்ணி நாத்த இருபது படி தண்ணீர் விட்டு நாலிலொன்றாய்க் காய்ச்சி நிற்க நாலத்தொன்றுக்கு என்ணை படி.எ , பால் படி இளநீர் படி.க, சிறு நீரைச் சாறு படி. , தன்னி முட்டான் கிழங்குச் சாறு படி.உ பொன்னாங்கண்ணிச் சாறு படி. இதுக்குக் கடைச் சரக்கு ஏலம், லவுங்கம், லவுங்கப் பத்திரி, சிறு நாகப்பூ, சடாமாஞ்சி, மன்திஉட்டி, குங்குமப் பட்டை, பூலாங் கிழங்கு, சிறு தேக்கு, கஸ்தூரி மஞ்சள், சண்பகப் பூ, சாம்பிராணி, குங்கிலியம், கொத்தமல்லி, செவ்வள்ளிக் கொடி, மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பிலி, நீலம்,

அஞ்சனக் கல் இது வெல்லாம் சமபாகம் பொடி பண்ணி போட்டு காய்ச்சி இறக்கி பிழிந்து பிறகு போடுகிற பரிமளம் ஓலைப் பூ மல்லிகைப் பூ, இருவாக்ஷி, செங்கழு நீர் பூ இது போடவும். இதுக்குத் தீரும் வியாதி இருபது வகை மேகம், பிரமியம், நீரகத்திலே உஷ்ணங்களெல்லாம் தீரும். உடம்புக்கும், தலைக்கும் யிட்டு முழுகவும்.

வாதகிருணி.

திப்பிலி பலம்.௩, மிளகு பலம். மூன்று வருஷத்து வெல்லம் பலம் நெட்ட பேமுரட்டி இலை சாறு நாழி வெல்ல சாத்தில் கரைத்து மிளகரணைப் பட்டை பலம். அரைத்து சாத்தில் கரைத்து கடை மருந்து பொடி பண்ணி மெழுகு பதத்திலிறக்கி சிறு புன்னைக் காயளவு இரண்டு வேளையும் உள்ளுக்கு கொள்ளவும். பத்தியம் அரைக்கீரை, துவரைப் பருப்பு, மிளகுநீர், முருங்கைக்காய், கூட்டிப் எட்டு நாளைக்கு பிறகு பசுவின் பால், நெய் இச்சா பத்தியம்.

விஷ முஷ்டி தயிலம்.

வெள்ளெருக்கு கீழாக்காய் வேர், பொடுதலை, முடக் கொத்தான், நீலி வேர், வெள்ளைக் சாறு, வேளை குப்பை மேனி, கொடிக்கள்ளி யிலைக் கள்ளி, சதுரக் கள்ளி, முன்னை வேர், பாதிரி வேர், விழுதி ஆடா தோடை வேர், பன்னை வேர், சித்தா முட்டி, பேரு முட்டி, பொன்முசுட்டை, சிறுக்கீரை, செருப்படை, நொச்சி இலை, தழுதாழை யிலை, வெம்பு அமுக்கிரா வேர், உத்தாமணி, நல்ல வேப்பம் வேர், மிளகரணை வேர், முக்கத்தாரி கொடுஞ்சி, வேர், களா வேர், சிறுளம் வேர், நரிப் பயறு சமூலமும் வற புல்லாந்தி, நிரபுல்லாந்தி, குட்டி பூலா வேர், சிறு குறஞ்சா பெருங் குறஞ்சா, புங்கம் வேர், அழிஞ்சில் வேர், மூவி சங்கு, ஆதண்டை வேர், கண்டங் கத்திரி, சறுவுழுதலை விஷ்ணு கிரந்தி, கொட்டக் கரந்தை, நா வேளை, முக்கா வேளை தாழம் விழுது, அம்மையார், கூந்தல் மாங்கதள்ளி, மருவேலி வேர், ஊமன் தண்டு, வெழுப் பாலை, வேர், மாவிலிங்கு எட்டிப் பழம், நன்னாரி வேர், பெருவிளா நரி விளா பசிப் பாலை, பெருமாய் தபசி, முருங்கை விசிறி வேர், சீந்திர் வேர், கோவைத் தண்டு, ஊமத்தை சங்கம் குப்பி, முருங்கை காட்டு முருங்கை தம்மட்டி வேர், ஆடு தின் னாப் பாளை, ஏகசி, எருக்கம் பால், சதிரக் கள்ளிப் பால், கொடிக் கள்ளிப் பால், வெள்ளரட்டுப் பால், பசுவின் பால், சித்திரக் கலம், ஆயில்ப் பட்டை, பெருமரப் பட்டை, மர மஞ்சள், செவியம், தம்பஷ்டம், திப்பிலி மூலம், ஆனைத் திப்பிலி, வாய் விளங்கம், சிறு நாவல்ப் பூ, தாளிச பத்திரி, லவங்கப் பத்திரி, ஏலக்கு, சீரகம், ஓமம், கடுகுரோகணி, ஏலம், மைசாக்ஷி, கற்பூர, சிலாசத்து, கோஷ்டம், சந்தனம், கொத்தமல்லி, அகில்க் கட்டை, மிளகு, ரேணுகல் மஞ்சஷ்டடி, சடாமாஞ்சிக்ஷி, கேசரம், மலக்காய்ப் பூ, கடுகுரோகணி, ஓமம், புலி நகம், சாதிக்காய், சன்ன மதுகேசரம், தாளிக்காய், விலாமிச்சம் வேர், வெட்டி வேர், கருங்காலி புழுகு சட்டம் நல்லெண்ணை தண்ணீர் நாள, ஐந்து நாள் சூரிய புடம் ஐந்து நாள் அடுப்பு மேல் காய இறக்கு ஆறு நாள் எண்ணை வார்த்து தயிலம் பக்குவம் அந்திக்கும் சாமம் வெடியாலைக்கு சாமம் அடுப்பு எரியறது சகல ரோகமும் குணமாம்.

மேக வியாதிக்கு.

முசுமுசுக்கை சமூலமும் நரிப் பயத்தங் கொடி சமூலமும் பொன்னாங்காணி சமூலமும் சோத்தி வேரும் யிலையும் சிறு கீரை சமூலமும்; நருந்தாளி, சமூலமும், நீர்ப் பூலா வேர்; யிலை வற்ம்பூலா வேர் இலை, நெய்தல் வேர் இலை குதிரை வாலி, சமூலமும்

தண்ணீர் முட்டான் கிழங்கு, தாமரை வளையம், நிலப் பனைக் கிழங்கு, சீந்தில் தண்டு, அமுக்க வள்ளிக் கிழங்கு, வெள்ளரிக்காய்ச் சாறு, கரும்பஞ் சாறு. கடைச்சரக்கு அதிமதுரம், கோஷ்டம், லவுங்கப் பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, செண்பகப்பூ, கிராம்பு, திப்பிலி, சிறு மூலம் இது வெல்லாம் கூட்டி வெட்டு மருந்து வேரிலே தண்ணீர் வார்த்து இரண்டு பொங்கு வர காய்ச்சி முதல் கசாயம் காய்ச்சி வைக்கவும். கடைச் சரக்கு வகை ஒன்றுக்கு காசிடை கூட்டி முக்கால் கசாயம் வார்த்தரைத்து இதனுடன் சந்தனம் கலைக் கொம்பு விலாமிச்சின் வேர், ருத்திராட்சம் இது வகை ஒன்றுக்கு கொட்டைப் பாக்களவு முன் கசாயம் வார்த்தரைத்துக் கூடக் கலந்து நெய் நாழி, பசுவின் பால் நாழி முன் கசாயம் வார்த்துக் காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து அதின் பிறகு நாழி நெய்க்கு எட்டு விராகனெடை சர்க்கரை கூட்டி வடித்து ஆவாரைப் பூடு கிராம்பு காயிலை கொண்டு வந்து தேங்காயளவு தவைத்து அதிலே இருநாழி தண்ணீர் விட்டு பிசைந்து வடித்து அரைப்படியாக்க் காய்ச்சி அதின் பிறகு அந்த உரி கசாயத்தில் காலமே நால் காசிடை நெய் விட்டுக் கொள்ளவும். இதுக்குத் தீரும் வியாதி ரத்தப் பிரமியம் சுக்கிலப் பிரமியம், நீரடைப்பு, வெகு மூத்திரம் இது வெல்லாந் தீரும்.

<u>வெகு மூத்திரத்துக்கு மாத்திரை.</u>

ஆலம் விழுது அரசம் பட்டை, வெட்பாலைப் பட்டை, ஓதியம் பட்டை, சிறு நாவல்ப் பட்டை, பெரு நாவல் பட்டை, கடப்பம் பட்டை, மருதம் பட்டை, இந்தகம் பட்டை, நந்தியா வட்டம் பட்டை, செம்பும் பட்டை, மாம்பட்டை, மாதுளை பட்டை, தும்பி பட்டை எலந்தைப் பட்டை வகைக்கு பலம்.க, லவுங்கம் லவுங்கப் பட்டை, சிறு நாவல்ப் பூ, சாதிக்காய், சாதிப் பத்திரி, சுக்கு, திப்பிலி, வகைக்கு விராகனெடை ஒன்று கசாயம் போட்டு மாத்திரை பண்ணி சாப்பிடவும்.

<u>உதக வாய்வுக்கு தாளிச சூரணம்.</u>

தாளிச பத்திரி விராகனெடை பத்து, மிளகு விராகனிடை.அ, சுக்கு விராகனெடை திப்பிலி விராகனெடை. 4 லவுங்கம் விராகனெடை.க, லவுங்கப் பட்டை விராகனெடை .½ ஏலம் விராகனெடை. ½ சர்க்கரை விராகனெடை.௰௨ இதுக்குத் தீரும். வியாதி பைத்தியம், காமாலை, இச்சா பத்தியம். புகை ஆகாது.

நல்ல வெல்லம் பலம்.க, கத்தாழஞ் சாறு பலம்.க, சீரகம் விராகனெடை.க, பொட்டுப்பு பலம்.க, இது வெல்லாங் கூட்டிப் பிசைந்து மூன்று நாள்க் கொடுக்கவும். இப்படி மூன்று முறை கொடுக்கவும். பத்தியம். உப்பு, புளிப்பு வற்சிக்கவும். துவரைப் பருப்பு, முருங்கைக் காயிலை, கீரையாம்.

<u>பறங்கிப் பட்டைச் சூரணம்.</u>

திப்பிலி, திப்பிலி மூலம், செவியம், சித்திர மூலம், சுக்கு, லவுங்கப் பட்டை, லவுங்கப் பத்திரி, சிறு நாவல்ப்பூ, ஏலம், லவுங்கம், அசமதாகம், சாதிக்காய், சாதிபத்திரி, மிளகு, தேவதாரம், அரக்கை, கோஷ்டம் வாய்விளங்கம் கண்டு பறங் தாளிச பத்திரி இந்த இருபது சரக்கு கடை மருந்தும் சம பாகமாய்க் கூட்டி இடித்து வஸ்திர காயம் பண்ணி இதுக்குச் சரி பறங்கிப் பட்டை இடித்து வஸ்திர காயங் கொண்டு மூன்றுக் கலந்து வென்னீரில் கொள்ளவும். தீரும். பத்தியமாயிருக்கவும்:

<u>உதக வாய்வுக்கு.</u>

திப்பிலி, திப்பிலி மூலம், செவியம், சித்திரமூலம், சுக்கு லவுங்கப் பட்டை, லவு

லவுங்க பத்திரி, சிறு நாவல் பூ, எலம், லவுங்கம், ஓமம், சாதிக்காய், சாதிபத்திரி, மிளகு, தேவதாரம், அரத்தை, கோஷ்டம், வாய்விளங்கம், கண்டு பறங்கி, தாளிச பத்திரி, மிளகு, தேவதாரம் அரத்தை, கோஷ்டம், வாய்விளங்கம், கண்டு பறங்கி தாளிச பத்திரி ஆக வகை க்கு இருபது விராகனெடை இதுக்கு பறங்கிப் பட்டை விராகனெடை.உ, ஐயபுரி சர்க்கரை விராகனெடை.சய இது வெல்லாம் பொடி பண்ணி வெந்நீரிலாவது தேனிலாவது நெய்யிலாவது மூன்று விரல்க் கொண்டது கொள்ளவும். இச்சா பத்தியம்.

கூஷ்மாண்டு கிரதம்.

பூசனிப் பழம் கொண்டு வந்து மேலே புறனி சீவிப் போட்டு உள்ளே இருக்கிற குடல் வாங்கிப் போட்டு அந்தப் பூசனிப் பழத்தை அரிஞ்சு அத்தை உரலிலிட்டு இடித்து தண்ணீர் பிழிஞ்சு போட்டு சட்டியிலிட்டு அதிலே இளநீர் ஒரு படி பசுவின் பால் படி.க இது இரண்டுங் காய்ச்சிக் குறுகின போது உரி பசுவின் நெய் விட்டு தேன் ஒரு படி சர்க்கரை ஒரு படி, திப்பிலி பலம்.க, சீரகம் பலம்.க, கொத்தமல்லி பலம்.க, எலம் பலம்.க, லவுங்கம் விராகனெடை ஒன்று. கோஷ்ட்டம் விராகனெடை.க, மிளகு விராகனெடை.க, நாலும் வகைந்து இடிச்சு பொடி பண்ணி நன்றாய்க் கறண்டியாலே துழாவி சிவந்த பதத்திலே இறக்கி வெரு கடிப் பிரமாணம் உள்ளுக்குக் கொள்ளவும். இக்குத் தீரும் வியாதி பரிகாரம் ஆறுவகை பிரமியம். தாது இருபது. அக்கினி மாந்தம் மருந்தீடு ...னியம். மூத்திர கிரிச்சு. மூத்திரப் பாளம் இது வெல்லாம் சுணமாம். சீந்தில் சர்க்கரை ஒரு பலம் முந்தின மருந்தில்க் கட்டிக் கொள்ளவும். இச்சா பத்தியம்.

பெல கவிசை நீர் ...ல் வல்லே மகோதரம் நீர்க்கோவை

இது முதலான வியாதிக்கு.

முத்தின தேங்காய் ஐந்து பால் பிழிந்து சட்டியில் விட்டு அதிலே கல்லுப்பு கால்படி இந்துப்பு கால்படி சயிந்த லவணம் கால்படி பொட்டுலுப்பு கால், வளையலுப்பு கால் படி, உழமண்ணூறப் போட்டு காய்ச்சின தண்ணீர் கால்படி, கள்ளிக் கொழுந்து வாட்டி பிழிந்து கால் படி சதிரக் கள்ளி வாட்டி பிழிந்து கால் படி இது வெல்லாம் சட்டியில் போட்டு கடைச்சரக்கு பெருங்காயம் பலம்.க, திப்பிலி பலம். , சுக்கு பலம். 1/2, மிளகு பலம். 1/2, சிவதை வேர் பலம்.க, கப்பல் சிவரை பலம்.க, சாதிக்காய் விராகனெடை.க, சாதிபத்திரி விராகனெடை.க, லவுங்கம் விராகனெடை.க, கடுகுரோகணி பலம்.க, கடுக்காய் 6 இது வெல்லாம் இடித்து சூரணம் பண்ணி முந்தின மருந்தெல்லாம் ஒன்றாக விட்டு துழாவி கடுகு திரண்ட பதத்திலே. தயிலமான பதத்தில் ~~தயிலமான பக்குவத்தில்~~ வடித்துக் கொண்டு உள்ளுக்கு அரைக்காசிடை கொள்ளவும். பிச்சிலல் மாத்; பச்சைப் பயறு, பச்சரிசி, கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும். சர்க்கரை போட்டு குடிக்கவும்.

மகோதரத்துக்கு.

மஞ்சள், வெள்ளுள்ளி, சீரகம், வெந்தையம், கருவேப்பிலே, பெருங்காயம் விராகனெடை ஒன்று, கல்லுப்பு விராகனெடை ஒன்று சதிரக் கள்ளி மேல்க் கொழுந்து மூன்று கண்டம் தண்ணியில் 1/2 விசை கழுவிப் போட்டு குழம்பாகக் காய்ச்சி நெய் குத்தி தாளிதம் பண்ணி ஒரு நாளைக்கு .உ, இரண்டு நாளைக்கு நாலு மூன்று நாளைக்கு.எ இந்தப் படியாக காய்ச்சி தலை மாட்டிலே வைத்துக் கொண்டு எழுந்த படுக்கையிலே

தின்னவும். பத்தியம் தயிர், மோர் கூட்டவும்.

Not clear manuscript page 42

மலேந்திர சன்னி கல்லெரிவுக் குகை எரிவுக்கு

பசுவின் பால் படி.க, கழுதை லத்திச் சாறு படி.க, சோப்பில் சாறு படி.க, கொட்டைக் கிரந்தை சாறு படி.க, நல்லெண்ணை படி.க, சித்திர மூலம் பலம். 1/2, ஆயில் பட்டை பலம். 1/2, சங்கம் பட்டை பலம். 1/2, மிளகரணை வேர் பட்டை பலம். 1/2 என்னையுஞ் சாறும் கொதிக்கையில் முன் சூரணம் கடுகிறண்ட பதத்தில் தயிலம் பதத்தில் வடித்து உள்ளுக்கு ஒரு கரண்டி கொடுக்கவும். மேலுக்கும் பிடிக்கவும். நசியம் பண்ணவும். பத்தியம் உப்பு, அவரைப் பருப்பு, மிளகு நீர், அரைக்கீரை, முருங்கைக்காய், ஆகும்.

சுர திப்பிலி யாதி லேகம்.

திப்பிலி பலம்.உ, மிளகு பலம்.க, செவியம் பலம்.க, திப்பிலி பலம்.க, வாய் விளங்கம் பலம். 1/2, கொத்தமல்லி பலம். 1/2, ஓமம் பலம். 1/2 தெசாவரம் பலம். 1/2 ~~ஏ புளை~~ சர்க்கரை பலம். 6 தேன் பலம். 4 தண்ணீரும் சர்க்கரையும் காய்ச்சி பாகு பதத்தில் சூரணம் போட்டு இறக்கின பிறகு தேன் விட்டு கிறறி சிற நெல்லிக்காய் மாதிரி கொள்ளவும். இதுக்குத் தீரும் வியாதி வாதம், சகல சுரம், பித்த சுரம், சேத்துமம், அஸ்தி சுரம் இது வெல்லாம் தீரும்.

திக்த கோசாதி. Incomplete செய்முறை இல்லை.

சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், அக்கார காரம், செங்கலவ கோஷ்டம், கும்பஷ்டகம், ஓமம், ஆயில் பட்டை, பற்படாகம், தானிக்காய், கடுக்காய், நெல்லிப் பருப்பு, கொடிவேலி, திப்பிலி மூலம், சீரகம். வகைக்கு பலம்.க, வனமூலிகை முசுமுசுக்கை சாறு நாழி, தழுதாழை சாறு நாழி, வெள்சாறு நாழி, வும்மான் பச்சிலை யத்தன் சாறு நாழி, அகத்தி யிலைச் சாறு நாழி, ஊமைக் கெலைச் சாறு நாழி, கரசிலுங் கன்னி சாறு நாழி, பசுவின் பால் நாழி, உத்தாமணிச் சாறு நாழி, நொச்சில் சாறு நாழி இதுக்கு தீரும் வியாதி கபால சூலை, பாபி சூலை, பயித்தியாதிகம் இது வெல்லாம் சாத்தியத்துக்கு வரும்.

பித்த கோசாரித் தயிலம். Incomplete

நல்லெண்ணை. 4, புங்கெண்ணை .உ, வேப்பெண்ணை.உ, பேய்ப் பீர்க்கம் விரை பேய்ப் பீர்க்கு சமூலமும், நொச்சில் த --- ம்பு, உத்தாமணி, பொன்னுங்கன்னி, சிறு சிறு கீரை; முசுமுசுக்கை, நீலி எலை, குப்பை மேனிச் சாறு, வேளை நரிப் ----ந்தி நாயகம்; செருப்பிடை வல்லாரை சவிரிப் பழம், பிடங்கு நாரி, விலாம் பிச்சை மிள---ம், வாய் விளங்கம், தம்பஷ்டகம், ஆயில் பட்டை, கடுக்காய், தானிக்காய், சித்----டமை லவுங்கப் பத்திரி, லவுங்கம், பெருங்காயம், சாதிக்காய், குங்குமப்பூ, வெட்டி வேர், அக்கார காரம்., அதிமதுரம், நாகேச்சரம் இதுக்கு தீரும் வியாதி பிணி ஒன்பது வகை, சயித்தியம், நேத்திரம், மதலை நோவு, சன்னி பாதம்; இது வெல்லாம் தீரும்: இச்சா பத்தியம்.

பாலசஞ்சீவி.

கெவுரி விராகனெடை.உ, கன்னம்பு விராகனெடை.உ, களிப்பாக்கு விராகனெடை.உ, கைம்மாறு வெத்தில விராகனிடை.உ, இது சுண்ணம்புத் தண்ணீர் வார்த்து அரைத்து மாத்திரை பண்ணி சீத சுரத்துக்கு இடுகிறது. எருக்கம் பூ இரண்டு, நெருஞ்சில்

காய் ஏழு, சீரகம் விராகனிடை.௪, இது அரைச்சு ஒரு மாத்திரை இடவும். சீதம் நிற்கும். வயிறு கழிஞ்சால் பின்னையும் ஒரு மாத்திரை இடவும்.

சகல சுரத்துக்கு.

திப்பிலி, மிளகு, சீரகம், லவுங்கப் பூ, வகையாயி பண்ணி அரைச்சு ஒரு மாத்திரை இடவும். பத்தியம் கச்சக்க கருவாடு ஆகும். கத்திரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, ஆம்பிலாக்காய் ஆகும். கீரையாம். அரைக்கீரை ஸ்நானம் பண்ணுகிற போது நல்லெண்ணை விளக்கெண்ணை, நெய் யிதிலே புகயிலைச் சாறு வார்த்துக் காய்ச்சி ஆரோக்கிய ஸ்நானம் பண்ணவும்.

பலவகை குண்டிகாதி லேகம்.

சங்கம் வேர் தூக்கு ஒன்று, கண்டங் கத்திரி வேர் தூக்கு ஒன்று, வில்வ வேர் தூக்கு ஒன்று, தழுதாழை வேர் தூக்கு ஒன்று, நெருஞ்சில் வேர் தூக்கு ஒன்று, முக்குற்ட்டை வேர் தூக்கு ஒன்று, கொடி முன்னை வேர் தூக்கு, எருக்கம் வேர், தூக்கு, நீர் முள்ளி வேர் தூக்கு; ஆடா தோடை தூக்கு; சிறுகாஞ் சொறி வேர், தூக்கு. , ஆயில் பட்டை தூக்கு. , விஷ்ணு கிரந்தி தூக்கு. , பசித் தகரை தூக்கு. , கொடி வேலி தூக்கு. , செம்பிளிச்சை தூக்கு. , மிளகரணைப் பட்டை பலம்.௨ , குமிழாந்திப் பட்டை பலம்.௨ , பிறண்டை வேர் பலம்.௫, குப்பை மேனி கரு நொச்சில் தேள் கொடுக்கு கையான் தகரை துளசி உத்தாமணி பொடுதலை இது வெல்லாம் சிறுக சிறுக நறுக்கி பானையிலடைத்து எட்டு மரக்கால் தண்ணீர் விட்டு குழியாகக் காய்ச்சி இதில் போடுகிற கடை திராவியம் லவுங்கப் பத்திரி பலம்.தெ, சிறு நாவல்ப்பூ பலம்.தெ, தாளிச பத்திரி பலம்.தெ, ஆனை திப்பிலி பலம்.ங, முகை நீர் பலம்.க, நல்வாசாரம் பலம்.க, கோஷ்டம் பலம்.க, சாதிக்காய் பலம்.க, திப்பிலி மூலம் பலம் 3/4 இது வெல்லாம் சூரணம் பண்ணி பாகு பதத்தில் கிளறி இறக்கி கலசத்திலிட்டு தேன் படி.ங, விட்டு விட்டு கிளறி கலசத்தில் விட்டு தானிய புடம் வைத்து (இது) லோக செந்தூரம் ஒரு பலம் போட்டு புறனை சந்திரோதையம் ஒரு விராகனெடை போடவும். இதுக்கு தீரும் வியாதி சேஷ்ப்பம்.யக, சுவாச காசம் வாந்தி ஆரோசிகம், மூல பாண்டுவம், அஸ்தி சுரம், வாத பித்தம், சேஷ்ப்பம், இது வெல்லாம் தீரும். இதுக்கு பத்தியம் குருத்துவமான பதார்த்தம் வேண்டாம். கத்திரி பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, அரைக்கீரை, துவரைப் பருப்பு, மிளகு நீர் கூட்டலாம்.

சுக விரோசனம்.

ரஸ்திர நாபி விராகனெடை மஞ்சள் பொடியில் மந்திக்க, நெல்லிக்காய்க் கெந்தகம் சுத்தி பண்ணவும். நாலு விராகனிடை சுக்கு சுண்ணம் போட்டு தேய்ச்சுப் போட்டு பதினறு விராகனிடை நேர்வாளம் சுத்தி பண்ணின நாலு விராகனிடை இத்தனையும் போட்டு கல்வத்திலிட்டுக் குளிர்ந்த தண்ணீர் வார்த்து நெகிழ அரைத்து சிறு மிளகு பிரமாணம் குளிகை பண்ணி நல்ல வெல்ல மாகுதல் வெண்ணையாகுதல் மூன்று குளிகை கொடுக்கவும். அரத்துக்கு மேல் விரோசனம் தேன் திப்பிலியில் கொடுக்கவும். குளிர்ந்த தண்ணீர் குடிக்கவும். குளிர்ந்ததண்ணீரில் கால் கழுவவும். மிஞ்சினால் சுடுற் தண்ணீர் குடிக்கவும். சுடு தண்ணீரில் கால் கழுவவும்.

நீலகண்ட ரசம்.

ரஸ்திர நாபி விராகனிடை ஒன்று ரசம் விராகனிடை கெந்தகம் விராகனெடை

இது வெல்லாம் சுத்தி பண்ணி சாதிக்காய் விராகனெடை. லவுங்கம் விராகனிடை கை மாற வெத்திலை. உய இது வெல்லாம் கல்வத்தில் விட்டு ஒரு சாமம் அரைத்து மூங்கில் குழலில் அடைத்து சகல சுர்த்துக்கும் ஒரு பணவிடை இஞ்சிச் சாத்தில் சுக்கு கசாயத்தில் தேனிலிடவும்: பாலுஞ் சோறும் இடவும்.

நீர்_குண்டி_தயிலம்.

நொச்சில் சாறு.ங, நல்லெண்ணை.ங, பசுவின் பால்.ங, கடை செலவு லவுங்கம், லவுங்கப் பட்டை, லவுங்கப் பத்திரி, சாதிக்காய், அதிமதுரம், கோஷ்டம் ஏலம், வாய் விளங்கம், செவியம், சித்திர மூலம், இந்துப்பு, கஸ்தூரி மஞ்சள், வெள்ளறுகு நொச்சில் கரிசலுங் கண்ணி இது மூன்றும் இடித்து புட்டு ஒட்டு திப்பிலி பலம் .வ, கல்க்கங் கட்டி கொடுக்கவும். அவுரி இலையை அரைச்சு எலியிச்சங்காய் பிரமாணம் பசுவின் பாலிலே குடிக்கவும். அதக்கு தீரும் வியாதி ஓலை குணமாம். பக்க வல்லை வாய்வுஆறும்.

கலிக்க_மாத்திரை_பண்ணுகிறது.

லவுங்கம் விராகனெடை.க, திப்பிலி விராகனெடை.க, சீரகம் விராகனெடை .க, சுக்கு விராகனிடை.க, துத்தம் விராகனெடை.க, துரிசு விராகனெடை.க, அதிமதுரம் விராகனிடை.க, நீலம் விராகனிடை.க, கரசலுங் கண்ணிச் சாறு, வெள்ளைச் சாறு, வேளை வேர், துவரம் பருப்பு, எலுமிச்சம் பழச் சாறு, இளநீர்த் தண்ணீர், சோளம் இது வெல்லாம் வைத்தரைச்சு மாத்திரை பண்ணவும்.

உதக_வாய்விக்கு_மேலே_வல்லை_பிறந்தால்_சூரணம்.

இந்துப்பு விராகனெடை.க, சீரகம் விராகனெடை.உ, ஓமம் விராகனெடை.ங சுக்கு விராகனெடை.க, திப்பிலி விராகனெடை.க, கடுக்காய் விராகனெடை.ரு, இந்த வகையை சூரணம் பண்ணி வெந்நீரிலே கொடுக்கவும்.

பிறபாதி_ரசாயனம்

திப்பிலி, கண்டுபறங்கி, நசுக்கு மூலம், ஆனை திப்பிலி, தும்பைஷ்டம், சடாமாஞ்சி, ஏலம், லவுங்கப் பத்திரி, லவுங்கப் பட்டை, வாய் விளங்கம், கொத்தமல்லி, கொடி மூலம், சுக்கு, மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாதிக்காய், கற்கடக சிங்கி, கொடிவேலி, செங்கழ நீர், கோஷ்டம், தேத்தாங் கொட்டை, சிறு நாவல் பூ, அதிமதுரம், அதிவிடையம், கோரோசனம், பறங்கிப் பட்டை, இஞ்சி, நாரத்தம் பழம், எலுமிச்சம் பழம், வெல்லம், சர்க்கரை, தேன் வனமூலிகை சித்தாமுட்டி ---- பல்லி விஷ்ணு கிரந்தி, கரிசலுங் கண்ணி, முசுமுசுக்கை, வேர், நரிப் பயறு, வட்டத் திருப்பி வேர், எலுமிச்சம் வேர், வேளை வேர், கத்தாழைச் கோரைக் கிழங்கு, நீலி வேர், நெய்தல் கிழங்கு, மிளகு ஊப் பட்டை, முக்கா வேளை, பற்படாகம்; அமுக்கிறு முருங்கப் பட்டை, சிறு குறிஞ்சான் வேர், கரு வேப்பிலை, கண்டங் கத்திரி; சிறு வழுதலை, மாவி---- செங்கத்தாரி, கொடி வேலி, நெல்லிப் பருப்பு, பூனைக் காஞ்சூரி, (செய்முறை முடிவு இல்லை) Incomplete

சுவ_கெந்தாதி_சூரணம்.

அமுக்கிறுக் கிழங்கு, சடாமாஞ்சி, அதிமதுரம், கோஷ்டம், கோரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, சீரகம், கொத்தமல்லி, விரை, தக்கோலப் பட்டு, கருவேப்பிலை யீர்க்கு, நல்ல சந்தனம், செம்பிளிச்சம் பட்டை, சீந்தி சர்க்கரை, வாழைக் கிழங்கு, தண்ணி முட்டாங் கிழங்கு, பேரீச்சம் பழம், கல்நார், கல்மதம்,

கிச்சிலிக் கிழங்கு, தாமரைக் கிழங்கு, சர்க்கரை, சம பாகம் சாதிக்காய், லவுங்கம், அநுபானம், பச்சரிசிக் கழுநீர், தேன், நெய் இதுக்குத் தீரும் வியாதி உடம்பெரிப்பு, உடம்பு கடுப்பு, கல்லெரிப்பு, புகை எரிப்பு, பயித்தியாதீதம், ரத்த பிரமியம், நீர் எரிப்பு, கல்லெரிப்பு, காமாலை, ரத்தமேகம், பிறமேகம், ஆரேசிகம் இதுகள் தீரும்.

பிறதாப மார்த்தாண்ட ரசம்.

நாபி விராகனெடை.க, வெண்காரம் விராகனெடை.உ, நேர்வாளம் விராகனெடை.ங, யிங்கிலிகம் விராகனெடை.க இது வெல்லாம் சுத்தி பண்ணி எலுமிச்சம் பழச் சாறு வார்த்தரைக்கவும். அரைத்து மாத்திரை சிறு பயறு பிரமாணம் பண்ணி நிழல் உலத்தாய் உலர்த்தி சகல சுரத்துக்கும் இடவும். குன்மத்துக்கு இடவும். திப்பிலி மிளகு, சுக்கு, சீரகம் இதிலே இடவும். ராத்திரிக்கு பஞ்ச மூலக் கசாயத்தில் இடவும்.

சூலைக்கு மருந்து.

சுசி விரையம், வெள்ளை வெங்காயம் விராகனெடை.யஉ, இந்துப்பு விராகனெடை .ஓ, பெருங்காயம் விராகனெடை.ஙு, விளக்கெண்ணை பலம்.க, இதிலே கூட்டி சூலை வந்தா பேருக்கு சாப்பிடப் பண்ணவும்.

நேர்வாளம் விராகனெடை.4 இங்கிலியம் விராகனெடை.க, வெங்காரம் விராகனெடை.க, ஆமணக்கு பருப்பு விராகனெடை.க, அது வெல்லாம் சுத்தி பண்ணி அரைத்து குளர்த்தியிலே குடிக்கவும். மிஞ்சிக் கழிஞ்சால் வெந்நீர் சாப்பிடவும். உடம்புக்கு வெந்நீரிட்டு புளியிட்டுச் சாலுஞ் சோறுஞ் சாப்பிடவும். ராத்திரிக்கு கஷாயம் போடவும்.

மேக காறிக்கு.

நல்லெண்ணை நாழி, பசுவின் நெய், நாழி, வெள்ளைப் பூண்டு பலம் விளக் கெண்ணை நாழி, குப்பை மேனி நாலு பிடி இது வெல்லாங் காய்ச்சிப் பதத்தில் இறக்கி காலே விராகனிடை சாப்பிடவும். உப்பு அரைவராசி கூப்பிடவும். துவரம் பருப்பு கூட்டவும். இதுக்கு தீரும் வியாதி கல்லெரிப்பு, கல் கட்டு நீர், கட்டு நீர்க் கடுப்பு, ரணம் ஆறும்.

குக்கிலி கிறுதம்.

வேப்பம் பட்டை ஆடாதோடை சீந்தில் கொடி பேய்ப்புடல் கண்டங் கத்திரி ஆக வகை.க க்கு பலம்.ய இதுக்கு பத்து மரக்கால் தண்ணீர் வார்த்து எட்டிலொன்றாகக் காய்ச்சி காய்ச்சின கசாயத்திலே எட்டு பலம் மைசாக்ஷி அதிலே போட்டு வேக விட்டு அதிலே மிருழி தண்ணீர் இருக்கச்சே வடிகட்டி தண்ணீர் வார்த்து கழுவிப் போட்டு முன் கசாயத்திலே விடவும். பசுவின் நெய் நாழி விடவும். கடை மருந்து வட்டத் திருப்பி வேர், வாய் விளங்கம், தேவதாரம், சத்தி ஊாரம், ஆனைத் திப்பிலி, சுக்கு, வசம்பு, பொஸ்த்தகாய், திப்பிலி மூலம், மஞ்சிஉட்டி கிமங்கு, சாதி அதிவிடையம், ஓமம், லவுங்கம், சாதிக்காய், சாதிபத்திரி, சீரகம், கல்நார், கல்மதம், கல்லுப்பு, கற்பூர சிலாசித்து, ஏலம் சலவை மிளகு, சிறு லவுங்கப் பட்டை, கருஞ்சங்கிலியம் இது வகைக்கு விராகனெடை.க, இது வெல்லாம் பொடி பண்ணி நெய்யிலே போட்டு மெழுகு பதமா இறக்கவும். மேகம் இருபது யோனி தோஷம், யோனி சூலை, ஆரேசிகம் எலும்புருக்கி, மூதிரக் கிரிச்சு, பகிந்திரம் இதுகள் குணமாம். சுவாச காசம் உப்புசம் சிருதி இருமல் இதுக்கு பத்தியம் பால், நெய் துவரம் பருப்பு,

பச்சைப் பயறு, முளைக் கீரை, முருங்கையிலை ஆகும். புளிப்பு மோர், கடுகு, பூசனிக் காய் கொள்ளு அகத்தி. இவைகள் ஆகாது.

வில்வாதி லேகம்.

வில்வப் பத்திரி வேர் பலம். 16 பழ வெல்லம் பலம் 16, எட்டு மரக்கால் தண்ணீர் வார்த்து காய்ச்சி அஉட்ட பாகமாக காய்ச்சி காய்ச்சின கசாயம் குறுணிக்கு வெல்லம் பலம் 16 விட்டு பாகு. பக்குவத்தில் கடை திரவியம் சுக்கு, மிளகு, திப்பிலி, லவுங்கம், லவுங்கப் பட்டை, லவுங்கப் பத்திரி, ஏலம், சிறு நாவல்ப்ப, கோரைக் கிழங்கு, கொத்தமல்லி, சீரகம், தாளிச பத்திரி இது வகைக்கு பலம். சூரணம் பண்ணி க்கி கலக்கம் தேன் சேர் ½ இதுக்குத் தீரும் வியாதி அரோசிகம், பயித்தியாதீதம், மார்க் குத்து நோவு கிறுணி இவைகள் தீரும். இதுக்குப் பத்தியம், கீரை வரைம் பருப்பு, நெய், பால், பொரி சா இவை ஆகும்.

சாறு வேளை சூரணம்.

சாறுவேளை பலம்.எ, அச்சமுாய் அரிந்து, குமளி பசுவின் பால் வார்த்து தீயாமல் சுண்டி வெள்ளை சீலையில் உலர்த்தி இடிச்சு சூரணம் பண்ணி சீலை வடிக் கொண்டு அந்தச் சூரணத்தில் விழுகிற கடை ~~சேலை~~ சுத்தக் சுக்கு, திப்பிலி, மிளகு, ஏலம், லவுங்கம், கச்சோரம், வெதப்புடக்கி, சித்த முட்டி, நெருஞ்சில், சுண்டில் வெள்ளை, சீரகம், சாதிக்காய், இவை சமன் முன் சூரணத்தில் கூட்டிப் பொடி செய்து முன் சொன்ன சா வேளை சூரணத்தில் ஒரு கூறும் இவை யெல்லாம் ஒரு கூறும் கூட்டி சீலை வடி கொண்டு வெடி மாறு தேனில் கொள்ளத் தீரும் வியாதி. மகோதரம் காச் சுவாசம், எட்டு வகை குன்மம், அறுபத்து நாலு வாய்வு, பெரும்பந்தம் இது முதலானவை ஆறும்.

மேக வியாதிக்கு கசாயம்.

முக்குறட்டை வேர், நீர் முள்ளி வேர், சொரைக் கொடி, நெருஞ்சில் வேர், பூளை வேர், பனம் வேர், மிளகு, சுக்கு, சீரகம் இது வெல்லாம் கசாயம் போட்டு கசாயத் தண்ணீரை இறுத்துக் கொண்டு இதிலே தேன் சர்க்கரை போட்டு வெங்காரம் பொரிச்சு கலக்கவும். இதுக்குத் தீரும் வியாதி நீர்க்கட்டு, கல்லெரிப்பு, கல்க் கட்டு, ரணம் இது வெல்லாம் ஆறும். இந்தக் கசாயம் ஐந்து நாளைக்கு குடிக்கவும். இதுக்கு இச்சா பத்தியம்.

ருத்திர வாய்வுக்கு.

ஓமத்தை அரைச்சுக் கரைச்சு வடி கட்டிக் குடிக்கவு மார் நோவு தீரும். வாய்வு ஆறும்.

பிரண்டை வேர் அரைச்சு பசுவின் பாலில் கரைச்சுக் குடிக்க மார் நோவு, வாய்வு ஆறும்.

பெருங்காயம் விராகனெடை, திப்பிலி விராகனெடை, மிளகு விராகனெடை இது மூன்றுங் கொண்டு வந்து பொடுதலைச் சாறு வார்த்தரைத்து மூன்று உருண்டை பண்ணி வெடியாலைக்கு பசுவின் நெய்யில் வறுத்து மூன்று வெடிக்கு சாப்பிடவும். இதுக்கு தீரும் வியாதி ருத்திர வாய்வு, பயித்திய வாய்வு, சயித்திய வாய்வு, மார் நோவு தீரும்.

விஷ பாண்டுவுக்கு மருந்து.

மாறைக் கட்டாஞ்சி வேர், விசிறி வேர், சங்கம் வேர், நிலையாவாரை சமூலமும் நீர் முள்ளி வற முள்ளி பிரமி இவை, கரிசலுங் கண்ணி, வெட்பாலைப் பட்டை இது வகைக்கு பலம்.ய, பெரிய குடத்தில் போட்டு தூணி பதக்கு தண்ணீரை வார்த்து பதக்கு

காயம் பண்ணி அதிலே போடுகிற கடை திரவியம் திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, கடுக்காய் பலம்.க, தானிக்காய் பலம்.க, கருகுரோகணி பலம்.க, லோகம் பலம்.க, இதுக்கு பச்சையிலை, முசுமுசுக்கை காசினிக்கண்ணி, சிறு கீரை இது உலர்த்தி சூரணம் பண்ணி அந்தச் சூரணத்துடன் கலந்து பத்தியமாய்ச் சாப்பிடவும். இதுக்குத் தீரும் வியாதி பயித்திய கோவை, விஷபாண்டு, சயித்தியக் கோவை, பித்த கோவை, இதுகள் தீரும்.

வலிக்கு லேகம்.

பசுவின் நெய் 3, பசுவின் கோமியம், பசுவின் பால், பசுவின் தயிர், பசுவின் சாணித் தண்ணீர் இது வெல்லாம் சட்டியிலே கலந்து தயிலம் பக்குவமாய் காய்ச்சவும். காய்ச்சி வடித்து அந்திக்கு ஒரு கரண்டி வெடிஞ்சி ஒரு கரண்டி சாப்பிடவும். அந்த வியாதி தீரும்.

கெதிக்காய் தயிலம்.

நல்லெண்ணை. 4 நாழும் விழுதச் சாறு பதக்கு வெட்டு மருந்து நன்னாரி வேர் பலம். ½ கோரைக்கிழங்கு பலம். ½ பூனைக் காஞ்சொறி வேர் பலம். ½, தகரை வேர் பலம். ½ சித்தா முட்டி பலம். ½, கொள்ளுக் கா வேளை பலம் ½ கசாயம் போட்டு முன் கசாயத்தில் விடவும். இதுக்குக் கடை சிலவு ஆற்க்கம் 4 பலம். ½, கிச்சிலி கிழங்கு பலம். ½ மஞ்சிஷ்டி பலம். ½ சடாமாஞ்சி பலம். ½, கோஷ்டம் பலம் ½, தாளிச பத்திரி பலம். ½ அதிமதுரம் பலம். ½, கஸ்தூரி மஞ்சள் பலம். ½ ஏலம் பலம். ½, விலாம்பிச்சி பலம். ½ திப்பிலி பலம். ½ பொன்னாங்கண்ணி கீரை பொடி பண்ணி அந்த தயிலத்தில் போட்டு தயிலம் பக்குவமாய்க் காய்ச்சி அந்திக்கு ஒரு கரண்டி வெடிஞ்சிதிக்கு ஒரு கரண்டி உள்ளுக்கு சாப்பிடவும். உடம்புக்கிட்டு பிடிக்கவும். இதுக்கு தீரும் வியாதி சதகத்திலே பிறந்த வாய்வு, சுணுத வாய்வு தீரும்.

சூதக வாய்வுக்கு நெய் பண்ணுகிறது.

பசுவின் நெய்.ந, பசுவின் பால்.ந, வனமூலிகை, சித்திஞ்சு வேர் சோறு விளாம் பட்டை, புல்லார்த்தி மாம் பட்டை, அத்திப் பட்டை.எடு, நீர் நாகப் பட்டை இது வகைக்கு பலம்.ரு, கசாயம் போட்டு இதுக்கு கடை சரக்கு திப்பிலி பலம். ½ சீரகம் பலம். ½ ஏலம் பலம். ½ கோஷ்டம் பலம். ½ அதிமதுரம் பலம். ½, தாளிச பத்திரி பலம். ½ லவுங்கப் பட்டை பலம். ½ லவுங்கப் பத்திரி பலம். ½, நாகேசரம் பலம். ½, கஸ்தூரி மஞ்சள் பலம். ½ லவுங்கம் விராகனெடை இது நெய்யில் போட்டு பக்குவமாய்க் காய்ச்சி அந்திக்கு ஒரு கரண்டி வெடிஞ்சி ஒரு கரண்டி சாப்பிடவும். இதுக்குச் சூதக் வாய்வு தீரும்.

காமாலைக்கு மருந்து.

லோகம் பலம்.ரு, நல்லெண்ணை உரி, தேங்காய் ஒன்று இளநீர் இரண்டு, வெள்ளை வெங்காயம் பலம்.ரு, திப்பலி பலம்.க ; மிளகு பலம். ½ பனைவெல்லம் பலம் 5, வேளை வேர் ஒரு பிடி, சிவதை வேர் பலம்.வ, குத்துக் கால் செம்மட்டி பலம்.வ, ஏன் எறை குடிக்கிற தென்றல் பத்து நாள். மறு பத்தியம் பத்து நாள்.

வயிபத்திய சூரணம்.

சிவதை வேர் பலம்.ந, திப்பிலி விராகனிடை.க, மிளகு விராகனெடை.க, சுக்கு விராகனெடை.க, கடுக்காய் விராகனெடை.க, நெல்லிப் பருப்பு விராகனெடை.க, வாய் விளங்கம் விராகனெடை.க, லவுங்கப் பட்டை விராகனெடை.க, சோரைக் கிழங்கு

விராகனெடை.க, சர்க்கரை பலம். இதுக்கு தீரும் வியாதி குஷ்ட மேகம், குன்மம், வாத பயித்தியம், சேஉஷ்பபம், ருத்திர வாய்வு இது தீரும்.

கல்யாண கிருதம்.

நல்ல சந்தனம், அகில் கட்டை, மஞ்சிஷ்டி, கடுக்காய், தானிக்காய், நெல்லிப் பருப்பு, நன்னாரி வேர், குதிரை வாலி வேர், அதிமதுரம், செப்பை வேர், முசு முசுக்கை வேர், தேவதாரிக் கட்டை, பிரேக்கனம், சீரகம், கருஞ்சீரகம், பற்படாகம் வாய் விளங்கம் தாமரைப் பூவுக்குள கெசாரம், கரு நெய்தல் கிழங்கு, செங்கழு நீர்க் கோஷ்டம், தாமரைக் கிழங்கு, வெட்டி வேர், விலாமிச்சி வேர், அப்பிரகம், அரியப் பழம், தாளிச பத்திரி, கவலி செடிபாலை வேர், சிறு ஏலம், பெரி ஏலம், கிரந்திக் காரம், சாதிக்காய், சாதிபத்திரி, கற்டு பறங்கி, மாதளம் பழம், சிறு தும்மட்டி வேர் கிழங்கு, நெலிலி வேர், கழக் கொடி வேர், கொத்தமல்லி வேர், சதகுப்பை இது வெல்லாம் வகைக்கு பலம்.½ வல்லாரை யிலைச் சாறு, அரிசி நெய் நாழி, கரிசிலாங் கண்ணி சாறு நாழி, இந்தப் படிக்கு அயவை பக்திலே நெய் பண்ணவும். இதுக்கு தீரும் வியாதி அஸ்தி சுரம், பிரமியம், நீர்க்கட்டு, மூலை வாய்வு, பெரும் பாடு, வெள்ளை சாய்க்கிறது, யோனி வாய்வு, பிள்ளையில்லாத மலடுக்கு பிள்ளை பெத்து சாக கொடுக்கிற மலடிக்கு ஐந்து வகை மலட்டுக்கும் தீரும். பத்தியம் கைப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

நீர்க் கட்டுக்கு நீர் எரிப்புக்கு.

கோழியட்டை, கிளாக்காய் பருப்பு.உ, வெங்காரம் சுத்தி பண்ணி சாப்பிடவும் கவுச்சு தின்னுதவனுல் பற்படாகம், நெரிஞ்சில் வேர், கசாயம் போட்டுக குடிக்கவும். அதிலே அநுபானம் கழக்காய் பருப்பு.உ, வெங்காரம் விராகனெடை பொரிச்சுப் போட்டு சாப்பிடவும். பசுவின் பால் கொண்டு யீயக் கொழுந்தை யிடிச்சு தீச்ச தண்ணீரை வார்த்து பிசைந்து பாலோடே கலந்து சாப்பிடவும். பால் வார்த்துக் கொண்டு இரண்டு நேரமும் சாப்பிடவும். பத்தியம் கடினம். மூன்று நாள் சாப்பிடவும். மூன்று நாள் மறு பத்தியம். ஏழா நாள் தலை முழுகவும். நீர்க் கடுப்பு, நீர் எரிப்பு நீர்க் கட்டு வெள்ளை படுகிறது தீர்க்கும்.

வெகு மூத்திரத்துக்கு மருந்து.

சாதிக்காய், சாதிபத்திரி, லவுங்கம், ஆவாரம், அரும்பை உரிச்சுப் போட்டு நடுவே இருக்கிறத்தை அரைப் பலம் எல்லாங் கூட்டி அரைச்சு மூன்று உருண்டை பண்ணிப் போட்டு ~~எருமை~~ எருமைத் தயிரிலே நடுவே வைத்து சாப்பிடவும். அப்படி மூன்று பொழுது அதுக்கு மிஞ்சி சாப்பிடாமல் ஆவாரம் பூ ஆவாரங் காய், ஆவாரை யிலை, ஆவாரம் வேர் பட்டை, ஆவாரம் பிஞ்சு இது பலம்.ய, நெல்லிப் பருப்பு பலம்.உ, மரமஞ்சள் பலம் ஆக கூட்டி உலர்த்தி இடிச்சு வஸ்திர காயம் பண்ணி அதை அநுபானம் சூரணம் பண்ணி மோரிலே கலக்கிச் சாப்பிடவும். இல்லா விட்டால் தீச்சத் தண்ணீரிலே சாப்பிடவும். இதுக்கு பத்தியம், உப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

மேக வெட்டைக்கு மருந்து.

வேளைச் சாறு, வேளை வேர், பிஞ்சு சிறுக சிறுக நறுக்கி கோழியிலே நடுவே வைத்து நறுக்கி வெள்ளைப் பூண்டு சேர்., வறுத்த முந்திரியை சேர்.க, எண்ணெய் கொதிப்பிச்சு அதிலே இந்த வேரைப் போட்டு பதத்திலே எடுத்துப் போடவும். அதின் பிறகு பூண்டு போடவும். அதின் பிறகு வெல்லம் போடவும். இது எண்ணெய் சிவந்த

பதத்திலே இறக்கவும். இத காலமே மூன்று கழஞ்சு கொள்ளவும். இந்தப் படி மூன்று நாள் சாப்பிடவும். அதின் பிறகு எட்டு நாள் கழிச்சு மூன்று நாள் சாப்பிடவும். அதின் பிறகு எட்டு நாள் கழிச்சு இந்தப் படி சாப்பிடவும்.

27.12.62. செரங்கு கொரந்திக்கு அக்கினி மாந்தத்துக்கு

பிரியமரலைக் கிழங்கு கொண்டு வந்த இரண்டு கொட்டைப் பாக்களவு நசுக்கி உரிய கம்பரிசி ஊறப் போட்டு அத்தோடே கூட அரைத்த ராத்திரிக்கு அடை தட்டி வைத்த காலமே எழுந்த தின்னவும். இத கைகண்டது. சிறு வழுதலை வேர் கொண்டு வந்த அந்த பட்டையை நசுக்கி கம்பரிசி ஊறப் போட்டு அத்தோடே கூட அரைச்சு ராத்திரிக்கு அடை சுட்டு வைத்த காலமே எழுந்த சாப்பிட்டால் சுபனமாம்.

உஷ்ணத்துக்கு எலும்புருக்கிக்கு.

கருவேப்பிலை எலுமிச்சங் காயள் அளவு களிப்பாக்கு பலம்.வ, நெல்லு கஞ்சி மீர ஊறப் போட்டு காலமே எடுத்த எருமைத் தயிரில் எடுத்துக் கொடுக்கத் தீரும்.

சேப்பு நெருஞ்சி சமூலமும், குளவரகரிசி மாஉஸ்டித்த களிகிளர பசுவின் நெய் வார்த்த தின்னவும். மருதம் பட்டை பசுவின் நெய்யில் கொடுக்கவும்.

க்ஷயத்துக்கு.

ஆவாரவேளை பலம்.உ, ஆடாதோடை பலம்.உ, சங்கம் பட்டை பலம்.உ, கண்டங் கத்திரி சமூலம் பலம்.ள, இதை இடிச்சு சூரணம் பண்ணி சங்கையிலை, ஆடாதோடையிலை துளசி இலை, தேள் கொடுக்கு இலை, உத்தாமணி இலை, மணத்தக்காளி இலை, கரிசிலாங்கண்ணி இலை வகைக்கு சாறு.க, சூரணத்தை சாத்தில் ஊறப் போட்டு அரைப்பத நாழிகை புடம் நிழலில் உலர்த்தி (வைத்த) எலுமிச்சம் பழம்.40, சாறு பிழிந்த அரைப்பத நாழிகை புடம் நிழலர்த்தி வைத்த பசுவின் தயிரில் நீரில் அரைப்பத நாழிகை ஊறப் போட்டு நிழலில் உலர்த்தி வைத்த இதக்கு மருந்து கடை திரவியம் திப்பிலி பலம்.உ, மிளகு பலம்.க, சிறு தேக்கு பலம்.க, ஏலம் பலம்.க, சீரகம் பலம்.க, கடுக்காய் முறுகு பலம்.க, தும்பை கடுக்காய் பலம்.ஙய, அக்கார காரம் பலம்.½ அரத்தை பலம்.க, சுகடை பலம்.க, சர்க்கரை பலம்.வ இதெல்லாம் சூரணம் பண்ணி பாதி சர்க்கரையில் உதையத்தில் தின்னவும். பாதி தேனில் அந்திக்கு தின்கவும். இதுக்குத் தீரும் வியாதி இருமல் ~~இருக்கை~~ க்ஷயம், காசரோகம், காசம், சுவாச காசம், பயித்தியம், உப்பிசம் இது தீரும். இதக்கு பத்தியம் அரைக்கீரை, துவரைப் பருப்பு, மிளகு காச்சுத் தண்ணீர், பசுவின் மோர், நெய், பழசு நெல்லிக்காய் இது கூட்டவும். தலைக்கு முழுக்கிட்டு தேய்க்க விபரம் எட்டு நாள் சூரிய புடம் வைத்த வெந்நீரில் முழுகவும். ரோகம் தீரும்.

திப்பிலி ரசயானம்.

திப்பிலி பலம்.4 வாய்விளங்கம் பலம்.க, சுக்கு பலம்.க, மிளகு பலம்.க, சீரகம் பலம்.க, கருஞ்சீரகம் பலம்.க, திப்பிலி மூலம் பலம்.க, கண்டு பரங்கி பலம்.க, செவியம் பலம்.க, கொத்தமல்லி பலம்.க, அமுக்கிரா வேர் பலம்.க, சிறு நாவல்ப்பூ பலம்.க, சர்க்கரை பலம்.வ, கடுக்காய் தானிக்காய், கரிசலாங் கண்ணி தாள் பலம்.க, லோக செந்தூரம் பலம்.உ, தேன் வார்த்துக் கொள்ளவும். எட்டு வகைக் குன்மம், அரோசிகம், அரிசலை பாண்டுரோகம், க்ஷயம், விஷசுரம், சுவாச காசம் இவைகள் தீரும்.

~~குதத வாய்வுக்கு.~~

சூதக வாய்வுக்கு.

வெள்ளைப் பூண்டு பலம்.ய, வில்வ பத்திரி வேர் பலம்.க, வேலிப் பருத்தி வேர் பலம்.க, நெச்சட்டி வேர் பலம்.க, சங்கம் பலம்.க, பருத்தி வேர் பலம்.க, ஊமத்தம் வேர் பலம்.க, புடங்கு நாரி வேர் பலம்.க, செம்பிரிச்சம் வேர் பலம்.க, மாவிலிங்கம் வேர் பலம்.க, கொடிவேலி வேர் பலம்.க, சிவதை வேர் பலம்.க, சாட்டறணை வேர் பலம்.க, நொச்சில் வேர் பலம்.க, ஆமணக்கம் வேர் பலம்.க, மூக்கா வேளை வேர் பலம்.க, கன்மமாயி வேர் பலம்.க, கடுக்காய் பலம்.க, தான்றிக்காய் பலம்.க, நெல்லிக்காய் பலம்.க, இவை வெல்லாங் கட்டி தாளி தண்ணீர் வார்த்து முருங்கை வேர் பலம்.க, குழியாக காய்ச்சி விளக்கெண்ணெ ஒரு படி வார்த்து கடை மருந்து சுக்கு பலம்.வ, திப்பிலி பலம்.வ, கண்டு பறங்கி பலம்.1வ, வாய் விளங்கம் பலம்.வ, அரத்தை பலம்.வ, கொடிவேலி பலம்.வ, கருவேப்பிலை பலம்.1வ இவை இடித்து வஸ்திர காயம் பண்ணி எண்ணையில் காய்ச்சி இறக்கவும். சதிரக் கள்ளிப் பால் நாலு காசிடை வெள்ளாட்டுப் பால் ஒரு படி வார்த்து இறக்கவும். ஒரு காசிடை கொடுக்கவும் பத்தியம் கார்ப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

தாளிச சூரணம்.

திப்பிலி பலம்.க, கற்பூரம்.க, மிளகு பலம்.க, தாளிச பத்திரி பலம்.க, ஏலம் பலம்.உ, சர்க்கரை பலம் 6 இந்தப் படிக் கட்டிக் கொள்ளவும். வாய்வு இருமல் உள்ள காச்சல் இது வெல்லாம் குணமாம்.

சுக்கு பலம்.க, மிளகு பலம்.க, திப்பிலி பலம்.க, சீரகம் பலம்.க, தாளிச பத்திரி பலம்.வ, சாதிபத்திரி விராகனெடை.க, ஏலம் பலம்.க, லவுங்கம் பலம்.வ, லவங்கப் பட்டை பலம்.க, லவுங்கப் பத்திரி பலம்.க, அபின் மருந்து விராகனெடை.க, அதிவிடையம் விராகனெடை.க, தம்பச்சகம் பலம்.க, கண்டு பறங்கி பலம்.க, அக்கார காரம் பலம்.க, கோஷ்டம் பலம்.க, ஓமம் பலம்.வ, அதிமதுரம் பலம். 1/2 நவக்கு பலம்.க, வாய் விளங்கம் பலம். 1/2 தானிக்காய் பலம். சக்கரை பலம்.ரு இது வெல்லாம் சூரணம்.

அக்கினி மாந்தியம்.

Incomplete

சுக்கு பலம்.க, திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, தேசாவரம் பலம்.க, சிறு தேக்கு பலம்.க, நாகேசரம் பலம்.க, தாளிச பத்திரி பலம்.க, லவுங்கப் பட்டை பலம்.க, லவுங்கப் பத்திரி பலம்.க, தெத்தாங் கொட்டை பலம்.க, நெல்முள்ளி பலம்.க, இந்துப்பு பலம்.வ, கடுக்காய்.யு தானிக்காய்.ய, சித்திர மூலம் பலம்.க, ஏலம் பலம்.வ, லவுங்கம் பலம்.ங, சாதிக்காய் பலம்.வ, இஞ்சி பலம்.உ சர்க்கரை சேர்.உ, தேன் சேர்.க, குகை நீர் பலம்.க, கெந்தகம் பலம்.உ, பறங்கிப் பட்டை பலம்.உ, திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, சீரகம் பலம். , கண்டு பறங்கி பலம். பலம். , ரச செந்தூரம், மாடையிடை படிக்காரம் பலம்.க, வெங்காவளி பலம்.க நீரடிமுத்து பலம். (செய்முறை முற்றுப் பெறவில்லை)

சித்திராதி லேகியம்.

புளியவிலை, புளியறசி யிலை பலம்.உய, குருப்பிடிச்ச யிரும்பு பலம்.யஉ, வட்டத்திருப்பி பலம் , சித்திர மூலம் பலம்.யஉ, தேவதாரி பலம்.யஉ, சாறட்டை பலம்.யஉ, நீர்முள்ளி பலம்.யஉ, மூக்காவேளை பலம்.யஉ, எசங்கும் வேர் பலம்.யஉ, செ

Incomplete

காத்தமல்லி பலம். , கொடிபாலை பலம். ஊடிப் பழம் பலம். , செவியம் பலம். கொடி திப்பிலி மூலம் பலம். பலம். வில்வ வேர் பலம்.ரு, குமுளம் வேர் பலம்.ரு, கழுதாமை வேர் பலம்.ரு, பாதிரி வேர் பலம்.ரு, வாகை வேர் பலம்.ரு, சித்தா முட்டி பலம்.ரு, பெருமுட்டி பலம்.ரு, சிறுவழுதலை பலம்.ரு, கண்டங் கத்திரி வேர் பலம்.ரு, நெருஞ்சி வேர் பலம்.ரு, மாதளம் பழச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு கடை மருந்து வாய் விளங்கம் பலம்.உ, லவுங்கப் பட்டை பலம்.உ, மிளகு பலம்.உ, ஓமம் பலம்.ஙு, சீரகம் பலம்.உ, ஏலம் பலம்.உ, லவுங்கம் பலம்.க, வெல்லம்
(செய்முறை முடிவு இல்லை)

Incomplete

சுக்கு பலம்.உய, அரத்தை பலம்.ங, திப்பிலி பலம்.ச, ஆனை திப்பிலி பலம்.ச, சீரகம்.உ, ஓமம் பலம்.உ, தாளிச பத்திரி பலம்.க, தேசாவரம் பலம்.உ, அக்கார காரம் பலம்.க, அதிமதுரம் பலம்.க, கோஷ்டம் பலம்.க, செடாமாஞ்சி பலம்.க, சாதிக்காய் பலம்.க, சாதிபத்திரி பலம்.க, லவுங்கம் பலம் .க, லவுங்கப் பட்டை பலம்.க, லவுங்கப் பத்திரி பலம்.க, சிறுதேக்கு பலம்.உ, சிறுநாவல்ப் பூ பலம்.க, பஞ்சலவணம் பலம்.கவ, கடுகுரோகணி பலம்.கரு, கடுக்காய் பலம். தானிக்காய் பலம். , சர்க்கரை பலம்.உய, (செய்முறை முடிவு இல்லை)

கண் பூப்பட்டதுக்கு மாதளம் பூ கொண்டு வந்து அதுக்கு அரிசியை வாங்கி கலத்திலிட்டு முலைப் பாலில் இழைத்து கண்ணிலிட மாறும்.

<u>வெள்ளெழுத்துக்கு:</u>

புளியம் பூ.வஉய, மிளகு வெள்ளாட்டு பாலில் வேக வைத்து எலுமிச்சம் பழச் சாறு வார்த்தரைத்து உருண்டை பண்ணி நிழலில் உலர்த்தி எலுமிச்சம் பழச் சாற்றிலிட வெள்ளெழுத்து தீரும். நண்டு தூக்காய் கொடுக்கில் எருமைப் பால் புழிய கயில் பாண் தடவி பிடிக்க கொட்டாது.

ஆகாச கெருடன் கிழங்கு கிரணம் விடும் போது பிறந்த வண்ணமாய் பிடுங்கி கொண்டு வந்து நசுக்கி உலர்த்தி இடித்து சூரணம் பண்ணி தட்டத்தினி நல்லெண்ணெயில் கொடுக்க எந்த விஷமும் மீளும். சீந்தில் வேர் கிரணம் தீண்டும் போது பிடுங்கி ஒளிச மாடி யிருக்க வாயெடாது. மறுஉருக்கு இந்த வேர் பாக்குடன் கொடுக்கத் தீரும். கிரிநாகம் குளிசந் வாயெடாது.

கழல் வேர், சீலி நல்லெண்ணெயில் கொடுக்க விஷ மெல்லாம் தீரும். வட்டத் திருப்பி வேர் குளிசம் வாயெடாது. அந்தி மல்லிகை வேர் குளிசம் கையிலிருக்க பாம்பு வாயெடாது.

<u>கெற்பந் தரிக்க.</u>

அரசின் மேல் புல்லுருவி விழுதி வெற்றிலை நாயிறு வணங்கி கூட அரைச்சு ஏழு நாள் முழுங்கத் தரிக்கும். விரை வாதத்துக்கு நிலக் கும்பு வேர் பலம்.வ, வெள்ளப் பூண்டு திரி ஐந்து முளை வாங்கிப் போட்டு மிளகு ஐந்து அரைச்சு இந்தப் படி ஆறு நாள் கொடுக்கவும்.

<u>ஊமை வராத பேருக்கு மருந்து.</u>

கொடுவேலி வேர், புரசி சீவிப் போட்டு பட்டையை இடித்துக் கொண்டு நாழி மோர் தெளிவிலிடுத்துக் கொண்டு இந்தத் தெளிவிலே இந்த வேரை ஒரு களிப் பாக்களவு அரைத்துக் கரைத்துச் சர்க்கரையுங் கூடக் கரைத்து குடிக்கவும். இரண்டு நாழிகை மேல்

Not useful

இரண்டு கொள்ளத் தனை வெண்காரம் பொரிச்சு இளநீரில் கரைத்துக் குவிளக்கு வாழை கொடுக்கவும். இப்படி மூன்று நாள் குடிக்கவும்.

வலம் சலம் அடைத்த பேருக்கு.

இரண்டு செவ்வெள நீர் முக்கலை திறந்து புதுக் கலசத்தில் தீதி பெருவாயன் லத்தியை கரைத்து வடியிட்டு சக்கரை போட்டு குடிக்க சலம் மலம் விடும்.

கிருணி கழிச்சலுக்கு மருந்து.

நாயுருவி சமூலமும் கரிசலுங் கன்னி சமூலமும் பொடி பண்ணி வஸ்திர காயம் பண்ணி நாழி பொடிக்கு ஆழாக்கு மொளகு வறுத்துப் பொடி பண்ணி கூடக் கலந்து உண்ட போதெல்லாம் மூன்று விரலாலே யள்ளி தின்னவும். கிருணி கழிச்சல் போம். வெண்காரம் பொரிச்சு தேனில் குழைத்து கொள்ள நீர்க் கடுப்பு நிற்கும்.

உள்மூலம், பிறமூலம் விக்கலுக்கு வெள்ளோக்காளத்துக்கு.

பேய்ப் பீர்க்கங் கூண்டு பொடியாக்கி ஒரு பணவிடை பிரமாணம் தேனில் குழைத்து ஒரு மண்டலங் கொள்ள மூலங் கண்டோடே விழும்.

விக்கலுக்கு:- மிளகறணை வேர், நெல்லிக்காய் மாத்திரம் பசுவின் பாலில் குடிக்க நிற்கும். சிறு குறிஞ்சா ஒரு பிடி சாறு பசுவின் பாலில் குடிக்க நிற்கும். வில்வப் பழத்து சோறும் சித்தாமணக்கெண்ணெயும் குழைத்து நக்க விக்கல் தீரும். திப்பிலி, மிளகு, நொச்சியிலை இவைகள் பொடி பண்ணி பழம் புளியில் பிசைந்து வாயிலடக்க விக்கல் ஒக்காளம் தீரும். மருக்கொழுந்து திப்பிலி மிளகு மூன்றுங் கூட்டி புளியிலைச் சாற்றில் நசியம் பண்ணவும். ஆலமுகிழ் வடசாரம் இரண்டுங் கூட்டி வாயிலிடக்க வாய் தீரும். ஒக்காளமுந் தீரும்.

அதிமதுரம் திப்பிலி அஞ்சனம்.

நெல்பொரி, கருப்புட்டி பொடி செய்து நெய்யில் குழைத்து மழுங்கிட ஒக்காளம் தீரும்.

ஈளை தலைக்கு தலைப் புண்ணுக்கு:-

புளியம் வேர், பட்டையை அரிசியுடன் இடித்து மாவாகப் புட்டு சுட்டு தின்னவும். நரி விட்டையை அரைத்து பசுவின் பாலில் குடிக்கவும். ஈளை போம். கடப்பம் விரையும், பொறிசீலையும் உள்ளி வசம்பு மீதண்டு வார்த்தரைத்து மூக்கிலும் செவியிலும் பிழியவும். தலை வியாதி பொறுக்கும். புழு விழும். வேப்பம் பிசின் குங்கிலியம், மஞ்சள் பொடி செய்து சீலையில் திரிச்சு எண்ணெயில் தோய்த்து விளக்கேத்தி அவித்துப் போட்டு அந்தப் புகையை உண்ணவும். முகத்தில் காட்டி நாசியில் பிடிக்கவும். தலை வலி நிற்கும்.

சன்னிக்கு:-

முருங்கை வேர் பட்டை, உள்ளி வசம்பு, நருக்கி உச்சந் தலையிலும் புழிந்து நவச்சாரங் களியிலும் இடவும். ஈர வெங்காய சாற்றிலே மிளகை அரைத்து கண்ணிலிட சன்னி போம். பசு மஞ்சள் சாறு நசியம் பண்ண சன்னி தீரும்.

முருங்கை வேரும், சுக்கும், நருக்கி யிரு நாழி தண்ணீர் வார்த்து உழக்காக காய்ச்சிக் கொடுக்கச் சன்னி போம்.

முக சன்னிக்கு:-

மிஞ்சில் காளான் வெங்காரம் ரத்தம் வசம்பு உள்ளி குங்கிலியம், கம்பி பிசின்

இதுகள் என்ணெ பண்ணி விடவும் முக சன்னி தீரும்.

புல்லுங் கிட்டி கண்ணும் மூடி வில் வலியாக நிமிர்ந்து வலித்தால்:-

குதிரை யிலே, சிறு புள்ளடி இந்த மருந்தில் ஒவ்வொரு வேரில் இரண்டு குளிசமாடி உரி என்ணெயிலிட்டு குங்கிலியம் பொடி உள்ளி, வசம்பு இட்டுக் கொதிப்பித்து உள்ளுக்கு நக்க ரசியிக்குக் கும் உச்சந் தலையில் விடவும். கோழி யிறகை வாயிலே யிட்டு படத்திலும் சேர்த்து வாங்கிப் போடவும்.

காவேளை வேர், கையாந்த கரை வேர், கழல் சத்தை தன்னில் ஒக்க கொண்டு பொன்னரி நாரமுங் கூட்டி அரைத்து காசு போலே உருண்டை பண்ணி புகை உண்ணவும். சிறியானங் கை சிவப்பு பூப் பூக்கிறது அதை சமூலத்துடனே நாயிற்றுக் கிழமை நாளில் கொண்டு வந்து குசவன் சூளையில் கவுந்து கிடக்கிற புத்தோடு ஞாயிற்றுக் கிழமை நாள் கொண்டு உரைத்து சிறு நீர் குத்தி சாத்துடன் சரித்து சிமிளிலடைத்து வேண்டும் போது பாக்குடன் பாலுடனே யாகிலும் இரண்டு முறை விடவும்.

வாத குன்மத்துக்கு.

வேப்பிலைக் கொழுந்து ஒரு கொத்து கொண்டு வந்து உழக்கரிசி கொண்டு வந்து இவை இரண்டுங் கூட கோனியிலே போட்டு தேய்க்க அரிசி வெளுக்கும். அதை இடிச்சு கஞ்சி காய்ச்சிக் குடிக்கத் தீரும். கை. கண்டது.

புண் சேர்ந்து அடைக்கு மருந்து.

கெந்தகம் பலம். ½ துருக்கப் பொடி பண்ணி சான் சீலையிலே அப்பி இரு பக்கமந்த மருந்துக்குளே வத்தியாக திரட்டி யிருப்பு வேப்பெண்ணெயிலே அந்தவத்தியைக் நனைத்து கொறத்தி சட்டி கீழாக வைத்து அந்த என்ணெயை வத்தியின் மேலே விட்டு வத்தியிலே யிறிஞ்ச சுடரென்ணெயை ஒரு குடுவையிலே வைத்துக் கொண்டு உதட்டில் என்ணெ ஒரு கொத்துக்கு அந்திக்கும் வெடி மாறுக்கும் புண்ணுக்கு அலரிப் பால் மெல்லிசு துணியிலே யூட்டிப் போடவும் குணமாம்.

கிரணிக் கழிச்சலுக்கு.

மாம்பட்டை முத்தின மரத்துப் பட்டை பத்து பலம் கொண்டு வந்து மேல் புறணியை சீவிப் போட்டு உரலிலே போட்டு பஞ்சாக யிடித்து அந்த சாத்தை உழக்குச் சாறு பிழிஞ்சு கொண்டு எருமைத் தயிர் உரி, தயிரிலே குழப்பு மூன்று பொழுது ஒரு நேரம் உள்ளுக்கு கொள்ளவும். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும். சோத்திலே எருமைத் தயிர் கூட்டிக் கொண்டு சாப்பிடவும். ~~நொச்சில் கொழுந்து~~

நொச்சில் கொழுந்து பலம்.க, செழுங்கொட்டை மூன்று மேல் புறணியைத் தள்ளிப் போட்டுக் கீழா நெல்லி பனிக் கொழுந்து பலம்.க, மூன்றும் ஒன்றாய் தண்ணீர் படாமல் அரைத்து சர்க்கரை பொழுதைக்கு ஒரு பலம் அந்த மருந்துடனே கூட்டிக் கொண்டு இந்தப் படிக்கு தினம் ஒரு பொழுது ஏழு நாள் சாப்பிடவும். உப்பு கூட்டலாம். கசப்பு புளிப்பு தவிர்க்கவும். பசியின் ப்ாலிலேயாவது வென்னீரிலாவது சாப்பிடவும்.

ஒருத் தலை வலிக்கு மருந்து.

பாக விரையை பொடி பண்ணி முலைப் பால் வார்த்தரைத்து காதில் நசியம் பிழியவும்.

புண்ணுக்கு மருந்து:- மஞ்சள் சுண்ணாம்பு, தூரிசு, ரசம் விளக்கெண்ணெயில் குழைத்து அரைத்து போடவும்.

நெஞ்சுக்கு மருந்து:- மனிதன் தலையோடும் கால் எலும்பும் எருக்கம் பாலில் ஊற வைத்து உலர்த்தி கொட்டின வாயில் தடவ நிற்கும்.

கண்ணோவுக்கு மருந்து எருக்கம் பாலில் ஊற வைத்து கொட்டின வாயில் தடவ விளர்ந்து போம்.

கள்ளேறுவுக்கிருங்கு ?

விரை வாதத்துக்கு மருந்தீட்டுக்கு.

கழாக்காய்ப் பருப்பு பலம். ½ திப்பிலி பலம். 4 உள்ளி பலம். உ, சிறுகீரை வேர் பலம். ½ கரசலுங் கன்னி கொட்டைப் பாக்களவு நல்லெண்ணெயிலரைத்து அந்திக்கும் வெடிச் சிக்கும் மூன்று உருண்டை கொடுக்கவும். கவுளிக்காயிலையை வதக்கிப் பொத்தியில் கட்டவும். பேயத்தியிலை குப்பி பொடி மாத்திரம் அரிசி உறிஞ்சி தண்ணீர் வார்த்து இரண்டு படியாகக் காய்ச்சி வெள்ளாட்டுப் பால் நாழி, எலுமிச்சம் பழச் சாத்தில் குழப்பிக் கொடுக்கவும். பச்சரிசியும் பச்சைப் பயறும் பொங்கிச் சாப்பிடவும்.

பிள்ளையுண்டாக மருந்து.

Not useful

கழக்காயிலையை இடித்து உரி, பசு பிழிந்து எண்ணெ வார்த்து மாத விடாய் வந்து முழுகின மூன்று நாள் மூன்று கட்டு போட்ட நாழியில் வார்த்து அவள் புருஷன் கையிலே எடுத்து கொடுத்து அவள் குடிக்கவும். அன்று முதல் கொண்டு மூன்று நாளும் புருஷன் பெண்சாதியுடன் கூடப் படுத்துக் கொள்ளலாம்.

சிலந்திக்கு மருந்து.

செருங்கொட்டை சேர். க, மஞ்சள் சேர். ½ ஓமம் சேர். ½ வாய்விளங்கம் சேர். ½ பனைவெல்லம் சேர். ½ எள்ளு சேர். உ, கடை மருந்து எல்லாம் வகைத்து ஒன்றாய்க் கூட்டி இடித்து வஸ்திர காயம் பண்ணி தின்னவும். வயிறு இரைச்சல் வயிறு கழிச் சால் சுக்கு, மிளகு, வசம்பு, உள்ளி அரைத்து நாழி மோரில் கரைத்து நாழியாகக் காய்ச்சி மூன்று நாள் கொடுக்கத் தீரும்.

சுக்கு, திப்பிலி, சீரகம், தனியா யிது நாலும் பலம். உ இதை கசாயம் வைத்து குடிக்கத் தீரும்.

புண்ணுக்கு என்ன பண்ணுகிறது.

நிலக் கடம்பு வேர் பலம். ½ நரி விளாம்பட்டை பலம். உ, பெரு விளாம் பட்டை பலம். க, சிறுகிளாப் பட்டை பலம். க, செங்கத்தாரிப் பட்டை பலம். ½ முளகறணைப் பட்டை பலம். க, கொடிவேலிப் பட்டை பலம். க, சிறு குறிஞ்சா பட்டை பலம். ½ கெந்தகம் பலம். வ, ஆதண்டைப் பட்டை பலம். ½ இதெல்லாம் இடித்து எண்ணெயில் போட்டு காய்ச்சி இறக்கிற சமயத்தில் உள்ளி கருஞ்சீரகம், கார்போக அரிசி, வெட்பாலை அரிசி, நீரடி முத்து எல்லாம் ஒன்றரை விராகனெடை எண்ணெ யில் போட்டு கொதிக்க வைத்து வடிக்க குணமாம்.

தாகத்துக்கு.

சிறுகீரையும், திப்பிலியும் அரைத்து முழுங்க தீரும்.

முத்தங் காசு, ஏலம் பொடி பண்ணி நாழி தண்ணீர் விட்டு பிழியாக காய்ச்சி யிதில் சர்க்கரையும் குந்திரிக்கமும் உரைத்து கொடுக்கத் தீரும்.

பல் நோவுக்கு பல்லசைவுக்கு மருந்து.

விளா வேர், பனை வேர், முள்ளி வேர் இம் மூன்றும் நாழி தண்ணீர் விட்டு நாழியாகக் காய்ச்சிக் கொப்பளிக்கவும். இதுவும் மருகாளம் வேர் மருதம் பட்டை கோஷ்டம், கடுக்காய், கருங்காலிக் காய் பூவும் நாழி நீர் விட்டு நாழியாக

காய்ச்சி நாளு நாள் கொப்பளிக்க தீரும்.

<u>அரையாப்புக் கட்டிக்கு</u>.

வறுத்தங்கி இலையும், கோவையிலையும் மஞ்சள் போட்டு வேறே அரைச்சு செப்பிலைச் சாத்தில் குழைத்து பிலே பண்ணி கட்டி மேல் வைத்து கட்டவும். இப்படி மூன்று கட்டு கட்டினால் கட்டி கரைந்து ஓடிப் போம். ~~இது கொதிச்சுக் கொட்டுக் பொய்~~ அல்ல.

<u>திலக்கத்துக்கு மருந்து</u>.

மீயவிரை மருக்காளம் விரை, நெல்லிப் பருப்பு, மரமஞ்சள் தேனுடன் கொள்ளவும். நீர்க் கட்டுக்கு இளநீர், கண்டு சர்க்கரை, கற்பூரம், சிலாசத்து கூட்டிக் கொள்ளவும் நீரிழியும்.

மைசாஊசி.ரு, சீந்தில் பலம்.க, வேப்பம் பட்டை பலம்.க, பேய்ப்புடல் பலம்.க, நிலவேம்பு பலம்.க, கோரைக் கிழங்கு பலம்.க, திப்பிலி பலம்.க, தேனிலாவது நெய்யிலாவது அநுபானம் பண்ணி உள்ளுக்கு கொள்ளவும்.

கடுக்காய் ஆடு தின்னாப் பாளை சாத்தில் ஊறப் போட்டு இடிச்சு இந்துப்பு சர்க்கரை இது இரண்டும் அநுபானம் பண்ணி உள்ளுக்கு கொள்ளவும். மேக ஊலை வாய்வு தீரும். இது கை கண்டது. மகா யோகமிது.

<u>விஷ முஷ்டி தயிலம் யோகம் கூட்டு வயனம்</u>. Incomplete

எட்டிப் பழம் பேய்ப் பீர்க்கு மலை வேம்பு செருப்படை தொட்டக் கரந்தை, கரிசலாங் கண்ணி, நொச்சில், ஆடாதோடை, மொடக்கொத்தான், மணத்தக்காளி, தகரை எருக்கிலை, கோழிய வரை, குப்பை மேனிச் சாறு, வெண்முக்கொற்ட்டை, கடை கை மருந்து சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், கடுகு, வெள்ள வெங்காயம், வசம்பு, கடுகுரோகணி, விளக்கெண்ணை, வேப்பெண்ணை, புங்கெண்ணை நல்லெண்ணை யீர வெங்காயம் க கஸ்தூரி மஞ்சள் தயில யோகம் (செய் முறை முடிவு இல்லை.)

பஞ்சாதிலி, பஞ்ச லவணம், வெங்காரம் யவ்வாஊசாரம், நவ்வாஊசாரம், பெருங்காயம், வசம்பு, கடுகுரோகணி சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கடுகு, சாரவேளை, வெள்ளை வெங்காயம் ஆக வகை உயரு

தண்ணீர் மேலே விடுகிறதுக்கு:- முடக்கறுத்தான் விருதி, பிரமிச் சாறு, பிரமி யிலைச் சாறு, ஆவாரி* வேளை கரிசலாங்கண்ணி, புங்கம் பால் இந்த வகை காய்ச்சி மேலுக்கு விடவும். ஊலை கட்டு விடும். கை கண்டது. கண்

<u>கண்ணுக்கு மருந்து</u>:-

அவரிப் பால் கண்ணிலிட வேதினை எல்லாந் தீரும். செம்பும், கையாந்த கரை சாறு விட்டு செண்பக மொட்டு கொண்டு உரைத்து கண்ணிலிடவும். மணத்தக்காளி இலைச் சாறு பிழியவும். கண்ணில் பூத் தீரும். கலைக் கொம்பு எலுமிச்சம் பழச் சாத் திரைத்து கண்ணிலிட பூ ---- விழும்.

<u>மாலை கண்ணுக்கு மருந்து</u>.

முசுமுசட்டை சாத்தில் கறுத்த முசுமு உரைத்துக் கண்ணிலிட மாலைக் கண் தீரும். கை கண்டது.

நொச்சிலிலையும், உள்ளியும் நசுக்கி முலைப் பாலில் பிசைந்து நாசியிலே பிழியவும் நிற்கும். சிகப்பு வாங்கும். ஊலை நோவு தீரும்.

<u>வயத்தில் வலிக்கு மருந்து</u>.

வெலிப்பருத்தி யிலை பலம்.ரு, அழிஞ்சிப் பட்டை, விராகனெடை.உ, பெருங்காயம்

விராகனெடை.க, கடுகு விராகனெடை.உ, தண்ணீர் விட கமல் யிலை பத்தில் அரைத்து பின்பு ஆட்டுப் பாலிலரைத்து மத்திச்சு கொடுக்கிறதுக்கு முன்பான இரண்டு விராகனிடை. நல்ல வெல்லம் தின்னக் கொடுத்து பின்பு தலைக்கும் உடம்புக்கும் நல் லெண்ணை மெத்த பிடித்து பின்பு இரண்டு கைப்பட்டைக்கும் இரண்டு சீலைத் துணி கொண்டு கட்டிப் பின்பு மருந்து கொடுக்கவும். குடிச்ச உடனே வாயிலெடுக்கும். சற்று நேரஞ் சென்ற உடனே வயித்திலே விழும். இது எந்தப் படி இருக்கு மென்றால் ஆமை போலேயிருக்கும். நல்ல வெய்யில் நாளைக்கு கொடுக்கிறது. குளிர் நாளையில் கொடுக்க வேண்டாம். வாந்தியும் வகுறு மெத்த எடுக்கும். பயப்படாமல் வகுறு கழியுறதும், வாந்தியும் நிற்க வேண்டினால் பாசிப் பயறு வேக வைத்து தண்ணீர் இறுத்து கொடுத்த உடனே நிற்கும். பின்பு மோருஞ் சோறும் கொடுக்க இளைப்பு தீரும். நோவு தீரும். கை கண்டது.

சுரத்துக்கு மருந்து.

கஞ்சாங் கோரை இலை கொண்டு வந்து, சுக்கு, திப்பிலி, மிளகு, கூட பிட்டு இட்டு அந்த நீர் பிழிந்து அந்த மூன்றும் அரைத்து கொடுக்கவும். சுரம் விடும். கை கண்டது.

தடர்ப்பம் வேர் பலம்.க, சீரகம் பலம்.ல, கோரோசினம் பணவெடை அரைச்சு கொடுக்கச் சுர மாறும்.

வாதத்துக்கு மருந்து.

அஜூடு வாதம் உடம்பெல்லாம் அமுத்திப் போலே இருக்கும். இதுக்கு மருந்து. ஆமணக்கம் வேர், தும்பை வேர், நல்லெண்ணையில் கொதிப்பித்து இடவும். நீங்கும்.

ஏகபாத வாதம்:- ஒரு புறமெல்லாம் நோகும்.

இதுக்கு மருந்து:- இந்துப்பும், வெங்காரமும் அரைத்து தடவவும். இதுக்கு மருந்து உப்பிலி வேர், மருக்காளம் வேர், உள்ளி வசம்பு அரைத்து இள வென்னீரில் கொடுக்கவும். நன்னாரி வேர் நெய்யில் காய்ச்சி தலைக்கு தேய்க்கவும்.

சந்து வாதம்:-

ஒரு புற மெல்லாம் நடுக்கும். இதுக்கு மருந்து: தென்ன வேர், தேங்காய், யெண்ணையில் கொதிப்பித்து இடவும். நீங்கும். அஜூடு வாதம் இடுப்பைக் கடுக்கும். இதுக்கு மருந்து கண் முழித்து ராக்காலம் தூக்கம் வராது. முன்கன்ன ரெத்தம் பாயும். இதுக்கு மருந்து கழநீர், ஊமலாக வாங்கி சீலையில் பிடிச்சு முகற பார்க்க மூன்று பொழுதில் நிற்கும்.

பூதாங்க வாதம் ஒரு புறமெல்லாம் நோகும்.

இதுக்கு மருந்து:- ~~திமிர்~~ ? (not given)

திமிர் வாதம் என்கிறது உடம்பெல்லாம் சொறிந்து திமிருக இருக்கும். பின் கால் கை சேத்தடிக்கும். பின்பு இருமலெடுக்கும். பின்பு கட்டியாளக விழும். பின்பு பொடி இருமலாக இருக்கும். பின்பு ரெத்தக் கட்டியாளக விழும். இது

இதுக்கு மருந்து:- கொடுக்கிறது வகை சத்தியஊடாரம், இந்துப்பு விளம்பம் கல்லுப்பு தேங்காய் என்ணையில் கொதிப்பித்து இடவும்.

பூதாங்க வாதம்:- ஒரு புறமெல்லாம் நோகும்.

இதுக்கு மருந்து:- முத்தின தேங்காயில் பாதி நாற்த்தங்காய் அளவு எருமை மோரில் கரைத்து கொடுக்கவும்.

ஏகாங்குலி வாதம் என்கிறது ஒரு விரலை நடுக்கும்.

இதற்கு மருந்து:- பொன்னாங்கண்ணி சாறும், எண்ணெயும் கொதிப்பித்து இடவும். நிற்கும்.

அங்க வாத மென்றிகது வயறு நோகும்.

இதற்கு மருந்து:- சுக்கு, திப்பிலி, சர்க்கரையுங் கூட்டிக் கொடுக்கவும் நிற்கும்.

பீசான வாதம்:- உடம்பு நிறைய பேதமாம்.

இதற்கு மருந்து:- மரமஞ்சள், கொந்தகம், பாலிலரைத்துக் கொடுக்கவும்.

தம்பு வாதம்: ஒரு கையை நடுக்கும்.

இதற்கு மருந்து:- சுக்கு, திப்பிலி, கடுக்காய், இது நாலும் அரைத்து கொடுக்கவும்.

அங்குச வர்தம்:- மூச்சு கொண்டு வார்த்தை பேசும்.

இதற்கு மருந்து:- திப்பிலி, மிளகு விளக்கெண்ணெயில் கொதிப்பித்து இடவும்.

வலிக்கு: ஏழு ஞாயிறு பழ ஞாயிறுக்கு மருந்து.

பாக்களவு கல்லுப்பு நல்லெண்ணெயில் கொதிப்பித்து கொடுக்கவும்.

மொசல் வலிக்கு மருந்து.

தண்ணீர் கண்ட விடத்தில் வலி யெடுக்கும். இதற்கு பன்னி விட்டை உலர்ந்தது சுட்டு சாம்பலாக்கிக் கழுதை மூத்திரத்தில் போட்டு ஊறின தண்ணீரில் ஒரு உருண்டை உரைத்து மூக்கியல் நசியம் பண்ணவும் நிற்கும்.

பித்தருக்கு நசியம் பண்ணவும்:- பேய்க் குமிட்டியிலை சாத்திலரைத்து கண்ணிலிடவும் ஓடும்.

விடாத்துக்கு வெகு மூத்திரத்துக்கு.

விளா அரிசிப் பொடியில் தண்ணீர் விட்டு ஒரு உருண்டை கலந்து கொடுக்கவும். முதவு நோவுக்கு அசம நாகம் கூட்டிக் கொடுக்கவும் நிற்கும்.

கண்ணுக்கு மருந்து:- கண்ணோய் சகலத்துக்கும்:-

திமிர போக சகல வெள்ளெழுத்துக்கு இதற்கு முலைப் பாலில் உரைத்து கண்ணி விடவும்.

காசம் தீர மருந்து:- மஞ்சேசிலை அத்தம், திருப் பொடி, வெண்கலப் பொடி இந்துப்பு, நல்ல சங்கு, கடல் நுரை நல்ல சந்தனம், செங்கழுநீர் நீர் கோஷ்டம், ஏலம், பச்ச மஞ்சள், மிளகு, மனிதன் தலை ஓடு, கோழி நெஞ்செலும்பு, விலா எலும்பு, கோழி முட்டை, சமுல்மும் இது வெல்லாம் வெள்ளாட்டுப் பாலிலரைத்து பின்பு எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து உருண்டை செய்து நிழலில் உலர்த்தி முலைப் பாலிலரைத்து கண்ணிலிடவும். கசம்பு தீரும்.

பூவுக்கு:-

அத்தம், அரிசி பச்சை நாபி, பச்சைக் கற்பூரம், தொருப் பொடி, புங்கம் வேர், சாறு கூட்டிக் கையாள் தகரை சாத்திலரைத்து உருண்டை செய்து நிழலில் உலர்த்தி முலைப் பாலிலரைத்துக் கண்ணிலிட தீரும். நந்தியா வட்டம் சாத்திலரைத்திட தீரும். பனைமட்டை சாத்திலரைத்திட பூ தீரும். முல்லை பாலிலரைத்திட பூ தீரும்.

நேத்திர வாய்வுக்கு:-

எலுமிச்சம் பழச் சாத்திலரைத்திட நீர் மாங்கிஷந் தீரும். முலைப் பாலி லரைத்திட நீல காசம் போம். நேத்திர வாய்வு என்கிறது தலை இரலில் கண் அடிக்கும்.

சிறேறு வாய்வு என்கிறது தனி நோவாயிருக்கும்.

இதுக்கு மருந்து :- நொச்சில் கொழுந்தும், கடுக்காயும், நறுக்கி நசியம் பண்ணவும்.

not useful

அரை வாத மென்கிறதுக்கு மருந்து நல்லெண்ணெயும் உளுந்து மாவும் தின்னவும் நீங்கும்.
நாயத்தியத்துக்கு மருந்து :- தலை சுழற்றி வரும். இதுக்கு மருந்து. வசம்பு அரைத்து தலையில் தடவவும் நிற்கும்.
கலில் மடிவாத மென்றிகதுக்கு மூக்கு வீங்கும்.
இதுக்கு மருந்து : ~~வசம்பு * அரைத்து * * தலையில் * தடவும் * நி~~ * பிரமியிலைச் சாறு நொச்சில் சாறு எலுமிச்சம் பழச் சாறும் சர்க்கரையும் கூட்டி உள்ளுக்கு கொடுக்கவும். வீக்கந் தீரும். பிரம்பில் வாத மென்கிறது எப்போதும் கோல வலி கொள்ளும்.
இதுக்கு மருந்து : வேலிப் பருத்தி பாலில் பாக்கு வெற்றிலை தின்னக் கொடுக்கவும்.
விருத்த வாதம் நாவும் நெஞ்சும் முதுகும் கழுத்தும் முழும் வீங்கும். சிவந்து இருக்கும்.
இதுக்கு மருந்து :- ஆட்டுப் பால் எருக்கன், வசம்பு, சுக்கு அரைத்து எண்ணெயில் கொதிப்பித்து விடவும். வயட்டி வாத மென்கிறது எப்போதும் கொட்டாவி கொள்ளும்.
மேல் பந்தது புத்து மண் காய்ச்சி கொடுக்கவும். உடம் பெல்லாம் சொறி எடுக்கும்.
இதுக்கு மருந்து :- நாய் பீப்பிடிச்சு தலையை கிள்ளிப் போட்டு நல்ல வெல்லத்தில் உள்ளே மூடி உள்ளுக்கு கொடுக்கவும்.

வியாத்தலை வாதம் மதது மாகிலும் யிருந்த தேமலும் உண்டாகுமாகில் வெண்மை உண்டாகும் கருங் குஷ்ட முண்டாகும். செங்குஷ்ட முண்டாகும். தலைகளாக உடம்பு, கை கால் எல்லாம் வீங்கும். வலி எடுக்கும். இதுக்கு ஐந்து வகையுங் கூட்டிக் காண்பிச்சது கெண்டம். இதில் ஒரு வகை தப்பிலும் பிழைப்பான், not useful

<u>இவ்வகைகளுக்கு மருந்து</u> :-

செங்குட்ட கொட்டை இரண்டு விராகனெடை உழக்கு நல்லெண்ணெயில் எரிந்து போன நேரமான பிறகு இறுத்துக் கொடுக்கவும்.
சுத்த வாதம் உடம்பெல்லாம் வேர்க்கும்.
இதுக்கு மருந்து :- வெந்தயம், மொடக் கொத்தானிலைச் சாற்றிலரைத்து உடம்பில் பிடிப்பிக்கவும். நீங்கும்.
திலவாத மென்கிறது உடம்பிலே எவ்விடத்திலே யாகிலும் அம்பு சொருகினப் போலே இருக்கும்.
இதுக்கு மருந்து நொச்சியிலை, கெந்தகம், சீரு அரிசி, சூரணம் பண்ணி வெந்நீரில் கொடுக்கவும்.
நிச்ச வாதம் : ராவைக்கு கடுக்கும்.
இதுக்கு மருந்து : நாயுருவி வேர், பூனைக் காஞ்சொறி வேர், கோவை வேர் பசுவின் பாலிலரைத்து குடிக்கவும் நிற்கும். கருவேலம் வேர் பட்டை முலைப் பாலிலரைத்துக் கோரோசனையுங் கூட்டிக் கொடுக்க நிற்கும்.

<u>மூலத்துக்கு உஷ்ணத்துக்கு எலும்புருக்கிக்கு மருந்து</u>. Repetition omit

பூல் தொரடுங்கி இலையும், கருங் குறுவை அரிசியும் இடித்து நல்லெண்ணெயில் தின்னவும். மூலந் தீரும்.
உஷ்ணத்துக்கு கல்நார், கல்லுப்பு, சீரகமும் அரைத்து எண்ணெயில் மெழுகித்துக் கொடுக்கவும். குவளை இலையும் எண்ணெயுங் மெழுகித்துக் கொடுக்கவும். மந்தத்துக்கு நீர் வேளை வேர் பட்டையும் எண்ணெயுங் கூட்டி கொடுக்கவும். பிள்ளையைப் புதைச்ச இடத்தில் மஞ்சள்

சீலை எடுத்து வந்து தாபங் கொடுத்த பிடவையில் சேர்த்து இந்தப் பிடவையைக் கட்ட பிள்ளையுண்டாம்.

உஷ்ணத்துக்கு மருந்து :-

பொடுதலை இலைச் சாறும், எண்ணெயுங் கூட்டிக் கொடுக்கவும். ஆரையும் மோரிலரைத்துக் கொடுக்கவும். எருமைப் பாலில் எலுமிச்சம் பழச் சாறு விட்டுக் கொடுக்கவும். கரிசலாங் கண்ணி சாறும், மோரும், பனை வெல்லமுங் குடிக்கவும். எண்ணெயில் சேர்த்து தண்ணீர் விட்டு குடிக்கவும். வெள்ளை வெங்காயம் நல்லெண்ணெயில் வடிக்கவும்.. மிளகு, சீர வெங்காயச் சாத்தில் குடிக்கிறது. இதுக்கு பத்தியம் சப்பிலி சோறு.

Not useful for our purpose

பிள்ளை விழ மருந்து.

நாகப் பாம்பு வெத்திலையில் மடித்து உள்ளுக்கு கொடுக்க பிள்ளை உடனே விழும். அரசந் தோலும், ஏலமும் அரைத்து இள வெந்நீரில் கொடுக்கவும் பிள்ளை விழும். கை கண்டது.

அழுக்கிறு வேர், வடக்கே போற வேரை அம்மல் பிடுங்கி ஒளிச மாடித் தாபங் கொடுத்து தலையிலெறக்கிக் காலின் கீழே போட்டு மெதிக்கவும். பிள்ளை விழும்.

வெப்பெண்ணை மந்திரிச்சு கொடுக்கிறது :-

not useful

மந்திரம். ஓத்தி ஒக்கி சத்தே குத்தி சொழல் சுவாகா. கண்டது.

அருகடுப்பிக்கு மருந்து :-

போஸ்தகாய் பலம்.க, காச்சிற விரை பலம். ½, நெல்லிப் பருப்பு பலம்.க, சடாமாஞ்சி பலம்.வ, கோரைக் கிழங்கு பலம். ½, நல்ல முசிலி பலம்.வ, தெல்ல ஈச்சி முசிலி பலம்.வ, சல்ல கெண்ட பலம். ½ நிலாதாடி கெண்ட பலம்.க, பூருக மங்க பலம்.க, இதெல்லாம் இடித்து சூரணம் பன்னி வெந்நீரில் உள்ளுக்கு கொள்ளவும். கழிச்சல் நிற்கும். பின்னி எந்த மருந்திலும் நில்லா தென்றால் ஆமணக் கெண்ணையும் முலைப் பாலுங் கூட்டி குழைத்துக் கொடுக்கவும். இதுக்கு அருகடுப்பு முதலானது நிற்கும். கை கண்டது.

புண்ணுக்கு மருந்து :-

துத்தம், அரிசி, வெள்ளைக் குங்கிலியம், சாம்பு, குப்பை மேனிச் சாறு, விளக் கெண்ணையில் கலம் செம்பு கொண்டு ஒரைத்து கோரோசனையும் சத்து கூட்டி உரைத்து சீலையில் பிடித்து போடவும் ஆறும். கை கண்டது.

பிள்ளை விழ :-

not useful

நாயுருவி இலையும், குப்பை மேனி இலையும், கருங் குருவை அரிசியும் இடித்து தின்னவும். மூன்று நாழிகையில் பிள்ளை விழும். கழுதை லத்தி எடுத்து ஆழாக்கு சாறு பிழிந்து இதில் காடியுங் கல்லுப்பும் நல்லெண்ணெயுங் கூட்டி மந்திச்சு வயித்திலெறங்கப் பூசவும். ஒரு நாழிகையில் பிள்ளை விடும். சிவனார் இலையும், தாமரை வளையமும் நந்தாமை இலையும் காடியில் கொடுக்கவும் பிள்ளை பையோடே விழும்.

பிள்ளைப் பெத்த பெண்டுகள் வயித்தில் ரத்தங் கட்டினால். குடுக்கும்:

வாழைச் சருகு சுட்ட சாம்பல் உழக்கும் வட்டத் துத்தி வேர் சங்கங் கொழுந்து கூட்டி நறுக்கி பிட்டு பிட்டு சாறு பிழிந்து கொண்டு இந்தச் சாத்தில் மிளகு சுக்கு, திப்பிலி, அசமதாகம் கூட்டி இவ்வகை எல்லாம் அரைத்து சாம்பலுங் கூட்டி பசுவின் நெய்யில் சத்தே எண்ணெ சத்தே கூட்டிக் குழப்பிக் கொடுக்கவும். ரெத்தம் விழும். கை கண்டது. கழுதை வண்டும் அரிசியும் அம்மிப்பிலிட பிள்ளை விழும்.

அழுக்கிரு கற்பம்:-

அழுக்கிரு செடிக்கு முழு சிவலம் வந்து வடக்கு போற வேர் பிடுங்கிற போது ஸ்ரீகிருஷ்ண பகவானே என்று சொல்லிப் பிடுங்கி வந்து நல்லெண்ணெயில் அரைத்து குழப்பிக் கீழ் நாக்கத் தடவவும்.

பிறத்தியில் ஒருவருடன் பேசாமலிருந்து தடவவுடனே விழும். விழுந்த உடனே ஏற பூசவும். அல்லாத வேளைக்கு நோய்சுப் போடவும். அழுக்கிரு வேர் வடக்கு போற வேர் பிடுங்கி ஒளிசமாடி இந்தக் குளிசத்தை தலையிலிருந்து காலின் கீழே போடவும் பிள்ளை விழும். பின்பு ஏறப் பூசி விடவும். சிவந்த அரி வேர் காஞ்சசொறி வேர் நீரிலரைத்து யோனி முகட்டில் தடவ உடனே பிள்ளை விழும்.

முலைப் பால் சுரக்க மருந்து:-

கோரோசினையும் வெல்லமும் பசுவின் பாலில் கரைத்து குடிக்கவும். பால் சுரக்கும்.

மம பிள்ளைக்கு முண்டாகும்:- மார்க்குவிரை அரைத்து முலையிலேயும் மாலேயும் பூசவும் முலை எழும்.

மந்திரம்:- எரி சின்னது செந்தி-பொரி சின்னது மூலம்-திரி சின்னது சக்கரம்-எரி எரி, பொரி பொரி வெந்த நீர் வத்தி கீழயிருந்த குழி வத்தி புன் வத்தி புனல் வத்தி உதிரப் பால் வத்தி எத்த வத்த சுவாகா.

உருப் புண்ணுக்கு:-

கடல் நுரையும், அரிசியுங் கூட்டி நோக அரைத்து கன்னில் போட உருப் புண் கரையும். கை கண்டது. சோதினை.

கிறந்திக்கு எண்ணை:-

எண்ணை சேர். ௫,-க்கு கார்போக அரிசி பலம்.க, கருஞ்சீரகம் பலம்.க, நீரடிமுத்து பலம்.க, வெட்பாலரிசி பலம்.க, செங்காவளி பலம்.உ, வசம்பு பலம். மஞ்சள் பலம்.க, ஓமம் பலம்.க, மிளகு பலம்.க, சித்திர மூலம் பலம்.உ, கீழ் காய் சாறு மாவிலிங்கப் பட்டை பலம்.க, வாய் விளங்கம் பலம்.க, சதிரக் கள்ளி பால் பலம்.க, இது வெல்லாம் கொதிக்க வைத்து உள்ளுக்கு கொள்ளவும். சப்பிலி சாப்பிடவும்.

கண்ணோவுக்கு மருந்து:-

துத்தம் அரிசி சவுக்காரம், கடுக்காய், படிக்காரம், நாயுருவிச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு வார்த்தரைத்து நிழலில் உலர்த்தி முலை பாலில் நனைத்து கண்ணில் புழிய மாறும்

ஒருத் தலைக்கு வாழைத் தண்ணீர் குத்தி வசம்பு உரைத்து இடவும். அடப்பங் கொட்டையை ஆட்டுக் கோமியத்தில் அரைத்து மறு பக்கமாக இடவும்.

மூலத்துக்கு, மாலைக் கண்ணுக்கு:-

குதிரை குளம்பும், சாதி பத்திரியும் இடித்து சூரணம் பண்ணி புகை ஆசனத்தில் பிடிக்க மூலங் கரையும். கை கண்டது.

தம்பை இலையைக் கையில் கசக்கி பிழிந்து நெருப்பில் தேய்த்து பதமாக கண்ணிலிட மாலைக் கண் மாறும்.

வெள்ளெழுத்துக்கு:- புங்கங் கொட்டையை வெள்ளாட்டுப் பாலில் ஊற வைத்து அந்தப்

பால் வார்த்தரைத்து உருண்டை செய்து நிழலிலுலர்த்தி முலைப் பாலிலரைத்துக் கண்ணிலிட வெள்ளெழுத்து போம். கை கண்டது.

ஒருத் தலை நோவுக்கு மருந்து:-

கண் இடிக்கிக் காண்டு ஒக்கறுப் போலே இருக்கும். இதுக்கு மருந்து உப்பிலி, இலை, ஆமணக்கெலையில் சுருட்டி புடமிட்டு ஆமணக் கெலை பூத்து பறந்து போம். அப்போ அந்த எலை கரி போல வரும். இந்தக் கரி கிராகணெடை இள வென்னீரில் கொடுக்கவும். ஒரு தலை நோவு தீரும். கை கண்டது.

கண்ட மாலைக்கு உசாரத்துக்கு:-

அழுக்கிறு வேர் கொழுந்து கொம்பு மிளகும், கள்ளி வேர், புங்கம் பால் நொச்சியிலைச் சாறு கொதிப்பித்து உலர உலர தடவவும்.

கேழிய வரை இலையும், இலுப்பைப் புண்ணுக்கும் அரைத்து கட்ட தீரும்.

வீக்க மென்கிற சகலத்துக்கும் இந்த பத்து இடவும்:-

ரசகம், நாபி, எட்டிக் கொட்டை, அபினி, சரியாய்க் கூட்டி இலைக் கள்ளி சாத்திலரைத்து பூசப் பூச இந்த பொழுதில் ஆமாம். கை கண்டது.

மிளகு பொடியும் நவாச்சாரமும் எருக்கங் கொப்பில் கொட்டு இப்பொடியுந் தொட்டு உண்ணாக்கில் வளையமாக சுத்தவும் தீரும். கை கண்டது. மருந்து இட்டவுடனே புண்ணாகும்.

பூண்டும், அரிசியும் ரெட்டை சுட்டு தின்னக் கரையும். கர்ம குத்து சீழ் வடியும்.

கண்ணக் கிறந்திக்கு காதுக்கு:-

நெருஞ்சில் கொழுந்தும் ஓட மல்லிக் கொழுந்தும் நசுக்கிக் காதில் பிழியவும்.

கண்ணக் கிறந்தி கண்டத்துக்கு மேல் பட்ட வீக்க மென்கிறதுக்கு:-

அபினி, நாபி, நவாச்சாரம், எருக்கம் பால் கூட்டி கோழி முட்டைக் கருவில் இதையெல்லாங் கூட்டி நோக வரைத்து சுத்திலும் பூசவும். கண்ணங் கிறந்திக்கு மருந்து இடத் தீரும். கை கண்டது.

omit

கற்ப விபரம்:-

முத்தங் காசு.ப, கோரைக் கிழங்கு குமரி.ப, கத்தாழை சாறு, வேளை கன்னியா குமரி.ப, சத்தி (சாறணை) கரசலங் கன்னு, கையாந்த கரை.ம, வேலிப் பருத்தி, உத்தாமணி, அனக் கண்ணன், அத்தி ஆவரை வணங்கி, நெருஞ்சி, திரிபாலை, கடுக்காய், நெல்லிப் பருப்பு, திரிகடுகு, திப்பிலி, மிளகு, சீரகம், சுதமாவச ரசம், லோபமாவசு அரப்பொடி, இருவேலி, சித்திர மூலம், கற்கடா சிங்கி, கடுக்காய்ப் பூ, வாளம், நேர்வாளம், பேயன் பழம், வாழைப் பழம், அசமதாகம், ஓமம், சீலை மஞ்சேசிலை, எலிப்பகை, எலிப்பாசாணம், சிறு தேக்கு, கண்டு பரங்கி, அற்ப்ப சிலம் மூத்திரம், தாழைக் கொன்றை வாழை, முதயிலை மாவிலை, கடுக்ரேகணி, வடபத்திரம் ஆல மரம், நீரிர் திரியும் ஆகாசத் தாமரை கோழி முட்டைத் தோல் பற்பம், பெருங்காயம், சத்தி சீரகம், தாம்ரை இதில் சுத்தி நீர முண்டி நொச்சில் பிரிங்கா மோடி நெல்லி விஷ முஷ்டி அல்ப செந்தாந்தி அழுக்கிறுய் புதிக்கை, ஆயில் பட்டை, சிங்கம், சதுரக் கள்ளி, தொட்டால் மலரி, கள்ளி, அரக்க எருக்கு, திப்பழம், எலுமிச்சம் பழம், நத்தை சூரி, மூடி மேல் மூடி

சுக்கன், கல்லு சுண்ணாம்பு,

<u>காமாலைக்கு மருந்து</u> :-

வாயில் நல்லெண்ணை வார்த்து வாயிலிருக்கையில் அடப்பங் கொட்டையை எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து கண்ணிலிடவும். வாயிலிருக்கிற எண்ணை பச்செலைச் சாறு போலே வரும். இரண்டு நாழிகையில் உமிஞ்சு விடவும். ஐந்து நளிப் படிக் கலிக்கம். பின்பு எலுமிச்சம் பழத்துக்கு அரப்பொடி விராகனெடை.க, சுக்கு விராகனெடை.க, அசமதாகம் விராகனெடை.க,. இத்திட்டம் கை கண்டது.

<u>தலை மயிர் புழு வெட்டுக்கு</u> :-

காட்டெரு முட்டை கொண்டு இரத்தம் பிறப்பிடம் தேச்சு பின்பு அம்மான் பச்சரிசி சமூலம் நருக்கிச் சாறு பிழியவும். ஒரு சாமத்தில் புழுப் பிறப்படும். பதலமாகப் பார்க்கவும். பத்து நாளையில் மயிர் முளைக்கும். மைருசணையும், பெருசாளி மயிரும் சுட்டு எண்ணையில் சரித்து தலையில் தடவவும். மயிர் முளைக்கும். சீந்தில் இலை கசக்கி பிழியவும்.

<u>கண்ணில் புழு வெட்டுக்கு மருந்து</u> :-

துத்தம் விராகனெடை.க, பொரிச்சு கலத்தில் வைத்து முசுமுசுக்கை இலைச்சாறு வார்த்து செம்பு கொண்டு உரைத்து பசுவின் வெண்ணையும் போட்டு அரைத்து கண்ணி விடவும் புழு வெட்டு பிரிசல் தீரும். கை கண்டது.

<u>வயித்தில் வியாதிக்கு சூரணம்</u> :-

மிதறம் இரண்டு, கெந்தகம் விராகனெடை.உ, பொன்னரிதாரம் விராகனெடை.உ, நேர்வாளம் பருப்பு விராகனெடை.உ, இவ்வகைகளுக் கெல்லாம் செம்பு சரியாய்க் கட்டி ஒரு சட்டியில் வைத்து ஒரு பங்கு பொடி செய்து வஸ்திர காயம் பண்ணி விராகனெடை பிரமாணம் தேனில் அந்திக்கு சந்திக்கு பத்து நாள் கொள்ளவும். இதுக்கு பத்தியம் பாலும் சோறும் பின்பு அழிஞ்சிலிலை போட்டு தண்ணீர் காய்ச்சி உடம்புக்கு விடவும் நோவு தீரும்.

சீத்திர மூலம் பலம்.க, கண்டங் கத்திரி பலம்.ங, நா வேளை பலம்.ங, சங்கம் வேர் பலம்.ங, மாவிலிங்கப் பட்டை பலம்.க, சதகுப்பை பலம்.க, வெள்ளெருக்கு பலம்.ச, வெள்ளறுகு பலம்.ரு இவையெல்லாம் பொடி செய்து ஒரு பங்கு பறங்கிப் பட்டை கூட்டி தின்னவும்.

சுக்கு பலம்.க, சதகுப்பை பலம்.க, வெள்ளெருக்கு பலம்.ச, வெள்ளறுகு பலம்.ரு இவையெல்லாம் பொடி செய்து ஒரு பங்கு பறங்கிப் பட்டை கூட்டி தின்னவும்.

சுக்கு பலம்.க, திப்பிலி பலம்.க, திப்பிலி மூலம் பலம்.க, மிளகு பலம்.க, அசமதாகம் பலம்.க, குரோசானி ஓமம் பலம்.க, (செய் முறை முற்சப் பெறவில்லை பதினெண் வகை வாதம் தலைவலி எனப்பட்ட மொட்டங்கள் கபால சூலை நோவு, முதலானது தீரும்.

கடுக்காய் பலம்.க, தானிக்காய் பலம்.க, கடுகுரோகணி பலம்.க, கிராம்பு பலம்.க, சாதிக்காய் பலம்.க, சாதிப்பத்திரி பலம்.க, நாய்க் கடுகு பலம்.க, கருஞ்சீரகம் பலம்.க, அரத்தை பலம்.க, செவியம் பலம்.க, இவையெல்லாம் ஒரு சட்டி கொண்டு மூடி சீலை மண் செய்து எரிவிட பதினைந்து நாழிகையில் பதமாம். இவ்வகை சரியாகக் கூட்டிக் கையாந்தகரை சாத்தில் சாம மரைத்து ஈ வேளைப்

பழம் பிரமாணம் உருண்டை செய்து கைய்யாந்த கரைச் சாத்திலரைத்து குடிக்கவும் வயித்தில்

நோக்காடு தீரும். கை கண்டது.

<u>மூலத்துக்கு மருந்து :-</u>

<u>புல் லுடங்கியிலையும்</u>, கருங் குருவை அரிசியும் இடித்துத் தேன் வார்த்து தின்னவும். ஊ மூலம் உட்ம்பு கண்டிப்புகளும் தீரும். கை கண்டது.

<u>உபய சந்தி வாதம் :-</u>

ஒரு கண் நீர். இரண்டு கண் நீர் வடியும். இதுக்கு மருந்து மாசேனி கிழங்கும் அரிசியும் அரைத்து கண்ணிலிடவும் உடனே தீரும். கை கண்டது. அழுக்கிருக் கொழுந்து நசுக்கி கண்ணி பிழிய ன்வெள்ளைம் தண்ணீர் பாயுறதும். மாட்டுக்கும், ஆட்டுக்கும் பண்ணிக்கு கன்றுக்கு மூன்று நாள் நாளொன்றுக்கு முப்மூன்று துளி குத்தவும். கண் ஆகாது. என்ன கண்ணும் திறக்கும்.

<u>காமாலைக்கு மருந்து :-</u>

குப்பை மேனி இலையும், ஈர வெங்காயமும் எருமை சாணியும் நசுக்கிக் கண்ணில் பிழியவும். காமாலை தீரும்.

<u>உள்ளுக்கு மருந்து :-</u>

எலுமிச்சம் பழங் கொண்டு வந்து அரப்பொடி திரிச்சு புடமிட்டு கைய்யாந்த கரை சாத்திலரைத்து புட மிட்டு இப்படி இருபது முப்பது புடமிட்டு உள்ளுக்கு கொள்ளவும். காமாலை நோவு தீரும். கை கண்டது.

காமாலைக் கண்ணுக்கு வெள்ளை சாட்டறனை முத்தின வேர் பிடுங்கி வந்து தும்பை யிலைச் சாறு பிழிஞ்சு இடியரைத்து கண்ணிலிட மாலைக் கண் தீரும்.

<u>நீரழிவுக்கு மருந்து :-</u>

முத்தின தேங்காய் கொண்டு வந்து அதின் கண் திறந்து அதிலே அபினி விராகனெடை .க, காசு கட்டி விராகனெடை.க, களிப்பாக்கு விராகனெடை.க, கடுக்காய் பொடி விராகனெடை.க, தானிக்காய் பொடி விராகனெடை.க, ரச செந்தூரம் விராகனெடை.க, இதுவெல்லாம் பொடி செய்து தேங்காயில் போட்டு சாணி திமிர்ந்து புடமிட்டு நீர் வத்தின பிறகு உடைத்து வருக வகுந்து அந்தி சந்திக்கும் ஒரு விராகனெடை.க, இதுவெல்லாம் பொடி செய்து தேங்காயில் போட்டு சாணி மிர்ந்து புடமிட்டு நீர் வத்தின பிறகு உடைத்து உள்ளுக்குக் கொள்ளவும். இதுக்கு பத்தியம் சப்பிலி சாப்பிடவும்.

<u>மேக வாய்வுக்கு மருந்து :-</u>

நிலாஞ்சனம் பலம்.க, ரெசாஞ்சனம் பலம்.க, தேள் கொடுக்கு சாத்திலரைத்து ஒரு சீலையில் பிடிப்பித்து திழலிலுலத்தி பறங்கிப் பட்டை பலம்.ய, கொண்டு வந்து இடிச்சு சூரணம் பண்ணி ஒரு சால் கொண்டு வந்து பிளியன் பட்டை நெருப்பாக்கி இந்த சாலில் போட்டு இந்த சூரணத்தை பிட்டு இட்டு ஒரு சட்டியிலே மூடி அடியிலெ சில்லிட்டு சுருத்தியாலே வதலிடவும். எட்டு நாளைக்கு முறத்தில் கொட்டி நல்லெண்ணை உழக்கு கொண்டு வந்து விளக்கேத்தி அந்த விளக்கெண்ணையில் பிறட்டவும். பின்பு உள்ளுக்கு கொள்ளவும் மேக வாய்வு தீரும். கை கண்டது.

<u>இரும்பலுக்கு :-</u>

சுக்கு, திப்பிலி, மிளகு, பொடி செய்து எலுமிச்சம் பழச் சாறு விட்டு வெல்லம்

போட்டு தேனில் கர்சிளட் உள்ளுக்கு கொள்ளவும் இருமல் கவை தீரும். கை கண்டது. நெட்ட பேமுறட்டை சாறும் இதிலே வெல்லமும் ஓமமும் லவுங்கமும் நெய்யும் வார்த்து வேகமாக பக்குவத்துக்கு கொண்டு வந்து உள்ளுக்கு கொள்ளவும். உப்புசம் தீரும். கை கண்டது. உடம்பு உலர்ந்து போற பிள்ளைகளுக்கு:

நாழி பிள்ளைகளுக்கு நகரை மிலைச் சாறு சாணத்தி இலை, கொடிப் பாலை இலை இது மூன்றும் உரி பிழிந்த வெங்காய சாறு நாழி கூட்டி கொதிக்க வைத்து சிவக்க வேக வைத்து கடுகு பதத்தில் இறக்கி இருந்து பிள்ளைக்கு உள்ளுக்கு கொடுக்கவும். ஒரு விராகனெடை கொடுக்கவும். உடம்பு பருக்கும். கை கண்டது. நாற்றம் பழச் சாறு எருமை சாணத்தில் வார்த்து மத்திச் பூசவும். சிரங்கு மாறும். கை கண்டது.

குண்டலாதி லேகம்:- யோகம்:-

சங்கம் வேர் கண்டங்கத்திரி வேர், வில்வ வேர், தழுதாழை வேர், நெருஞ்சில் வேர், கொடி முன்னை வேர், நொச்சில் வேர், ஆடாதோடை வேர், ஊ வேளை வேர், முக்கா வேளை வேர், சாறு வேளை வேர், நீர்முள்ளி வேர் எருக்கம் வேர் மூக்குறட்டை வேர் இது வகைக்கு ரா க்கு.க, சிறுகாஞ்சொறி வேர். ரா க்கு. செம்பிளிச்சங் கொட்டை ரா க்கு. மாகறளை பட்டை பலம்.உ பிறண்டை வேர் பலம்.ரு மிண்டம் வேர் பலம்.ரு, குப்பை மேனி வேர் பலம்.உ, தேள் கொடுக்கு வேர் பலம்.உ, கரிசலங்கண்ணி பலம்.உ, துளசி பலம்.ரு, உத்தாமணி வேர் பல.இ. பொற்றலை பலம்.ரு, இது கசாயம்.

கடை மருந்து:- பழ் வெல்லம் பலம்.ய, சிறு தேக்கு பலம்.ரு, கடுக்காய் முருடு பலம்.ரு, ஓமம் பலம்.ரு, மிளகு பலம்.ரு, சடாமஞ்சி பலம்.ரு, திப்பிலி பலம்.ரு, சீரகம் பலம்.ரு கருஞ்சீரகம் பலம்.க, ஏலம் பலம்.கெ, லவுங்கப் பட்டை பலம்.தெ, லவுங்கப் பத்திரி பலம்.தெ, சிறுநாவல் பூ பலம்.தெ, தாளிச பத்திரி பலம்.தெ, ஆனை திப்பிலி பலம்.ரு, சுக்குளம் பலம்.க, வெள்வாலுதாரம் பலம்.க, பூரண சந்திரோதையம் விராகனெடை.க, கோஷ்டம் பலம்.க, சாதிக்காய் பலம்.க, திப்பிலி மூலம் பலம்.க, தேன் படி.ரு, லோக செந்தூரம் பலம்.க இது யோக வகை (முடிவு இல்லை)

கண்ணில் பூவுக்கு மருந்து:-

நான் முத்தும், குறங் கத்தன் பல்லும் மானத்தில் மீனும் மலை உறவா நங்கையும் யீரிரும் ஆனத்தின் கொம்பும்இருளரி வாசனை செம்பும் மலை தொறத்தி முலை பால் வார்த்து உரைத்திட கண்ணில் பூ விழ்ந்து விடும். கண்டது. சாதிக்காய் சாதிபத்திரி லவுங்கம், அக்கு, மிளகு, திப்பிலி, படிகாரம், நந்தம், அரிசி, கடுக்காய், எலுமிச்சம் பழம், முலைப் பால், பசுவின் வெண்ணை இது கண் மருந்து. யோகம்.

இதக்கு விபரம்:- ஒன்ன முகு, ஆமையோடு, குறங் கத்தன் பல், கழுதைப் பல், மானத்தின் மீனம், வெள்ளி மலை உறவா நங்கையும், புலி நகம், ஆனத்தின் கொம்பு, பன்றிக் கொம்பு, இருளரவாள் நெஞ்செலும்பு, கோழி நெஞ்செலும்பு, தேன்,

வில்வாதி லேகியம்:-

வில்வ வேர் பலம்.எ, சித்தா முட்டி நெல்லுப் பொரி, சுக்கு, காட்டு முள்ளை, கொத்தமல்லி, எலுமிச்சம் வேர், சந்தனக் கட்டை, சிறு குறிஞ்சா, மாகறளை, கோரைக் கிழங்கு, பற்படாகம், சாறட்டை, நிலப்பனைக் கிழங்கு,

நிலவேம்பு, சீந்தில் கொடி, பெருமுட்டி, தழுதாழை, கண்டங் கத்திரி, சிறுவழுதலை, பாதிரி வேர், வெரி வேர், காட்டாமணக்கு நெய் சட்டி ழுண்டு ஈ உவேளை வட்டத் திருப்பி, நன்னாரி வேர், கடுக்காய், பருத்திக் கொட்டை, நரிப் பயறு பேய்ப்புடல் இலை வெள்ளரம் பழம், முசுமுசுக்கை தானிக்காய், நெல்லிப் பருப்பு, செம்பினிச்சக் கட்டை, தன்னி மிட்டான் கிழங்கு, அரத்தை முசுமுசுக்கை இலை கொள்ளை வேர், மரமஞ்சள் இது வகைக்கு பலம்.ய, கடை மூலம், கருஞ்சீரகம் பலம்.வ, குரோசானி ஓமம் பலம்.வ, கசள் நாவல் பட்டை பலம். , கடுக்காய் பலம்.வ, மிளகு பலம்.ச, சுக்கு பலம்.ச, திப்பிலி பலம்.அ, திப்பிலி மூலம் பலம்.உ, செவியம் பலம்.க, தாளிச பத்திரி பலம்.க, நாகேசரம் பலம்.க, சித்திர மூலம் பலம்.க, பற்படாகம் பலம்.க, அரத்தை பலம்.க, சிற்தேக்கு பலம்.க, நிலவேம்ப பலம்.உ, ஆனைத் திப்பிலி பலம்.உ, இஞ்சி பலம்.அ, கொம்மட்டி மாதளம் பழம் இரண்டு, தானிக்காய் பலம்.வ, நெல்லி பருப்பு பலம்.உ, எலுமிச்சம் பழம்.சய, பழைய வெல்லம் பலம்.110 சீரகம் பலம்.க, அதிமதுரம் பலம்.தெ, ஓமம் பலம்.க, காச்சூர பழம் பலம். , தாழி பழம் பலம். சாதிக்காய் பலம்.½, சாதிபத்திரி பலம்.½, லவுங்கம் பலம்.½, ஏலம் பலம்½, பஞ்ச லவணம் பலம்.½ ருத்திராச்சம் பலம்½, கோரோசனை பலம்.½ அரப் பொடி பலம்.ச, வெண்காரம் பலம்.½ தேன் சேர்.உ, நெய் சேர்.க இது மகா வில்வாதி லேகியம்.

<u>குழந்தைகளுக்கு மாந்தை உப்பு மாந்தைக்கு மருந்து</u>:-

பாவட்ட வேர், நன்னாரி வேர், குளம் வேர், ஓலைக் கொடி, கத்தாழை மடல், வெங்காவளி வசம்பு, கருஞ்சீரகம், நீரடி முத்து, தும்மட்டிக் காய் வறுத்த முத்து என்னை சேர்.ங, இதில் எண்ணையாக்கி கொடுக்கவும். விளக்கெண்ணையும் வெள்ளை வெங்காயமும் மொடக் கொத்தான் இலையும் கோழி முட்டையும் காய்ச்சி வார்க்கவும். உப்பு மாந்தை தீரும்.

<u>நபி நமுன்ஷி லேகம்</u>:-

வெங்கார வளி சேர்.உ, சுக்கு பலம்.க, திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, ஓமம் பலம்.க, தெசாவரம் பலம்.க, அரத்தை பலம்.க, பெருங்காயம் பலம்.ச, கோஷ்டம் பலம்.க, தேத்தாங் கொட்டை பலம்.க, கடுக்காய் பலம்.ச, அக்கார காரம் பலம்.க, நாக சிந்தூரம் பலம். , இது யோக வகை.

ஏலம் பலம்.உ, மிளகு பலம்.க, திப்பிலி பலம்.க, சுக்கு பலம்.க, அதிமதுரம் பலம்.க, சாதிக்காய் பலம்.½, சாதிபத்திரி பலம்.½, லவுங்கம் பலம்.½ அரத்தை பலம்.க, சிறு தேக்கு பலம்.க, சர்க்கரை பலம்.ய, தேன் பலம்.ய, செந்தூரம் பலம்.க, இது யோக வகை.

<u>பெரு வெழுக்கைக்கு மருந்து</u>:-

கழுக் கொடி கொழுந்து, கோழிய வரை கொழுந்து, கெருட பட்சி இலை, உள்ளி, வசம்பு, சுக்கு, மிளகு இம்மட்டும் சிறு நீரில் நசியம் பண்ணவும். கோழி புட்டி வாசலிலே உரைச்சுப் போடவும். கை கண்டது.

அத்தி பிஞ்சு நெல்லுமாக இடித்து நெல்லரிசியை வறப் போட்டு மாவிடித்து இரண்டும் ஒன்றாய்க் கலந்து பிளிச்ச மோரிலே குழப்பி போடவே தீரும். கை கண்டது.

<u>நாசியில் கட்டு மருந்து</u>:-

தழுதாழை இலை, விஷ்ணுகிரந்தி இலை, ஆதண்டம் வேர்ப் பட்டை இடித்து மோரிலாவது காடி

துளசி சமூலமும் வேரில்லாத கொத்தான் சமூலமும் உள்ளி, வசம்பு, சுக்கு அரைத்து காடியிலாவது மோரிலாவது போடத் தீரும்.

யிலாவது போட தீரும்.

முள்ளுக் கிளுவைப் பட்டையை இடித்து காடியிலாவது பாலிலாவது போடத் தீரும். மிளகு, சீரகமும் எடுத்து அரைத்து வெந்நீரில் கரைத்து போடவே தீரும். சீந்தில் கொடு சமூலமும் நாய்வேளை சமூலம், நரிச்சில் பட்டை, கழக்கொடி சமூலம் திருக்கு கொடுங் கை கொண்டு வந்து எல்லாந் தலைத்து கடுக்காய் கூட சிறு நீர் குறணி வார்த்து பிழிந்து வடியிட்டு பிறகு ஒன்றாக எரியிட்டு காய்ச்சி உப்பாக விளைந்த உடனே எடுத்து அந்த உப்பில் உத்தம தன்சா மத்திச்சு அந்த நோவுக்கு நாவிலே விராகனிடை மூன்று நாள் ஆறு பொழுது நாவிலே தேய்க்க விசறி நிற்கும். ~~இது காட்டி கை கண்டது~~

தொண்டை வர்மை விப்புருதிக்கு மருந்து :-

கொள்ளையிலையை அவைத்துப் பொய் வறையாக வைத்து ஆறு நாளைக்கு கட்டவும். நன்னாரி வேரை அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு மாத்திரம் பசும் பாலிலே கொடுக்க இந்தப் படி மூன்று நாளாறு பொழுது கொடுக்கவும். வெள்ளை சாரணை வேரும் நாய் வேளை வேரும் இடித்து வஸ்திர காயம் பண்ணி மூன்று நாளைக்கு பசுவின் பாலிலே காலமே கொடுக்கவும். ரத்தமும் சீழும் வடிந்தவுடனே பிரிச்சு போம். இதுக்கு பத்தியம் வெந்நீருஞ் சோறும். கை கண்டது.

குமர கண்ட வலிக்கு :-

முப்பை மேனிச் சாறும் ஒருத்தலை வெள்ளைப் பூண்டும் நசுக்கி மாறு கண் மாறு மூக்கும் நசியம் விடவும். வியாதி தீரும். கை கண்டது. கௌரி பாஷாணம் ஒண்டு மணி மாதிரி மைக்காயில் வைத்து புத்து மண் சீலை மண் செய்து நாயுருவி விறகில் சுட்டு எடுத்து இந்த படி ~~[illegible]~~ எடுத்து பேய்க் கருப்பன் சாறு விட்டு மெய் அழுக்குங் கூட்டி அரைத்து உருண்டை பண்ணி இடவும் பிரியாது. கை கண்டது. இதுக்கு மாத்து தயிரும் சோறும்.

கண்ட மாலைக்கு :-

Incomplete

அஸ்வ கெந்தாதி சூரணம் :-

பாவட்டம் வேர், முன்னை வேர், குமிழம் வேர் இந்த மூன்றும் அரைத்து பசுவின் பாலிலே குடிக்கவும். வெளிப் பருத்தி வேர் பிடுங்கி வந்து வெங்காயமும், வசம்பும், அமுக்கிரா பலம்.உய, அரக்கு பலம். 4 திப்பிலி பலம். மிளகு பலம். 4 அதிக் காந்தம் விராகனிடை 4 நாகேசரம் பலம்.உ, சீந்தில் கொடி பலம். , கோஷ்டம் பலம் .க, அரத்தை பலம்.உ, சித்திர மூலம் பலம்.உ, நெல்லிப் பருப்பு பலம்.உ, சீரகம் பலம்.உ, தேவதாரி கட்டை பலம்.க, கடுகுரோகணி பலம். ½ கருஞ்சீரகம் பலம்.க, இது யோகம்.

பூதிக் கா தயிலம்.

ஆயில் பட்டை பலம். 40 அரத்தை பலம். 40 சித்தாமுட்டி பலம். 5, பேராமுட்டி பலம்.ரு, வில்வ வேர் பலம்.ரு, தழுதாழை பலம்.ரு, பாதிரி வேர் பலம்.ரு, கண்டங் கத்திரி வேர் பலம்.ரு, சிறு நெருஞ்சி பலம்.ரு, நொச்சில் பலம்.ரு, கருநொச்சில் பலம்.ரு, பெருங்காயம் பலம். திரந்தி காரம் பலம்.க, சுக்கு பலம்.க, திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, காட்டாமணக்கம் வேர் பலம்.ரு, கோஷ்டம் பலம்.க,

சாம்பிராணி பலம். மஞ்சள் பலம்.ச, பால் சேர் பலம்.ச, எலுமிச்சம் பழம் ப
எண்ணெ சேர் பொன்னாங்கண்ணி சாறு.உ, கரிசலாங் கண்ணி சாறு, நொச்சில் சாறு,
பிரமிச் சாறு, துளசிச் சாறு இது யோக வகை.

நாசிகா பரணம்.

பொன்னரி தாரம் பலம்.வ 7/8, ஆ சுண்ணாம்பு 4 கல்லில் சுத்தி பண்ணி குப்பை மேனி சாறு, வேளை சாறு, பொடுதலை சாறு, கொட்டைக் கிரந்தி சாறு இதுக்கு ஐந்து நாழி அரைத்து நாசிகா பரணம் பண்ண சில தோஷம் சிரேராபாரம், சுர தோஷம் இத்தனையும் மாறும். கை கண்டது.

மதனகாமேஸ்வரம்

அப்பிரகம் பலம்.வ, கடுக்காய் பலம். ½ தான்றிக்காய் பலம், ½ சுக்கு பலம். ½ திப்பிலி பலம். ½ மிளகு பலம். ½ நெல்லிப் பருப்பு பலம். ½ கோஷ்டம் பலம். ½ அமுக்கிரா பலம்.க, சீந்தில் பலம்.க, நிலப்பூசணி பலம்.க, நிலம்பனங் கிழங்கு பலம் கொட்டைக் கிரந்தை பலம்.க, நெருஞ்சில் காய் பலம்.க, வாழைக் கிழங்கு பலம்.ய, தண்ணி முட்டான் கிழங்கு பலம். 4 காச்சகம் விரை பலம். ½ நீர்முள்ளி விரை பலம். சாதிக்காய் பலம்.உ, சாதிப் பத்திரி பலம்.வ, லவுங்கம் பலம்.வ, லவுங்கப் பட்டை பலம்.வ, லவுங்கம் பத்திரி பலம்.வ, முந்திரி பழம் பலம்.க, பேரீச்சம் பழம் பலம்.உ, கசகசா பலம். ½, சாரைப் பருப்பு பலம். ½, சர்க்கரை சேர்.உ, கஞ்சா பலம் உ, எள்ளு பலம்.க, உளுந்து பலம்.ச, கோரைக் கிழங்கு பலம்.க, சித்தாமுட்டி பலம்.க, கச்சோரம் பலம்.க, இந்துப்பு பலம்.வ, கற்கடக சிங்கி பலம்.வ, சிறு தேக்கு பலம்.வ, ஏலம் பலம். ½, சீரகம் பலம். ½, கல்கண்டு பலம்.க, நெய் சேர்.க, தேன் சேர்.க, இது யோக வகை (Incomplete)

அர்த்த நாரீஸ்பர ரசம்.

நாபி விராகனெடை.உ, கெந்தகம் விராகனெடை.உ, ரசம் விராகனெடை.உ, சாதிலிங்கம் விராகனெடை.உ, இது வெல்லாம் நொச்சில் சாத்துடன் ஒரு நாளரைக்க ~~அரைக்க~~வும். மணத்தக்காளி சாத்தில் ஒரு நாளரைக்கவும். செருப்பிடைச் சாத்தில் ஒரு நாளரைக்கவும். அரைத்துக் குன்று மணி அளவு குளிகை பண்ணி நிழலில் உலர்த்தி ஒரு குளிகை வெல்லத்தில் கொடுக்கவும். பசுவின் பாலில் ஒரு குளிகை கொடுக்கவும். ஒரு புறம் காயும். சுரம் விட வேண்டினால் ஒரு குளிகை வெந்நீரில் கொடுக்கவும். இதுக்கு பத்தியம் கசப்பு, புளிப்பு தவிர்க்கவும். இதுக்கு பாலும் சோறும்.

சுத்திவிவரம்

இந்த மருந்துக்கு- நாபிக்கு சுத்தி கோமூத்திரம், கெந்தகம், சுத்தி பாலில் பத்திர தாளக்கம் சுத்தி சுண்ணாம்புக் கல், மரேசிலை சுத்தி சுண்ணாம்பு, நேர்வாளம் சுத்தி அவரைச் சாறு, ரசம் சுத்தி மஞ்சள் பொடி, சட்டறை செங்கல் பொடி, ஒரு நாழிகை தேய்க்கவும். சாதிலிங்கம் சுத்தி முலைப் பாலில் வது நாழிகை ஊறப் போடவும். இது சுத்தி வகை இந்தப் படி கட்டினால் அர்த்த நாரியீசுபர ரசம்.

கெண்டாத்திரி சூரணம்.

இஞ்சி சாறு பலம்.ருய, குயபுரி சர்க்கரை பலம்.ருய, மிளகு பலம்.கஉ திப்பிலி பலம்.க, திப்பிலி மூலம் பலம்.க, சாதிக்காய் பலம்.தெ, ஏலம் பலம்.தெ, சித்திர மூலம் பலம்.தெ, லவுங்கம் பலம்.க, இஞ்சி மேல் புறணி சீவி குறுக நறுக்கி பசுவின் நெய்யில் வறுத்து இது களெல்லாம் கூட இடித்து சர்க்கரையுங் கூட்டி கலந்து கொள்ள

கொள்ளவும். தேன் நெய் வெந்நீரில் கொள்ளவும். வியாதி தீரும்.

இருமலுக்கு.

பொன்னரி தாரமும் மஞ்சேசிலை, மயில் துத்தம், மிளகு இது நாலும் எலுமிச்சம் பழச் சாறு வார்த்தரைத்து துணியில் திரியாக திரிச்சு புகை பிடிக்கவும் இருமல் நிற்கும்.

கெண்டா ஜமல் லேகம்.

இஞ்சி பலம்.௨௭, நெல்லிக்காய் சாறு குணி, ரெண்டுங் கலந்து காச்ச இதுக்கு கடை திரவியம்: தாளிச பத்திரி பலம்.தெ, மிளகு பலம்.தெ, சீரகம் பலம்.தெ கருஞ்சீரகம் பலம்.தெ, இந்துப்பு பலம்.தெ, சித்திர மூலம் பலம்.தெ, ஏலம் பலம் தெ, லவுங்கப் பட்டை பலம்.தெ, லவுங்கப் பத்திரி பலம்.தெ, சிறு நாவல் பூ பலம் தெ, குகை நீர் பலம்.தெ, அரேணுகம் பலம்.தெ, திப்பிலி மூலம் பலம்.தெ, சடா மாஞ்சிலும் பலம்.தெ, செவியம் பலம்.தெ, சுக்கு பலம்.தெ, கொத்தமல்லி பலம்.தெ, முந்திரி பலம்.தெ, திப்பிலி பலம்.தெ, அதிமதுரம் பலம்.தெ, லவுங்கம் பலம்.தெ, சாதிக்காய் பலம்.தெ, இது வெல்லாம் சூரணம் பண்ணி பசுவின் நெய் சேர்.க, விட்டு பதத்திலிறக்கி உள்ளங் கை கொண்டது கொள்ளவும். இதுக்குத் தீரும் வியாதி ஆமை வாதம் க்ஷயரோகம், ஜமல் பித்தம், மந்தாக்கினி, குத்திர வாய்வு, வாத சேத்துப்பம், பயித்திய குன்மம், மூர்க்கை வாய்வு, காமாலை, பாண்டு விஷ தோஷம், லிங்கிஸ்தி மேகம்.உ௯௧, மூல வாய்வு இது முதலான வாய்வு தீரும். கை கண்டது.

நாசிகா பறனம்.

காட்டெரு முட்டை சுட்டு வஸ்திர காயம் பண்ணி எருக்கம் பால் விட்டு ஏகமாய் கலந்து நிழலிலுலத்தி நாசியில் ஏறப் பார்க்கவும். நாசிகா பறனம்.

ஆனந்த வயிரவன்

சாதிலிங்கம் நாபி வெண்காரம், மிளகு, திப்பிலி இந்த வகை ஐந்தும் சமபாகமாக கட்டி இதுக்கு சரி சுத்தி பண்ணின நேர்வாளம் கட்டி எலுமிச்சம் பழசாறு விட்டு இரண்டு சாமம் அரைத்து சிறு குன்று மணி அளவு குளிகை பண்ணி நிழலுலர்த்தி இஞ்சி சாத்திலிடவும். முலைப் பாலிலிடவும். சுக்கு கசாயத்திலிடவும். சீத சுரம், தோஷ சுரம், எந்த தோஷமும் விடும்.

பிளவைக்கு.

Not useful

மரவட்டை உலர்ந்தது கொண்டு வந்து நன்றாய் பொடி பண்ணி புண்ணில் பொடி போட்டு இதின் மேலே வெள்ளை சீலை மூன்று மடிப்பாய் மடிச்சு மேலே போட்டு கட்டவும். மத்த நாள் அவுத்துப் பார்க்கவும். புழு விழும். அந்தப் பொடி நல்லெண்ணெயில் போட்டு வசம்பு வெள்ளெண்ணி போட்டு சூரிய புடம் வைத்து புண்ணில் பான சீலை போடவும். தீரும்.

சகல பீனிசத்துக்குபடுவதுக்கு.

சுறெள்ளெண்ணை வெள்ளெண்ணி பூண்டு ஒன்று, மிளகு இருபது, சுக்கு ஒன்று, மஞ்சள் ஒன்று, வசம்பு குன்றியளவு, நல்ல வேளை வேர் ரெண்டும் சூரிய புடம் ஒரு நாள் வைக்கவும். பத்தியம் உப்பு அரைவாசி தவரம்பருப்பு, மிளகு நீர் அரைக்கீரை முருங்கைக் காய் இலை இது பத்தியம். வாழைப் பழம் புண்ணில் வைத்து கட்டவும். மத்த நாள் கொள்ளுகா வேளை இடித்து கட்டி சிறுநீர் வார்த்து ஈரம் உலராமல் வார்க்கவும்.

அபத நாழிகையில் பார்க்கவும் புழு விழும்.

ஈயம் எட்டிக் கொட்டை, சிவனார் கிழங்கு கூட விளக்கெண்ணெயில் கொதிக்க வைத்து இடவும்.

கண்ணுக்கு பூவுக்கு ரணத்துக்கு.

செங்கொட்டை சுட்டு சுப்பிலில துரிசு நாலிலொன்று கூட்டி அரைத்து இந்தப் பொடி கண் புழு வெட்டு தீரும். காசம் பூ தீரும்.

புழுக் கடிக்கு:-

Not useful

எண்ணெயிலரைத்து இடவும். எருக்கம் பால் மெல்லிசு சீலையிலாட்டி எருமை வெண்ணெயில் குழைத்து கலப்பஞ் செய்து மை சிமிழிலடைத்து கண்ணிலிட பிரிஞ்ச கண் முதலானதும் தீரும். கடுக்கா இடித்துக் கொட்டையுடன் கரிவேப்பிலை கூட்டி நாழி தண்ணீரில் காய்ச்சி உரியாக்கி கோதை எடுத்துப் போட்டு காச்சத் தயிலமாம். இந்த தயிலம் கண்ணெவு புழு வெட்டு நேத்திர வாய்வு நீர் முட்டுதல் சிகப்பு வலிப்பு, ஈ முதலான பல குத்தமும் தீரும்.

மேக நாதன் குளிகை.

சாதிலிங்கம், வெண்காரம், சுக்கு, மிளகு, சயிந்திலவணம், சிவதை வேர், வசம்பு, காட்டாமணக்கம் வேர், பெருங்காயம், வாய் விளங்கம் வகைக்கு விராகனெடை .க, இதுக்கு சரி நேர்வாளங் கூட்டி எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து நாலு சாம மரைச்சு இரண்டு குண்டு மணி பிரமாணம் குளிகை பண்ணி வைத்துக் கொண்டு இந்தக் குளிகைக்கு தீரும் வியாதி பஞ்ச குன்மம், சேத்துமம் பாண்டு காமாலையும் ~~அசிர~~ அசிரணமும் எண்பத்து நாலு வாதமும் குணமாம். கை கண்டது.

நீலகண்ட நாமரசம்.

ரசம், கெந்தகம், லோகம், நாபி, சித்திர மூல வேர், பத்திர தாளக்கம் வாய் விளங்கம் ரோகணி முத்தங் காசு, ஏலரிசி, கிறந்திக் காரம், நாகேசரம், திரிகடுகு, திரிபாலை, நேர்வாளம், தாமரை பக்கம் இந்த யிருபத்தும் சரியாய் கூட்டி இதுக்கு ரெட்டிப்பு கட்டி நன்றாய் அரைக்கவும். இது கடலைப் பிரமாணம் குளிகை பண்ணி

கொடுக்கத் தீரும் வியாதி காசம், சுவாசம், சதய குன்மம், பிரமியம், விஷ சுரம், சிஷன தோஷமும், சிலேத்து வமத்து நோவு, பாண்டுரோகம், மூத்திர கிரிச்சு, வாத ரோகம், திமிரிரோகம், மந்தாக்கினி, பீனிச ரோகம், அதிசாரம், வெள்ளை ஒட்டடம் சேத்துமம், முக சன்னி, காத்து சூலை, விக்கல், முறத்த வாதம், உமாதம், அந்திர வாதம், சன்னி பாதம் இது முதல் எந்த ரோகமும் தீரும். இதுக்கு பிச்சினை இல்லை.

~~அகஸ்தியர் பாடல்: திருஷ்டி சகாயம் உண்டானதாகும் தேவி சகாயம்.~~

ஆனந்த வயிரவம்.

Not clear

சாதிலிங்கம், அரிதாரம் ~~நாபியும்~~ நாபியும் கரித்த திப்பிலி காரம் சமனேடு யீதயிந்த தோரணம் புல் சாறுடன் மிக வரைத்து முறைகொள உண்டை கொள்ள போதிலந்த நொச்சில் துளசியும் பொருந்து தோடை கரசமும் கன்னியும் காந்தையு மதை பிட்டு சாத்திலே கடுகு ரெண்டு தண்ணியிலே நீதி யந்த சுரம் சன்னி பாதமும் நிலை குலைந்து விட்டோடுவது உண்மையே.

~~ஆதி ஆனந்த பயிரவம்.~~

ஆதி ஆனந்த பயிரவம்.

நாபி, ஆதம், மஞ்சேசிலை, கெந்தகம், சாதிலிங்கம், வெண்காரம் சமனெடு நிசில் நின் பழ சாத்திலரைத்திட ஆக யிதனை அவ்வுரை செய்திடும். ஆகின்ற சன்னி சன்னி வாதமும் தனக்கிடு கோலமான சடங் கத்திலிட்டிடு. மேவு சின்ன குளிர் யிஞ்சி சாத்திரும் மிக்க சன்னி முலைப் பாலில் தேத்திடு ஆவி தன்னை தளருமல் காத்திடும் ஆதி ஆனந்தனட விதே.

பிறளைய கால வயிரவம்.

பொன்னா மத்தை வித்து, பூசினி, வசம்பு, சுக்கு தம்மொத்த காரம் நாபி தம்பல புமுதன் நாரி நிம்பத் தம்பழ சாத்தில் நேரரைத்து உருண்டை பண்ணு உருந்தென பருமன் சேர்த்த உரைத்திடும் சொத்த நீரில் குளிர் சுரம் தண்ணீர் தாகம் குலை முலைந் தோடு மென்னே.

சிறுனி ஆனந்த வயிரவம்.

நாபிலிங்கம், திரிகடுகு, நல்ல விடையம் சமன் கூட்டிநீதி நின் பழ சாத்திலரை நேரே வயத்தளவுண்டை செய்து யிஞ்சி சாத்தில் ரெண்டு உருண்டை யிடவே தாப குளிர் சுரம் போம். பித்த சுரத்துக்கொரு உருண்டை பேணியிடவே முலைப் பாலில் உடம்பு கடுத்தால் இரண்டு உருண்டை உரைத்தே முலைப் பால் தன்னிலிடு. சிறுனியான பெருக்கு தினந்த விடையம் சாதிக்காய் தயிர், தேன் தண்ணிர் கொள்வோர்க்கு சுரங்கு சிறுனி தான் போமே.

பிறளைய கால பயிரவம்.

காரதம், மிரதம், மரிதாரம், கடுகுரோகணி, நாபிட்டி வைசவனே நின் பழ சாத்தட்டனே அரைத்து கடுகு போலே உருண்டை பண்ணியிடு குமரி சாறு தன்னில் யில்லா திருக்கில் முலைப் பாலில் வியத்து வெச்சன வச்சிடவே விடாத சுரமும் விட்டிடுமே நாலு நாளிலே விடும். அழகிய சொக்கன் சோதி கூட மூங்கனி முகந்தகம் தாய திப்பிலி ரோகணி அய்ந்துடன் பாதி கீசர் நேர் பாளங் கூட்டியே பாகல் பச்சிலை சாத்திலரைத் திவை நிழலில் உலர்த்தியே மேதியாக யிடு சுர மாளவே பேர்கள் தெரோகம் அழகிய சொக்கன்.

பிறதாப லிங்கேசு பரள்.

கத்தாழை கோமயம் புளியிலைச் சாத்தில் சுத்தி பண்ணின நேர்வாளங் கடுகுரோகணி ரசம், கெந்தகம், மிளகு பழம், வெண்காரம், சமன் எக்கு சமன் பஞ்சதாரை கூட்டி மீன் பிச்சில் ஆகுதல் முத்தல் மீன் பிச்சில் மூன்று நாளரைத்து சிமிளில் வைத்து சுரங்களுக்கு இஞ்சி சாத்தில் சுக்கு சாத்தி மூன்று நாள் இடவும். அன்படன் குளிகை யிட்ட பின்பு காஞ்ச தண்ணீர் வளிர ஆத்தி கொடுக்கவும். பத்தியம் மோரும் சோறும் இடவும். இதுக்கு பித்த சுரம், உஷ்ன சுரம், சேத்தும சுரம் இவைகள் தீரும்.

திருமூர்த்தியார் ரசம்.

சாதிலிங்கம், அப்பிரகம், காரீய பற்பம் சவுக்க கூட்டி நாவல் பட்டை சாறு விட்டரைத்து கடலைப் பிரமாணம் உருண்டை பண்ணி சர்க்கரை அனுபானத்திலிடவும். இதுக்கு தாப சுரம் விடும். சீதளமாம். பத்தியம் மோரும் சோறும், கறி சிறு வழுதலைக் காய் கத்தரிக்காய் ஆகும். தாகம் உழலை உடனே நிற்கும்.

அக்கினி குமாரன்.

ரசம் இரு கழஞ்சு, தாம்பிர பற்பம் இரு கழஞ்சு, நாபி நாற் கழஞ்சு, திரி கடுகு பனிரெண்டு கழஞ்சு, திரி பலம் பனிரெண்டு கழஞ்சு இவை யெல்லாம் அம்மியிலிட்டு நொச்சில் சாறு கையாந்தகரை சாறு கண்டங் கத்திரி சாறு ஒவ்வொரு சாத்தில் ஒரு நாளரைத்து உழுந்து பிரமாணம் உருண்டை பண்ணி நிழலில் உலர்த்தி கொடா சாலே இதுபானத் திலிடவும் சுரம் போம்.

அர்த்த நாரீசுரம்.

ரசம், அப்பிரகம், சுத்த நாகம், வெங்காரம், அரிதாரம், சாதிலிங்கம், தாம்பிர பற்பம், கல்நார், ஆடு தின்னாப் பாளை வேர், பேரீச்சம் பழம் தன்னில் சமன் கட்டி வாத்தரைத்து பொடியாக்கி காலமே கால் பணவிடை வெந்நீரில் யிட்டால் வலப்புறம் சுரம் விடும். குளிர்ந்ததண்ணீரிலிட்டால் இடப்புறம் சுரம் விடும். எல்லா சுரமுந் தீரும். பத்தியம் துவரை சாறு, முருங்கை சாறு, நொய் அரிசி கஞ்சி ஆகும்.

நமாத்திரி காசம்.

ரசம் கழஞ்சு, கெந்தகம், யிரு கழஞ்சு, அரிதாரம் முக்கழஞ்சு நேர்வாளம், நாற் கழஞ்சு இவை கட்டாச்சி வேர் காசயத்தில் மூன்று நாளரைத்து குன்றி பிரமாணம் உருண்டை பண்ணி நிழலில் உலர்த்தி சர்க்கரை வெந்நீரில் ஒரு குளிகை கொடுக்க வாத பித்த சேத்தும சுரம் ஒரு சாமத்தில் விடும் பத்தியம் நொய் அரிசிக் கஞ்சியாம்.

ரசம் ஏன் கழஞ்சு, நாபி அரிதாரம், கெந்தகம், வெங்காரம், நேர் வாயம் ஒரொன்று ஆறு கழஞ்சு இவை யெல்லாம் பின் னக் குருலோக பற்பம் முனத்தோள் எல்லாம் கூட்டி திரிபாலே விரையும் கொடி வேலியும் கசாய மிட்டு பக்குவத்தில் இறக்கி அந்த நீர் வார்த்தரைத்து பொடியாக்கிகுன்றியிடை குளிகை பண்ணி இளநீர் சர்க்கரை இந்த அநுபானத்திலிட சர்வ சுரமும் சன்னியும் தீரும்.

சன்னி சுரத்துக்கு குளிக்கம்.

சுக்குடன் திப்பிலி தய்ய கெந்தகம் ஒக்க ரேகனி ஒசந்த மிளகுடன், சக்க நீர் பழசாத்துடன் நேரரை அக்கிபூண்ட ஆனந்தன் அஞ்சனம் இது எல்லா சுரத்துக்குமாம்.

நேர்வாளம் இருபது, மிளகு முப்பது இந்திர கொப்புத் நாரத இலை மூன்றும் ஆட்டுக் கிடா பிச்சியும் இஞ்சி சாத்திலும் எலுமிச்சம் பழச் சாத்திலும் அரைத்து சிமிழில் வைத்து கண்ணிலிட இதற்கு சன்னி சுரம், பிசாசு போம்.

not useful

பிரதாப லிங்கேசுபரன்.

ரசம் கழஞ்சு, மிளகு கழஞ்சு, சங்கு பற்பம் இரு கழஞ்சு, லோக பற்பம், முக்கழஞ்சு, நாபி நாற் கழஞ்சு, கெந்தகம் ஆறு கழஞ்சு, அப்பிரக செந்தூரம் என் கழஞ்சு, காட்டெருமுட்டை பற்பம் என் கழஞ்சு இவை யெல்லாம் சுக்கு கசாயத்தில் அரைத்து குன்றி பிரமாணம் குளிகை பண்ணி நிழலில் உலர்த்தி சகல சுரத்துக்கும் சுக்கு கசாயத்திலிடவும். உரி சன்னிக்கு உள் குருவி சாத்திலிடவும், பேத்த சன்னிக்கு இஞ்சி சாத்தில், சுக்கு சாத்திலிடவும். கொள்ளுக் கசாயத்திலிடவும். அதிசாரத்துக்கு அதிவிடையம், சாதிக்காய், காசுக் கட்டியிலிடவும்.

தாப சுரத்துக்கு

ரசம் கழஞ்சு கெந்தகம் கழஞ்சு நேர்வாளம் யிரு கழஞ்சு அப்பிரகம் கழஞ்சு இ நாலும் வெத்திலை சாறு வார்த்தரைத்து குன்றி பிரமாணம் குளிகை பண்ணி நிழலில் உலர்த்தி முலைப் பாலிலிடவும். பத்தியம் மோரும் சோறும் இடவும்.

ராமகர்ம ரேலா.

வெள்ளைப் பாசாணம், ரசம், அரிதாரம், வெங்காரம், திரிகடுகு இவை சமன் சுட்டி இதுக்கு சமன் நேர்வாளம் சுத்தி பண்ணிக் கட்டி முருக்கிலை சாத்திலரைத்து கடலைப் பிரமாணம் குளிகை பண்ணி நிழலில் உலர்த்தி இஞ்சி சாத்திலிடவும்., பத்தியம் பொரிக்கஞ்சி குடிக்கவும். குளிர் வாதம் விடும்.

வெள்ளைப் பாஷாணம் பங்கு 6 சாதிலிங்கம் பங்கு 4 பொன்னா மத்தை சாத்தில. ரைத்து பயறளவு உருண்டை பண்ணி அநுபானம் முலைப் பாலிலிடவும்.. குளிர் சுரம் விடும். பத்தியம் பொரிக் கஞ்சி பசுவின் பால்.

கஞ்சாங்கோரை சாறு நாழி அதில் மிளகு அரைச்சது எருமைச்சாணங் காயளவு, மிளகு அம்மாத்திரம் அரைச்சு அதுக்கு சமன் நாழி நல்லெண்ணெயில் எரித்து உள்ளுக்கு ஒரு காசிடை கொடுத்து மோரும் இட சுரம் போம்.

ராம பாணம்.

கெவுரி, லத்தம், அரிதாரம், சிரா நிர்த்தங் கொடு நிறையாய் அமலுமத்தை சாறு தன்னிலரைத்து பயறளவு உருண்டை பண்ணி தளரில்லாத ஆவின் பாலிட தனியா சுரமுந் தான் தணிந்து விளையும் சேத்தும உழலைகளும் விடுமே ராம பாணமிடில்.

ரசாதி குளிகை.

நலம் தரும் கெவுரி நாலு, நாறு சீரகமே ஒன்று, நலங்கு அரிசி ஒன்று, லத்தமும் மொக்க பலந் தனில் உரையும் உண்மை. பயறு நல் மிளகு சுக்கு கலந்து வெந்நீரில் கொள்ள கடுங் குளிர் சுரங்கள் போமே. எலிப்பகை தன்னைக் கொண்டு எருக்கம் பால் தன்னிலிட்டு சலிப்பிற நாலு நாளும் சாந்த பின் எடுத்து பாலில் பலிப்பிற அரைத்து உருண்டை பயறு போல் உருட்டிக் கொண்டு நலிப் பிற மோரிலிட்டால் நய நாளையில் மருள் தான் போமே.

அரிசி, மனோசிலை, வெங்காரம், லதம், லத்தம், எலி மருந்து சமனே மிளகு பிரமாக மிகவே நிழலில் வைத்துலர்த்தி இளநீர் தன்னில் ஒரு குளிகை யிட்டால் பத்தியம் பாலும் சோறும் கொடுத்தால் குளிர்தாங்கள்ள சுரம். கொடிய தாபம் உள்ளவையும் காலந் தனிலே கொள்வோர்க்கு கடுகப் போகும் கண்டீரே.

ரசாதி குளிகை.

சாதிலிங்கம், அரிதாரம், தக்க மனோசிலை, பாஷாணம், சமனே நிறுத்து பாகலிலை சாறு விட்டரைத்து உளுந்து பிரமாணம் உருட்டி ஒரு குளிகை பழந் தண்ணீரிலிட பத்தியம் பயத்தங் கஞ்சி ரசாதி தனக்கு நடுக்கி வரும் சுரம் விட்டகலும்.

ரும சரம்.

வெள்ளை பாஷாணம் கழஞ்சு மிகவே கெவுரி யிரு கழஞ்சு கொம்பு பாகல் தன் சாத்தில் குறுக வரைத்து பயறளவு உருண்டையைக் கொள் உரைத்து மோரில் கொள் நடுக்கும் குளிரும் சுரம் தீரும். ராம சரமம் யிட்டிடவே.

ராம பாணம்.

சாதிலிங்கம், அரிதாரம் தக்க பாகலிலைச் சாத்தில் நேரரைத்துப் பயறு போலே உருண்டையைக் கொள் மோரில் ரெண்டு உருண்டை கொள்ள மூன்று நாளும் அப்படியே நடுக்கும் குளிரும் சுரமும் தீரும். நான மாறல் விட்டகலும். மோரும் சோறும் பத்தியம் கொள். துரத்தும் ராம பாணமென்னே.

ரச செந்தூரம்.

நிதியாய் ஆகரமே பருக்கும் ஆன மதூரம் உண்டாகும், நீருகாரம் கொள்ளி நீர் எருமைப் பால் போதக் கொண்டு வந்து தண்ணீர் படாத பால் கொதியிட்டு ஆடை எடுத்துப் போட்டு ஆத்திப் புறை குத்தி தயிர் கடைந்து வெண்ணை எடுத்துப் போட்டு அந்த மோர் வண்டலைக் கட்டி உலர்த்தி வைத்துக் கொண்டு இதில் பத்துக் காசிடை வண்டலுக்கு நாலு காசிடை இந்துப்பு இரண்டு காசிடை துரிசியும் எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து செப்பு செம்பில் பூசி பசுமையா மளவும் மத்திச்சு நல்ல பச்சை நிமாகல் நிழலில் உலர்த்தவும். ரசம் சுத்தி பண்ணினது வேண்டினது கொண்டு வந்து மாதளம் பூச் சாறும் அம்மியில் பிழிஞ்சு ரசம் விட்டு அழிஞ்சி கொண்டு மத்திக்க வெண்ணை பதமா மளவும் மத்திக்கவும். பின்பு வங்காள குப்பியில் பாக்கு வெத்திலை சுண்ணாம்பு கூட்டி இடித்து பிழிந்து கொண்டு அந்த சாறு குப்பிக்குள்ளே விட்டு மத்தனம் பண்ணி இப்படி மூன்று பிரகாரம் பிழிஞ்சு மத்தனம் பண்ணி இந்தப் பிரகாரம் தேக்கங் கொழுந்து மூன்று பிறகாரம் பிழிந்து உலர உலர மூன்று பிரகாரம் மத்திக்கவும். பின்பு அதில் மருந்து அடைத்து குப்பி வாய் அடைத்து இலை சீலை மண் செய்து குப்பிக்கும் ஏழு மண் செய்து காய வைத்து ஒரு சட்டியில் நாலு விரல் ஒசரம் மணல் பரப்பி அதின் நடுவில் குப்பி வைத்து வாலுகா எந்திரத்தில் பன்னிரண்டு சாமம் எரிக்க செந்தூரமாம். வயித்திய பாகத்துக்கு எல்லாம் ஆகும். இந்தப் படி பன்னிரெண்டு சிலவு வைத்தால் வித்தைக்கு வரும்.

ரச செந்தூரம்வைக்க.

ரசம், கெந்தகம், தாளகம், ஒரொன்று பதிலெரு கழஞ்சு வேறே வேறே சுத்தி பண்ணிக் கொண்டு கூட்டி பேய்ப் பீர்க்க யிலைச் சாத்தில் இரண்டு சாமம் அரைத்து கருவளை குப்பிக்கு ஏழு சீலை மண் செய்து வாலுகா எந்திரத்தில் நாலு சாமம் எரித்து நன்றாய் ஆற விட்டெடுத்து பார்க்க மாடை பிறவின் கழுத்துப் போலே வர்ணமாம். அதை பொடி பண்ணி பரணியில் அடைத்து சகல நோலைக்கும் அநுபானத்திலிடவும். ஒரு பணவிடை செந்தூரம், திப்பிலி, கிரும்பு பொடி செய்து தேனிலிடவும். இப்படி இருபத்தொரு நாள் இட சர்வ நோலையும் போம். பத்தியம் கடலை பருப்பு போட்டு பொங்கவும் சாப்பிடவும். பசுவின் பால், தேன் கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

அரிதார பற்பம்.

அரிதாரம் காவேளை வேர் பட்டை ஒரு பிடி நொச்சில் சாறு விட்டரைத்து வேறே வாங்கிக் கொண்டு அரிதாரம் நொச்சில் சாறு விட்டரைத்து பின் பிலாசம் சாம்பல் கழஞ்சு, அரசம் சாம்பல் கழஞ்சு, காவேளை அரைத்து இவை மூன்றும் அதில் அரைத்த அரிதாரமுங் கூட்டி அரைத்து அடை பிடித்து அது ஏழு விடத்தில் விரல் கொண்டு குத்தி எருக்கம் பால் மூன்று பிரகாரம்தடவி உலர்த்தி வைத்து பிலாசம் விறகும் அரசம் விறகும் பசுமையற சுட்டு இரண்டு வகை சாம்பலும் சமன் கட்டி மூன்றாகப் பகுந்து ஒரு புதுச் சட்டியில் ஒரு கூறு சாம்பலிட்டு பரப்பி அதின் மேலே இரண்டு எருக்கம் பழுப்பு வைத்து அதின் மேல்

அடை வைத்து அதின் மேலும் இரண்டு படிப்பு மூடி அதின் மேல் ஒரு கூற சாம்பலிட்டு மூடி அதுக்குத் தக்க சட்டி கொண்டு மூடி மூன்று சீலை மண் செய்து அடுப்பில் வைத்து இரண்டு சாமம் காலாக்கினியில் எரியிடவும். பின்பு காடாக்கினியில் பதினறு சாமம் எரியிட்டு எடுத்து அடை பிட்டால் உள்ளே மஞ்சள் நிறமாயிருந்தால் மறுபிடம் இடவும். அல்லாதிருந்தால் பொடி செய்து குடுக்கையில் வைத்து அநுபானம் வாத சூலைக்கு நொச்சில் சாறு, வெத்திலைச் சாறு கூகுதல் ஒரு பணவிடை நித்தம் இருபத்தொரு நாளாகிலும் பன்னிரண்டு நாளாகிலும் இடவும்.

ஈளை இருமலுக்கு உப்பு சத்துக்கு திப்பிலிப் பொடியில் ஒரு பணவிடை தேனி விடவும். பத்தியம் வாழைக் க்ச்சல் முருங்கைக் காய் கீரைத் தண்டு, துவரை பருப்பு, முள்ளிக் காய், பால், மோர், நெய், தேன் கூட்டவும். உப்பு விடவும்.

29.12.62.

அரிதாரம் சுத்தி.

அரிதாரம் சீலைத் துணியில் பொட்டணங் கட்டி ஒரு கலசத்திலே சுட்ட சுண்ணும்பு கல் இட்டு அரிதாரம் வைத்து மேலும் சுண்ணும்புக் கல் போட்டு கொதி தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து ஒரு படி சிறு பயறு இரு நாழி தண்ணீர் விட்டு அதில் வைத்து நிரசு வற மட்டும் எரிக்கவும். பிறகு எள்ளிலும் முந்திரியிலும் பெரும் பயத்திலும் கொன்னைத் தழையிலும் பூசினிக் காய் சாத்திலும் இப்படி சுப சுத்தி பண்ணி குமரிச் சாத்தில் ஒரு சாமம் பின்பு ஊமத்தை யிலை சத்தில் ஒரு சாமம், அம்மான் பச்சரிசி சாத்தில் ஒரு சாமம் அரைத்து சிறுக சிறுக கறி வடகம் போலே. வில்லை பண்ணி உலர்த்தி எடுத்து நாயிருவிச் சாம்பல் நாலு படி கொண்டு வந்து இரண்டு படி சாம்பல் சட்டியிலிட்டு அது மேலே இந்த அடை எல்லாம் பரப்பி அதின் மேலும் இரண்டு படி சாம்பல் இட்டு மூடி சீலை மண் செய்து காலாக்கினியாக முப்பத்திரெண்டு சாமம் எரிக்கவும். பின்பு ஆற விட்டெடுத்து பரணியில் அடைத்துக் கொண்டு சூலை புண்ணுக்கு தேனில் ஒரு பணவிடை கொள்ளவும். இப்படிக் கால் மண்டலங் கொள்ளவும். கருங் குஷ்டத்து நாற்த்தம் பழச் சாத்தில் அரைப்பணவிடை கொள்ளவும்.. இருமலுக்கு அக்கார காரம் இள வெந்நீரில் கொள்ளவும். தேனில் மாத்திரை அறிந்திட அரைப்புத் தும் சூலை ஒட்டிய புண் புருஷக் கிறந்தி எல்லாம் தீரும். ஆன் குஷ்டந் தீரும். நல்லெண்ணையிலிட இருமல் தீரும். பத்து வருஷம் தீராத கிறந்தியுந் தீரும். கையாந் த கரை சாத்திலிட பாண்டு ரோகந் தீரும். கையாந்த கரை சாத்திலிட வென் குஷ்டந் தீரும். திப்பிலி தேனிலிட பயித்தியப் பாண்டு ரோகந் தீரும், கரந்தைச் சாத் திலிட வென் குஷ்டந் தீரும். கத்தாழைச் சாத்திலிட செவ்வட்டை கடி வகை தீரும். அக்கார காரத்திலிட காது மந்தம் தீர்ந்து கேட்கும். மிளகு வெந்நீரிலிட மேல் சுவாசம் தீரும். பிளாசம் சாம்பலிலிட பெரும்பாடும், ரத்த பிரமியமும் தீரும். ஆட்டுப் பாலிலிட பெரு வயறு தீரும். உஷ்ணம் மிகுந்தால் பூசனிக் காய் சாத்திலிடவும் இப்படி ஏழு நாள் கொள்ளவும். இது முறிக்க பூசனிப் பழச் சாத்தில் முக்கா வேளை கசாயத்தில் இட சுத்தி தீரும். திரிகடுகுப் பொடியில் தேனிலிட வாத உன்மந் தீரும்.

பூபதி.

ரசம், கெந்தகம், நாபி இவை சுத்தி பண்ணினதும் லோக செந்தூரமும் தாம்பிர பற்பமும் இவை ஒரொன்று கழஞ்சு சமன் கூட்டி செருப்படை சாத்திலரைத்து என்பது நாழிகை அரைத்துப் பின்பு காசி குப்பியிலிட்டு ஏழு சீலை மண் கட்டி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினியாக இரண்டு சாமம் எரிக்கவும். ஆறின பின்பு குப்பியில் வாங்கி மருந்து எடுத்து மருந்தில் நாலத் தொன்று மிளகும், நாலத் தொன்று நாபி

யும் கூட்டி சித்திர மூல கசாயத்தில் அரைத்து இப்படி நாலு சாமம் அரைத்து உழுந்து பிரமாணம் குளிகை செய்து இஞ்சிச் சாத்தில் திப்பிலியில் கூட்டிக் கொடுக்கவும். இப்படி சன்னி சுரத்துக்கும் வாத சன்னி சுரத்துக்கும் இடவும்.

ரச பூபதி.

ரசம் பத்து கழஞ்சு, நெல்லிக்காய், கெந்தகம் பத்து கழஞ்சு, நாபி பத்து கழஞ்சு, தாம்பிர பற்பம் பத்துக் கழஞ்சு, வெங்காரம் பத்துக் கழஞ்சு எல்லாம் சுத்தி பண்ணி இவை கூட்டி செருப்பிடை சாறு விட்டரைத்து இப்படி மூன்று சாமம் அரைத்து காசி குப்பியிலிட்டு ஏழு சீலை மண் செய்து உலர் வைத்து வாலுகா எந்திரத்தில் காலாக்கினியாகப் பதினறு சாமம் எரிக்கவும். முன் சொன்ன நாபி அங் கழஞ்சும் குப்பியில் கூட்டவும். பின்பு செந்தூரத்துக்கு சரி தோல் போன பழமும் மிளகும் சரியாக எடுத்து வைத்த நாபி அங்கழஞ்சு கூட்டி நன்றாய் மத்தித்திக்கவும். பின்பு பரணியிலடைத்து தானிய புடமிட்டு இரண்டு நெல்லிடை ஆன்று அனுபானங்களிலிடவும். மாத்திரை அறிந்திடவும். இதுக்குத் தீரும் வியாதி சுவாச காசம், காமாலை பாண்டுரோகம், கபால சூலை, வாத சோகை, சன்னி வாதம், சுரம் இவை யெல்லாந் தீரும்.

தாம்பிர பற்பம்.

Not clear

தாம்பிரத்தைத் தகடடிச்சு சமன் நெல்லிக்காய்க் கெந்தகம், எலுமிச்சம் பழச் சாறு விட்டரைத்து தகடு சிறுக சிறுக நறுக்கித் தகட்டில் பிசறி ஒரு செம்பில் வைத்து அதில் பின்னையும் சாறு விட்டு அதின் வாய் ஓடு போட்டு மூடி சீலை மண் செய்து நனையாத விடத்தில் ஒரு முழம் குழி வெட்டி புதைத்து அரை மண்டலம் சென்ற பிறகு எடுக்க பற்பம். வியாதி அறிந்து அனுபானத்திலிடவும். இது வித்தைக்குமாம்.

சர்வாங்க செந்தூரம்.

காரீய்யம் பலம்.க சட்டியிலிட்டு உருக்கி உடனே ஒரு பலம் மூங் காச்சல் பொட்டுலுப்பு கூடப் போட்டு இரும்பு சிட்டு வாங்கி துழாவ சிட்டம் போலே ஆகும். அதிலே கையாந்தகரை சாறு விட்டு துழாவி யிறுகச் சிவக்கும். அதிலே பவழக் கால் மலேசிலை கழஞ்சு பொடி செய்து கூடப் போட்டு மணத்தக்காளி சாறு விட்டு வறுக்க செந்தூரமாம்.

வாழைக் கிழங்கு வாட்டி பிழிஞ்சு உழக்கு சாத்தில் பணவிடை செந்தூரம் இட்டு கொடுக்க வெகு மூத்திரம் நிற்கும்.

நீரழிவுக்கு தாகத்துக்கு.

அத்தி பித்தி ஆரையாலும் பேறும் ஆலாரை ஐந்து பட்டையும் சமன் கூட்டி இடித்து உலர்த்தி வைத்து ஒரு பிடி ...றப் போட்டு உழக்கு நீர் வடித்து பணவிடை போட்டுக் கொடுக்க ~~[illegible]~~வும். நீரழிவுக்கு வாழைப் பழத்திலிடவும். தேனிலும் வெண்ணெயிலும்சர்க்கரையிலும் இட நீர் நிற்கும்.

இந்த செந்தூரம் உடம்பு நேந்து போறதுக்கு பணவிடை தேனில் இரண்டு நேரமும் கொடுக்க உடம்பி மெலியும். இந்தப் படி வெண்ணெயில் கொடுக்க உடம்பு பருக்கும்.

உன்மத்துக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, அசமதாகம் ஒரொன்று கழஞ்சு கூட்டி பொடி செய்து நித்தம் ஒரு பணவிடை செந்தூரம் கொடுக்க ராத்திரி தேனில் கால்

மண்டலங் கொடுக்க குன்ம வியாதி குணமாம்.

காரிய்ய செந்தூரம்.

காரீய்யம் இலுப்பை நெய்யில் ஐந்துதரம் உருக்கி காய்ச்சி சுத்தி பண்ணி இரண்டு பணவிடை ரசமும் ஒட்டரைத்து ஆக்கும் பொடி செய்து சட்டியிலிட்டு குமரிச் சாறு நாழி விட்டுத் தொண்ணூறு நாழிகை விடாமல் வறுக்க. பனமட்டை சாறு தொண்ணூறு நாழிகை வறுக்க செந்தூரமாம். இந்த செந்தூரம் சகல கழிச்சலுக்கும் ஒரு பணவிடை தேனில் கொள்ளவும். சிறைத்தால் ஒரு பணவிடை இரண்டு நேரமும் கொடுக்கவும். இதுக்கு இருபது வகை கமலமும், குன்மமும் வலி கூடின சகலமும் சிலேத்துமமும் போம். பத்தியம் சம்பா அரிசி, பசுவின் பால், நெய், தயிர் சர்க்கரை புடலங்காய் ஆகும். கசப்பு புளிப்பு தவிர்க்கவும்.

காந்த செந்தூரம்.

காந்தம் பொடி செய்து நாவல் பட்டை சாத்தில் ஒரு சாமம் அரைத்து அறுபது நாழிகை ஊற வைத்து பின்பு முப்பத்திரெண்டு பிரகாரமும் தண்ணீர் விட்டு கழுவி உலர்த்தி ~~பொடி~~ நாவல் பட்டை உலர்த்தி இடித்து சீலையில் வடி கொண்டு அந்தப் பொடியிலிட்டு இரண்டு சாமம் வறுக்க பின்பு நாவல் பட்டையும் காந்தப் பொடியும் நீரிலே மிதக்கு மள்வும் வறுக்கவும். செந்தூரமாம். அவிழ்தங்களுக்கு கூட்டலாம்.

காந்த பற்பம்.

காந்தம், கெந்தகம் இரு பலமும் கடிய சூதம் அரை பலமும் சேர்ந்த அரப் பொடி ஒரு பலமும், செய்யதாரம் கால் பலமும் வேண்டும் குமரிச் சாற் தன்னில் மிகவே அரைத்து அடை பிடித்து காலம் பெறவே கலத்திலிட்டு கதிரோன் முன்னே வைத்து விட இலங்கைக்கு இட்ட தீயது போல் எரிந்து பற்பமாதலே நாளொன்றுக்கு பணவிடையை நல்ல திப்பிலி தேனுடனே கொள்ள திப்பிலி கை கடிகை பாண்டுவுடன் பெரிய கவிசை குடல் வாதம் உண்டால் நெஞ்சில் புளி தேப்பு ஒட்டுக் கிருமி குன்ம வலி இஞ்சி சாத்துடன் தேனுடனும் இரண்டு பணவிடை இரு நேரம் கொண்டால் வியாதி பலவும் போம். கொடிய மகோதரம் பலவும் போம். பண்டை நமனூர் தான் வரினும் பழியே குடுக்க கடவோமே.

நாலு கழஞ்சு அரப் பொடியும் நல்ல கெந்தகம் இரு கழஞ்சு கால சூதம் இரு கழஞ்சு காந்தம் பதினைந்து கழஞ்சு, ஏலம், குமரிச் சாறு தனில் இழைய அரைத்து வாங்கிய பின் காலம் பெறவே வெயில் வைக்க கனலாய் எரியும் கண்டீரே. நாளொன்றுக்கு பணவிடை தான் நல்ல தேனில் கொள்வோர்க்கு ஐந்து குன்மம், பெரு வயறு, அருவை பாவையுடன் பாண்டு, சுவாசம், புளி தேக்கு, பழைய பொருமல், மகோதரங்கள் இஞ்சி சாறு தனில் கொள்ள எல்லாப் பிணியும் இழைந்திடுமே.

அக்கினி முக பற்பம்: சுயமாக்கினி.

நாலு சூதம், சீலை இரண்டு நல்ல கெந்தகம் நாலி ரெண்டு கால காந்தம் பதினாறு கலையில் லோகம் அதின் ரெட்டி ஏலங் குழலீர் அம்மி தனில் யிடைய க் குமரிச் சாத்தரைத்து தாலம் தனிலே எடுத்து மூடி தனலாய் எரியும் கண்டீரே. கண்டீர் குலமமா பிலிவை கதறும் பித்தம் பாண்டுரோகம் உண்டால் மெய்யில் புளித் தேப்பு ஒட்டு குளிரும் உடல் சுரமும் கொண்டால் இஞ்சிச் சாற் தன்னில் குணமே யாகும் கருவருனே.

ரசம் சுத்தி பத்திர தாளகம் சுத்தி.

ரசம் சுத்தி வெள்ளீர் கெந்தகம் சுத்தி, பால் நெய் மனோசிலை சுத்தி சிறுக்கை

சிறுநீர் காந்தம், கொள்ளுலே அவிச்சு கைய்யாந்த கரைச் சாத்தில் ஒரு புடம் தேள் கொடுக்கு சாத்தில் ஒரு புடம் அரப்பொடி கோமியத்தில் ஊற வைத்து மத்த நாள் எடுத்து பிசைந்து கடுவி போட்டு கைய்யாந்த கரை சாத்தில் இரண்டு புடம் போட்டு அவிழ்ந்தங் களுக்கு கூட்டவும். பத்தி

புத்திர தாளகம் சுத்தி.

சாணிப் பாலில் மூன்று கொதி கொதிக்க வைத்து எடுத்து உழுந்து பருப்பு வேக வைத்து அந்த தண்ணீரில் கழுவ சுத்தி. இது வெந்தசுண்ணாம்பில் நடுவே வைத்து தண்ணீர் விட சுத்தி. திரும்ப எடுத்து சுண்ணாம்பு வேறே கரைச்சு அதில் போட்டு கொதியிட சுத்தியாம்.

வடி சுண்ணாம்பும், வெத்திலை காம்பும் சுத்தி பண்ணின தாளகமும் சரியாய் வைத்து எருக்கம் பால் விட்டு அரைத்து பச்சைப் பயறளவு குளிகை பண்ணி இள வெந்நீரில் ஒரு குளிகை கொடுக்க நளிர் சுரம், நாலா மாறல், பயித்திய பாண்டுரோகம் ரத்த பித்தம் பல வியாதிக்கும் இந்த மருந்து கொடுத்தால் குணமாம்.

தாம்பிர பூபதி.

ரசம், கெந்தகமும் சரியாய்க் கூட்டி இதுக்கு நாலத்தொன்று நாபி கூட்டி இது மூன்றும் பதினறு பங்கு தாம்பிர பற்பம் கூட்டி செருப்பிடை சாத்தில் மூன்று நாளரைத்து குளிகை பண்ணி காசி குப்பியிலிட்டு வாலுகா எந்திரத்தில் தீபாக்கினியில் கமலாக்கினி காடாக்கினி எட்டு சாமம் எரித்து அதின் பிறகு எடுத்து இந்த மருந்துக் கெல்லாம் சரியாய் சீவ நாபி கூட்டி இஞ்சி சாத்தில் அரைத்து அகலிலிட்டு மூடி சீலை மண் பூசி ஒரு குக்கிட புடம் போட்டு ஆற விட்டெடுத்து பின்னேயும் இந்த மருந்துக்கு நாலத்தொன்று நாபியும் நாபிக்குச் சரியாய் மிளகு கூட்டி கொட்டைக் கிறந்தை சாத்தில் ஒரு சாமம ரைத்து குன்றி பிரமாணம் குளிகை பண்ணி இஞ்சி சாத்தில் ஒரு குளிகை கொடுக்க தீரும். வியாதி அக்கினி மாந்தம், சுர வாதம், சேத்துமம் சோபை, பாண்டு பிலிகம், குன்மம் மூலம் சன்னி பாதம் இதுகள் தீரும்.

அக்கினி குமார பூபதி வழுமானம்.

ரசம், கெந்தகம், நாபி, தாம்பிர பற்பம், எமாஉபிகம், மரேசிலை, அரிதாரம் இதுகள் சரியாய்க் கூட்டி செருப்பிடை சாத்தில் இரண்டு சாமமரைத்து குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி காசி குப்பியிலிட்டு சீலை மண் பூசி வாலுகா எந்திரத் தில் தீபாக்கினியில் கமலாக்கினியில் எட்டு சாமம் எரிச்சு அதின் பிறகு எடுத்து இதுக்கு நாலத்தொன்று நாபி கூட்டி நாபிக்கு சரியாய் மிளகு கூட்டி இஞ்சி சாத்தில் சாம மரைத்து உளுந்து பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்கத் தீரும் வியாதி வலம் சுத்தம் ரோக தீபனமாம். அரோசிகம், அஷ்ட்டலி கிரணி வாய்வு சேஷ்ம சுவாச காசம் சகல ரோகமுந் தீரும்.

மகா அக்கினி குமார பூபதி.

ரசு பற்பம், தாம்பிர பற்பம், நாபி, வெங்காரம் இதுகள் சரியாய்க் கூட்டி நொச்சில் சாறு கொடிவேலி சாறு, கண்டங் கத்திரி சாறு சிறுவழுதலைச் சா இந்த சாத்திலிருபத்தொரு நாளரைத்து குண்டு மணி பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்கத் தீரும் வியாதிகள் சன்னி பாதம், அதிக வாதம், வாயடைச்சுப் போனது இதுகள் தீரும்

சொற்ன பூபதி.

ரச பற்பம், கெந்தகம், சொற்ன பற்பம், வெள்ளி பற்பம் இதுகள் சரி

யாய் கூட்டி நொச்சில் சாறு கொடிவேலி சாறு, கண்டங் கத்திரி சாறு, சிறு வழுதலை சாறு இந்த சாத்திலிருபத்தொரு நாளரைத்து குன்று மணி பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்கத் தீரும். வியாதிகள் சன்னி வாதம், அதிக வாதம்.

யாய் கூட்டி செருப்பிடை சாத்தில் எட்டு சாம மரைத்து குன்றிப் பிரமாணம் குளிகை பண்ணி காசி குப்பியிலிட்டு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி காலாக்கினி காடாக்கினி ஆறு சாமம் எரித்து ஆறின பிறகு எடுத்து இஞ்சி சாத்தில் சாமமரைத்து பணவிடை பிரகாரம் குளிகை பண்ணி இஞ்சி சாத்தில் கொடுக்கவும்.

சித்தாக்கினி பூபதி.

ரசம், கெந்தகம், வெண்காரம், நாபி இதுகள் சரியாய் கூட்டி எருக்கிலைச் சாத்தில் சாம மரைத்து வச்சிர முசை பண்ணி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினியில் கமலாக்கினியில் காடாக்கினியில் ஒரு சாமம் எரிச்சு அதின் பிறகு எடுத்து இஞ்சி சாத்தில் சாம மரைத்து குன்றிப் பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்க சர்வ சன்னியும் சத்தியத் தீரும்.

மார்த்தாண்ட பூபதி.

ரசம், வெண்காரம், கெந்தகம், தாளகம் மனோசிலை இதுகள் சரியாய் கூட்டி செருப்பிடை சாத்தில் எட்டு சாமம் அரைத்து காசி குப்பியிலெடுத்து சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி கமலாக்கினி காடாக்கினியில் அரை சாமம் எரிச்சு ஆற விட்டெடுத்து நொச்சில் சாத்தில் ஒரு சாம மரைத்து குன்றி பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்க பதிமூன்று சன்னியுந் தீரும். திப்பிலியில் கொடுக்க க்ஷயம், திரி தோஷம், பதிமூன்று வகை சன்னி, அங்க வாதம், அதிர் வாதம், தமர் வாதம், மகா வாதம், ஆமை வாதம்; சர்வ வாதமும் அந்தகாரமான யிருட்டிலே சூரியனு தையமாப் போலே இருக்கும்.

சர்வ சுர பூபதி.

ரசம், கெந்தகம், தாம்பிர பற்பம், தாளகம் வகை ஒன்றுக்கு பலம்.க, எலிப் பாஷாணம் பலம்.உ இது கூட்டி சித்திர மூல கஷாயத்தில் இரண்டு சாமம் எரித்து ஆற விட்டு எடுத்து இந்த மருந்துக்கு நாலத்தொன்று சிவநாபி கூட்டி நாபிக்கு சரி மிளகு கூட்டி நொச்சில் சாத்தில் ஒரு சாமமரைத்து உளுந்து பிரமாணம் குளிகை பண்ணி இஞ்சி சாத்தில் ஒரு குளிகை கொடுக்க பதிமூன்று வகை சன்னியும் ஏகாக்கி மிதி வியாக்கியம் திரியாக்கியம் இந்த சுரம் தீரும்.

ரச பற்பம்.

ரசம் சுத்தி ஏழும் புன்னை பில்லு காளான் நருக்கி பிழிஞ்சு அரைச்சு பச்சை ஓலையில் விட்டு ஏழு சீலை மண் செய்து காய வைத்து எள்ளுச் செத்தை சாண் உசரம் பரப்பி அது மேல் உமிக் காந்தல் சாண் உயரம் வைத்து அது மேலே மருந்து வைத்து மேலும் உமிக் காந்தல் சாண் வைத்து மேல் எள்ளுச் செத்தை வைத்து புட மிட்டு ஆற விட்டு எடுக்க பற்பமாம். அவிஷதங்களுக்கு தனிலே கால் பணவிடை சுர வாதங்களுக்கு கொடுக்கலாம்.

நார சிம்ம பூபதி.

ரசம், கெந்தகம், தாளகம், வெண்காரம், நாபி எல்லாத்துக்கும் சரியாய்

எல்லாஉஷாரம் சரியாய் நாக செந்தூரம் கூட்டி எருக்கம் வேர்ப் பட்டை சாத்தில் சாமம் இஞ்சிச் சாத்தில் சாமம் அரைத்து குண்டு மணிப் பிரமாணம் குளிகை பண்ணி காசிக் குப்பியிலிட்டு சீலை மண் பூசி வாலுகா எந்திரத்தில் தீபாக்கினி காலாக்கினி காடாக்கினியில் நாலு சாமம் எரிச்சு ஆறின பிறகு எடுத்து இந்த மருந்து மூன்று பங்கும் நாபி ஒரு பங்கும், திப்பிலி ஒரு பங்கும் கூட்டி கொட்டைக் கிரந்தை சாத்தில் மூன்று சாமமரைத்து அவரைப் பிரமாணம் குளிகை பண்ணி கொடுக்க சன்னி பாதம் சர்வ வாதம் சுவாச காசம் க்ஷயம் உடம்பு ஈரம் மூர்ச்சை கிரஹணி ரத்த தோஷமும் பாண்டுவந் தீரும்.

ரசம் சுத்தி.

அழிஞ்சிப் பட்டை, மாதளையிலை ரசத்தில் உள்ள விஷம் போம். கொடிவேலி பட்டை சூரணத்தில் மத்திக்க ரசத்தில் உள்ள கோஷ்டம் போம். கொன்றை வேர் பட்டை சூரணத்தில் மத்திக்க ரசத்தில் உள்ள வேகம் தீரும். கத்தாழம் வேர் சூரணத்தில் மத்திக்க ரசத்தில் உள்ள எழு புரையும் தீரும். இந்தப் படி ரசம் சுத்தி.

பின்னையும் ரசம், செங்கல் பொடியில் மத்திக்க பிறகு கொன்றை பட்டையில் மத்திக்க. பிறகு கத்தாழஞ் சாத்தில மத்திக்க. பிறகு வெள்ளை சீலையில் கொட்டி பிழியச் சுத்தியாம்.

நேர்வாளம் சுத்தி.

நேர்வாளம் ஒரு நஞ்சு வாங்கி பொட்டணங் கட்டி எருமை சாணி காடியில் கரைத்து உள்ளே போட்டு ஒரு சாமம் எரித்து கழுவி கத்தாழம் சாத்தில் இரண்டு நாழி புடம் எரிக்கவும். கழுவி சோத்து தண்ணீரில் புடமிடவும். வெல்லத் தண்ணீரில் புடமிடவும். பசுவின் பாலில் புடமிடவும். நெய்யில் புடமிடவும். புடத்துக்கு ஒரு தரம் கழுவவும் சுத்தியாம். சுத்தியான பருப்பை சுக்கு பொடி போட்டுக் கட்டி வைக்கவும்.

ரசம் சுத்தி.

ரசத்தை கல்வத்தில் வார்த்து இரண்டு நாழிகை அரைக்கவும். ஒரு விராகனெடை ரசத்துக்கு ஒரு பணவிடை ஒட்டறை கலந்து வெய்யிலில் வைக்க இரண்டு நாழிகை உலர்ந்தால் மெல்லிசு சீலையில் அரித்து கொண்டு கல்க் குழியில் வார்த்து நல்ல சந்தன சா வெத்திலைச் சாறு பாகயிலை சாறு, நிலப்பனை சாறு, கோவையிலைச் சாறு நூப் பட்டைச் சாறு கொடிவேலிப் பட்டைச் சாறு பொன்னாவாரை வேர்ப் பட்டை சாறு பொன்னூமத்தைப் பட்டை சாறு கையாந்த கரை சாறு வேளைச் சா இந்த இலை பட்டை சாத்தில் அரைக்க எழு புரையும் தீரும். பச்

பச்சை நாபி சுத்தி.

நாபியை பாக்கு பிளவு போலே வெட்டி ஆட்டு மூத்திரம் பசுவின் கோமியம் இதில் மூன்று நாள ஊற வைத்து தினம் கோமியம் வேறே விடவும் சுத்தியாம். உலர்த்தி ஒரு நாள் எலுமிச்சம் பழச் சாத்தில் ஊற வைத்து கழுவி சுத்தி பின்னையும் கோமியத்தில் ஒரு நாள் ஊற வைத்து கழுவி உலர்த்தி சிறுகீரை சாத்தில் ஒரு நாள் ஊற சுப சுத்தியாம்.

சாதிலிங்கம் சுத்தி: அரிதாரம் சுத்தி.

அரிதாரத்தை ஒன்று இரண்டாய் பொடி பண்ணி மெல்லிசு சீலையில் முடிந்து அ மேல் ரெட்டை மடிப்பி சீலையில் முடிந்து கோமூத்திரத்தில் மூன்று நாள் கமலாக்கினி

எரிக்க சுத்தியாம்.

சாதிலிங்கம் சுத்தி. ✗

முலைப் பாலில் எலுமிச்சம் பழச் சாத்தில் அரைக்கச் சுத்தியாம்.

எலிப்பாஷாணம் சுத்தி. ✗

ஒரு நாள் சுண்ணாம்பு தண்ணீரில் தொளாந்திரமாக கட்டி சாமம் எரிக்கசுத்தியாம். கெவுரி சுத்தி:- எலுமிச்சம் பழ சாறு விட்டரைத்து உருட்டி இரட்டை மடிப்பு சீலையில் முடிந்து சுண்ணாம்பு தண்ணீரில் தொளாந்திரத்தில் இரண்டு சாமம் எரிச்சு எடுக்க சுத்தி. பஞ்ச பாஷாணத்துக்கும் இந்தப் படி சுத்தியாம். பின்னையும் எருக்கம் பால் நாழு நாள் விட்டு அரைக்க சுத்தியாம்.

வெண்காரம் சுத்தி:- ✗

எலுமிச்சம் பழ சாத்திலரைக்கச் சுத்தியாம்

பச்சை கற்பூரம் சுத்தி:- தயிர் பிழிந்த தண்ணீரில் அரைத்து அடை பிடித்து புதுச் சட்டியில் காய வைத்து முன்னும் பின்னும் சுட சுத்தி.

பால் துத்தம் சுத்தி:- பொடியாக்கி ரெட்டை சீலையில் முடிந்து சுண்ணம் தண்ணீரில் தொளாந்திரத்தில் இரண்டு நாழி எரிக்கச் சுத்தி:

கெந்தகம் சுத்தி:- ஆமணக்கெண்ணெயில் கெந்தகத்தை பொடியாக்கி போட்டு கரைந்த மட்டிலே பசுவின் பாலில் ஊதச் சுத்தியாம். வைத்து நாழு நாழி மூன்று நாழி, இரண்டு நாழி ஒரு நாழி சட்டியில் வார்த்து மேலே துணி கட்டிஅது மேல் கெந்தம் தண்ணீர் பத்தாவிட்டால் மறு தண்ணீர் விட்டு இறக்கச் சுத்தி. பசுவின் பாலாவது காடி மோரு க்ஷீரமியம் இதுகள் அகப்பட்டது வாய் அகண்ட குடுவையில் வார்த்து மேலே துலை புட்டு கட்டித் தரை மட்டம் குடுவை புதைத்து அது மேல் வேணுமென்ற கெந்தகம் வைத்து. மேல் ஒரு சட்டி மூடி சுத்தம் மண் பிசைந்து உகடு தெரியாமல் மூடி மேலே அரசமான எருமுட்டை ஒரு விரக்கடை இரு விரக்கடை தெள்ளிடையாய் வைத்து நெருப்பு போடவும். ஆறின பிறகு எடுக்க சுத்தியாம். வேண்டுமென்ற புடம் இடலாம். பிறகு ஆமணக்கம் பால் பிழிஞ்சு இளநீரில் கொதிக்க சுத்தியாம். ~~நெல்லிக்காய் கெந்தகம்~~

நெல்லிக்காய் கெந்தகம் சுத்தி:- கெந்தகமும் பருத்த பஞ்சையும் அரைக்க சுத்தியாம் வாசனை போம். பிறண்டை சாத்தில் சுத்தியாம்.

குங்கிலியம் சுத்தி:- பொடி பண்ணி சீலையில் முடிந்து தொளாந்திரத்தில் திறிபாலை முடி நீரில் வேக சுத்தியாம்.

லவணம் ஐந்துக்கும் சுத்தியாம்:- ஒரு நாள் காடியிலே ஊற சுத்தி. வெள்ளாட்டு மூத்திரத்தில் இரண்டு நாழிகை வைக்க சுத்தி.

காந்தம் சுத்தி:- காந்தம் எலுமிச்சம் பழச் சாத்தில் இரண்டு நாழிகை ஊறப் போட சுத்தி. அல்லது காடியில் ஊறப் போட சுத்தி. மோர் தெளிவில் ஊற சுத்தி.

காரீய்ய பற்பம்:- ஈயம் பலம்.உ, அசமதாகம் பலம்.உ, மஞ்சள் பொடி பலம்.உ கடுக்காய் பொடி பலம்.4, நாயுருவி பலம்.க, பற்பம் முந்தி சட்டியில் போட்டு சிறுக சிறுக ஓமம் போட்டு கறண்டி கொண்டு வறுக்க. பிறகு மஞ்சள் சிறுக சிறுக போட்டு வறுக்க கடுக்காய் சிறுக போட்டு வறுக்க. பிறகு நாயுருவி போட்டு வறுக்கவும் பற்பமாம். சுர வாதம், சயித்தியம், இருமல் பின்னையும் காரியத்துக்கு ஆகும்.

தாம்பிர செந்தூரம்.

தாம்பிரம் மூன்று விராகனெடை, தகடு அச்சமாய் அடித்து சிறுக நறுக்கி புளி

உப்பில் ஊறப் போட்டு கழுவி பொன்னரி தாரம் மூன்றுவிராகனெடை ரசம் விராகனெடை சூத்திர நாபி இரண்டு விராகனெடை மூன்றும் அரைத்து குகை பண்ணி குகையில் பொடி பாதி போட்டு அது மேல் தகடு வைத்து மேலும் பொடியிட்டு மூடி மேலும் குகை மூடி சீலை மண் செய்து நன்றாய் காய உலர்த்தி ஒரு சட்டியில் மணல் சிறுக போட்டு அது மேல் உப்பு விரல் உயரம் போட்டு அது மேல் குகை வைத்து மேல் நால் விரல் உயரம் உப்பு போட்டு அது மேல் விரக்கடை மணல் போட்டு அது மேல் மடகிட்டு மூடி மண் பூசி அடுப்பில் வைத்து ஐந்து சாமம் தீபாக்கினி எரிக்க செந்தூரமாம். எடுத்து கால் பணவிடை அனுபானத்தி லிட சுரம் வாய்வு, சூலை, அசீரணம் மேகம் போகும்.

அரப் பொடி பற்பம்.

அரப்பொடி கரிசலாங்கண்ணி நாயுருவி எருக்கம் பால் வாழைக் கிழங்கு, குப்பை மேனி நாகப் பட்டை, எலுமிச்சம் பழம், சல்லா குலி எருமை நாக்கு இலை ஆகாச தாமரை இதில் வகை ஒன்றுக்கு அரைத்து அன்றாடம் புடம் அகலிலிட்டு காட்டு முட்டையில் போட பற்பமாம். இதிலே தானே அரைத்து எத்தனை புடம் போட்டாலும் நல்லது. இதுக்கு காமாலை, இருமல், காசி பாண்டு வீக்கம் விஷ பாகம், பெரு வயிறு குன்மம் வயிற்று நோவு தீரும்.

கடன் படில் கொடுத்த செடம். கனல் படில் அவித்த செடம். விடந் தொடில் மீட்ட செடம். வியாதியால் மீந்த செடம் படந்திடும் வித்தாய் நிற்கும். பத்தர் கள் ஊன்ந்து போட்டால் திடம் பெறும். செல்வ முண்டாய் செருக்கி வாழ்ந்திருக்கலாமே.

ரச பற்பம்.

தாம்பிர ரசம் கல்வத்திலிட்டு பன மட்டைச் சாறு விட்டு அழிஞ்சில் கொம்பில் மத்திச்சுப் பச்சை ஓலையில் உள்ளே வைத்து மூன்று சீலை மண் பூசி உலர்த்தி கெச்சிட புடம் போட பற்பமாம்.

ரசம் பற்பம்.

பனையது மட்டை சாற்றில் பயமற ரசத்தை விட்டு மனமுற அரைத்து பச்சை மயமுள ஓலை தன்னில் நிறைவுற வாங்கி பின்னை நெகிழ்ந்த மண் சீலை செய்து கனமிலா புடத்தை யிட்டால் கண்டு கொள் பற்பமாமே.

தானது நெய்யிலன்ன தளந்ததிரேகங் களெல்லாம் ஊன மில்லாமல் வாழும் உசந்த தோர் யிம்மை செய்து யீனமாம் நரையைப் போக்கும் யிளமையு மாகுமிப். போதானது மன்றி கொள்ள தரும் சுரம் குன்மம் போமே. கால் பணவிடை அனுபானத்திலிடவும். தாளக்கமும் சிறுகீரையும் எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைக்க சுத்தியாம்.

கோழி முட்டைத் தோல் பற்பம்.

முட்டை பொரிச்ச தோல் எடுத்து வந்து நசுக்கி கள்ளி சாற்றில் சாமம் அரைத்து குப்பை மேனி சாற்றில் சாமம் அரைத்து ஊமத்தம் சாற்றில் சாமம் அரைத்து யில்லா விட்டால் மூன்றிலே ஒன்றையும் விட்டு அரைத்து வாங்கி அகலில் மூடி உலர்த்தி கெச்சிட புடம் யிட்டால் பற்பமாம்.

இரண்டு பணவிடை தேனில் லவங்கத்தில் திப்பிலி, மிளகு, சீரகம் இதில் இரண்டு நேரமும் கொள்ள வாத சுரம் சயித்தியம் அக்கினி மாந்தம் இவை தீரும். (அகஸ்தியர் வாகுடம்)

தாளந்தி சன்னியின் குணம்.

எரிவுடம் அப்பால் எழுந்திருக்கும். கண் கரிக்கும். தலை வலிக்கும். உடல்

வெதும்பி காந்தி கெடும். மதி தப்பும். நாசம். கடுப்புண்டாகும். நடு முதுகு வலியும் சத்துவம் கெடுத். இந்த உடவு குணங்கள் இவை உண்டாகில் இது காணும் தாளுந்தி சன்னி தானே.

இதுக்கு மருந்து :- ஆடாதோடை, தா துவேளை, அணியார் முத்தம், பற்படாகம், சித்த மல்லிவ, வழுதலையும் சேர்ந்த குவளை நன்னர் புடலும்ரேகணி கொத்தமல்லி பொருந்திய சுக்கு, திப்பிலியும் வைய்ய சீரகம் இலுப்பைப் பூ எட்டொன்றுக்கித் தேன் கூட்டி கொடுத் உடனே தாளுந்தி குறுகா தோடிப் போமென்னே.

கண்டகு சன்னி.

சேத்துமும் சுரமும் தொனி கழுத்தும் நரம்பும் சித்திருக்கும். வயிறு நோகும். தொண்டையும் வலிக்கும். மொழி தாசம் தப்பிப் பேசும். கண்ணும் சுழிக்கும். மூக்கும் நாவும் வறண்டு துணுக்கென பார்க்கும். பெரு மூச்சு கால் கடுப்புண்டாமாகில் அப்பா சொன்னேம் கண்டகு சன்னி என்றும் தானே.

இதுக்கு மருந்து :- சித்தரத்தை சிறு தேக்கு, தேவதாரம், சிறுவழுதலை, நிலவேம்பு, ரேகணியும் ஒக்க எட்டொன்யைக் காய்ச்சிய நீர் வாங்கி கொள்ளீர் எண்பதிலும் எண்பத் தொன்பதிலும் தோஷம்பகருவரே.

பிறலாப சன்னி.

சொல்லாது சொல்லி மெய் போல் எழுந்திருக்கும் சுரமாய் உழத்தி எழுமே சிரித்து உரலால் கண்கள் மலருய் விழியே திறந்துடனே அடக்கும் இது தான் பூதவாய் வழும்பின் நிற்கும். பிறலாப சன்னி யிதுவே.

இதுக்கு மருந்து :- சிறுவழுதலை, முத்தக் காசு, சிறுதேக்கு, சிறுகாஞ் சொறி, நில வேம்பு பொன் முசுட்டை சமன் இது கொண்டு நீர் தன்னிலிட்டு சடங்க மென் காஞ்ச நீர் குடிப்பீராகில் பிறலாப சன்னி வகை போமென்று பிறமாவும் சிவன் மாலும் பேசினரே.

யிரை திட்ட சன்னி: இதன் குணம் :- இரு கண்ணும் சிவந்து சுரம் விக்கலாகும். நாசி எ வந்து கை நெஞ்சு கம்மிண்டு வேதாள வாய்வு உரத்தெழும். கம்மி வெறியாக சுப்பிடும் அறிவு கெடும். வெருண்டு கண்கள் தொடி தாகம் இவைகள் தனே மிகவாகக் குறித்துப் பார்க்கும். இப்படியே செய்து நாளுண்டாகில் யீரஞ்சு நாளையில் அசாத்தியந்தானே.

கொத்தமல்லிகை தா துவேளை, சுக்கு, பற்படாகம், பளபொன் துராயும் பூசினி யிரத்தெனமே பரிவுடன் எட்டொன்யை காஞ்ச நீரைக் குத்த மற வாங்கி குடிச்ச பேருக்கு கொடிய தான யித்திட கண்டிலோமே.

சீதாங்க சன்னி.

சீதாங்க சன்னி தனக்கு உடம்பு, கை கால் சிதம்பிடும். சிரசு கீழாகும். விக்கல் படங்கல் சத்தியுண்டாம். மலம் விடாது. வாய் உளர்ந்து நீர் தாகம் இவை உண்டாகும். பிதாங்கம் பதினைஞ்சு நாளும் தோஷ மென்று சொன்னேம். இப்படி தான் கண்டு பாரீர்.

பூதாங்கம் கடு நெல்லி தரணி, சுக்கு, பூசினியும், லவுங்கம் சுரையிற்த் தண்டு மேதாங்கம் தா துவேளை வெட்டி வேரும் மேலான சந்தணமும் சமனே கொண்டு நீர் தாங்க எட்டொன்யை காய்ச்சிக் கொள்ள நிச்சியமே போமென்று செப்பினேமே.

அசுவேத சன்னி.

அசுவேத சன்னி அதின் குணமே தென்யல் ஆகாரம் இறங்கும். சுரம் தண்ணீர் தாகம் வாசிலாக உடம்பிளைக்கும். வேர் வெடாது வகை பெற உறக்கமுண்டாம். வன்

மை கண்டால் முசியாமல் கசாய மிட்டு கொடுக்க முடிசி வரும். அசுவே தன் கண்டிலாமே.

கோஷ்டமொடு மஞ்சிஷ்ட மரேசிலே, சுக்கு கொத்தமல்லி பற்படாகம் வசுவாசி தாலும் சீதேவி ரோகணியும் சமனே கொண்டு செப்பமுடன் எட்டொன்றய் காஞ்ச நீரில் யிஞ்சி சாறும், திப்பிலியும் கூட்டி இது குடிக்க அசுவேத சன்னி போமே.

கண்டக சன்னி.

கண்டக சன்னி உடல் புண் போலே இருக்கும். கடுஞ் சுரமும் வெள்ளோக்காளமும் மிண்டி எழுந்து கை நடுக்கி உடல் நஞ்சு கண் இருண்டு இருக்கும். முறக்க மிவை யிருக்கு மாகில் வண்டனியும் குழல் மடவீர் கேளீர் சொன்னேம் வகை பெறவே கசாய மிட்டு கொடுக்க போமே.

நொச்சியிலே, சுக்கடுகு, தேவதாரம், ரோகணியும், வெள்ளுளியும் சமனெ கொண்டு இரு நாழி யெட்டொன்றாய் காஞ்ச நீரில் இஞ்சி சாறுடன் கலந்து கொடுக்க சொன்னேம்.

அறுகி வரும் கண்டக சன்னி வெதாலும் கப்பாலே கப்பாலே அகன்று போமே

அந்திறக சன்னி:

அந்திறக சன்னியின் குணம் அடல் படல் எழுந்திருக்கும். தலை நோவாகும். ஆக முகம் காந்தி கெடும். அறிவு சத்துவமே கெடும். கண் கரிக்கும். உடல் வெதும்பும். கணுக்கள் தோறும் நொந்து நடு முதுகுள்ளெளிக்கும். அய்யெழுமாம் நோய் அறிந்து மிகு வுண்மை தானே.

ஆடாதோடை பற்படாகம் அனியார் முத்தம் ஏலவே ஊ சித்தாமுட்டி இலுப்பைப் பூ சீரகம், சுக்குடன் திப்பிலியும், முதியாள் கூந்தல் கொத்தமல்லி முழுதும் குவளை நன்னாரி புடலும் ரோகணி சேர இவை யெட்டொன்றாக்கி கொடுத்தக்கால் எந்தோம் அந்திற சன்னி யன்னே.

கண்ட குழி சன்னி.

பல் கடிக்கும். கண்ணும் கடுத்து குழிவாகும். சுரமும் உழலையும் குழறும். சுகமா ய்க் கண்ணும் துயிலாது சோறும் கஞ்சி கஞ்சி என்னும் சொல்லும். தளர்ந்து மயக்கம். தாம் இந்த படியே செய்வதற்கு யீசனருளே கண் குழியே.

பற்படாகம், சிறும்பு கரைய காஞ்ச நீரை ஒப்புடனே இவை குடித்த பேர்க்கு ஒசந்த சுரம், கண் குழியன் ஓடிப் போமே.

அறமதி சன்னி:-

அறமதி சன்னி அதின் குணம். அறவே நடையும் தளர்ந்து பிலங்கும். விறும் மன்னி புயமும் நளிந்து தலை பிரட்டும்பு. புண் போல் நொந்து புற வலிப்பும் நீர் கடுப் பும் மாரிர் பாரம் இது குணங்கள் இவை தனக்கு உண்டாமாகில் ஒன்று சொன்னேம் மாமாரி தான் கண்டு கொள்ளீர். பெரிய வாகை குழுள் முன்னே பாதிரி அரிதாரமும் சித்த மல்லி பேருமல்லியும், கரிகான வாழை கண்டங் கத்திரி குவளை தேட்டொடு நெரிஞ்சி நன்னாரியும் தேவும் இஞ்சியும் சேத்துண்ண தீரும்.

அலறந்த சன்னி:-

கதறி விழும். கூப்பிடாகும். அருகிருந்தோர் தம்மை அடிக்கும். ஆடை யீயும். உழத்தும். முடல் செயலழியும். யிருகை மூலத்தீள் வைக்கும். இக் குணங்கள் உண்டாமாகில் சுக்கி சித்து அவர் கண்ணில் அஞ்சனமே யிட்டு கடுகெனவே மூக்கிலே நசியம்

செயில் அலத்து சன்னிக் கிதமான கிசாயஞ் சொன்னேம்.

அதிமதுரம், சிந்திப்புடன் சமனாக கட்டி கொள்ள முடுகி வரும். சன்னி மிகக் கடுகிப் போமே.

<u>அதிக சன்னி:-</u>

அதிக சன்னி அழகழியும். வெதும்புளத்தும். ஒன்று மதி மயங்கி மூர்ச்சையுண்டாம். பின்னே உடனே தெளிவுண்டாம். பசியுமில்லை. மூக்கி யிடும் கசாயம் கொடுக்கும் முன் மூக்கில் நசியம் உண்மையதே.

வகையுடன் நிலவேம்பு, நொச்சில் சுக்கு வறச்சி யரும் பற்படாகம் முதவன் தண்டு பேருமுட்டி, ஏலம், திப்பிலியும், கட்டி பேணி யிடு கசாய மிரு நாழி நீரில் எட்டொன்யேய் காஞ்ச நீர் குடித்த பேருக்கு எச்சரமும் ஆக சன்னி எல்லாம் போமே.

<u>திச மூல வாத சன்னி:-</u>

சேர்ந்த பதிமூன்று மிசையாக சொன்னேம் இவைதான் திசை பிறவே வேதாந் திரிக்கம் தாளுந்திரி கண்ட குச்சன் தவமுடையன் பிறலாபன் பிரத்திட்டி யியல் பெரிய சீதாங்கன் அசுவேதன் கண்டனென்றிய அந்த ஆக வகை பதிமூன்றும் சன்னி பேர்கள் முசி யாமல் உரைத்திட்டார் உலகத்தோர்க்கு முக்கண் யீசன் அருளாளன் முயன்றுதானே.

<u>கண்டார் அவிஉந்தம்.</u>

பூநாகம், வெள்ளரி விரை, கோஷ்டம், அதிமதுரம், திப்பிலி, ஆலம்பழம் இவை முலைப்பாலில் உரைத்து நாக்கில் தடவி உள்ளுக்கும் கொடுத்தால் நாக்கு திரும்பும் சன்னி திரும்பும். சங்கு பூநாகம், கலை கொம்பு, திப்பிலி, கற்பூரம் கட்டி அரைத்து தேனில் கொடுக்க நாக்குத் திரும்பும். சன்னி திரும்பும்.

<u>நாக்கு குழறு சன்னி.</u>

வெங்காரம், நாற் கழஞ்சு, கையாந்த கரைச் சாறு நாழி, படித்த மிளகு நாழி பொடி செய்து போட்டு காய்ச்சி பதம் வருகிற தருவாயிலே சொமனுதி நாற் கழஞ்சு பொடி செய்து போட்டு குழாவிக் காய்ச்சி கழஞ்சு பிரமாணம் உருட்டி வில்லை பண்ணி நிழலில் உலர்த்தி நித்தம் இரண்டு நேரமும் ஒரொரு தேனிலே சரித்து கொள்ள, கைப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

<u>வாதசன்னி பித்த சன்னி.</u>

வாத சன்னிக்கு:- கண்ணும் வாயும் சேர்ர்லிக்கும். காலும் கையும் சாவர்கும். என்றும் நாவும் சொல் தளர்ந்து யியல் தோள் செவியும் சில்லென்னும். புண்ணும் போர்லே உடம்பை நொந்து பொல்லாங் கெல்லாஞ் செய்து விக்கும். வின்மயிலை தான் கண்டக் கால் வாத சன்னி இது வென்றுரையீர்.

பெருகும் பித்த சன்னிக்கு:- பிதற்றுஞ் சிரிக்கும். முகஞ் சுழிக்கும். புருவம் நெறிக்கும். வாய் பிதற்றும் போத வெளுக்கும். மேனி யெங்கும்: கனங்க*சேத்தும*சன்னிக்

<u>களங்க சேத்தும சன்னிக் குணம்:-</u>

சொருகு கண்கள். கன்னங்கள் குறித்தே பார்க்க வீங்கி விடும். சோரும் சேத்தும கோதண்டம் சொல்லும் தளர்ந்து குரல் தாழும். மாறும். நெஞ்சும் மேல் மூச்சும் வாயில் வழும்பு மிகவுண்டாம். பாரு மதனை தான்த்தால் பாரில் வாழும் பெரியோரே.

<u>பித்தத்தின் குணம்: வாத சேத்துமம் கூடின சன்னி:-</u>

சரீரமும் நொந்து குளிர்ந்தே நெஞ்சி அடரும் பாந்தேறி நெடிய மிகுமலத ஒ

ஒசும்படி போல் அழல் தோன்றும் சொன்னேம் சிலேத்தும சுரமிதுவே.

நீரும் பல கால் லிந்திழிந்த நிறைய உள்ளம் தான் கரத்த மரும். பல கால் இலை வெதும்பும். பகையும் நெஞ்சும் பறை பறைய நெத்தார் அழைப்பு பெரு மூச்சும் சோதி வெப்பும் அழத்தியுமாய் ஒரு வாத சேத்த மத்தின் உத்த சுரத்தின் குணமிதுவே.

பித்த குணம்:-

வந்நழலும். முகம் வேர்க்கும். சித்த கன்னம் சில்லென்றும் செவியும் கேளாதே யிருக்கும். கத்த மிதனைக் கண்டக் கால் கருதீர் வாத சன்னி யென்றே.

நொந்தே தோன்றும் வெம்பிக்கும். நொந்தே தாரம்பேத குணம் நெடிய மூச்சு ளதாகும். அழன்ற வாயும் வாய் பினத்தும். அப்போதப்போதறி வழியும். வகையாய் விழிக்கும். அசாத்திய மிதென்னீரே.

சிலேத்துமத்தின் குணம்: பித்த சுரம்.

சிலேத்தும வாதங் கூடி செப்பிலா சுரங்களாகி நாக்குடன் திக்கிக் கொள்ளும். நாடியில் தியானங் கொண்டு கொறபடா வசத்திலேலே குத்திடும். குறிகளெல்லாம். வார்படவதலலிந்த வறியுடன் பிரிபு மன்னே.

மூக்கு நீரும். பிசலியே வாய் நீர் வந்து பெருகியே சத்தி தோன்றி பேணியே உறக்கம் வந்து மருவிய உடல் குளிர்ந்து வகைப்பட வெதம்பு மாகில் கருதிய உதடு நாவும் கண்களும் வெளுக்குந்தானே.

மயிர் வெண்டேறி குதி வேண்டும். மருவிட பலகால் கொட்டாவி கை வெண் டேறிந்த கால் குடையும். கருதிரகட கீழ் கை சேரும். குயில் வெண்டிறிந்த மொழி மடவீர் கூட சொல்லும் குறி கண்டால். பை வெண்மெறிந்த பரமனை பார்த்தே யிதனீர் புகாதீரே.

பித்த சுரம்:-

வாய் நாறும். தலை சுழலும். மூக்கு நீர் பாயும். பதைத்துப் பல் கடிக்கும். (மேல் தொடர்பு இல்லை)

சன்னி நசியம்:- ஏர்க்குமே குங்குமப் பூ முத்த தண்ணியில் கசக்கி மூக்கில் விடு. பிந்தலும் கேள் பசினி பூ சாத்தில் பொருந்த வெல்லம் திரிகடுகு நாசியில் விட சன்னி நாசமாம்.

கெற்பினை மேல் பிரசன்னி தூர் வாதம்: இதுக்கு நசியம்:- அகத்திப் பழுப்பு நருக்கி சாறு கொண்டு அதிலே மிளகு பிரமாணம் சொமதுதி கரைத்து நசியம் செய்யவும். இதுக்கு தவுர் வாத சன்னி தீரும்.

சன்னிக்கு எலுமிச்சம் பழச் சாறு; நல்லெண்ணெயும் சமன் கொண்டு அதில் சித்தாமல்லி ஒரு பிடி நருக்கிப் போட்டு கொதிப்பிச்சு இறக்கி நாசியிலும் விட்டு மேலும் இட்டு புக்க கொள்ள சர்வ சன்னியும் தீரும்.

சன்னி கலிக்கும்: பதினெட்டு சன்னிக்கும்:-

ஆமணக்குக் கொட்டை, சித்தை வேர், குட்டி வேலம் வேர் நாழி என்னைக்கு ச்ரி கூட்டி சாறு கொண்டு இதில் செருங் கொட்டை ஒன்று வஞ்சித்த வேர் இவை சர்று வேளை வேர், ஊமத்தை வேர்; ஆவாரை வேர் இலை ஒரொன்று எலுமிச்சங் காய் அளவு முசுத்த முட்டை பூசகம் ஒரேர்ந்த ஒரு பிடி கூட்டி புதத்தில் வடித்த உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கு பூசவும். இதக்கு சன்னி பதினெட்டும் தீரும்.

காயம், சீரகம், கார்க்கும், திரிகடுகு உரிய வகை வித்தோரொன்று காசிடை பெரிய கோயியம் பெய்த் துரைத்துண்டையை சாரிய கண்ணிலிட சன்னியுந் தீரும்.

31.12.62.

ஆறு அதிசாரத்துக்கும் மருந்து.

மாதளம் பழத் தோல் உலர்ந்த மாவெடு மாவிரை காட்டாத்திப் பு, விளாங்கனி பெரு மரத்தோல், புளியங் கொட்டைத் தோல் கருஞ்சீரகம், குரோசாணி, ஓமம், அசம தாகம், இலவம் பிசின், வில்வைக் கனி, கடுகு, கழல் பருப்பு, வெட்பாலரிசி, முத்தங் காசு, கிரும்பு, திப்பிலி வட்டத் திருப்பி யிந்துப்பு, சுக்கு, கருவேப்பிலை, மிளகு, கடுக்காய், சாதிக்காய், அதிவிடையம் இவை சமபாகமாகக் கூட்டி நல்லெண்ணை வார்த்து விசுத்துக் காசுக் கட்டி கட்டி சூரணம் பண்ணி பாதி பிரித்து வைத்துக் கொண்டு மத்தப் பாதி எடுத்து வாழைப் பூச் சாறு நீர் புல்லாந்தி சாறு வரபுல்லாந்தி சா மாதள வேர் சாறு; மாதளைப் பிஞ்சு சாறு, கோரைக் கிழங்குச் சாறு, அத்திப் பட்டை, மாம்பட்டை, நாவல் பட்டை, கிளிஞ்சிப் பட்டை, பங்கம் பாலை வேர், கருவேலம் பட்டை இவை கூட்டி சாறு கொண்டு இந்த சாத்தில் பாவனை பண்ணி காசு போலே வில்லை பண்ணி நிழலில் உலர்த்தி வைத்து யாதொரு வகை கழிச்சலுக்கும் எருமைத் தயிரிலிடவும். அதிசாரத்துக்கு தேனிலும் நெய்யினிலும் இடவும். மத்தப் பாதியும் நல்லெண்ணை குத்தி வறுக்க வேண்டாம். மத்தப்படி பொடி செய்து இடவும். அதிசாரம் ஆறுக்கும் ஆமாம்.

வாத அதிசாரம், பித்த அதிசாரம், சன்னி வாதம் ஆன அதிசாரம் என்று கோப த்தான் தோணும் ஒன்று பயத்தாலே தோன்றும் ஆறு அதிசாரமும் தேன் போலவும் நெய் போலும் இறச்சி கழுவின நீர் போலவும் சாறு வண்ணமாகவும் ஊத்தை மிக நாறும். மலம் பிறப்பிட்டு போகாது. நிறம் மெனவும் யிருண்டிருக்கும். இந்த நளியும் நீரிலே மலத்தை விட்டால் மிதந்து தாகில் நிறயமாம். அமந்துதாகில் ஆமமாம். இது பெரியாரம் உக்காரம் பண்ணி பட்டினியாய் கிடந்து சுக்கு, கடுக்காய், முத்தக்காசு, அதி விடையம், வசம்பு, தேவதாரம் இவை பண்ணி கழஞ்சு இரு நாழி நீரிலே எட்டொன்றாய் காய்ச்சிக் கொடுக்க ஆறு அதிசாரத்துக்கும் ஆகும்.

வாத அதிசாரத்துக்கு:-

வறசுண்டி அத்திப் பூ சுக்கு, மிளகு, குமுளம் வேர் சிறு மிளகு இவை எல்லாம் பன்னிரெண்டு கழஞ்சு இட்டு இரு நாழி நீர் எட்டொன்றாய் காய்ச்சிக் கொடுக்கவும்.

பித்த அதிசாரத்துக்கு:-

வட்டத் திருப்பி வறசுண்டி அதிவிடையம் முத்தங் காசு, குமுளம் சதை சுக்கு, திப் பிலி மாபிளைக்காயும் வெட்பாலரிசி இவை எல்லாம் சமன் கொண்டு காய்ச்சிக் கொடுக்க அதிசாரம் இரத்த சூலை ஆமம் இவை தீரும். பத்தியம் வெள்ளாட்டுப் பால் வார்த்துக் கொள்ளவும். வறுத்து இடிக்கவும்.

குவளம் வேர் அதிவிடையம், முத்தங் காசு, பச்சை லோகம் பன்னிரு கழஞ்சு இ இட்டுக் காச்சி கொடுக்கவும் ஆறு அதிசாரத்துக்குமாம்.

த தயிர் அரநாழி, சுக்கு ஒரு பலம், மூலகம் ஒரு பலம், கொடிவேலி ஒரு பலம் உப்பு இரு பலம் இந்த ஏழு பலமும் தண்ணீர் வார்த்தரைத்து நாழி உரி நல்லெண்ணையுங் கூட்டி எரித்து வடித்து நக்க அதிசாரமும் உருக்கும் தீரும்.

பெரு மரம் கோரைக் கிழங்கு பெறதிவிடையம் நல்ல விரவிலாமிச்சை வேரும் விளா வேரும் ஒக்க கொண்டு அடவுடன் கசாயமிட்டு அதிவுடன் தேன் வார்த்துண்ண சுரவதி சாரம் சன்னி சோபமும் கிராணி போமே.

ஆலத்தி மிளி நாவல் அரசு மாவிலவு மொக்க சீலத்து வீரதாக சேர்ந்த பின் முத்தக் காசு ஞாலத்துள் தரிப்புங் கூட்டி நல் விளாவிலாவுங் கூட்டி வேலொத்த விடையம் கோஷ்டம் மோடிரு வேலி மாதளை முத்தமோடு மிசகிட முரக்கிய நீர் நாவிடை வைக்குமோட நம்முட அதிசாரம் மோமளவில் வேதான் புளியினில் உள்ளாற்குத் தானே

அதிசாரம்:- தெ.ன்னம் பாளை வாழைப்பூ, திகழும் புதளை பாதிரியும் பொங்கும், உலைமேல் புடமிட்டு பொருந்து விடையம் திரிகடுகு செங்கடுகு செவந்த மட நல்லீர் திகழும் தேன் லொத்துன்பீராய் அங்கம்திறந்த அதிசாரம் அன்னே அகலும் கண்டீரே.

கருவாழை மொட்டும் மருதம் கடம்பும் கழலின் கொடுந்துடன் துவளின் திருவான விழுதியின் புளியாரை நாவல் திரி உலை, த மிலையும் ஒரு சாமம் சுள் வெந்து அதின் சாறு உழக்கு காசிடை மதவும் மருவாமல் வந்த வறளாதி யுன் வயிறு நெய்கள் தான் கெடுமே.

கடுகோடு புங்கு கடம்பு நாவலத்தி மிகு சுண்டில மிடந்தை கோரை மிரடு மிருநாழி வார்த்து உழக்க தாக்கி நிவோடு வெந்து வெடி பொமுதன்ன பெறுப்படை வர்னரம் அறபதோருபதும் சேனை மற கடல் அடை செய்து மான்டு போர் தனில் விழி படு குருதி யும் வழும்பு மாறுமே.

வட்டத் திருப்பி முத்தங் காசு மலையின் வேம்பு மாதளையும் கட்டி காசு சுக்குட்னே காறெள் என்னை பொரி வசுத்து பிட்டு தயிரில் பிதற் பெய்து பேணி முழுங்க வல்லீராய் ஒட்டிக் கழியும் அதிசாரம் ஓடிப் போகும் கண்டீரே.

பருத்திப் பிஞ்சும் சாதிக்காய் பகரும் கிரும்பு வசுவாசி அருத்தமான அதி விடையம் அசமதாகம் காரமுடன் யிலந்தை மரத்தின் பலமும் ஒக்கக் கூட்டி நேர் அரைத்து யிரத்தமான கழிச்சலுக்கு எல்லாக் கழிச்சலுக்கு இப்படியே கூட்டி தேனில் கொள்வோர்க்கு கழிச்சல் எல்லாம் போய் விடுமே.

நாவல் ஆலங் கொழுந்து நல் விளாமிச்சை, சுக்கு, ஆவலோர் கசாய மாக்கி மேவு சுரமும் அதிசாரம் நீர் தாபம் அறமிகவே பாலருக்குமாம்.

சுக்கு, கழல், ஓமம் தொன்ன ளவறை கொண்டக்க பண்ணி உப்புடன் கூட்டி தக்க பொடி நல்லெண்ணையில் பருகன்று காமாலை உலை போம்.

<u>மிலை அதிசாரமினி</u>:-

மிளகு, ஓமம், சுக்கு, வெள்ளள்ளி நாகம் அளவிலிரு நாழி மோர் உழக்கெனவே காச்சிக் குடிக்க கழிச்சல் இரைச்சல், கடுப்புப் போச்சே, பெருமல இவை தான். அதிசாரங்களுக்கு இப்படியே சாப்பிட்டால் தீரும்.

<u>ரத்த அதிசாரத்துக்கு</u>:-

வறபுல்லாந்தி வேர் ஒரு பச்சைப் பாக்களவு அரைத்து அழிஞ்சில் வேர் பொடி அரை கழஞ்சிடை தயில் அரைத்து தேனில் குழப்பி குடிக்க கடுப்பு கிருனி இரத்த அதிசாரமும் போம்.

வாழைப் பூ பரு மடல் வாங்கிப் போட்டு வைத்து பிட்டு இட்டு பிழிந்து அதில் கிராம்பு, சுக்கு, அசமதாகம், அதிவிடையம், வசுத்து இவை அரைத்து கலந்து தேன் வார்த்து குழப்பி கொடுக்க இரத்தக் கடுப்பும் அதிசாரமுந் தீரும்.

பெருமரம், கோனை வில்வலை, பேரதி விடையம், சுக்கு, குறைபடாக் கொடி சைப் பாலை, கொத்தமல்லிகையும், வேலம் கறிக்கிரு சிறும் சாதிக்காய், கிரும்புவும்

நல்ல பற்படாகம் நல்ல பொன்முசுட்டை படாக மாதளையும் மொக்க சமனிலையாகக் கொண்டு தரித்திரு நாழி நீரில் அடவுடன் போட்டுக் காய்ச்சி அவின் பணவிடையிற் பாதி அதிலுடன் கூட்டிக் கொள்ள. அதிசார சுரமும் போமே.

ரத்த அதிசாரத்துக்கு பொன் முசுட்டையும், சுக்கு, மிளகுங் கூட்டி இடித்து நாழி தண்ணீரிலிட்டு உழக்காக காய்ச்சி கொடுக்க அதிசாரம், சுரகழிச்சல் நிற்கும்.

ரத்த_சீதக்_கடுப்புக்கு:-

அழிஞ்சில் வேர் பட்டை அரைச்சுப் பாக்களவு நல்லெண்ணெயில் உருட்டி முழுங்க, வயிறு கழிச்சல் நிற்கும். இப்படியே மூன்று நாள் கொடுக்க மோர் மாத்து. மோர் இரு நாழிக்கு கருவேப்பந் தண்டும் காவட்டம் புல்லும் சிறுகாஞ்சொறி வேர் அசமதாகம் சுக்கு இலை நாற்கழஞ்சு இட்டு நாலொன்றாய் காய்ச்சி வார்த்தன்ன கிருணி அதிசார சுரம் நிற்கும்.

கிருணி_குணம்:-

வாய் கிட்ட யிரதம் தெரியாமலும் சோறு யிழியாமலும் தண்ணீர் தாகமும் மின்னி பறந்து வருகையும் உடம்பு இளைக்கும். வெச்சென்னிருக்கும். சோதி வெளுத்திருக்கும். வயிறு நோக்காடும், கையும், காலும் பெருத்திருக்கும். இந்த நாலு கிருணிக்கும் வாதகிருணி குணம்:

வாதகிருணி_குணம்:- வாய் உலர்ந்திருக்கும். முன் இருட்டியிருக்கும். செவி ஓசை உண்டாயிருக்கும். இரண்டு விலாவடியும் இரண்டு தொடையும் அரை சுத்தும் நோவு உண்டாயிருக்கும். பலகாலும் வாய் அடைக்கும். யிரதங்கள் வேண்டியிருக்கும். தண்ணீர் தாகம் பசியாமல் விடாய்த்திருக்கும். உண்ட சோறு மனமக்கும். உண்டவாறே வயிறு பிரமி எடுக்கும். வாதத்தாலே வரும் நெஞ்சு நோக்காடும் உதிர மேல் பிலிகையோ. பாண்டு ரோகமென்று இந்த ஆமபா கேடும். மலம் விடும் போது சாலப் பொறு முகத்திலேபடும் நித்திருந்தால் எரித்திருந்தல் மலம் குழம்பாய் இருத்தல் ஆமமா யிருத்தல் இதுக்கு கசாயம்.

வைக்க சுக்குத் தோல் போக்கிக் கொண்டு ஆயில் பட்டையுங் கம்பட்டை பெருமரப் பட்டை முத்தங் காசு சிறுகாஞ்சொறி வேர் வட்டத் திருப்பி வேர், மிளகறணை வேர், ஒரொன்று இரு நாழி நெல்லிடை நிறுத்தி இடித்து ஊறித் தண்ணியிலிட்டு நாலொன்றாய்க் காய்ச்சி வடித்து-கற்க்கம் சீரகம், அசமதாகம், சுக்கு, மிளகு, திப்பிலி, கற்கடசிங்கி, மாதளை ஓடு கிரும்பு, வசம்பு ஒரொன்று கழஞ்சு வசம்பு சுட்டுக் கூட்டவும். கசாயம் தண்ணீர் விட்டு அரைத்துப் பசுவின் நெய் நாலு படி கட்டி பதத்தில் வடித்து நாளொன்றுக்கு முக்கழஞ்சு கொள்ளவும். இதுக்கு அதிசாரமும் கிருணியுந் தீரும். புளியாரைச் சாறு நாழி பசுவின் நெய் நாழி.

கற்கம்:- வட்டத் திருப்பி அத்திப் பூ, குவளம், பிஞ்சு செவியம் மரமஞ்சள், வறசுண்டி வேர், சவுக்காரம், கொடுவேலி வேர், செங்கழு நீர் கிழங்கு, விலாமிச்சம் வேர் இலவேலி வேர், ~~செங்கழு நீர் கிழங்கு~~, சந்தனம், மஞ்சிஇலை, லவுங்கப் பட்டை, தேவதாரம், சுக்கு, கொத்தமல்லி இவை ஒரொன்று கழஞ்சு கூட்டி அரைத்துக் கரைத்து பதத்தில் வடித்துக் கொண்டு நாளொன்றுக்கு நெல்லிக்காய் அளவு கொள்ளவும். இதுக்கு பித்த கிருணி அதிசாரந் தீரும்.

கழிச்சலுக்கு:-

வேப்பிலை பொடி, கஞ்சாப் பொடி, கடுக்காய், அசமதாகம், அரைத்து குளிகை கழல் பிரமாணம் கொள்ளவும். சரீரம் ~~சீ~~—மாய் குணமாயிருக்கும்.

Not clear

நக்கரி பிர:-

சுக்கொடு மிளகொடு கடுகரு வேப்பிலை உப்பொடு பொடுதலை ஒக்கக் கொண்டிடில் நக்கரி நரி பிரியான வயறுகள் தக்கதின் தொத்திடும் கண்டு கொள் திடமே.

நாவு விதமாய் மலங் கழியும். நடுவே வயத்துள் நோவாகும். உள்ளே கழன்று தோய்ந்திருக்கும். உ------ குடுத்த மருந்திழியும். பேனே மெத்த விட்டுந் தவரும் பித்த கழிச்சல் குணமிதுவே.

இருக்கு மருந்து:-

நெய் எவ்வாசாரம், லவுங்கம், சுக்குனி, சாதிக்காய், உடனே ட்ட கழிச்சல் தனை தொத்தாங் கடலை அளவு தான் -2- குறுக்கே பார்க்க சுரங் கடைத்தாப் போலடைக்கும். கடுவொடு புங்கொடு கடம்பு நாவல் கதில் மிசு வண்டில மிடந்த கோரை யிடு மிருநாழி வார்த்து உழக்கதாக்கி யீரவொடு வெந்த வெடி பொதன்ன பொசடை வானரம் அறவு ஒருபது சேனை குடி மறு கடலடை செய்து மாண்டு போர் -2-ரும்படி குதியும் வழும்பு மாறுமே.

சீதமும் வயம்பும் தொன்னி சிவந்தெழு க்குப்பு முண்டார்ய் வேதினை மிகவுண்டாகில் விளம்பினேன் ஒன்று கேளாய் சாதி வெள்ளாட்டுப் பாலில் சங்கு வெள்ளித்தை தெத்து சேதியாய் நிம்பழ சேந்துடன் குடுக்கப் போமே. மஞ்சா நிறை தேவேழ் புலா மேவும் விடித் தேரி நீர் பூலா அஞ்சாதி வையின் வேற்----ம் அசையுங் கஞ்சர் நெல்லி முள்ளி ப்ஞ்சா இடித்து பொடி செய்து பாடுஞ் சந்தனக் குழம்புடனே மஞ்சார் குழலாள் வயறசு கழிச்சல் வயம்புந் தீரும். மருந்திதுவே

அபினி அலவங்கத் தோலும், அது காரம் பூவும் காயும சீரகம் வெல்லங் கூட்டி சிக்கென அரைத்த உருண்டை அது தயிர் தேனில் கொள்ள மாறிடும் கழிச்சலெல்லாம் மறிந்து நிதனைக் கொள்ளீரே. குடல் படுவன் நீர்ப் பாட்டுக்கு உழலை. புமுத்திருக்கன் செவி வேரை ஒரு பாக்களவு அரைத்து முலைப் பாலில் கொடுக்க சத்தியும் உழலையும் கழிச்சலும் தீரும். இந்த வேர் ததாப சுரத்துக்கு இள வெண்ணீரில் கொடுக்கவும். இந்த வேர் சிறு பிள்ளை தோஷக் கழிச்சலுக்கு சுண்டைக்காய் மாதிரி அரைத்து முலைப் பாலில் கொடுக்கவும். கழிச்சலும் உழலையும் நிற்கும். இந்த வேர் வளிசமாடிக் கட்டவும்.

கலிக்கம்.

சீந்த தத்தம் காரீய்யம் சொறியன் த்தமது ரெட்டி சாதி சங்குமருக்கு ரெட்டி வதிட்டரைப் போ மென்றுதே எருமிச்சம் பழச் சாத்திரைத்து வேதித்தெழுந்த கன்னிலிட வியாதி போக்கி வெளியாமே.

சங்கு திப்பிலி, மிளகு, சுக்கொடு, தாரமும் அதிமதுரமு மாதங் வித்தொடு பிதுர ரோகணி கொடிய தத்த மகேசிலையும் அங்கரைப்பசும் நந்தியா வட்டம் சாறு விட்டும் அளாவிய கங்கல் பத்திய விழி தனக்கிட கலசமான நாசமாம்.

பூவுக்கு நெய்யில் புழுக்கடிக்கு க்ஞ்சினியில் மாலைக் கண் றுக்கு மணத்தக்காளி னியில் நீருக்குத் தேன் மயிர்க்கும் ஒசள வெந்த படலம் நீலி வெள்ளை சாறு வேளை வேர் சாத்து புன்றுக்கு புளியிலையல் பூப்படலம் மாதளை தின்ன ஜின்பாயிர் சுகம் ஒன்படலம் தேன் ஒளி மருங்கி வான்டுரைக்கும் கொந்தளரு மக்காய் கையாந்த கரை சாறு நல் லெண்ணை அய் உழக் கறந்த பாலும் யிரு நாழி வெய்யம் விரவி அதிமதுரம் மிகுத்த சந்தணம் நன்றி துய்ய விலாமிச்சை யிருவேலி தலங்கும் லவுங்கம் செண்பகப்பூ பைய்ய நி நிமுத்து ஒரொன்று பங்காலோரொன்றிரு கழஞ்சு நய்ய வரைத்து பதமாக்கி

காய்ச்சி வடித்து தலை வார்க்க உய்ய செவியுடன் காசம் சடி ஒளித்து போய் விடுமே.

<u>அகஸ்தியர் வாகட பிரகாரம் சீந்தில் சர்க்கரை பண்ணுகிற வயணம்:-</u>

பருந்திண்டாய் ஒரு கட்டு கொண்டு வந்து இடித்து சூரணம் வடியிட்டு அதிலே தினம் கடுகு நாலுபடி சலம் வார்த்து ஊற வைத்து காலமே இறுத்து இந்தப் படிக்கு பதினெ நாள் வார்த்து இறுத்துப் போட்டு காடியில் உழக்கு எலுமிச்சம் பழம் முக்கால் சாறு விட்டு ஒரு நாள் ஊற வைத்து மறுபடி இறுத்துப் போட்டு மறுபடி பசுவின் மோர் நாலு வார்த்து பழம் சாறு தெளிட்டி வார்த்து ஊற வைத்து அதுவும் இறுத்துப் போட்டு பசுவின் பால் வார்த்து வங்காள சீனி அரைப்படி போட்டு உலர்த்தி வாசனை அமுர்த சஞ்சீவி சர்க்கரையாம். இது அஸ்தி சுரமெல்லாம் போக்கும்.

<u>மேகத்துக்கு:-</u>

திரிகடுகு, அதிமதுரம், ஓமம், வாய் விளங்கம், நலுக்கி சமூலம் கற்பூரம், குங்குமப் பூ; சீரங் கோரோசனை கஸ்தூரி, சாதிக்காய், சாபத்திரி கிரும்பு இவ் வகைகள் எல்லாம் பலம்.க, இது இளமைப்பாய் சூரணித்து கலந்து கொண்டு சூரணமும் விரல் கொண்டது சாப்பிட மேகம் யது-ம் போகும்.

<u>தலை தயிலம் கெந்தாதிக்கு.</u>

பசுவின் பால் குதிரை பில்லு, கழுதை பில்லு ஆமையோடு முட்டையோடு பலசறை கலைக் கொம்பு சமுத்தி சுத்தி சங்கு கடல் நுரையும், பளிங்கு கல் தாம்பூரம் சுத்தம், அதிமதுரம், சந்தனம், கற்பூரம் இவை கூட்டி கோழி முட்டை வெள்ளை கரு வார்த்தரைத்கவற் செய்து நிழலில் உலர்த்தி கண வியாதிக்கு அந்த அந்த அனுபானங் களிலிடவும். அறிந்து இடவும். இதுக்கு பிறவோய மாதளைக் கொழுந்து அரைத்து பசுவின் பாலில் குழப்பி பரப்பி பக்மாக காய்ச்சி பிற ~~வக்கு~~ வகை மிட்டு கடுப்பு வலிப்பு தீரும்.

<u>கண் வியாதி கண்ணுக்கு அஞ்சனம்:-</u>

மயில் துத்தம் ஒரு பலம் பீங்கான் ஒரு பலம் சிறுகீரை பொன்னாங்கண்ணி, ஓரிலைத் தாமரை வகைக்கு பலம்.க, எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து அடை பிடித்து வெய்யிலில் வைத்து உலர்த்தி சட்டியிலிட்டு மூடி ஒரு அடிக்கு புடமிட்டு எடுத்து பொடி செய்து எழை நெருங்கின சீலையில் வடி கொண்டு சிமிளில் வைத்து ~~குருசீலையில்~~* சிறு பயறளவு கண்ணிலிடவும். இதுக்கு வறண சுக்கிரன் யிறண சுக்கிரன் குச்சம் இவை தீரும். வறண சுக்கிரன் வெளிச்சம் பாறக் ஒட்டாது. கண் கடுக்கும்.

<u>கெருட அஞ்சனம்.</u>

தேத்தாங் கொட்டை இந்துப்பு, சீனக்காரம், ரசம், தாம்பிர பற்பம், லோக பற்பம், நீலாஞ்சனம், மயில் துத்தம் பிரர ரேக்ணி கடல் நுரை, தலை ஒடு செவி முசனம் மனோசிலை, திரிகடுகு சங்கு வேறுக் காரம் பலகறை சந்தனம் வசம்பு யீயம் இவை சமன் புங்கம் சாறு வார்த்தரைத்து குளிகை பண்ணி அனுபானம் வெள்ளை காக்கிணப் பூச் சாத்தில் நந்தியா வட்டம் பூச்சாத்தில் பனமட்டை சாத்தில் முலைப் பாலில் ஆவாரம் பூச்சாத்தில் ~~[illegible]~~* அரைத்திட எல்லாக் கண்ணுக்குமாம்.

பொன்னாங்கண்ணி சிறுகீரை ஓரிலைத் தாமரை வகையொன்று நாற்த்தங்காய் பிரமாணம் முக்குறுணி பசுவின் பாலில் கரைத்துக் காய்ச்சி புரை குத்தி தயிர் கடைந்து வெண்ணை எடுத்து நல்ல தண்ணீரில் போட்டு மோர் கழுவிப் போட்டு அதில் பிரர ரேகை

கற்பூரம், கல்நுண் உப்பு கல்லும் போட்டு பொடி செய்து கட்டி சரித்து கண்ணிலிட உஷ்ண ரோகமெல்லாந் தீரும். இந்தப்பு இதுக்கு தக்க சவுக்காரம் இதுக்குத் தக்க வெண்ணையை விட்டரைத்து பந்தி பதிஞ்ச செம்பு பிறந்த பமி. பச்சைக் கிளிக் கொத்த வண்ணம் பிறக்கும். கொரந்தி கொதிக்க கண் பிரிசலுக்கு கொள்ளு ப்ருப்ப தனைக் கொக்க யிட்டரல் அந்திக்கு முன்னே சிலம்பி நிற்கும். அலைகடல் மீதெழும். ஆதித்தன் போல் ஒத்த கண்ணினும்

நெய் குளிகை திரிபாலை, அதிமதுரம், வெள்ளி லோத்திரம், மரமஞ்சள், வேப்பந் தோல் பாலை வேர், பொன்னாங்கண்ணி வேர், ஒரொன்று கழஞ்சு கட்டி வெள்ளாட்டுப் பால் வார்த்தரைத்து ஒரு படி பசுவின் நெய்யில் எரித்து கண்ணில் நிறுக்க, முருக இதுக்கு கண் அழுத்தியும் உழத்தியும் வீக்கமும் விதனமுந் தீரும்.

சபுகன் சங்கு அரிசு ஒரிலைத் தாமரை வேர் சமன் கட்டி எலுமிச்சம் சாத்தி லரைத்து கறண்டியில் வெதுப்பி கண்ணில் புழிய கடுப்பு வலிப்பு அன்ன கோபம் இவை எல்லாந் தீரும்.

கண்ணுக்கு.

எலுமிச்சம் பழ பருப்பு பத்துப் பணவிடை துத்தம் பத்து பணவிடை மிளகு இரண்டு அரை பணவிடை, தலை மயில் குன்றிமணி சுட்ட சாம்பல் பனிரெண்டரை பணவிடை அவை எல்லாம் நிறப்பிசிலம் வார்த்தரைத்து உருண்டை பண்ணி அநுபானத்தில் ஆனி பூவும் கண்ணிலுண்டான நோவெல்லாந் தீரும்.

கண்ணுக்கு:-

சிறுகீரை வேர், பொன்னாங்கண்ணி வேர், ஒரிலைத் தாமரை வேர், வெங்கலம் சத்து செம்பு, அரிசி, தலை ஓடு, அஞ்சனக் கல்லு, செங்கல்லு சுண்ணாம்பு கல்லு சங்கு பவழம் முத்து இவை புளியிலைச் சாத்திலரைத்து ஒரு திரம் எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து யிறையளவு உருண்டை பண்ணி நிழலில் வைத்து ப் பிழைந்த கண்ணுக்கு பனமட்டைச் சாத்தில் ஒரு நாள் இடவும் கண்ணில் பல நோவும் தீரும்.

சீனக்காரம் பொரித்து பசுவின் வெண்ணெயில் குழப்பி கறண்டியில் உருக்கி உருக்கினதைத் தண்ணீரியில் சாய்ச்சு ஆறின பின்பு வெண்ணெ எடுத்து கல்மேல் இட்டு கல்லுர் கழஞ்சு, பச்சைக் கற்பூரம் மூன்று பணவிடையும் கட்டி செம்பு கொண்டு இழைச்சு சிமிளில் வைத்துக் கண்ணிலிட காசம், புகைச்சல், வலி வீக்கம்விதனம் இவை எல்லாங் குணமாம். கண்ணை செகப்புண்டாகும். கனமென தலையும் நோவாம் எண்ணிய சுரமுண்டாகும். இவை யுடன் வயிறு பொங்கும். பன்னய சத்தி தாகம் பருந்துடன் தோஷமாகில் கண்ணிய சேத்து மத்தில் கடுகியே வந்த தன்றே.

காமாலைக்கு சிந்தா லேகியம்:-

புளியிலை பலம். ௰, இரும்பு பலம். ௫௰, முக்குதாரி பலம். ௫, முளகுருணை பலம். ௫ சங்கம் வேர் பலம். ௨௰; நன்னாரி பலம். ௫, குமுள்ம் பலம். ௫, கிராவேர் பலம். ௫, வற்புல்லாந்திபலம். ௫, நரிப்பயறு கொடி பலம். ௫, கொஞ்சி பலம். ௫, நாயுருவி பலம். ௫, முசுமுசுக்கை பலம். ௫, முன்னை வேர் பலம். ௫, தில்லை வேர் பலம். ௫, இலந்தை வேர் பலம். ௫, சிறுவழுதலை பலம். ௫, முக்காவேளை பலம். ௫, கொள்ளுகா வேளை பலம். ௧, நாகவேளை பலம். ௫, ஆடாதோடை பலம். ௫, நெருஞ்சில் பலம். ௫, சீந்தில் பலம். ௫, கோரைக் கிழங்கு பலம். ௫, நீர்முள்ளி பலம். ௫, காட்டு மல்லிகை பலம். ௧, கரிசலாங்கண்ணி பலம். ௫, பனைக்காஞ்சொறி பலம். ௫, தன்னி முட்டான்

பலம். ரு, புளி இலை வேறே காய்ச்சி இரும்பு வேறே பொடி இரும்பாய்க் காய்ச்சி மத்தக் கசாயமெல்லாம் வேறே ஏழு நாள் காய்ச்சி எல்லாம் கூட்டிச் சட்டியில் இறுத்து குறுகக் காய்ச்சி கடை மருந்து திப்பிலி பலம்.ச, மிளகு பலம். 4 சுக்கு பலம். 4 சீரகம் பலம்.க, ஏலம் பலம்.க, ஓமம் பலம். 4 வாய் விளங்கம் பலம்.க, அமுக்கி ரு பலம்.க, பறங்கிப் பட்டை பலம்.உ, சித்திரமூலம் பலம்.க, செவியம் பலம். கண்டு பறங்கி பலம்.க, தம்பஷ்டம். பலம்.உ, லவுங்கப் பட்டை பலம்.உ, சிறு லவுங்கப் பட்டை பலம்.க, சிறு நாகப்பூ பலம்.க, கொத்தமல்லி பலம்.க, அதி மதுரம் பலம். ½ அக்கார காரம் பலம். ½ ஆனை திப்பிலி பலம். ½ குரோசானி ஓமம் பலம். ½ கடுக்காய் பலம். ½ லவுங்கம் பலம். ½ தாளிச பத்திரி பலம். ½ திராட்சை பழம் பலம்.க, பேரீச்சம் பழம் பலம்.உ, கொம்மட்டி மாதளை ஒன்று இஞ்சி பலம்.ய, நாரத்தம் பழம்.ய, வெல்லம் பலம்.ருய; தேன் பலம். ய, அரப்பொடி பலம்.உ; கசாயம் வடியிட்டு வெல்லம் கரைச்சு வடியிட்டு குறுகப் பாகு பதமானால் கடை மருந்து இடித்து சூரணம் பண்ணி பதத்தில் பொடியிட்டு கிளறி பிறகு தேன் பிட்டு திராட்சை பழமும் பீச்சம் பழம் போட்டு கிளறி எண்ணை குடத்தில் எடுத்து தானிய புடம் வைத்து தின்ன பனிரெண்டு காமாலையுந் தீரும்.

ரோக லெக்ஷணம்.

களமென மிடறை நொந்து கதறிட வயித்தை நொந்து யிடற் பட உடம்பு வத்தி
யிறங்கியே தோறுமாகில் வடிவுடன் வாத சேத்தும மென்று வயித்தனர் கண்டு தானே.
கிறுகிறு என்று யிங்கே செவியுங் கண் தலையுஞ் சுத்தி வெடு வெடு விரலிலேட்டே
வேண்டிய மயக்கங் காட்டில் படியென சத்தி தோணில் பித்தத்தின் கபதானே.

விக்கு மருந்து :-

நிக்கும் தனியே விளாவிலை சுத்த மல்லிகை சுட்டிடத் தீருமே. நில வெள்ளரி சிக்கழனிரோடு கோலமான குழம் பயத்தங் கஞ்சியில் வல் மேற் பொடி யிட்டுக் குடித்திட சாலவந்தனன் சத்தியுஞ் சத்தியுஞ் சாயுமே. ஏலம், வெத்திலையில் காம்பு, எலுமிச்சம் பழத்து வித்து தோல் போக்கி நா றி தனித்து வெந்நீர் கொண்டு அருந்திட கஞ்சி பின்பு அளித்து சத்தி கெட்டு வெடிந்திடு விடு விடென்று விடை கொண்டேகுமே.

செம்பொத்த மேனி தன்னிட முலையிளள் உம் பொத்த நெய்யில் குழைத்து முழுங்கிட வெம் பொத்த மேனியில் வத்திடு விக்கலார் திக்கிடப் போமே-திசை திசை ஓடியே

சந்தனத்தோடு சர்க்கரை, நெல்ப் பொரி, அஞ்சனத்தொடு அமந்த விளாமிச்சை வெந்த நீரில் குழப்பி செயி உண்டிட நெஞ்சில் நில்லாது நிறைந்த ஒக்காளமே.

நவாச்சாரம் கழஞ்சு, கரிசலுங் கன்னிக் கொழுந்து ஒரு கழஞ்சு, அரைத்து முழுங்க ஒக்காளமும் விக்கல் தீரும்.

வாழை சருகு ஒரு சட்டியிலிட்டு சுட்டு அதிலே தண்ணீர் நாழி விட்டு ஊறின பிறகு வடித்து பனை வெல்லம் பக்களவு கரைத்து கொடுக்க வெள்ளோக்காளமும், சத்தியுந் தீரும்.

பூசினை இலையும், பூவும் பொருந்திடு சுக்குத் தேனும் தாறணி மாதர் பாலும் வாறணியும் மலர்க் குழலாயி மறவாமல் அமுக்கிறு வேரும் சாறு வேளை வேரும் பொடி செய்து தேனிலிட விக்கல் தீரும்.

கொடிவேலி வேகு கழஞ்சு, மருவாதியும் ஒரு புண்டு வெள்ள வெங்காயம் சுண்ணாம்பு தண்ணீர் வார்த்தரைத்து நெய்யில் குழப்பி நக்க விக்கல் சத்தி மாறும்.

மயிலிற் கொம்பு விராகனெடை ஒரு பலம் நெய்யில் கறண்டியிலிட்டு உருக காய்ச்சி மூன்று வேளை நக்க விக்கல் ஓக்காளம் தீரும். இது கை கண்டது.

அசீர்ண வாந்தி:-

சோறு செரிக்கிற நேரம் எடுக்கும். அதுக்கு எலுமிச்சங் காயளவு எருமை வெண்ணெயில் கழஞ்சு, புத விக்கலம் மரைத்து கெகம் விரை மூன்று வில்வலைக் கனி யிரு கழஞ்சு கூட்டி அரைத்து வெண்ணெயில் முழுங்க சத்தி மாறும்.

மல்லொத்த தோழி மார்பிலும் காலிலும் மறும் கல்லொத்த புண்கள் கறுகள் களைந் திடில் நெல்லத் தன் சு இய்யில் தாரை தான் சுடு பல்லடை பன்னி வாலட்டிட கட்டுமே.

ரசனத்துக்கு.

குதிரை யவள் சிறுகுறிஞ்சி மஞ்சள் கொறுவிய நத்த ஒரு கிழமையிலிட குரி மேக வன்னன் அதி வருமிளகு நல்லெண்ணெ நாழி அரைத்ததுள் கலந்து யிடுவிறகில் உதிரம் விழும். ஒழுகிய நீர் புண்ணேகே ளெல்லாம் ஒரு கிழமை யிட நீர் போல் உலர்ந்து போமே.

விக்கல் ரணத்துக்கு.

விக்கலுக்கு திண்டாடலே நசியம்:-

செய் நாக்கிலே சுட்டு நாத மிக்குளம் விக்கு திப்பிலி சேர்த்த மதுரமும் சாத்தி நன்முலை பாலுடன் கூட்டியே மூக்கில் வார்க்க முறிந்திடும் விக்கலே யீர வெங்காயம் நசுக்கி மூக்கில் வார்க்க விக்கல் தீரும்.

முருகன் கொடி புதல்வன் முத நடலுடன் தருவுள் பேருஞ்சி ஆலின் சாறும் மருவினிய நற் காடியும் கலந்து நல்லெண்ணெயில் கொடுத்தால் எக்காலும் புண்ணுக்கிதம்

முத்த சாறணை முழு மஞ்சள் இந்துப்பு அத்தை யகன்று அரைத்திடு தேனிலே உத்தப ப்ராயப் பொருதொரு புண்களும் சத்து பண்ணும் வித்திடு ஆறமே,

செங்கீரை தண்டு சிறுக நறுக்கி கருக்கி வசந்து சுண்ணம்பில் குழைத்து கழலைக்கு பூசி காரியத் தகடு வைத்துக் கட்ட கரையும். சாக இந்துப்பு, சுக்கு அரைத்து பூச கழலை. கரையும்.

அரையாப்பு:-

கழுதைத் தும்பை எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து பூச் அரையாப்பு விக்கந் தீரும். எருக்கம் ~~பூங்~~ கழலை மஞ்சள் உரைத்துப் பச. தீரும். கொடி வேலி வேர் ஒரு பச்சைப் பாக்களவு அதில் பாதி வடி சுண்ணம்பு கலந்து பொட்டணங் கட்டி சட்டியில் நல்லெண்ணெ வார்த்துக் காய வைத்து இதமாகக் கட்டி மேல் ஒத்த வீக்க நீரும்.

ரசம் ஒரு கழஞ்சு, ஊமத்தை சாத்தில் முறிச்சு மூன்று நாள் பூச வீக்கந் தீரும். இதுக்கு எண்ணெயாக்க்:-

நல்லெண்ணெ உரி., வெள்ளை குங்கிலியம் நாற்கழஞ்சு, கெந்தகம் நாற் கழஞ்சு, மிளகு இரு கழஞ்சு கூட்டி பதத்தில் எரித்து வெள்ளை சீலை தோய்த்து தீ போட புண்ணும் சீலையும் கல்லும் வஞ்சியும் மாறும்.

சந்நிதி, கை எரிவு, கண் எரிவு, பித்தம்.

ஆசைசந்தனம், அதிமதுரம், அனியார் முத்தம் கயி சோபம், கோஷ்டம், செங்கழநீர், கிழங்கும், கூடும், முந்திரி பேரிஞ்சி யிலுப்பைப்பூ, விலாமிச்சம், நெல்லிப் பருப்பு இலையுடனே பொடி செய்து

சர்க்கரை சரி கூட்டி புதிய கலசத்தில் வைத்து பின்பு காலத்தாலே கழஞ்சு பொடி கழுநீருடனே கொள்வோர்க்கு கை கால் எரிவு, கண்ணெரிவு, கலந்த பித்தம் தனை போக்கும். தலை சுழல், பிறமியம் பித்தம் போம். சந்ததி கொள்வோர்க்கே.

பஞ்ச தாரை நாற்கழஞ்சு, பருத்த மதுரம் நாற் கழஞ்சு இந்த திப்பிலி நாற் கழஞ்சு ஏலா சீரகம், ஒரு கழஞ்சு ஐந்தும் கூட்டி பொடியாக்கி ஆவின் பாலில் அருந்துவீராய். மிஞ்சவந்த தலைவலிகள் வெள்ளைரக்காளம் உள் நடுக்கல் ஐந்து பித்தம், நாற்பதும் போம். அடவி தேடி அடங்கிடுமே.

உமாதம் பித்தம்.

அத்தம் கழஞ்சு, அருசி இரு கழஞ்சு இரண்டும் பாகலிலைச் சாறு வார்த்தரைத்து சீலையில் பிடித்து உலர வைத்து அதில் இரு விரல் சீலை கிழிச்சு பிளிச்சக் காடியிலாகுதல் எலுமிச்சம் பழ சாத்திலாகுதல் பசுவின் பாலிலாகுதல் பிசைந்து கொடுக்க எடுக்கும். பத்தியம் பயத்தங் கஞ்சி காய்ச்சி ஆத்திக் கொடுக்க பொரிக் கஞ்சி கொடுக்க மாறும். இப்படி மூன்று நாள் கொடுக்கவும். பிறகு கடுக்காய் பருப்பு கழஞ்சு வெள்ளைக் காக்குணன் விரை கழஞ்சு, திப்பிலி கழஞ்சு இவை பாகிலைச் சாறு வார்த்தரைத்து ஒரு சாமமரைத்து கடலை பிரமாணம் குளிகை பண்ணி நிழலில் உலர்த்தி வைத்து தாழம் விழுது வாட்டிப் பிழிந்து இவை பாகிலைச் சாறு வார்த்து ஒரு சாமம் அரைத்து உழக்கு சாத்தில் ஒரு குளிகை கொடுக்கவும். இப்படி கால் மண்டலங் குடிக்கவும். இது கொடுக்கும் போது இரண்டு நேரமும் நூத்தொரு குடம் தண்ணீர் எலுமிச்சம் இட்டு சொரியவும். பின்பு இந்த மருந்து எட்டு நாள் எருமைத் தயிருடனே பேயன் பழம் எலுமிச்சம் பழச் சாறும் புளியும் பிசைந்து தலையிலே தப்பி ஆமணக்கு இலை போட்டுக் கட்டவும். மத்தளுள் தண்ணீர் சொரியவும் பின்பு சளி பிடிச்ச பின்பு பவந்தி பழமும் முலைப் பாலும் நசியம் பண்ணவும். சளி முறியந் தனியும் நித்த மொருக்கால் நசியம் விடவும். பிறகு எலுமிச்சம் பழ சாத்திலே மிளகு ஊற வைத்து எட்டு நாள் வைத்து எடுத்து அந்த மிளகு எலுமிச்சம் பழ சாத்திலரைத்து கண்ணுக்கு அஞ்சனம் இடவும். பின்பு கத்தாழை சரகு உலத்திப் பொடி செய்து சீலை வடி கொண்டு அதுக்குச் சரி சீனியும் ஒரு பலம் சீரகமும் பொரிச்சுக் கூட்டவும். நித்தம் ஒரு கழஞ்சு கொள்ளவும். பசுவின் வெண்ணையிலாகுதல் பாலிலாகுதல் கால் மண்டலம் கொடுக்க ~~[illegible]~~ பத்தியம் பசுவின் பால் நெய் பொன்னாங்கன்னி சிறு பயறு நீர் பெரும் பூசினிக்காய் இவையாம்.

தலைக்கு எண்ணை.

நல்லெண்ணை, நெய் பசுவின் பால், எலுமிச்சம் பழம், நாழி சாறு கழஞ்சு, திருமஞ்சன திரவியம், எல்லா மரைத்து கலந்து கொதியிட்டு மெழுகு பதத்தில் வடித்து நித்தம் தேய்த்து எலுமிச்சம் பழம் சீயக்காயிட்டு முழுகவும்.

பெரு வியாதிக்கு.

Not clear

காட்டு மண், சொறி சிரங்கு கலில் புளிப்பு கடுலிய சிவனார் வேம்பு தின்னிடவே கள்ளிக் கொழுந்தும் பனை வெல்லம் கழி மாம்பழங் கராட்டுப் பால் வெள்ளிக்கிழமை நாளாக வியாதியின் படியே வெல்லீருய். தள்ள தள்ள பிடிமாவில் துவளப் பிசைந்து தின்பீராய் வெள்ளை குஷ்டம் இவை தான் போம். வேண்டுங்காலே விரும்பீரே.

வெள்ளை குஷ்டம்.

வடசாலை பட்டை ஆறு பலம், திப்பிலி மூப்பலும் நிலவேம்பு இரு பலம், திப்பி

மூலம் ஒரு புலம் இலை கூட்டி சூரணம் பண்ணி நித்தம் ஒரு கரண்டி பிரமாணம் தேனில் கொள்ளவும். இப்படி ஒரு மண்டலம் கொள்ளக் கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.
பெரு வியாதி குஷ்டம் குணமாம்.

அம்மான் பச்சரிசி சமூலமும் எலுமிச்சங் காய் அளவு அரைத்து உள்ளுக்கு பசுவின் பாலில் கொடுக்கவும். இப்படி நித்தம் ஒரு மண்டலங் கொள்ளவும் குஷ்ட வியாதி குணமாம். உப்பு, புளி தவிர்க்கவும். பதினெட்டு குஷ்டமுந் தீரும். பத்தியம் பசுவின் பால், நெய் முருங்கைக் காயும் இலையும் அவரையுமாம். சித்திரின்பம் தவிர்க்கவும்.

எழு வியாதிக்கு வியாதிக்கும் மோதிர வகை எண்ணை வழக்கிறது.

செங்கொடு வேலி பத்துக் கழஞ்சு, சிறந்த நாயுருவி சமூலமும் முத்திருக்கஞ் செடி சமூலமும் வெள் வண்ணத் திச மூலமும் இலை ஒக்கக் கொண்டு அரைத்துக் கூட்டி பிசைந்து நல்ல செம்பூர் கழஞ்சு நமக்கி வைத்து வட்ட குகைக்குள்ளே இந்த மருந்து பூசி திக கட்டி ---திரை அறிந்து ஆலாலஞ் செய்து உருகின பிறகு இந்த மருந்திலே முப்பது தரம் தோய்த்து தட்டி காய்ச்சி இதுக்கு சத்தாகம் பண்ணி வைத்து மனிதருக்கு எண்ணை பண்ணுகிறதிலே சத்து இட்டு எரித்து நல்லெண்ணை ஒரு படிக்கு சாதிக்காய் பத்து மயிலடி குருந்தம் வேர், ஒரு அம்மானை அளவு மலேசிலை நாற் கழஞ்சு குங்கிலியம் நாற் கழஞ்சு கிரும்பு ஏலம்; அசமதாகம், அதிமதுரம் தேவதாரம் வெட்பாலை கடல் இஞ்சிப் பட்டை ஒரொன்று இரு கழஞ்சு அரைத்து எண்ணையில் கலந்து பதத்தில் வடித்து நாளொன்றுக்கு ஆழாக்கு எண்ணை உள்ளே கொள்ளவும். இந்தப் பிறகாரம் வேண்டின எண்ணை குடிக்க வடிக்கவும். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும். இதுக்கு தீரும் வியாதி பவிந்திரம், சிலந்தி விப்புருதி பெரும் பாடு தீரும்.

சிலந்திக்கு எண்ணை பண்ணுகிறது.

நிலகுமிழம் வேர் அரைத்து எண்ணையில் எரித்து புண்ணுக்குப் போடவும்.
ஆசிர கண்ட மாலைக்கு:- கண்ணருகே பிறக்கிற நாத்தி புண்ணுக்கு:-

சித்தா மணக்கெண்ணை உரி, ரசம் கழஞ்சு, வெள்ளைக் குங்கிலியம் கழஞ்சு, துத்தம் துரிசு கழஞ்சு, வங்காளப் பச்சை கழஞ்சு, சவாங்கம் புளிய மக்கா எலுமிச்சங் காய் அளவு கூட்டி அரைத்து எண்ணையில் குழப்பி சூரிய புடம் இட்டு புண்ணுக்கிடப் போம் நாள் சென்ற புண்ணுள்ள தெல்லாம் போம். எந்த வகை புண்ணுக்குமாம்.

அரையாப்பு விப்புருதிக் கட்டி கரைய:-

ஆகாச கெருடன் கிழங்கு எள்ளு நல்ல வெல்லமும் கடுகுரோகணியும் கூட்டி இடித்து அரைத்து குளிகை நித்தம் ஒரு பாக்களவு கொடுக்கவும். கருவேப்பிலையும் கடுகுரோகணியும் ஆட்டுப் பாலிலரைத்து வீக்கத்துக்கு பசவும். புண்ணுக்கு பசவும்.

உள்ளுக்கு கருவேல யிலையாய் பேசாமல் இரண்டு கையிலும் பறித்து ஒரு கையிலே போட்டு ஒரு கையிலையை வெள்ளாட்டுப் பாலில் எலுமிச்சங் காய் அளவு அரைத்து குடிக்கவும். இப்படி பதினைந்து நாள் குடிக்க கட்டி கனப்பு கரையும் குணமாம். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

பிளவை வீங்கினத்துக்கு.

எருமைத் தயிர் சீலையில் கட்டி மத்த நாள் எடுத்து கூரிய சுண்ணாம்பு கூட்டிப் பூச கட்டி கரையும். புண்ணானால் தயிரும் சோறும் மூன்று நாள் கட்டவும். பின்பு ஆனிய பறிய கார்த்திகைக் கிழங்கு அரைத்து வைத்துக் கட்டக் கரையும்.

சிரங்கு_சரம்_பிரபுஷ்ப_வித்திரம்.

புண்_தீர_எண்ணை_ஆக்க_மருந்து.

வெண்ணொட்டன்க் கொழுந்து வேலிப் பருத்திக் கொழுந்து விட்டத்தேரிக் கொழுந்து சுண்டைக் கொழுந்து ஐந்தும் அரைத்து எண்ணெயில் கொதிப்பிச்சு வைக்கச் சதை வளரும் தடவ.

கருக்கு பத்தாஉஷ்ரி இலை சுருக்கி பொடி செய்து போடப் புண் தீரும். வெள்ளை யிட்டந் தழை அரைத்து நல்லெண்ணெயில் கொதிப்பித்து கட்ட எட்டு நாளிலே ஆறும். பிறண்டைக் கொழுந்து அரைத்து அடை பிடித்து புண் வாயில் வைத்து பிறண்டை இலையைப் போட்டு கட்டவும். வில் இலை ஒரு ஒரு சிறங்கைக்குள் தளை மெத்தனவே வெண்ணெயில் அரைத்துப் பூச சிரங்கு தழுதின வண்ணம் மேல் ஷ்டம் சிவந்து இருப்பனவும் நாக ரேகம் மறவளையும் குசிசுப்பு வங்க தலை புத்து வன்புடைய வாளை தக்கொன்று மத்தும் தகுதி கேள். சொறி உள்ள தினவு தீரும் —

not clear

பெரும் பில. எருமிச்சம் பழ சாறேட குமம்பு மூலைப் பாலிலரைத்துப் பூச சிரங்கு. சொறி. தேமல், வங்கு தழுதளையும் போம்.

மயிர்_வெட்டு:-

அழுக்கிரு வேட்டன் அலரி நாரும் பொன்னுவாரை முருகிலிலை கள்ளிச் சாறு மூன்று நாள் வெந்த எண்ணை மேலில் பூச சிரங்கு, சொறி, தேமல் சிறணியும் யிடையுடனே. தீருமன்னே.

. . ஆயில் பட்டை அரைத்து பூசி வைத்து. காடியில். கழுவிப். போட மயிர் முளைக்கும்

புலிந்திரத்துக்கு_நசியம்:-

தில்லைப் பட்டையும், மருதம் பட்டையும் சமன் கட்டி உலர்த்திப் பொடி செய்து ஒரு பணவிடை பொடி எண்ணையுடன் முறுக்கி மூக்கிலும் நசிம் விடவும். குன்றுமணி பருப்பும் பாஷாணமும் நல்லெண்ணெயில் குழப்பி எரித்து பூச புழு வெட்டுத் தீர்ந்து மயிர் முளைக்கும்.

பெண்டுகளுக்கு_குன்ம_வியாதிக்கு:-

இந்த_வியாதின்_குணம்:- தோஷம், கழுத்தும் மேல் வயிசம் முதுகும் நொந்திருக்கும் சோறு செரியாமல் வாந்தி பண்ணும். சிறு நீரும் மலமும் திரித்து விழும்.

வாதத்தின்_குணம்,_பித்தத்தின்_குன்மம்:- வயிறும் முதுகும் எரியும். அழுத்தி உண்டாம். சிறுநீரும் மலமும் கடுத்து விழும். உடல் வெளும்பி ஆகார மத்து நெஞ்செரிப்பு கண்களும் சிறு நீரும் மஞ்சளத்திருக்கும். அறவும் நோவாயிருக்கும். சோத்தின் மேல் யிச்சை யில்லாமலிருக்கும். உடல் இளைப்பு. போலே. இருக்கும்.

சன்னி_குன்ம_குணம்:- மூன்று குணம் உண்டாயிருக்கும். இரத்த குணம் குன்மம் வயித்தில் ரத்த ரத்தமாய் பிள்ளை பெத்தாருக்கு விழுகிறுப் போலே விழும். பூ விலக்கமாயிருக்கும். உதிரம் போதப்படும். அவளுக்கு உதிரங் கரைந்து சத்துவம் கெடும். மத்தல செவியும் அப்போது வயத்தில் உதிரங் கட்டும் பட்டு பிள்ளை உண்டாளப் போலே முலைகள் கரத்து பால் பீறோடும். பன்னிரெண்டு மாதம் சென்றுல் உடம்பு நொந்து உதிரம் போலே போகுமாம் அல்லது குடல் போலே விழுந்து போகுமாம். இப்படி குன்ம குணம் வியாதி குணம்.

~~வரியப்பட்ட பரியாரிகள் அறிந்து~~ பரியாரம் ~~பண்ணுகிறதுக்கு~~ மருந்து:-

அறியப்பட்ட பரியாரிகள் அறிந்த பரியாரம் பண்ணுகிறதுக்கு மருந்து:-

சறுறவேளைக் கிழங்கு நாழி, வெள்ளை வெங்காயம் நாழி, சத்தி சார, வேளை கிழங்கு நாழி, கருஞ்சீரகம் பலம்.க, சீரகம் பலம்.உ, ஈர வெங்காயம் பலம். நெய் ... பலம். மிளகு பலம்.உ, இதெல்லாம் பதத்தில் சுடுகாக்கி கட்டிக் கொள்ளலாம். இதுக்கு குடி நீர்:- அரிசிசாதம் நாயுருவி ... இலையும் போட்டுக் காய்ச்சிக் கொடுக்கவும். இப்படி கால் மண்டலம் குடிக்க குன்மம் குணமாம்.

ரச செந்தூரம்.

ரசம், அரிதாரம், கெந்தகம், சாதிலிங்கம், மனோசிலை இவை ஐந்தும் சமன் கட்டி அம்மான் பச்சரிசி கீழாநெல்லி, குப்பமேனி மூன்றும் வேறே ஒன்று ஒரு சாமம் மத்திச்சு மூன்று சாமமும் மத்திச்சு காசி குப்பியிலிட்டு ... கொண்டு அரைத்து சீலை மண் செய்து வாலுகா எந்திரமாக கொண்ணூறு நாழிகை எரிக்கவும், செந்தூரமாம். இந்த செந்தூரம் தேனில் ஒரு பணவிடை ஐந்து நாள் இடவும். இப்படி நாற்பதெட்டு நாள் இடவும். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும். இது சகல வியாதிக்குமாம்.

குன்மம் காணும் பொல்லாத. கொடிய கடிய வியாதி கண்டீர் குன்மங் காணும் ஓட்டாத கள்ளிப் பாலும் இந்துப்பும் தென்னங் காயில் உள் போட்டு தீயச் சுட்டுச் சிறப்பாக்கி பொன்னங் காடி அளவு கொள்ள பொல்லா குன்மம் போய் விடுமே.

முருக்கம் வேர்ப் பட்டை, புளியம் பொருக்கு, நாயுருவி, சதிரக் கள்ளி பேரண்டை கொடிவேலி, ஒரோன்று நாலு பலம் சட்டி காய வைத்து அதில் இரண்டு பலம் காரியம் கருக்கிப் போட்டு உருக்கிறத்திலே நிறுத்து யிறக்கிற மருந்தெல்லாம் சட்டியிலிட்டு கரியாமளவும் வறுத்து இறக்கிப் பின்பு யீயம் எடுத்துப் போட்டு அந்தக் காரீயத்தை பொடி செய்து அந்தப் பொடிக்கு சமன் கருவேல யிலை உலர்த்தி பொடியாக்கி அவுரியிலை உலர்த்தி பொடி செய்து சரி பாதியும் இரண்டு பொடியும் அதில் பாதியும் கூட்டி நித்தம் கழஞ்சு பொடி சும்மா தின்னலாம். அல்லது வெந்நீரில் குடிக்கலாம். இது ஐந்து குன்மத்துக்குமாம். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

ஆவாரம் வேர்ப் பட்டை ... பதக்கு கொண்டு வந்து இடித்து புது முடா ... முடாவில் இட்டு நீர் வார்த்து ஊறப் போட்டு ... ரிய புடத்தில் வைத்து கையைப் போட்டு நித்தம் எட்டு தரம் கீழ் மேல் துழாவிக் கொடுக்கவும். இப்படி ... ரிய புடத்தில் வைத்து இரவுக்கு எடுத்து வைக்கவும். இப்படி ஆறு நாள் வைத்த பின்பு எல்லாம் ஒரு முடாவில் விட்டு நித்தம் இரண்டு நேரமும் உரி உரி மதியாரம் குடித்து வரவும்

அந்திரு அசனத்துக்கு முன்னே ஒரு சிராகண்டை வெந்தயம் பொடி செய்து பச்சை மூங்கில் சீவினதும் காவேளை வேரும் கசாயம் வைத்து அதில் வெந்தயம் பொடி போட்டு கொடுக்கவும். பின்பு பத்தியம் பசுவின் நெய், வெண்ணெய், அவரை பருப்பு நீர் இப்படிக் கால் மண்டலம் கொடுக்கவும். வாந்தி குன்மம் தீரும்.

பித்த குன்மத்துக்கு ஆவின் பாலும் இளநீரும் அடுத்த பூசனிச் சாறுடனே மேவுன் பசுவின் பால் நாழி சுவை கொள்ளக் கூடும் கோஷ்டம் அதிமதுரம் கொள்ளும் பச்சிலை கச்சோலம், பாவும் ஏலம் லவுங்கம் பன்னீர் கழி நீர்ந் தாரமரை வளைய மேவும் திரிகடுகனி விழல் சுக்கு, வெந்த பத்தில் இடித்து நக்க நாபசுரமும் தனியவனும் கொயநறளே, குறையில்லை கொள்ளீர் பூசனி நெய்யிதுவே.

<u>எழும்புருக்கி காமாலை:-</u>

பழ வெளுப்பு காமாலை வறட்சி பிரமியம் எழும்புருக்கிக்கு நெய்;
நீரடைத்தி வேர், நீர் முள்ளி வேர், நீர் புல்லாந்தி வேர், குமிழம் பாலை, பொன்னாங்
கன்னி வேர், பெருங் குரும்பை வேர், தாமரை வளையம், தண்டையான் கிழங்கு, மிரு
வேலி, விலாமிச்சம், அதிமதுரம், சால்திர பேதி, ஏலம், லவங்கம், கோஷ்டம்,
செண்பகப் பூ, சாதிக்காய், நரம் பிசின், செஞ்சந்தனம், கடுகுரோகணி, இவை ஒன்று
இரு கழஞ்சு கட்டி பசுவின் நெய்யில் கொதிப்பித்து உள்ளுங் கொண்டு தலைக்கு தேய்க்க
வெளுப்பு மாறும்.

<u>பித்த சுரத்துக்கு எண்ணெய்.</u>

சீதேவி செங்கழனி சமூலமும் சித்தாமுட்டி சமூலமும் சீந்தி தண்டு இருவேலி இலை
பதக்கு நீரிலிட்டு இரு நாழி ஆக்கி வடித்த கற்கம் செவ்வள்ளிக் கொடி அதிமதுரம் பெரு
குரும்பை, தலைச்சிலை முத்தக் காசு, நல்லெண்ணை ஆழாக்கு விட்டுப் பெருங்காயம் முத்து
வார்த்து திப்பிலி, மிளகு, சுக்கு, ஏலம், ஓமம் பொடி ஆரம் பலம். பொடி தூளாவி
பதத்திலிறக்கி பாக்களவு தின்னவும்.

<u>சாவு பிள்ளை பெத்தவளுக்கு மருந்து:-</u>

~~சீதேவி~~ பிரண்டை நறுக்கி அரை மாகாணி நொச்சியிலை சாறு எலுமிச்சங்
காயளவு சுக்குத் தேறுரெண்டு உள்ளிப் பூண்டு கடுக்காய் மூன்று புளி ரெண்டு பாக்களவு
சமதாகம் பலம்.க, அரைத்து சாறு கொடுக்க தீரும்.

<u>கிருமிக்கு:-</u>

சாதிக்காய், சாபத்திரிகிரும்பு, குரோசானி, ஓமம், அபினி இலவம் பிசின்
அக்கார காரம், சாதிலிங்கம், சமுத்திர சேகி வைர வெளிசிப் பிசின் நீர்முள்ளி விரை
திலட்டி விரை, நத்தைச் சூரி விரை ஆக பதிமூன்று வகை மருந்தும் கூட தேங்காயில்
குள்ளே போட்டு உருந்து மாவாலே பூசி மூடி சீலையில் கடவிப் பூசி பசுவின் பாலில்
வேக வைத்து சுவறின உடனே எடுத்து தண்ணீரலரைத்து சுண்டைப் பிரமாணம் உருண்டை
பண்ணி மிட சர்வ கிருமியும் போம்.

<u>ஊசி போலே குத்துகிறதுக்கு:-</u>

போக்கிய தனலெடுத்து சட்டியிலிட்டு மிட்டை பொன் தாம்பல் உரல் கொண்
டத்தை கயித்தாளாயி தெம்பத் பொடியைத் தூவி தித்தமாயி புகையில் விட்டுப் போமே

முடக்கொத்தான் உரி நல்லெண்ணை மிளவும் எழுதியாத வேர்க் கொம்பு வசம்பு
உள்ளி பெருங்காயம் திக்கைத் தகடு உடனே மிந்துப்பு சீனா சாலை சிதாரி தேவதாரம்
சதகுப்பி வகை ஒன்றுக்கு கழஞ்சு அடுகிட்டரைத்து கழஞ்சொன்று அரைத்து லதில் வாலா
கலக்கி அடவாக வெந்திறக்கி அரு தினமுங் கொள்ள கெடு கிட்டு மிக வலித்து வரும்
நிதம் பருவிலை நிச்சியமாய்த் தீருமென்று நெத்தத்திலல் முனவன் தானே.

வெள்வெங்காயம் முருங்கப் பட்டை, சுக்கு, கொள்ளு, ஆழ படி தண்ணீர் விட்டு
நாழியாக காய்ச்சி கொடுக்கவும். இப்படி எட்டு நாள் கொடுக்கவும். இதுக்கு தீரும்
வியாதி ஊசி போலே குத்தறதுக்கும், தலையும் நிற்கும்.

<u>செவுடு காசம்:-</u>

பெருங்காயம் அவரைக் கொட்டைப் பிரமாணம் தண்ணீர் வார்த்தரைத்து ஒன்றுப்
க்

"ட்டி சட்டி காய வைத்த கையாந்த கரை நெல்லிக்காய் கருதம் சாறு ஊழி மெய்யார் எண்ணே அய் உழக்கும் மதித்த பாலும் அரநாழி செய்யாம் மதுரம் யீரா சேர உருக்கித் தலையில் வார்க்க அய்யிரால் வந்த கன காசம் அடைத்த செவிடுந் தீர்ந்திடுமே..

உ.1.63. "ரத்தக்கு எண்ணெய்.

அமுக்கிரு, நன்னாரி, கோஷ்டம், கடுகுரோகணி, ஏலம், லவுங்கம், தாமரை வளையம், சுக்கு இவை ஒரெரன்று கழஞ்சு எண்ணை நாழியில் கூட்டி வடித்து உள்ளங் கொடுத்து மேலுக்கும் பூச பித்த சுரமுந் தீரும்.

விஷ சுரத்துக்கு:-

அமுக்கிரு வேர் பதினைந்து பலம் இடித்து பதக்கு நீரிலிட்டு நாழியாக காய்ச்சி வடித்து அதில் நாழி காடியும் இருநாழி எண்ணையும் கலந்து கற்பம் பத்து பலம் அமுக்கிரு வேர் அரைத்து கலந்து நாற் கழஞ்சு கடுகு ரோகணியும் நாற் கழஞ்சு பெருங் குரும்பையும் வேலிப் பருத்தி வேரும் இட்டு மெழுகு பதத்தில் வடித்து உடம்புக்கிட்டு பிடித்து உள்ளங் கொடுத்து கைப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

சமுத்திர பாலை விரை:-

இந்த விரையை தண்ணீரில் உரைத்துக் கொடுக்க நீர் பாடும் வாந்தி பண்ணுகிறதும் வயிறு கழிச்சலும் நிற்கும். குளிர்ந்த நீரில் உரைத்துக் கொடுக்க ரத்தக் கடுப்பு மூலக் கடுப்பு மூலத்திலுந் தடவ தீரும். குளிர்ந்த நீரில் கொடுக்க எரி குன்மம் தீரும். முலைப் பாலில் கொடுக்க தலை "த்து தீரும். நினைவு தப்பி யிருக்கிறவர்க்கு கொடுக்கத் தீரும். தலை வலிக்கிறத்துக்கு நெத்தியில் பூசவும். தண்ணீரில் உரைத்து கண் சுத்தும் பூசவும். கண் வலி தீரும். வீக்கத்துக்கு சிலந்திக்கு அதிலிருக்கிற குணிக்கும் குளிர்ந்த தண்ணீரில் உரைத்துப் பசவும். போகுமென்றால் கனிப் போடவும். உண்ணுக்குக்கும் அல்குல் வீக்கத்துக்கும் தடவவும். விஷத்துக்கு எலுமிச்சஞ் சாத்திலாகுதல் காடியிலாகுதல் உள்ளுக்கு கொடுத்து நசியம் பண்ணவும். கடி வாயிலும் கடிவாய் கீறி ரெத்தம் வாங்கவும். சிலந்திக்கும் உடைஞ்ச புண்களுக்கும் கத்தரிக்காய் சாத்தில் உரைத்து தழும்பு போலே பூசி அதின் மேலே கத்தாழும் போட்டுக் கட்டவும். ஒரு தலை வலிக்கும் முலைப் பால் எலுமிச்சம் பழம் அரைத்து தடவி நசியம் பண்ணவும். மெத்தக் கடினமாயிருக்கும். சீலையைக் காய வைத்து தலையிலே ஒத்திடவும். வியாதி யிதலை தலை-களத்தியும் தயிரிலேயாகிலும் உரைத்து கொடுக்க பயத்திலுலே எடுத்த கழிச்சலும் உஷ்ணத்திலுலே எடுத்த ரத்தமுந் தீரும். பசுவின் பாலில் உரைத்து கொடுக்க சுரமும் வாயில் புண்ணும் நீர் இறங்காததும் எலுமிச்சம் பழ சாத்தில் உரைத்து சீரகம் வறுத்து பொடி பண்ணி சர்க்கரையுங் கலந்து கொடுக்க பயித்திய சிலேத்துமந் தீரும். ஐந்து நாள் காலமே கொடுக்கவும். கொடுத்த முட்டாங்கு போட்டு மூடி வைக்கவும். உஷ்ண ஓலக்கு பறங்கிப் பட்டை பொட்டணங் கட்டி இளம் பதத்தில் காய்ச்சிக் கொடுக்கவும். அந்த கல்லை தண்ணீரில் உரைத்து ஒரு நாளைக்கு மூன்று தரங் கொடுக்கவும் தொண்டை வீக்கந் தீரும்.

பொன்னாங்கன்னி கீரை, நன்னாரி ஒரிலைத் தாமரை லவுங்கம், மரமஞ்சள், இருவேலி, விலாமிச்சை, ஏலம், அதிமதுரம், செண்பகப்பூ, சீரகம்,. செங்கழுனி, கோஷ்டம், செங்கழுனி கிழங்கு, முத்தங் காசு, நெல்லி தானிக்காய், சந்தனம் இவை ஒன்று ஆறு கழஞ்சு கூட்டி இடித்து இளநீர் குணியில் பாதியாகல் வடிச்சு காய்ச்சி பதத்தில் இறக்கி முத்தம் மூரிசி யிருஞ்சினம் பித்த ரேசினை சங்கு வெங்கலம் அரை அரைக் கழஞ்சு, பச்சைக் கற்பூரம் பரிவுடன் சேர்த்து பானி தன்னில் பாங்குடன்

சேர்த்து வைத்து கன்னிலிட கலங்கும் வியாதிகள் பித்த காசம், நிலகாசம், வறள் காசம், குமார காசம், புகைச்சல், எரிப்பு, நீர் முட்டு, வெள்ளெழுத்து பிரிசில் புன் பாடும் பலம், திமிர் வலிப்பு இறண்ட சுக்குறன், ஏலம், சுக்கு, மிளகு, திப்பிலி விழி கண்டு குறடு பலவுந் தீரும்.

ஏலாதி கிருதம்.

ஏலம், சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சடாமஞ்சி, சிறுநாகப்பூ, கர்காட சிங்கி, லவுங்கப் பத்திரி, கொத்தமல்லி, செவியம், சிற லவுங்கப் பட்டை, விலா மிச்சை கோரைக் கிழங்கு, நெல்லி முள்ளி, தாளிச பத்திரி, வாய் விளங்கம், கஸ்தூரி மஞ்சள் ஆக மருந்து வகை இருபத்தொன்று வகை ஒன்றுக்கு பலம்.வ, சர்க்கரை பலம். கூட்டிக் கொடுக்க சகல வியாதிக்குமாம்.

உடம்பு பருக்க, பயித்தியத்துக்கு, பிள்ளை யுண்டாக இதுக்கு மருந்து:-

தண்ணி முட்டான் கிழங்கு, அமுற்த வள்ளிக் கிழங்கு, நிலப்பனங் கிழங்கு, பூசனிக் காய் சாறு, நெல்லிக்காய் சாறு, தேங்காய்ப் பால் வகை ஒன்றுக்கு சாறு நாழி டித்து பாகுலே பதமாக காய்ச்சி கடைச் சரக்கு ஏலம், லவுங்கம், லவுங்கப் பட்டை, அதிமதுரம், முந்திரிப் பழம், இலுப்பைப் பூ, அமுக்கிறு கிழங்கு, ஓரிலைத் தாமரை, முள்ளி விரை, திரிபாலை விரை சீனி இவை ~~பலம்~~ வகைக்கு பலம். 1/2 திப்பிலி, சுக்கு, ஓமம் எல்லாங் கூட்டி இடித்து சீலை வடி கொண்டு உழுந்து நாழி பூனைக் காலி விரை நாழி காய்ச்சி கசாயம் ஒக்க விட்டு முந்த வடிச்ச கசாயமும் கூட்டி லேகம் பன்னி பொடி தூவி கிளறி நாழி நெய் விட்டு நாலு பலம் தேனும் விட்டு நாலு பலம் சர்க்கரை யும் போட்டு பேயன் பழம் சாறு உரித்து புதுப் பானையில் போட்டு இரு பலம் சர்க் கரையும் போட்டு மூடி வைத்து மத்த எடுத்துப் பார்க்க தண்ணிர் விட்டியிருக்கும்.

அந்த நீரைக் குழம்புடனே விட்டு பின்பு பொடி தூவிக் கிளறி வாய் குவிஞ்ச கலசத்தி லெடுத்து செம்பிட்டு ஒரு மண்டலம் தானிய புடம் புதைத்து வைத்து எடுத்து ஒரு பாக்கள வு காலமே கொள்ளவும். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும். மூன்று நாளையிலே வறட்சி தீரும். பலமுண்டாம். பத்து நாளையிலே மயிள் தெளியும். முப்பது நாளையிலே மலடி பிள்ளை யுண்டாம். அலியும் புருஷனுவான். ரத்த பித்தம் எலும்புருக்கி பாண்டுவ ரோகம் காமாலை, இருமல் மூத்திரம் அதியம் பிரமியம் பெரும்பாடு தீரும்.

ஷன்மம், எலும்புருக்கி, காமாலை, இருமல், மூத்திரம் பெரும்பாடு அந்திர வாய்வு:-

அழிஞ்சில் பருப்பு, நேர்வாளம் பருப்பு விராகனெடை, உள்ளி பலம்.௧, பெருங் காயம் பலம்.வ, புழுங்கல் அரிசி தவுடு பலம். இ இலுப்பைக் கட்டி பலம்.வ, ரச கற்பூரம் பலம். இதை அரைத்து தூதுவேளைக் காய் பிரமானம் உருண்டை பன்னி ஆறு நாள் கொடுக்கவும். பத்தியம், பால், நெய், பருப்பு இளங் கீரையாம்,

பெரியவர்களுக்கு:-

ரசகற்பூரம் பலம். 7/4 செந்தூரம் பலம்.வ, திப்பிலி பலம்.௧, ஓமம் பலம் .௨, வாய்விளங்கம் பலம். 1/2 வெல்லம் பலம்.௨, இது பொடி பன்னி பிசைந்து பதி னெட்டு உருண்டை பன்னி தினம் இரண்டு நேரமும் கொள்ளவும். பத்தியம், பால், நெய் வெல்லங் கூட்டவும்.

வாயில் கட்டினல் கருவேலம் பட்டை காய்ச்சிக் கொப்புளிக்கவும். இதுக்கு உளை ஷன்மம், அந்திர வாய்வு தீரும். விளக்கெண்ணை வார்த்து முழுகவும்.

குன்மத்துக்கு உப்பு பலம்.உ, வெள்ளுப்பு பலம்.உ, நாயுருவி எள்ளுச் செத்தை புளியம் பட்டை எருக்கம் பூ சூரணம் பண்ணி தின்னவும்.

வாதபக்ஷசம் என்பது வாய்வுக்கும்:-

நாபி, கெந்தகம், சூதம், காந்தம், அப்பிரகம், வெள்ளி தங்கம், தாம்பிரம், வங்கம், நாகம் இது வெல்லாம் சமன் கூட்டி கையாந்தகரைச் சாத்தில் ஏழு நாள் அரைத்து குளிகை பண்ணி உலர்த்தி காசி குப்பியில் சீலை மண் செய்து வைத்திட புடமிடவும். ஆறின பிறகு எடுத்து ஆடாதோடை சாத்தில் கொடுக்கவும். இதுக்கு தீரும் வியாதி உருதம்ப வாய்வு, காஷ்ச திறதம்ப வாய்வு, ஆம வாய்வு, தமர் வாய்வி, வாத சூலை, உமாத வாய்வு இவை தீரும்: பத்தியம் கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

அஷ்சத கிரணிக்கு ரசாயனம்:-

பெருங்கிழங்கு சமூலம் பத்து பலம், நாலு மரக்கால் காடியில் போட்டு பாதியாகக் காய்ச்சி இதுக்கு சரியாகப் பசுவின் பால் விட்டு நாலத்தொன்றாய்க் காய்ச்சி பதினாறு பலம் சர்க்கரை போட்டு பாகு பதமாய்க் காய்ச்ச பிறகு திரிகடுகு, திரி பாலை ஏலம், லவுங்கம் பத்திரி, விலாமிச்சம் வேர். அமுக்கிறு வேர், வாய் விளங்கம் சங்கு நீர் லவுங்கம் சிறுதை வேர், பொன் முசுட்டை வேர்,. கோரைக் கிழங்கு, நரியாம் பொரி அரிசி ஆகிறது, சிவந்த அரிசி, வெட்டி வேர் இது வெல்லாம் சர்க்கரைக்குச் சம மாக கொண்டு சூரணம் பண்ணி அந்தப் பாலிலே போட்டுக் கிளறி நெய் நாழி விட்டு சிக்கென பதத்திலிறக்கி நெல்லிக்காய்ப் பிரமாணம் ஒரு நேரங் கொள்ளவும் தீரும். கிரணி பல விருத்தியுண்டாம். க்ஷயமும், செயமும் அஜேசிகம் வாங்கும். தலைவலி வாங்கும். தொண்டைக் கட்டும், கிறந்தியும் தீபனமுண்டாம். மல சுத்தியாம். எரிச்சல் தீரும். சீத சுரம் வாங்கும். மூலமும் வாங்கும். சுவாசம் பயித்தியம் அதிசாரம் தீரும். ஒரு வருஷத்து சுரம் முதலாய்த் தீரும்.

அஜீர்ண வாய்வுக்கு.

சாதிக்காய், சாதிபத்திரி, குரோசானி, ஓமம், அதிவிடயம், பொன் முசுட்டை சுக்கு, திப்பிலி, மிளகும், ஓமம், வெட்பாலரிசி, திப்பிலி மூலம், நெல்லிப் பருப்பு, சீரகம், வாய் விளங்கம், ஏலம், காசுக் கட்டி, கோஷ்டம், கருங்குங்கிலியம், கற் காட சிங்கி, கடுக்காய் வேலம் பிசின் விளாம்பிசின், மாங்கொட்டை, புளியங் கொட்டைத் தோல், நல்ல அத்திக்காய் பொன் மெழுக்கு பெரு மரப்பட்டை வில்லை ஒடு முத்தம் பருத்திக் கொட்டை பருப்பு கடல்நிஞ்சி பட்டை, ஆவாரம் விரை கஞ்சா விரை அபினி அதிமதுரம். இது வெல்லாம் பொன்னிறமாய் வறுத்து பொடி செய்து எருமைத் தயிரில் தேனில் ஒரு விரல் கொண்ட மாத்திரம் இருபது நாள் கொள்ள வயிற்று நோவு, கிருணி, குன்மம் தீரும்.

சூதக வாய்வுக்கு கசாயம்.

முங்கிலிலை கொத்தமல்லி, சீந்தில், சுக்கு, ஸ்ரீ முத்தமோடு நிலவேம்பு, சித்தா முட்டி பறங்கிப் பட்டை, திரிபாலையும் பகுந்த நீரில் பக்குவமாய் எட்டொன்றாய் பருகீராய் யிதங் கொள சுரமும் உழலை ரத்தக் கட்டு சயித்தியமும் வாந்தி வள்ளிக்கை தீரும். எங்கிலா சூதகத்தின் வாய்வாலே எடுத்த நோர் யிவை எல்லாம் ஏகுந்தானே.

விஷதோஷத்துக்கு கசாயம்:-

எருக்கம் வேர், மரமஞ்சள், [illegible], முருங்கை நெருஞ்சில் நொச்சில்

யியல்பான மரமஞ்சள், நிலவேம்பு சுக்கு, சுருக்க மரம் சாறட்டை வேர் தா[illegible]வேளை வசம்பு, அரத்தை தூய திப்பிலி மூலம் செவியமும் வருக்கமாம் கண்டங் கத்திரி, கொ[illegible] வேலி, வகையுடனே இலைகள் வகுத்துக் கட்டி நறுக்கியே நாழி நீர் உழக்காய்க் காய்ச்சி, நன்றாக நீ யதனை நயந்திடிரே.

நயந்திடுங் கசாயந் தன்னை நன்றாக யிதனைக் கொள்ள உய்ந்த தோர் சங்கை யாவும் உயிர் இன்ன தோஷம் எழும் நயந்த தோர் [illegible]தகத்தின் நடபதின்ன வாய்வு எல்லாம் பயந்து தான் ஓடும் சொன்னோம் பணிந்த தான் முனிவர் தானே.

[illegible]சிக வாதம்.

திப்பிலி பலம்.உ, சர்க்கரை பலம்.ங, வாய் விளங்கம் பலம். $\frac{1}{2}$ சிறுதேக்கு பலம். $\frac{1}{2}$ சீரகம் பலம். $\frac{1}{2}$ சுக்கு பலம். $\frac{1}{2}$ மிளகு பலம். $\frac{1}{2}$, திப்பிலி பலம். $\frac{1}{2}$, மோடி பலம். $\frac{1}{2}$ செவியம் பலம். $\frac{1}{2}$, லவுங்கப் பட்டை பலம்.வ, லவுங்கப் பத்திரி பலம்.வ, ஏலம் பலம்.வ சித்திர மூலம் பலம்.வ, கையாந்த கரை பலம்.க, சாதிக்காய் பலம். $\frac{1}{2}$ எல்லாம் [illegible]ரணம் பண்ணி தேனில் லேகியம் பண்ணி கொடுக்க [illegible]தக வாய்வு நீரும். இருமல், அக்கினி மாந்தம் (ரா ஊது தீரும்.) ?

~~பிள்ளை நச்சு விழாவிட்டால்:-~~ நஞ்சு வாது

பழனி பண்டாரம் செல்படி இதுக்கு கசாயம்:-

முருங்கைப் பட்டை கண்டங் கத்திரி வேர், மாவிலிங்கம் பட்டை, பெருமரப் பட்டை, நஞ்சறுப்பான் சலப்பம் விரை, திப்பிலி, மிளகு, வெள்ளுள்ளி, முக்கா வேளை கண்டு திப்பிலி இது கசாயம் வைக்க மூன்று நாள் கொடுக்கத் தீரும்.

வாய்வு [illegible]லைக்கு நெய் லேகம் பண்ணுகிறது:-

வில்வ பிஞ்சு மேவும் சங்கு கொடிவேலி வேர், கூர்க்கும் பெருங்காயம், வெந்தயம், வசம்பு, வெட்பாலரிசி, அதிவிடையம், ஆனைக்கா வேளை, செவியம், திப்பிலி, செம்முள்ளி, சராகம், கலியரேகனி, கார்க்கும், வெள்ளுள்ளி, பஞ்ச லவணம் பாயிலா ஊதாரம், கடுகு, திரிபால, கடுகு [illegible]ரணம், வெந்நீர் தனிலே மேவி கழஞ்சு கொள்ள அண்ட வாதம் ஆமணக் கெண்ணையில் கொள்ள தீரவின வியாதி திடமுடன் கொள்ள மூலகாசமும் முகந் திட்ட குன்மமும் சங்க கிடுனி தன் பெரும்பாடும் பிறயியம் இபதம் சர்வ சுரமும் தலைவாயி அரிசியும் உதிர மத்த வாய்வும் உர்ண்ட வாதம் ஆம் [illegible]லயும் ஆமக் கிருமியும் கந்தன் கயில் வேல் கண்ட காஞ்சு மவிஞ்சும் போல வியாதி ஆறமே.

(எடு இல்லை)

குன்மம் இருபதுக்கும் மேகாதி குளிகை பண்ணுகிறது.

ரசம், கெந்தகம், வெங்காரம், என்னாரி காரமும், மனோசிலையும், மருவும், தாம்பிற பற்பம், வன்மை, திப்பிலி, மிளகு, லவுங்கம், ஒருமை நொச்சில் கண்டங் காலியும் ஒக்கும் ஆடாதோடையிலை பெருகும் சாறுடன் தானரைத்து பின்னும் பயறளவு உருண்டை பண்ணி செய்த உருண்டை தேனில் நெய்யில் சிறந்த சக்கரை தனில் கொள்ள அய்யும் ஆச்சுவாசம் ஆனை யீளை இருமலுடன் சுரமும் மெய்யும் குன்ம மிகவுடன் மிகுந்த சுர வகை தனை அனைத்தும் உய்ய ஒரு யிடமில்லாமல் ஓடிப் போகுங் கண்டிரே.

தாளிச்ச வடகம்.

(தாளிச்ச மாத்திரை) சுக்கு பலம்.க, மிளகு பலம்.க, திப்பிலி பலம்.க, செவி

செவியம் பலம்.1/2, சித்திர மூலம் பலம்.1/2 சங்கு நீர் பலம்.க, கொத்தமல்லி பலம்.க, சிறுநாகப்பூ பலம்.க, ஏலம் பலம்.1/2 லவுங்கப் பட்டை பலம்.வ, பத்திரி பலம்.வ, ஒமம் க, கிராம்பு பலம்.ப, சாதிக்காய் பலம்.ப, சாபத்திரி பலம். கோஷ்டம் பலம்.வ, எலுமிச்சம் வேர் பலம்.வ, தாளிச பத்திரி பலம்.க, சர்க்கரை பலம்.அ, பசுவின் பால் நாழி புட்டு கட்டி சூரணம் வைத்து வடகம் பண்ணவும்.

பரங்கிலாதி ரசாயனம்.

பரங்கிப் பட்டை பலம்.ய, திரிகடுகு, திரிபாலை, ஏலம், சீரகம், கருஞ் சீரகம், சாதிக்காய், சாதிபத்திரி, லவுங்கம், சீ லவுங்கப் பட்டை பத்திரி, சிறு நாகப்பூ, வால் மிளகு, முந்திரிகைப் பழம், சங்கு நீர் வகை ஒன்றுக்கு பலம்.வ, கோஷ் டம் அதிமதுரம் வகைக்கு பலம்.க சர்க்கரை பலம்.ய, பசுவின் மோர் நாழி இப்படி புட்டு கட்டி ரசாயனம் பண்ணவும். கடுகு, புளி வாழைக்காய் ஆகாது.

மந்தார காசத்துக்கு கண்டாத்திரிகம்:-

மாய் தேரர் நாசி தன்னில் தும்மல் மிகவுண்டாகும் நோய் நீர் விழுந்து நெஞ்சில் நொந்தடைத் தீழையாகும். மாய மந்தார காசத் நடனிது தானே என்று மாய மாமுனிவர் சொன்னார் வன்மையைக் கண்டு கொள்ளே. யிடுப்புடன் முள்ளந் தண்டு யிருபுறம் விலாக்கள் நெஞ்சு நடுக்கியே குளிரும். வெப்பு நெய்யவே கொதித்துக் குத்தும். அடுத்திடும் உதிர நோவும் மயக்கமோடி திமல் செய்யும். குடி கொள யிருந்து தென்மேல் கூசம் லிப்புருதி தானே. யிந்த நோய் நின்ற நாளில் யிருமியே செயலுமண்டாய் வந்து தான் ஆனி வத்தி மயக்கிடும் கோபமாகும். முந்தவே அய்யும் பித்தம் முடுக்கிடா விர்ச்சி வெப்பும் முகசினை வத்திடில் மரணந்தானே.

கண்டாத் திரிகம்:-

இஞ்சி பலம்.ய உ, உரிச்சு கடலைப் பிரமாணம் அரிந்து, நெய்யில் வறுத்து பொடி செய்து மிளகு பலம்.க திப்பிலி பலம்.தெ, திப்பிலி மூலம் பலம்.1/2 சித்திர மூலம் பலம்.க, சீரகம் பலம்.1/2 சிறுநாகப்பூ பலம்.1/2 லவுங்கம் பலம்.வ, காட் டாத்திப் பூ பலம்.வ, சாதிக்காய் பலம்.ரு, சடாமாஞ்சி பலம்.3/4 அதிமதுரம் பலம்.வ, சர்க்கரை பலம்.16 இஞ்சிச் சாறு உழக்கு, பால் உழக்கு, இதுவுடன் சர்க்கரை போட்டு காய்சி பதத்தில் கடை சிலவு போட்டு வேறே சட்டி வைத்து உழக்குத் தேறும் விட்டுக் கொள்ளவும். தீரும் வியாதி ஆம்பல் பித்தம், சத்தி மார் வலிக்கிறது கிருமி அசீர உதிரம்வியாதி முகம் வத்திப் போறது தீபனமுண்டாம். க்ஷயரோகம் வாயில் ரத்தம் விழுகிறது காமாலை வீககந் தீரும்.

சுரம் காமாலைக்கு லவுங்க சூரணம் பண்ணுகிறது:-

லவுங்கம் ஒன்று, சீரகம் இரண்டு சிறுநாகப்பூ இரண்டு, ஏலம் நாலு மிளகு எட்டு, திப்பிலி பதினாறு, அமுக்கிரு 44 சர்க்கரை 128 சூரணம் பண்ணி சட்டியில் பீநாழி பால் வார்த்து புட்டு கட்டி அந்த சீலையில் சூரணம் வைத்து பதமாக வெந்தவாறே எடுத்து புட்டு உதுத்துக் கொண்டு பாக்குப் பிரமாணம் கொள்ளத் தீரும் வியாதி சுரத்தின் காமாலை, பாண்டு விஷ பாகம், யிருமல், மந்தாக்கினி, உப்புசந் தீரும்.

காயத்துக்கு சுத்தி:-

அமுக்கிரு கற்பம் | அமுக்கிரு வேர் பொடி செய்து பத்து பலம் பசுவின் பால் நெய் தேன், சர்க்கரை கூட்டி பிசறி வைத்து ஒரு கழிப் பிரமாணம் ஏழு நாள் கொள்ள

ஸ்ரீபோகமுண்டாம். பதினைந்து நாள் கொள்ள அபிரக்முள்ள அழகுண்டாம். ஆறு மாசம் கொண்டால் தெய்வமோகு மறஉடலே வென்றும் நரை திரை மாறும் ஆனைக் குள்ள பலமுண்டாம்.

கண்டா_நெல்லி_குழம்பு_ஸ்தம்பனம்.

சர்க்கரை பலம்.60 நெல்லி ரசம் சமபாகம் புதுப் பானையில் போட்டுப் பிசைந்து மது பாகம் கூட லேகியம் அடுப்பில் வைத்து சிறுக எரிக்க பாகு பதமாக இறக்கி இதில் தாளிச பத்திரி, மிளகு, செவியம், கொத்தமல்லி, பேரீச்சம் பழம், முந்திரி பழம், சுக்கு; சதைப்பம் விரை சங்கு நீர், வாய் விளங்கம், வெட்டி வேர், விலாமிச்சம் வேர், மலக்காய் பொடி; லவங்கம், சிறுநாகப்பூ, ஏலம், சீரகம், கடுகு; வெள்ளைக் கடுகு, தாமரைக் கிழங்கு மிதழ், செங்கழு நீர் கிழங்கு, தக்கோல பொட்டு தன்னி முட்டான் வகை ஒன்றுக்கு பலம்.க, சூரணம் பண்ணி சிறுக சிறுக தூவிக் கிண்டி வைத்து திநம் பாக்களவு இரண்டு நேரமும் தின்னவும். இதுக்குத் தீரும் வியாதி ஆம்பல் பயித்தியம், பித்த பயித்தியம், சுவாத பித்தம், பயித்திய குன்மம் தீரும். இது சிறந்த படி கை கண்டது.

பித்தாதிக்கு__இதுக்கு_மருந்து:

கடுக்காய்.எ, ஆறு மாசத்தே காடியில் பத்து நாள் ஊறப் போட்டு பதினோரா நாள் காடி ஊத்திப் போட்டு வேறே காடி விட்டு மூன்று நாள் ஊறப் போட்டு பதினோரா நாள் காடி ஊத்திப் போட்டு வேறே காடி விட்டு மூன்று நாள் ஊறப் போட்டு ~~[illegible]~~ நாலா நாள் ஊத்திப் போட்டு கடுக்காய் ரெண்டாய் ரெண்டாய் பிளந்து விரை வாங்கிப் போட்டு நிழலில் உலர்த்தி அந்தக் கடுக்காயின் நாலத்தொன்று உப்புப் போட்டு பசுவின் மோர் குளி குழம்பாக வார்த்து மெள்ள மெள்ள எரிவிட்டு நாழி மோர் இறுகக் காய்ச்சி இதுக்கு திப்பிலி திப்பிலி மூலம், செவியம், கொடிவேலி இது மூன்றும் பலம். இந்துப்பு பலம்.தெ, ஜீரம், சுக்கு பலம் எல்லாம் பொடி செய்து கடுக்காயில் தூவி இஞ்சி சாறு உரி எலுமிச்சம் பழச் சாறு உரி விட்டுக் கிளறி ஒன்று விட்டொரு நாள் வெயிலில் வைக்கவும். காலமே ஒன்றரைக் கடுக்காய் கொள்ளவும். திநம் மூணம். இதுக்கு தீரும் வியாதி குன்மம் மூலம், அக்கினி மாந்தம், உதிரரோகம்; அருசி ஒக்ஷய ரோகம், சுவாச காசம் கிரகணி அசீரண கழிச்சல் பாண்டுரோகம்; ஆம சூலை விதம் தீரும்.

செவியம், சித்திர மூலம், திப்பிலி மூலம், இந்துப்பு, தாளிச பத்திரி, கொத்தமல்லி சதகுப்பி, கோஷ்டம், அரத்தை வகை ஒன்றுக்கு பலம்.க இடித்து சூரணம் பண்ணி தேன் பலம் விட்டு கிளறி பாக்களவு இரண்டு நேரமும் கொள்ளவும். தீரும் வியாதி இருமல் சுரம், சயித்தியம், வெட்டை இலை தீரும். ~~பிள்ளை பெத்த அறையில் சு~~

பிள்ளை_பெத்த_அறையில்_சுரம்_வந்தால்:-

வெள்ளை போளம் ஒரு பலம் கூட்டி சூரணம் பண்ணி கொள்ளவும். வயிறு பேதியில்லாதிருந்தால் பறங்கிப் பட்டை பலம்.யா, சித்திர மூலம் பலம்.உ நத்தி வேர் பலம். குளாத்தி வேர் பலம்.க, ஒட்டிப் பிலா வேர் பலம்.உ, சாம்பிராணி பலம்.உ, வெண்காரம் பலம். இவைகள் சில்லி சட்டியில் போட்டு புடம் போட்டு எரிக்கவும். சட்டி மூடி புகை மூடி எரிக்கவும் தீரும் வியாதி கால் பிடிப்பு, மேகம், மாந்தம் தீரும்.

வாசா புறங்கி கிருதம்.

ஆடாதோடை சாறு, கரசலாங் கண்ணி சாறு நாழி பசுவின் கோமியம் நாழி பால் நாழி இதுக்கு கலக்கும் திப்பிலி, நெட்டி நாழி, சித்திர மூலம், அரத்தை தாளிச பத்திரி வகைக்கு பலம்.வு; சூரணம் பண்ணி அந்த நெய்யில் போட்டு மெழுகு பக்குவத்தில் வடிந்து குடிக்க மேல் சுவாசம் அசிருகம் பாண்டு மூல ரோகம் சோபை பிலீகம் சுரம், அக்கினி மாந்தம் மூக்கில் விழுகிற நாசியில் ரத்தம் பித்தம் வாந்தி தீரும்.

உறவாத கிருதம்.

சங்கம் வேர், நெய்தல் கிழங்கு, தாமரைக் கிழங்கு, மஞ்சிஷ்ட்டி, ஏலம், மருள் கிழங்கு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, சந்தனம், திராட்சை பழம், அதி மதுரம்வகை ஒன்றுக்கு பலம்.½ சூரணம் பண்ணி இரு நாழி நெய்யில் போட்டு அறுகம் வேர் சாறு இரு நாழி இதில் அந்த சூரணம் போட்டு மெழுகு பதத்தில் காய்ச்சி வடிந்துக் கொண்டு அடிக்க தலைக்கிட நசியம் பண்ண ரத்த வாந்தி பயித்தியம் காமாலை தீரும்.

மகாவாச கிருதம்.

ஆடாதோடை சாறு நாழி, நெய் நாழி, பால் நாழி இது கூட்டி கலக்கும் நிலவேம்பு, கொடி சப்பாலை பட்டை, அதிமதுரம், சந்தனம், வெட்டி வேர், இலுப்பைப் பூ, கொத்தான், நன்னாரி வேர், நெல்லிப் பருப்பு, தாமரைக் கிழங்கு, நெய்தல் கிழங்கு, மாதளங் கொழுந்து வகை ஒன்றுக்கு பலம்.3/4 சூரணம் பண்ணி அந்த நெய்யில் கலந்து பதமாய் காய்ச்சிக் கொண்டு ஒரு பலம் சர்க்கரையும் உழக்கு தேனும் கலந்து கொடுக்கத் தீரும்.

பாடாதி கிருதம்.

வட்டத் திருப்பி வேர்; இலவம் பிசின்; மாதளங் கொழுந்து, பெரு மரப்பட்டை கோரைக் கிழங்கு, திராட்சை பழம்; சந்தனம், மாங்கொட்டை, நாவல்க் கொழுந்து, நிலப் பனைக் கிழங்கு, வாழைக் கிழங்கு வகை ஒன்றுக்கு பலம். 3/4 நாழி பாலில் அரைத்து நெய் வார்த்து பக்குவமாய்க் காய்ச்சி வடித்துக் கொடுக்கத் தீரும் வியாதி அஸ்தி சுரம்; பெரும்பாடு சூலை தீரும்.

வாருசி கிருதம்.

நிலப் பனைக் கிழங்கு பலம்.ள, நாவல் பட்டை பலம்.ள, கருங்காலி பட்டை பலம்.ள, பலாசம் பட்டை பலம்.ள, பதினாறு மரக்கால் தண்ணீரில் கசாயமிட்டு நாலத் தொன்றாய்க் காய்ச்சி வடித்துக் கொண்டு பசுவின் நெய் நாழி வார்த்து புளியாரைச் சாறு நாழி தண்ணி முட்டான் சாறு நாழி நாழி பால் விட்டுக் கலந்து கல்க்கம் விளா ஒடு சடாமாஞ்சில் கொத்தமல்லி வட்டத் திருப்பி வேர் மாங்கொட்டைப் பருப்பு, திரி பாலை, கச்சூரம், சுக்கு திராட்சை பழம், செம்மரம், இலவம் பிசின், தாமரைப் பூ, நாகேசரம், கொடிச பாலை பட்டை, கொத்தான் ஜீர்க்கம், அதிமதுரம், மாதளங் கொழுந்து, அதிவிடையம், கோரைக் கிழங்கு, வில்வப் பழம், திப்பிலி, அமுக்கிரா நன்னாரி வேர் வெட்டி வேர் வகைக்கு பலம்.௨ சூரணம் பண்ணி பாலில் கரைச்சு நெய்யில் கலந்து பக்குவத்தில் காய்ச்சி வடித்து உழக்கு தேன் கூட்டிக் குடிக்க யோனியில் பிறந்த ரோகமெல்லாம் விசிறி பாகமாய் தேகஉஷ்ணம் மருந்து காலத்திலே நீல வர்ணமாய் கிருச்சி வர்ணமாய் பாண்டு வர்ணமாய், நெய்ப்பு வர்ணம், பச்சை வர்ணம் விழுகிற ரோகம் சுவாசகாசம் அசிருகம் மேக பாண்டு காமாலை தீரும்.

கண்ட_காலி_கிருதம்.

கண்டங் கத்திரி சாறு நாழி, நெய் நாழி, சுக்கு, மிளகு திப்பிலி, மாதளங்
கொழுந்து இந்துப்பு எவாச்சாரம், வாய் விளங்கம், கோஷ்டம், கடுக்காய் வகைக்கு
பலம்.கு, சூரணம் பண்ணி நெய்யில் கலந்து வடிச்சு குடிக்க இருமல் உப்புசம் நெஞ்சு நோ
வு ஆமம் ஆம வாதம் தீரும்.

திசமூல_கிருதம்.

முன்னை வேர் பாதிரி வேர், சித்தாமல்லி, பெருமல்லி வேர், சிறுவழுதனை,
கண்டங் கத்திரி, நெரிஞ்சில், காட்டு வாழை, பெருங் கிழங்கு வகைக்கு பலம்.ய எட்டு
மரக்கால் தண்ணீரில் போட்டு எட்டொன்றாய்க் காய்ச்சி அதில் மீழி நெய் விட்டு
கலக்கம் இந்துப்பு, கண்டு பறங்கி, கற்காட சிங்கி, செவியம், தாளிச பத்திரி, மிளகு
கடுக்காய், தானிக்காய், நெல்லிப் பருப்பு வகைக்கு பலம். 3/4/- சூரணம் நெய்யில்
கலந்து புக்குவத்தில் வடித்து குடிக்க விக்கல் சுவாச காசம் பாரிச சூலை குன்மம்
குத்திர.ரோகம் தீரும்.

மைசாக்ஷி, சுக்கு, மிளகு, திரிபாலை, கோரைக்கிழங்கு, வாய்விளங்கம்,
செவியம், கொடிவேலி, ஏலம், திப்பிலி மூலம், தேவதாரம், கோஷ்டம், மரமஞ்சள்
வளையலுப்பு சயிந்து லவணம் ஆனை திப்பிலியெல்லாம் ஒரு பங்கு சூரணம் பண்ணி மைசாக்ஷி
பாதியும் வேப்பம் பட்டையில் புட்டு வைத்து ஒவக விட்டு சாமம் எரிச்சு எடுத்து உரலில்
நய்ய யிடித்து அதுக்குத் தக்க நெய் வார்த்து சூரணம் விட்டுப் பிசைந்து பாக்களவு
தின்ன குஷ்டம் வாதம் ஆரோசிகம் குன்மந் தீரும்.

முஷ்ச்சிப்_பழம், கோழி_முட்டை_செந்தூரம்.

ரச செந்தூரம் சுத்தி பண்ணின ரசம் சுத்தி, கெந்தகவு மூன்றும் கட்டி பொடி
செய்து காசிக் குப்பியில் அரையளவு போட்டு வாய்க்கு பலப்பக்கல் யிட்டு மூடி ஏழு சீலை
மண் பூசி வாலுகாந்திரத்தில் தொண்ணூறு நாழிகை எரிச்சு ஆற விட்டெடுக்க செந்தூர
மாம். சர்க்கரையுடன் அநுபானம் பண்ணிக் கொடுக்க குன்மந் தீரும். முசுமுசுக்கை சாத்
தில் கொடுக்க கிருணி தீரும். மோரில் கொடுக்க ரத்தப் பிரமியந் தீரும். பருத்திக்
கொட்டை அறப் போட்டு சாத்தில் கொடுக்க மூத்திரந் தீரும். கோழி முட்டை
கருப் போக்கி இரண்டு விராகனெடை ரசம் ஒரு விராகனெடை கெந்தகமும் முட்டையி
லடைச்சு முட்டை ஒட்டிலே தாவேழுடி காசுக் கட்டி அரைத்துப் பசி மூன்று மண் பூசி
தீபாக்கினி சட்டியில் மணல் போட்டு அதில் நடுவே வைத்து தொண்ணூறு நாழிகை எரிக்
க செந்தூரம். இப்படி நாலாறு முட்டை போடலாம். சகல சுரம் உள்ள வியாதிக்கும்
அரைப் பணவிடை அநுபானத்திலே இடவும்.

வெட்டுப்_பட்ட_புண்ணுக்கு:-

Jumbled not clear

செவிரை அன்பத் தொக்க தியவெ வ்ரத்து த்ளாயி செய்து விரை வேர் தன்னில்
அரைத்து மென் பொடியதாக்கி ஏவி நீர் பிளவை தன்னில் யிளங்கும் நெய்ன்ய யுத்தா ன்
தனைத் தா வத்தி சுறகெள புலகுந்தானே.

வெட்டுப் பட்ட புண்ணுக்கு விரித்து முன்னோர் உரைத்தபடி வட்டப் பட்டவெ நின் ப
னை *கிக்கு* த்தை வமந்து பாதி ரெண்டாக்கி சட்டி தனிலே எண்ணை விட்டு கழவிறவே
மிகக் காய்ச்சி அஷ்ட மருந்தும் ஒத்திடவே அதுக்குப் பின்னே எண்ணெயிடே. யிடவே
எண்ணை அது தனக்கு யிடந்த தறு காயிகாம் பாயி தடரி முழப் பூ படரும் நிலத்து

குழித் விட்டு பசுவையா விரை வசு வேகும் கடவா தொழுக்க சிற கடுக்காய் காம்பை நரியகுயு அடவே யிலையின் வேர் கொண்டே அதின் மேல் வச்சேர் கடைச். சரக்கோ கோஷ்டம், மரம், வெம்பாடல் கொடியின் சிவந்த செவ்வள்ளி யிட்டுங் கரிய குந்திருக் குயியல் சேக்கப்பூ சதுப்பை மேஷ்டில் வளரும் மெல் மூள்ளி மிகா மருந்த வில்ல வங்கம் கூட்டி தாளியுடன் செய்து கொள்ளீரென் னை புன்னுக்கே.

<u>குத்துப் பட்ட புன்னுக்கு:-</u>

குத்துக்குடனே உடைசீலை குடைந்தே யிரத்த கள்ளிதனை முத்தைப் போலே விழு நீரை முறித்து சும்மா வகை செய்து குத்துப் படலே குத்தளவாய் நடைந்து வாய் வந்த சதை தள்ளி சித்த துள்ள மகா தேசிக்காயி செறிந்தே வொத்தச் சடவே என்னை சுடை வைத்தே.

ஒன்னையிட்ட முள்ளள் ஒரு புறம் சலமும் உள்ளாடியும் மத்தோர் சிறியோர் தாம்பலவோர் மனக்கு முந்தின நன்னரி சித்த ஏலம், லவுங்கம் தின்றும் கைப்பு வெம் பாடலும் மத்தோர் மரந் தான் கொண்டு உடசல் என்னை உடன் கூட்டி தன்னே.

ஆனைக் கன்னன் ஒரு பிடியும் அரச விரேசிகள் அது சித்தும் கான குதிரை தோல் எலும்பும் கான நெல்லி அதும் பருப்பும் தாயைக் கொன்றுன் சாறு தன்னில் தடவி செய்து கொள்வீருய் மானே பொருதும் விழியாரே வடுமுமந்தமு குணமாகும்.

Available in published books

<u>மது மேகத்துக்கு.</u>

செண்பகப்பூ, ஏலம், சீரகம், சாஸ்திர வேதி, குங்குமப் பூ, சாதிக்காய், சாபத்திரி, லவுங்கம், கோஷ்டம், லவுங்கப் பட்டை, சிறு லவுங்கப் பட்டை, கோரோசனை, கஸ்தூரி கற்பூரம் இது வெல்லாம் பச்சையாய் பொடி பண்ணி இது விராகனெடை ஆவாரங் கொழுந்து அரைத்து நாக பற்பம் பணவிடை கூட்டி ஒரு மண்டலம் கொண்டால் குணமாம்.

<u>சோகை லக்ஷணம்:-</u> மொற வங்குஉ வறத்தில் உலந்து இருக்கிறவருக்கு வீக்கும் ஏதெனுல் முக பாதங்கள் யிழந்து யிருக்கிறவர்களா குழப்பு சாறுகளாய் பேோசித்து இருக்கும் அதிலே வீங்கும். இப்படி சோபம் ஒன்பது விதமாயிருக்கும்.

வாத சோபம், பித்த சோபம், சேத்தும சோபம், வாத பித்த சோப மொன்றும் அசாத்தியத்தில் உண்டான சோப மென்றும் விஷத்திலுண்டான சோப மென்றும் என்பது வகைப் படும். விச்ச பிணி சோப மென்றும் அகந்த சோப மென்றும் இப்படி இரண்டு வகைப்படும். அதுக்கு அசாத்தியமே தென்னில் வாய் அழுத்தியும் அசதி சத்தி விக்கல் வயிறு பொருமல் வயிறு கழச்சல் இது முதலாக அனேகம் அனேகம் வகை உபத்திரங்கள் காலிலே வீங்கினல் புருஷனைக் கொல்லும், வயித்திலேயும் குய்யதானத்திலேயும் விரிந்து சத்திரும் ஆதி சத்தமும் விருப்பு வகைகளோடே கூடியிருக்கும். விக்கலும் வீங்கின சுரமும் தினமும் உண்டாக அந்தவிக்கலும் சுரமும் அதிசாரமும் இவைகள் விட்ட போது உண்டான விக்கலும் அசாத்தியமாம். யாதொருக்கு காலிலே வீக்கம் சிரசிலே வீக்கம் அரைமல் வீக்கம் அது அசாத்திய மென்று சொல்லக் கடவன்.

<u>இதுக்கு மருந்து:-</u>

சாறு வேளை வேர், ஆமணக்கம் வேர், பஞ்ச மூலம் குடிக்க வாதத்தால் வந்த வீக்கம் போம். சாறு வேளை தேவதாரம், கடுக்காய், சுக்கு இடிக்க சோபந் தீரும். பேய்ப் புடல் வேராய், அதிமதுரம், கடுகுரோகிணி, கடுக்காய், தேவதாரம், மஞ்சள்,

சந்தனம், காட்டா மணக்கம் வேர், திப்பிலி, கையாந்த கரையிட்ட கசாயம் கொடுக்கலாம். அகில் செண்பகப்பூ தேவதாரம், மஞ்சள் மரமஞ்சள், திப்பிலி, கொத்தமல்லி, இருவேலி, ஏலம், லவுங்கம், நாகப்பூ, முத்தங் காசு, புளை சாபத்திரி வகைக்கு பலம். அரைத்து என்னையில் பாகம் பண்ணி எல்லாம் மேலும் இட்டு உள்ளுங் குடிக்கவும். வீக்கம் தீரும்.

கொடிவேலி, திப்பிலி, சுக்கு, முத்தக் காசு, சீரகம், தேவதாரம், கடுக்காய், சாரவேலை பொடி செய்து காரெள்ளுப் பொடியுடன் கட்டி வெந்நீரில் குடிக்கவும். வீக்கந் தீரும்.

சித்தாடை வேர், இஞ்சி சாறு, திப்பிலி, மிளகு, சுக்கு இவை அரைத்து கரைத்து, உரி நெய்யும் விட்டு பாகம் பண்ணி உண்ண சிறுனி குன்மம், பித்தம் அடைந்து சுகப்பட்டு எங்கும் ~~...~~ ரெத்தம் பரவிக் கறுத்து வரும். வட்டம்படி நரம்புடைந்து உடம்பு குளிர்ந்து இருக்கும். இது சித்த பித்த மென்று பேராம்.

<u>பித்தத்துக்கு மருந்து.</u>

பித்தமென்னும் பேர் நெட்டி சந்தனம், முத்தங் காசு, வேப்பம் பட்டை, வெட்பாலரிசி, மஞ்சள் மதுரம், காரா விளாக்காய், மித்த மதனைவும் உமத்தி இலையிலை போக்கும். மஞ்சள், கோஷ்டம், விலாமிச்சம் அரைத்து பூச பித்தந் தீரும். இந்துப்பை பொடி செய்து சிறு கூடாக நெய்யில் கலக்கி அப்பி பாகம் பண்ணி சித்த பித்தந் தீரும்.

சீந்தில் பலம்.ய, பேய்ப்புடல் பலம்.ய, வேப்பம் பட்டை பலம்.ய, முசுமுசுக்கை பலம்.ய, நாழி மரக்கால் தண்ணீரில் நாலொன்றுக்கி அதிலே பேய்ப்புடல், சந்தனம், விலாமிச்சை கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய், மஞ்சள், மரமஞ்சள், தேவதாரம், செஞ் சந்தனம், கோஷ்டம் இவை அரைத்து நாழி நெய் விட்டு பாகம் பண்ணிக் கொள்ளவும். நசியம் பண்ணவும்.

<u>கடுக்காய் கலப்பக் குணம்.</u>

கடுக்காய், வயித்தியநாதன் கயிலையான கடுக்காய் அட்டை தரித்தான் அகஸ்திய முத்தாதான் தெற்கே நிபத்தியாய் கத்தோர் காணும் பெரியோர் எல்லாநாரே.

நரகில் உத்தே விழுந்திடுவாரே. மருவிய பிணிகாலே மானிடர் மடியா வண்ணம் கரியவன் அமுர்த மூட்ட கையிறை தப்பி போநந்து பெரு நிலம் தன்னில் விழுந்து எழுந்திட பேரும் பெத்து உருவிய மூலையிலே உரைப்பது உத்துக் கேளாய்.

வாதம் போம். விசையன் தன்னை உள்ளங் கொள்ளீர் வருங்காலே ரேசனிக்கு சன்னி வராது. பேசுங்கால் பிரதியின்னுள் பித்தம் போகும். பேராகம் சேத்துமத்தை பிரிய பண்ணும்: ஓடுங்கால் சேவந்தி மூலம் போக்கும். உத்தமான திரிவியுனகள் ஒட்டிக்கும். ஆதி அயனூர் யிதனை அருளி செயி உபையன் அனேகம் ரோகம் அகத்தும்.

ஒப்புடன் ஒங்கும் உரோகணியே உகந்து கொள்ள ஒன்பொடியை வாங்கு சன்னி மாறும் குழ்ந்திடு வாங்கு மளவே வயித்திய நாதன் கையில் தாங்கு மலித்தரை நீர்தா பரித்து நீங்கா. பிணிகள் பல நோய்கள் பல நோய்கள் பெரு வயறு குஷ்டம் அனுசி வரும். வெற்பை அகத்தும். முடுகி வரும். மும்மலமும் போக்கும். முதிரும் பிரதி முன்னுள்கை பலமாங் கொண்டவர்க்கு காண் புத்தி தரும் வித்தை தரும் போத வழள் கொடுக்கும் மெத்தவே சத்தி விக்கல் விண்ணேத்தும் உத்த தொரு மா பெரும் பிணிகள் வகை பல நோய் ஆளும் பேர் பெருகி நின்னைத்தைப் பேர் விக்கும் குரு குட்டம், பெருவயிறு,

குன்மம், குடல் பிரட்டு; மட்டறவே நெஞ்சில் வகை பல நோய் திட்டமுடன் ஆத்தமே அந்த அமுர்த மெவுங் கடுக்காய் மாத்தமே அன்னம் போல் வந்து மலம் சலம் தன்னைப் போக்கும். வயத்தில் கண்டு பெல்லாம் குலம் சிர தன்னை விட்டு குட்டமும் குறை நோய் நலங் கெட செய்த பின்னும் நாசிகா பிடம் கண்ணோயி சிதைந்திட செப்புங் கண்டாய் செவ் வந்திக் கடுக்காய் தானே. முந்த மதியற விதையன் தூவிறண்டாறு வாரி-கொந்தலதும் பூங்குசலாள் கொண்டக் கால் வந்த விரணங்களெல்லாம் விடுவிக்கும் மன்னே மறத விரணங் களெல்லாம் விடுவிக்கும் மன்னே மரணம் தவிர்க்குமாம் வந்த கண்டால் உமையன் கடுக்காய் கூர்த்திருக்கும். கொண்டால் அதின் குணத்தைக் கூறக் கேள்-கண்டே தொந்தம் சதை பெருக்கும் தொல் புலியோர் கொண்டாட செத்தும் கா போர்மே தெளிந்த ஓதிய கடுக் காய் தன்னை உகந்துடன் கொள்வார்க் கெல்லாம் தாதண்டா மலமும் போக்கும். தக்க தோர் முத்தம் தீரும்.

தீதியாய் பித்தந் தீரும். நிறைந்திடு வாய்வு தீரும். சேதி சேர் காசந் தீரும். அன்பமாம் குன்மம் தீரும். ஏகமாங் குட்டந் தீரும். எலிகடி இரைப்புப் த் தீரும். மாத சேர் மெய்யும் பொக்கும் வகை பிரதாக்க முண்டாம். அனல் படு யிளைப்புத் தீரும். அடைத்செவம்புறக்கி தீரும். சிவனைன் நினைந்த கொண்டு சிகாலே கொண்ட பேர்க்கே.

கடுக்காய் கலப்ப முத்தம்.

<u>நீர் ரெத்தம் போலே இறங்குகிறதுக்கு:-</u>

கத்தாழஞ் சோறு ஒரு கொட்டைப் பாக்கு, மாத்திரம் வெண்ணெய் அம்மாத்திரம் சீரகம் பலம். 1/2 சர்க்கரை பலம்.வ, மூன்று பொழுது கொடுக்கவும் தீரும். வாழைப்பழம் உள்ளே சவுக்காரம் புளியங் கொட்டை மாத்திரம் வைத்து பனியிலே வைத்து காலமே மூன்று நாள் கொள்ளப் போம். தன்னி முட்டான் சாறு உழக்கு, சீரகம் வெண்ணெ கொடுக்கத் தீரும். சிறு புள்ளடி மோரில் பிசைந்து கொடுக்கத் தீரும். கடுக்கிக் கசாயம் குடிக்கத் தீரும். மாவிலிங்கம் பட்டை, அத்திப் பட்டை மோரில் அடிக்கத் தீரும் கீழா நெல்லி திப்பிலி, சீரகம், மிளகு பழம் சிட்டம், எருமைத் தயிரில் கொடுக்கத் தீரும். பத்தியம் உப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

<u>பத்தியக் கறி:-</u>

பண்டு யிலைக் கறி தின்ன பகர்ந்தில்லோ மிண்டியிலைக் கறி தின்ன விரும்பிடில் வண்டிலை கேள் வல்லாரை காரை கொள் சுண்டிலை கொள் சுரைக் கொள்ளே மானே யனைய கறி கேளாய் வயிறு கழிந்த மனிதருக்கு ஊனே பெருத்த வெள்ளாட்டின் உப்பக் கண்டம் அத்திக்காய் கானில் வாழு முசுமுடும்பு காடை குருவி கவுதாரி வாஙேர் போத்தும் வாழை கச்சல் வளரும் குறிஞ்சி புளியாரை தேற மாகும். வெள்ளாட்டின் சேர்ந்த தயிரினை அன்னியிலே ஊனே விருப்பும் செய் வீரும் வீணே உயிரை யிழப்பீரே.

முத்த முசுமும் புல் வாயும் முத்தின குறளை விளாமுடும்பு சேத்த மீனும் சேவல் காடை செறுங்கும் ரெட்டி கவுதாரி தீர்க்கமான கறி சொன்னேம் செவக்கப் பொரித்துக் கொள்வார்க்கு ஆக்கமாகும் மேனி யெல்லாம் அன்னே தெளியுங் கண்டீரே.

கொள்ளுக் காடி கும்மட்டிக் காய் கொழுந்த புன்னி கோழியுடன் பள்ளித் திருக்கும் படர் சேம்பு பருமை வள்ளி பாகல்க் காய் முள்ளும் பெரிய கத்தரிக்காய் முழுதும்

பெரிய பூசனிக்காய் எள்ளதனையுந் தின்பீராய் எல்லா மருந்தும் ஏழைந்தீரே.

மூலமே எழுந்த வாய்வு, மூலவது விலாவை பத்தி உள்ளது கடுத்துக் கொள்ள உள்ளற மார்பில் நின்று நாபியில் சுழித்து நொந்து நருக்கென கழியுதிதே மார்கில் சாலவே கொல்லு மென்று சாத்திரேம் தறனி மீதே. மூல வாய்வு கோபித்தால் முடுகிய கழிச்சலுண்டாம். தாதுவும் குறைந்து சத்தி தன்னையே நோக்கி நிற்கும். காலுடன் கைப் யும், முகமும் களைத்த தோர் வீக்கம் காட்டும். மார்பினில் நோக்காடாகும். மறை மென்றறிந்து கொள்ளே. இந்தக் குணங்களுக்கு மருந்து வகைக் குளிகை:

மிரதம், பெரு மரப் பட்டை, கெந்தகம், அதிவிடையம், கடுக்காய், அப்பிர கம் துல்உநிகை எவ்வாசாரம் யிலவம் பிசின் வசம்பு சமன் கட்டி எலுமிச்சம் பழச் சாத்தில் தமு தாழை சாத்தில் அரைத்து சுண்டைக்காயளவு உருண்டை பண்ணி நிழலில் உலர் த்தி வைத்து எலுமிச்சம் பழச் சாத்திலரைத்திடவும். பத்தியம் பால் மோர். மாத்தப் போட்டு காய்ச்சி நாழி வெள்ளாட்டுப் பால் நாலொன்றாய்க் காய்ச்சி எடு தள்ளிப் போட்டு புரை குத்தி அதிவிடையம் அரைக் கழஞ்சு பொடி தூவி உள்ள அதிசாரமுங் கிறுனியுந் தீரும்.

<u>நிலை நிலை பேத்திக்கு அஞ்சனம்:-</u>

பெரிய கோமியம் பெய்த்தரைத் துண்டையே சரிய கன்னிரிடு சன்னி தீரவே மிளகு நெல்லி வாகை விரை திப்பிலி, சுக்கு எலுமிச்சஞ் சாத்துடன் நெருக வரைத்து அரும் பழச் சாத்திலே அஞ்சிக்க பெத்தல் அரைத்தல் சன்னி அப்போதே அஞ்சித்தப் போமென்றே சொல்.

<u>இந்த ரேக லைகுஞ்சனம்:-</u>

Not useful

அய்யியும் சிர சுழிக்கும் மேல் மிகம் மின்சம் சக்குலத்து மேல் வாத மென்று தடமச்சம் போல் விழி யிர வாய்வு எங்கும் நாக்கு நசியமாயிருக்கும். நிலை நிலை பேத்திடு வாத பித்தத்தின் மனைக்கே பித்தம் போய் ஒதரிய அய் வீட்டில் ஓடி ஒல் போதவே. அய்யானதும் நெஞ்சிடையும் காண்பாரதே.

உய்யா னென்னே தாமரை வாதமும் அய்யும் பித்தம் வாய்வு குன்மம் தாது மதிடன் சேரு ம் சத்தி விக்கல் சேருமே தோஉநம் சிக்கும், தாதனி மாலை கூந்தல் தையலே மெய்யே சொன்னேம் கோதற குடத்தின் மேவுங் குளிர்ந்த தண்ணீர் உண்ட பேர்க்கே.

கரிபா ஏறலும், காரிருள் குளிர்ந்த நீரால் சொரிய நீர் கலறலாயும் சொத் து மேல் உண்டலாயும் பெரும் பய மெய்தலாயும் அருசிற பாசி நீரால்லர குரும் வியா கு தானே குன்ன மிரண்டு மடக்காமல் கடுகாமம் வடகாமல் பெண்ணின் மேல் ஆசை பெருகாமல் உன்னும் காலே நீருக்கு மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பார்க்கு பேருரைக்கப் போமே பிணி.

தனிச்சரி வாத பித்த சேத்துமத்தை மாத்தும் அருங் கயமும் போமிகத் தாதுப் பொருந்தி யிக்குமாறு செய்யும்.

<u>கழிச்சலுக்கு:-</u>

பெரு மரப் பட்டை குடசபாலை வேர் இலை இரண்டும் சமன் இடித்து குடினி தண்ணி எட்டொன்றாய்க் காய்ச்சி வடித்து அதில் வேரேரே வெங்காயம் சுக்கு, மிளகு,

அசமதாகம், சீரகம், கிராம்பு வகைத்த பொடி செய்து சுக்கு கசாயம் இட்டு குழைக காய்ச்சி இறக்கி குழம்பான வாறே எண்ணெயும் எருமைத் தயிரும் குழப்பி கொடுக்கவும் கழிச்சலும், மூலக் கிருமியுந் தீரும். அருணாசல ஈஸ்பரர் கிருபை யுண்டாக வேண்டும்.

கோழி முட்டைத் தோல் பற்பம் பண்ணுகிறது:-

பொரிச்ச ஓட்டை நசுக்கி குப்பை மேனி சாறும் கரிசலாங் கண்ணிச் சாறும், எருக்கம் பாலும் விட்டு அரைத்து நாலு சாமம் அகலிலிட்டு உணர்த்தி முட்டை சாண் உயரம் அடுக்கி மேலே வைத்து அது மேலே சாண் உயரம் முட்டை அடுக்கி மேலே வைக்கல் மூடி மண் பூசிப் புடம் எரிக்க பற்பமாம். இதுக்குத் தீரும் வியாதி அக்கினி மாந்தம், வயிற்று நோவு, தலை, கை கால் குடைச்சல், புளி தேப்பு உடம்பு கடுப்பு இதுகள் தீரும்.

தோஷத்துக்கு நசியம்.

முசுமுசுக்கை இலையும், வெள்ளுள்ளியும் நசியம் பண்ணவும்.

குளிருக்கு கலிக்கம்:-

சுக்கு இரு கழஞ்சு, முருங்கப் பருப்பு கழஞ்சு, கடுக வறுத்த கழஞ்சு வெண்காரங் கூட்டி நல்லெண்ணெ கூட்டி அரைத்து சிமிளில் வைத்துக் கண்ணிலிட குளிர் மாறும்.

சீந்தில் பூவை எலுமிச்சம் பழச் சாற்றில் முட்டியிலரைத்து உலர்த்தி நல்லெண்ணெ விளக்கேத்தி மை பத்திரத்தை வாங்கி நல்லெண்ணெயில் குழைத்து சிமிளில் வைத்துக் கண்ணிலிட குளிர் மாறும்.

நேர்வாளப் பருப்பு எலுமிச்சம் பழச் சாற்றில் ஊறப் போட்டு மூன்று நாள் ஊறின பிறகு எடுத்து நெய்யில் உரைத்து இட குளிர் மாறல் தீரும்.

தாகத்துக்கும் குளிருக்கும் நசியம்:-

பழம் புளி முக்கழஞ்சு, கோரோசினை பணவிடை கூட்டிக் கொடுக்க தாகம் நிற்கும். சிறுகீரையும், திப்பிலியும் அரைத்து முழுங்கத் தாகம் நிற்கும்.

முத்தக் காசு நசுக்கி ஏலம் பொடி செய்து நாழி நீரில் போட்டு பிழி யாகக் காய்ச்சி அதில் சந்தனமும் ருத்திராக்ஷமும் உரைத்து கொடுக்கத் தாகந் தீரும்.

குப்பை மேனி சாற்றில் மிளகு உரைத்து நசியம் பண்ணிக் கொடுக்க குளிர் குலேப்புத் தீரும்.

சுரத்துக்கு கஷாயம்:-

கோரை ஒடு, பேய் புடலம், பேருமுட்டி, துலங்கு, சிறு முள்ளியோடு கோரை முத்தம் பாகலும் பற்படாகம் சீந்தில் தாளம் பரிவான காஞ்சொறி அன்புடன் கூட்டி ஆண்டயில் சுக்கிரோடு கோஷ்டம், தேக்கு ஆன பரி நிலவேம்பு, கொத்தமல்லி, நாயுருவி அப்பு வாயில் வார்க்க பெரு நளிர் ஆண்டு சீதம் அப்பித்தே நிற்கும். சிவனார் தம் பங்காக செப்பினமே.

நிலவேம்பு, அமுக்த முத்தம் செவ்வ தேக்கு, கோஷ்டம், திப்பிலி, பற்படாகம், கூடும் கண்டங் கத்திரியும், சிறு காஞ் சொறி, சுக்குடனே சேர் மருந்து சமன் கொண்டு இரு நாழி நீர் விட்டு எட்டொன்றாய் காய்ச்சி பிசைய காஞ்ச நீர் குடிக்க சன்னி வாதம், தாந்திரக்கம் மாந்தம், சகல மருள் தனிய சுரமும் பண்டு உள்ள சுரங்களும் போம். பாங்காறு கொள்வார்க்கெல்லாம்.

விஷ சுரம், தாந்திரக்கம் இதுக்கு கசாயம்:-

நடுக்கு மெய் குலைப்போடு நகை நருந்திட அக்க ஆக்க வந்த வெம்பிணர் அவர் களுக்கு நாம் முரைக்கிறோம்.

கடுப்புடோல் எத்தோடு காஞ்ச நீர் தனை மொடுக்கென குடித்திட முடியு மலங்களே.

இதுக்கு வேப்புருக்குடன் சீரகம், வெந்தயம், வெந்த நீரில் நாளப் பெற சுரம் நாசம், தாய் விடும். தெப்பெறில் சுரம் தீதற திண்ணமே. அப்புரைத்தோம் அரனிட ஆணையே . கடிவொரு நாளும் மடல் லொரு குமரி பிடியொரு பிரமி உமியொரு நாழி யிரவொடு லெந்த வெடி பொழுதன்ன நளிர் குளிர் சுரமும் நாள் சென்ன வெக்கையும் நரி கண்ட காகசும் போல் நடுங்கி ஓடுமே.

வாத சுரம் லக்ஷ்சணம்:-

காலுச்சி ஆதி அளவாகவே நின்ற தம்பித்து நிக்கும் மிடனே மேலிற் சுவாச மூ தாகியே பின்பு மெய்யற கறந்த மெலிவாழி சிறந்த நிகழ் ஏாக பித்தம் முக்கூடன் சேத்துமம் வாலி சிறந்த ஒரு கூறு வைக்கும் வகையான வாத சுரமே.

இதுக்கு கசாயம்:-

சுண்டங் கர்லி, சுக்குடன் கலந்த வெந்த நீர் உழக்கு உண்டபோதே ஒண்டொடியே ஓடும் வாத சுரம் தானே. விஷ பிரயிக் கழியுறதுக்கு.

நிலவேம்பு, கடுக்காய், வேப்பம் பட்டை நாழி நீர் வார்த்து வெய்யிலில்வைத்து இரவு உழக்காய் காய்ச்சி கொடுக்க வயிறு நன்றாய் கழியும். பசுவின் தயிர் பிசைந்து கொடுக்கவும். வடிநீர் செருப்படி, சிறுதேக்கு நாழி தயிரிலே காய்ச்சிக் கொடுக்கவும்

பித்த சுரம் குணம்:-

கொடியதாய் உள்ளங் கொதிப் பெய்தும். கொண்ட தாப மிகு மனி கடி தாய் மெய்யும் கழல் வடிவாய். கண்ணுங் கையுங் கால் தாளும் வடிவாம். மஞ்சள் நிறமாகும் வாயுங் கையுந் திகைத்து நிற்கும். பிடியா யிடையாள் நடையாளே பித்தத்தின் குணமிதுவே

கொடிய உடம்பு நீர் சிவந்து கொழுகலும் பித்தாகும். வடிவார் கண்ணும் பஞ்சடைஞ்ச வாய் கசப்புண்டாம். உலர்ப்புண்டாம். பிடியாய் வந்ததறியாயோ. பித்த சுரத்தின் குணமிதுவே. தலையும் உடம்பு தினவுண்டாம். தன் கை இரண்டும் தடித்திருக்கும். அலையாய் விரும்பும் நீர் தேடும். அடங்கிக் கிடவாதே உழத்தும். பல கால் பித்த மருள் பேசும். படி பத்தே பாரினுள்ளோரே பிணங்கும். சீலையிற் கமுகும் குழலாளே தெரிந்து அறியும் பித்தமதே.

வெயிலில் நடந்ததாலும், வெம் பசி மிகுத்ததாலும் மிகும் பிணை விரும்பி னும் நெய்யொடு பால் மறந்தாலும் தூய மொழியார் போக மிலை மிகுந்திட்டாலும் நய்ய வரும் கோபு மிக நண்ணிலும் நாள் தோறும் பிரப்பை மிக நண்ணினும் பையரவல் குலா இவை யுண்டாகில் பயித்திய நேர் பித்த மெனப் பகருவரே.

சேத்தும சுரத்தின் குணம்.

மெயும் வெளுத்து சிலித்திருக்கும். வெள்ளோக்கள முளதாகும். அய்யினிருமியிடைந் திருக்கும். அறவே யகன்றும் துயிலாது நய்ய நெஞ்சும் நோவாகும். நாவும் நீரும் உழத்தி வரும். செய்ய மலரின் குழலாளே சேத்தும சுரத்திக் குணந்தானே.

உன்மத்திருப்பதுவும், வாயாலவுலறும், தன்னை அறியாதிருப்பதுவும், கண்டால் பல கால் பார்ப்பதுவும் கதிரோன் வெயிலில் கிடப்பதுவும், தண்ணீர் முக்கில் ஏறுவதுவும் தப்பாது சிலேத்தும மத்தின் குணமே.

அய்யும் மெய்யில் அணுகிட மேனி தானும் நய்ந் நொந்து நளிந்து குளிர்ந்திடும் செயலனை கையிலுள் பித்தத்தக்கிடில் மெய் உழத்தி மெலிந்திடப் பண்ணுமே.
இதுக்கு கண்டங்கத்திரி, கோஷ்டமொடு கலந்த சீந்தில் முதுதண்டு, சுண்டில் முத்தம் தேகிடை வேர் சொல்லும் படியே சுக்கிய நீர் உண்டங் கிருக்கும் ஐயர் காயம் உளைப் பொடி வளைப்ப சைப்பு விடும் விண்டங் கோடும் விரிய மிதனை செய்வீரே.

கடுவோடு நெல்லி தானி கசந்த வேப்பல முசுக்கு பொடி படலை சன்னன் புடலுடன் முத்தங் காசு யிடிபட அருளிச் செய்தால் யிலையுடன் வெந்த நீரில் கடிகமு தேனுங் கூட்டி கடக்க நின்றேடும் வெப்பே:

கடு முதல் மூன்று வசம்புடோடும் கலந்துடன் வெந்த தக்கள் காஞ்ச நீரில் விடுமிதுள் தேனும் வெண்காரம் சேர்த்து விரும்பி அருந்திட வல்லீராடிகில் குரல் எரிவு இலையுடன் மத்திருமலும் திடலிய சேத்துமம் சிதறி ஒடுமே.

சீந்தில், சுக்கு, சிறுவழுதலையுடன் காந்த கசாயம் திப்பிலி மேற் கொள்வார். யிந்த சேத்தும சுரமுடன் மேல் மூச்சுடன் பேந்த மூக்கில் நீர்ப் பாச்சலு மாறுமே.

வாத பித்த சேத்துமத்தின் நிலை சன்னி குணம்:-

சிறு மறிக்கு மேல் பித்தமென்றும், அக்கிலத்துக்கு மேல் வாத மென்றும் தாடமச்சம் போலே விழி யிரவாயும் வெந்து தான் நடக்கும் நிச்சியமாய் நிற்கும். நிலை நிலை பெத்தி வாத பித்தத்தின் மனைக்கேகம் பித்தம் போய் உகாரி அய் வீட்டில் ஒடினல் போதவே அய்யிரண்டதில் சேந்தடையும் கான்பாருதே உய்யிலர் நன்னே தாழ்ரை. வாதமும் அய்யும் பித்தம். வாயுவுங் குன்மந் தானும் பதிலுடன் சேரும் சேரும் சேரும் சித்தத்தில் விக்கல் சேரும். தோஉக்கும் நாதின் மாலை நையலே மெய்யே சொன்னேம். கோதமு தடத்தில் மேவும் குளிர்ந்த நீர் உண்ட பேர்க்கே.

வாதமான வெப்பதாகில் மகவு பட்டனி முன்தாகும். ஒரிய பித்தமாகில் ஒரு வது ஒன்பதாகும். சீதமான வெப்பதாகில் செப்பினேம் ஆறும் ஏழும், மாது சேர் குழலினுளே மத்திரை அறிந்து கொள்ளே. அய்யுடன் வாத பித்தம் அந்தியும் சந்தி தானும் மெய்யதாம் சக்தி தன்னை வித்திருடன் விளங்க வேண்டி மெய்யும் குழலினுளே மாமதி முகத்தினுளே பையவே யுரைக்கலுற்றேம் பயித்திய வாதமென்னே அய்யும் வாதமதகிடில் மேனி தான் நய்யிலு நனுந்த குளிர்ந்திடும்
மெய் வனை கையிலுள் பித்தமு கிடில்
மெய் யுனத்தி மெலிந்திட பண்ணுமே.

பிறழயா குணம்.

பெரு மூச்சி வாங்கி நாவறன்டு மூக்கும் வாயும் சுழியரம் மேல் பேச்சு முன்டாகி வரும். நிறம் பெருக்கும். உழலை தாதா வென்சும் காச்சல் குளிரும். குன்ம குணம் கனத்து பிறங்கால் பிறங்கை பொடிக்கும். ஆச்ச மரணம் உண்டென்றும் அறிய காலன் வருமீதே.

நடுக்கும் நாடி மிகப் பதறி நாவும் பல்லும் மிக வறளும். இதுக்கு ஆதி

அண்ட நகுற்றதே எங்கி யிளைக்கும். ஆகில் அய்யம் அரசனை தொடுத்த காரியம் கண்ட கால் பாடுதே பாடுதே.

கருகியே வாசு பாடும். களைத்த தோர் வலியாகும். பெருகிய ரத்த பித்தம் பிளத்துதல் சுவாத சூலம் மயங்கு சார சுத்தி வயித்து கொரசு விக்கல் பாண்டு வீக்கம் வெருவுறவாத நாடி மிகுத்திடில் விட்டுப் போமே.

வாத்தியஜுக நாடி வாதமே பிறந்த போது பேத்திடும் பல் கடிக்கும், சிவந்திடும். நீர் உயர வெளுக்கும். பாத்திடும் போது கண்கள் வட்டமே யிட்டு தாகில் நெனைத்துடன் பார்கவேண்டாம். நிலைபடா தறித்து கொள்ளீர் மத்து கும் மலசலங்கள் மத்தள விழியும் நாசி உத்தமே செவிகள் நாக்கு உழுதியில் பரிசு பாற்கில் யித்தனை குணமும் உத்து வீழ் வரும் எழும்புமாகில் பித்த கா முன்னே சொன்னேன்.

மீள்வது அமை தானே.

நெஞ்சு மேலும் உடம்பு வத்தி நிலை பிற நரம்பு தோன்றில் பஞ்சு போல் நாவுங் கன்றுயும் பாண்டமும் வெள்நபதாகில் கொஞ்சிய அண்டம் வீங்கும். குசி மலமுந் தீயில் தஞ்சுவதுண்மை சொன்னேன் உத்தது ஆகாதாமே.

எலும்புக்கசி கடி குணம் பிறமியம் இதகளுக்கு வங்க செந்தூரம்:-

சாதிலிங்கம், ஊமத்தம் சாத்தில் சுத்தியாம். நாவ நாள் ஊறப் போட்டு எடுக்க. கடிக்கு ஆடு தின்னும் பாளை சூரணம், வெப்பெண்ணெயில் கலந்து கொடுக்க அரை மண்டலம் சாப்பிட எந்த கடியும் தீரும். மேகத்துக்கு மாகும். பிள்ளைகளுக்கு. பெண்சாதி எலும்பு பசுவின் பாலில் எலுமிச்சங்காய் பிரமாணம் எட்டு நாள் கொடுக்கவும். பெண்சாதிக்கு ஆண் பிள்ளை எலும்புருகி போம். பால், சுத்தம், எலுமிச்சம் பழச் சாத்திலரைத்து பிறகு பஞ்சில் சுருட்டி புடம் போட்டு பிறகு எலுமிச்சம் பழ சாத்தில் அரைத்து மூன்று புடம் போடவும். புடமானால் பொடி செய்து நித்தம் வாழை பழத்திலே ஒரு ஐயது*குன்றி*கட்டு**பணவிடை கொடுக்க கத்தாழஞ் சாத்தில் பச்சப் பயறு முளை கட்டி தின்னவும். ஒரு மண்டலம் தின்னால் பிரமியம் எலும்புருக்கி தீரும்.

வங்க செந்தூரம் பண்ணுகிறது:-

வங்கம், உப்பு, சரி கூட்டி வளமாய்ச் சட்டி தனிலேத்தி சிங்கள வப்பு கறண்டியிலே திறிய சாமம் எட்டுடனே வங்க வறிய கறண்டியிலே அதுவே புடமாய் வைத்தக் கால் மங்கு மாதளம் பூ நிறமாம். மத்தும் வியாதி நிவாரணமாம். இதுக்கு இருமல், சுரம், வெட்டை தீரும்.

விரை வாதத்துக்கு:-

மாவிலிங்கப் பட்டையும், வெள்ளைப் பூண்டும் அரைத்து மூன்று நாள் தின்னல் குணமாம். வப்பை மேனிச் சாறும் நல்லெண்ணெ ~~[illegible]~~ யும் கலந்து சாப்பிட குணமாம். இந்த மருந்து கனியம் பட்டி லப்பை சொன்னது.

கசகசா இலை சாறு, அமரப்பால், சாத்தில் சுக்கு, மிளகு, சீரகம் வகை ஒன்றுக்கு விராகனெடை ஒன்று கடலைப் பிரமாணம் கற்பூரம் கூட்டிக் கலக்கிக் கொடுக்க குணமாம். இது கை கண்டது.

இழுமலுக்கு மருந்து:-

திப்பிலி பலம்.உ, மோடி பலம்.க, தம்பருத்தகம் பலம்.க, இது மூன்று வகையும் கறளை கறளையாய் நறுக்கிக் கொண்டு ஆடாதோடை சாத்தில் ஊற

ஊற வைத்துப் பிறகு எடுத்து பின்னையும் அந்த சாத்தில் அரைத்து உருண்டை பண்ணி நிழலில் எட்டு நாள் உலத்தி தேன் கொண்டு வந்து சந்தே காய வைத்து எடுத்துக் கொஞ்சம் உள்ளங் கையிலே வார்த்துக் கொண்டு ஒரு உருண்டை அதிலே குழைத்து எட்டு நாள் சாப்பிடத் தீரும். இது கை கண்டது.

நல்ல பாம்பு கடிக்கு மூலிகை:-

சிறியா நங்கை என்கிற செடிவேர், கண் பஞ்சடைஞ்சு போற போது அந்த வேரை அரைத்து குடுக்கி* கொடுக்கவும். திரும்பும் இது கை கண்டது. மண்டபம்

மண்டபம் குடுமி காசி சொன்ன மூலிகை:-

கண்ட மாலைக்கும். கறண மூலத்துக்கும் பக்கப் பிளவைக்கும் சகலமான கட்டிகள் புண்கள் யிப்படிப்பட்டதுக்கெல்லாம் காரசீலை பண்ணுகிற விதம்: பீங்கான் ஓடும் வளையலும் சரி நிறையாய் நிறுத்து. நல்லெண்ணை வார்த்து அரைக்கிறது. பிறகு சீலையில் தடவி புண்ணுமேலே போட்டு அதின் மேலே சமுத்திரபாலை இலை போட்டு கட்டவும். இப்படி கட்டினால் புண்ணுலே யிருக்கிற கல்மெஷமெல்லாம் அத்துப் போம். பிறகு நெய்யில் முன் சொன்ன இரண்டு வகையும் அரைத்து கொம்பு பாகல் சாறு விட்டு இழைச்சு போடவும். எப்படிப் பட்ட ரணமும் ஆறிப் போம். இது கை கண்டது.

தரிசிஷ குருவன் சொன்னது கடப்பை வைத்தியம்:-

மணி புங்கம் நரையை வெற்றிலையில் தடவி மூன்று நாள் கொடுக்க குணமாம். கடும் பத்தியம். சுருள் பட்டை வெங்காரம், மொசுக்கு மிங்கிலிகம் இதை நல்லெண்ணையில் காய்ச்சி சீலையில் தோய்த்து புண்ணுக்கு போட ஆறிப் போம்.

மண்டபம் குடுமி சொன்னது விரை யிவுக்கு:-

வலப்புறத்துக்கு யிடப் புறம் இடப் புறத்துக்கு வலப்புறம்; முழங்கைக்கு மேல் மூன்று விரல் கடைக்கு மேல் கல்லுருவி அரைத்து விரக்கிடை அகலம் அவி கிழச்சு அதிலே அரைச்ச மருந்தை தடவி ரம்ப முழங்கைக்கு மேல் தடவ வெந்து புண்ணும். பொருக்கு மட்டும் கட்டி அழுக்கவும்.

மருந்து:-

திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, ஓமம் பலம்.க, கடுக்காய் பலம்.க, கடுகுரோகணி பலம்.க, வசமோடி பலம்.க, உள்ளி பலம்.க, பெருங்காயம் பலம்.வ, கசகசா இலை மூன்று என்னையில் வறுக்கவும். இந்த மருந்தெல்லாம் இளவறை வசத்துப் பொடி செய்து கலந்து ஆமணக்கெண்ணை வார்த்து பிசைந்து கொட்டைப் பாக்கு மாத்திரம் தின்ன விரை யிசிவு பக்க யிசிவு, நீர் அடைப்பு நீர் சுருக்கு தீரும்.

முலைப் பால் சுரக்க:-

நாகதெரிலை பச்சரிசி நாழி தன்னில் நல்ல தேங்காய் சாறு நாழி விட்டு ஆக்கு இளை பால் சேர அதில் அதிமதுரம் அமுக்கரா வள்ளிக் கிழங்குடனே சாதிக்காயும் முதலரைத்து கலந்து கொண்டு மிளியத் தான சர்க்கரை கூட்டி பக்குவத்தில் தானெறக்கி பால் சோறன்ன பதக்கு முலைப் பால் சுரக்கும்.

சோளம் பலம்.உ, பாச்சைப் புச்சி இருபதும் அரைச்சு மூன்று நாள் கொடுக்க முலை சுரக்கும்.

பாதிரி வேர் பட்டை எலுமிச்சங்காய் மாத்திரம் மோரில் கொடுக்க முலை சுரக்கும்.

தாம்பிர பற்பம் பண்ணுகிறது :-

, தட்டை நன்றாய்க் சிவக்கக் காய்ச்சி எடுத்து சதிரக் கள்ளி மரத்திலே வளை பண்ணி அதுக்குள்ளே வைத்து அந்தப் பட்டையாலே மூடி வைத்து எட்டு நாளைக்கு பிறகு எடுத்து வந்து முசையிலே போட்டு சிவக்கக் காய்ச்சி வெள்ளை உத்தாமணியிலை பசறு விட்டு ஊதப் பற்பமாம். பசறு பிறப்பட்டா விட்டால் கோர்மியம் கொஞ்சம் விட்டு கசக்கி பிழியவும். இது கை கண்டது.

முக்குறட்டையை சாறு வாங்கி ரசத்தைச் சாரித்து தகட்டில் தடவி அகலில் வைத்துக் குக்குட புடம் யிட்டு எடுக்கப் பற்பமாம்.

குன்மத்துக்கு :-

இந்துப்பு வளையலுப்பு பொட்டிலுப்பு மூங்கிலுப்பு இந்த நாலும் பலம்.உ, நல்ல உப்பு சேர்.வ, ஆடு தின்னாப் பாளை யிலையை சட்டியிலே அடுக்கி இந்த உப்பை எல்லாம் அதின் மேலே பரப்பி மேல் சட்டி மூடிச் சீலை மண் செய்து ஒரு திருசு விறகிலே எரிவிடவும் பற்பமாம். இதுக்குத் தீரும் வியாதி குன்மம் எனப்பட்டதுக்கெல்லாம் குணமாம்.

கிரந்திக்கு :-

அந்த இலையை அரைச்சு தின்றால் கிரந்தி எனப்பட்டதெல்லாம் குணமாம்.

பிள்ளைகளுக்கு கணமாந்தை எனப்பட்ட சகலத்துக்கும் :-

, பொடுதலை, ஊதுவேளை, கண்டங்கத்திரி, கையாந்தகரை, வசளி, பழம் பாசி, நீலி, கஞ்சாங் கோரை, சிறு செருப்படை, பெருஞ் செருப்படை, சேப்பு நெருஞ்சி, சங்கங் குப்பி, சங்கலை, பெருந் தும்பை, களச்சி இலை, பற்படாகம் மூத்திரக்கஞ் செவி குப்பைமேனி, சிறுகீரை, வேளை, நாயுருவி, செம்முள்ளி, சிறு சின்னி, முசுமுசுக்கை, பாவட்டை, சீந்திக் கொடி, ஆடாதோடை, வாதமடக்கி, நொச்சியிலை, சீதா செங்கழு நீர், பொன்னாங்கண்ணி ஆக வகை (ஙயஅ)-க்கு இந்த மருந்தெல்லாம் ஒவ்வொரு பிடியாய் ஒரு பிடி கட்டி தலைச்சு சாறு வாங்கி வடி கட்டிக் கொண்டு ஒரு படி சித்தா மணக்கெண்ணை அவிச்ச ஊத்தின எண்ணெயில் விட்டு அழகங் கிழங்கு, கோரைக் கிழங்கு இடிச்சு போட்டுக் கொள்ளவும். இப்பால் கடைச் சரக்கு வகை சுக்கு விராகனெடை.ங, திப்பிலி விராகனெடை.ங, கடுக்காய்.ய, சீரகம் விராகனெடை.ங, கருஞ்சீரகம் விராகனெடை.ங, கஸ்தூரி மஞ்சள் விராகனெடை.ங, ஓமம் விராகனெடை.ங, கோஷ்டம் விராகனெடை.ங, கொத்தமல்லி விராகனெடை.ங, அதிமதுரம் விராகனெடை.ங, செங்கழுநீர் கோஷ்டம் விராகனெடை.ங, மிளகு விராகனெடை.ங, வெள்ளுள்ளி விராகனெடை.ங, சிறாம்பு விராகனெடை.ங மிளகு விராகனெடை.ங, லவங்கப் பட்டை விராகனெடை.ங, கடுரோகணி விராகனெடை.ங, ஜம்பலேகம் விராகனெடை.ங, ஆக யள-க்கு இதெல்லாம் காயப் போட்டு யிடிச்சு எண்ணெயில் போட்டு சுருள்ளி ஒரு பலம், அரிந்து போட்டுக் கிறி மெழுகு பதத்தில் எண்ணை கம்பிளியில் கிட்டியில் வடிச்சுக் கொண்டு வடி கட்டி வைத்துக் கொண்டு சகல கணத்துக்கும் ஒரு அட்டெடை கறண்டியில் வெதுப்பிக் கொடுக்கவும். தாயில்லாத பிள்ளைகளுக்கு வெந்நீர் பருமாறி தாய் உப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

குழந்தைப் பிள்ளைகளுக்கு நாக்குப்பூச்சி எண்ணை :-

நரக்கு பூச்சி சதுர கள்ளிப் பால் நாழிக்கு வடித்த முத்து எண்ணை யீருழிக்கு வார்த்து விளக்கு போலே எரிவிட்டு கடு குகையில் ஒட்டாமல் உருக பார்த்து இறக்கவும்.

கடுகு முரமுரத்தால் வயிறு கழியும். பூச்சி விழாது. ஊமட்டிக் காய் குலைச்சு தண்ணீர் விட்டு பிழிஞ்சு மூன்று தரம் இடிச்சுப் பிழிஞ்சு காய் ஒன்றுக்கு உழக்கு ஆமணக்கெண்ணை வார்த்து புளி அரைக்கு தக்காப் போலே கரைச்சு வார்த்து கடுகு சிவந்து வர பக்குவத்திலே இறக்கி வடிச்சு பிள்ளைக்குத் தக்கதாய் மட்டறிஞ்சு வார்க்கவும். காட்டாமணக்கு கிழங்கு, புளியமிலைக் கிழங்கு பலம். , இடிச்சு நீர் வார்த்துப் பிழிந்து கொண்டு நாழி விளக்கெண்ணை விட்டுக் காய்ச்சி சிவந்த கடுகு பதத்தில் வடித்துக் காசிடை நக்க பேதியாம்.

<u>இரும்பு செந்தூரம்</u>:-

அரப்பொடி செந்திரிக்க எண்ணையில் ஒரு புடம் காடி தயிர் நல்ல தண்ணீரில் ஒரு புடம் நாவல்பட்டை எருக்கம் பாலில் ஒரு புடம் போட்டு அரைத்து அகலிலிட்டு புடம் போட்டு எடுக்க செந்தூரிக்கும்.

<u>பிறயியத்துக்கு.</u>

ஆலம் விழுது நுனி கிள்ளி அரைத்து பசுவின் பாலில் வெல்லங் கூட்டிக் கொடுக்கத் தீரும்.

<u>ரத்த பிறயியத்துக்கு</u>:-

எருமைத் தயிரிலே அறுகிலைச் சாறு உழக்கு கொடுக்கத் தீரும். வாழைப்பழம் நாலு, நாலு பலம் நல்லெண்ணையும் பிசைந்து மூன்று நாள் கொடுக்கத் தீரும்.
உப்பு பலம். 4-ம் எண்ணை பலம். 4 -ம் இரண்டையும் காய்ச்சிக் கொடுக்கத் தீரும்.

கோழி அரிஞ்சு ஒரு பலம் மிளகு ஒரு பலம் திப்பிலி, உள்ளி பலம்.க, மஞ்சள் பலம்.க, எண்ணை பலம்.உ, உப்பு கூட்டி சமைச்சு வெறு வயிற்றில் தின்னத் தீரும். மோறுஞ் சோறும் தின்னவும். பனஞ் சாறு அன்னம்பு போட்டது மூன்று நாள் குடிக்கப் போம். பன்றிக் கறி நெய் குடிக்கப் போம். பத்தியம்.

<u>பித்தக் கிராணிக்கு புளியாரை நெய்</u>:-

புளியாரை சாறு நாழி பசுவின் நெய் நாழி, வட்டத் திருப்பி ஆத்திப் பூ, குவளைப் பிஞ்சு, செவ்வியம், திரமம் மஞ்சள், வற சுண்டி வேர் சவுக்காரங் கொடிவேலி வேர் செங்கழு நீர்க் கிழங்கு, எலுமிச்சம் வேர் இருவேலி வேர், சந்தனம், நொச்சில் லவுங்கப் பட்டை, தேவதாரம் சுக்கு, கொத்தமல்லி, கடுக்காய், உள்ருக்கு கொள்ளவும். இதுக்கு பித்த கிராணி அதிசாரம் தீரும்.

வேப்பிலை பொடி, கஞ்சாப் பொடி, கடுக்காய், அசமதாகம் வெல்லத்தில் அரைத்து குளிகை கழல் பிரமாணம் கொள்ளவும். சரீரம் திரணமாயிருக்கும்.

சுக்கொடு, மிளகொடு கடுகு, கருவேப்பிலை உப்பொடு பொடுதலை ஒக்க கொண்டிடில் நக்குறி நடுவுரியான் வயிறுகள் கத்தின தொத்திருங் கண்டு கொள் மணமே.

நாறு விதமாய் மலங்கழியும். நடுவே வயிற்று நோக்காடு ஊனே கழன்று தொந்திக்கும். உள்ளே கொடுத்த மருந்தழியும். பேனை மைத்த விட்டு வரும் பித்த கழிச்சல் குன்மிதுவே. எல்வாசாரம், சாதிலிங்கம், சன்னி சாதிக்காயுடனே கூட்ட கழிச்சல் தனை தொங்கடில் யாவு தான் குடிக்கை பார் முரங்கடைத்தாப் போலே அடைக்கும்.

கடுவோடு புங்கு கடம்பு நாவல் கதிர் மிறு சுண்டில் மிடைந்தை கோரை மிடு மிறு நாழி வாத்தளக்கதாக்கி பிரிவொடு வெந்து விடிந்தன்னம் பெறில் அடைத்த வானரம் அரபதொ டொருபது சேனை கடி மறு கடலடை செய்து மண்டும் போர் தனில் வழி படும் குருதியும் வழும்பும் மாறுமே.

சீதமும் வடும்பும் தொந்தி சிலந்தெழுக் கடுப்பு முண்டாம்
வேதிஃன செய்யுமாகில் விளம்பினேன் ஒன்று கேளாய்
சாதி வெள்ளாட்டுப் பாலின் சங்கு வெண்ணெய்த்தை செய்து
சேதியான் பழுதிற் சாறு சேர்ந்துடன் கொடுக்கப் போமே:

<u>கிருணிக் கழிச்சலுக்கு</u>:-

சாதிக்காய் கறண்டியில் நல்லெண்ணெய் குத்திச் சிறுக வெட்டி பொன்னிறமாய் வறுத்துக் கொண்டு வெண் காரம் கிராகனெடை அபினி கிராகனெடை ஒன்று பெருங் காயம் கிராகனெடை ஒன்று அதிவிடையம் கிராகனெடை இவ வெல்லாம் சமன் கூட்டி சாதிக்காயில் வெந்த எண்ணெய் வார்த்து நாலு நாழிகை அரைத்து குன்று மணிப் பிரமாணம் குளிகை பண்ணி தேனிலாவது வெந்நீரிலாவது கொடுக்கவும். உப்பு; புளி தளிர்க்கவும்.

<u>பாலாந்திர கிருணிக்கு தாளிச மாத்திரை</u>:-

சுக்கு பலம்.க , மிளகு பலம்.க , திப்பிலி பலம். க, ஓமம் பலம்.ஙு உள்ளி பலம்.ஙு, சாதிக்காய் பலம்.வ, சாதிபத்திரி பலம்.வ, லவங்கம் பலம். 3/4 ஏலம் பலம். 1/2 இது பொன்னிறமாய் வறுத்துப் பொடி செய்து பனைவெல்லம் பலம்.க அம்மியிலரைத்து பாகு போலே சேர்த்து பாக்களவு கொள்ளக் கிருணி போம்.

<u>பாலாந்திர கிருணிக்கு</u>:-

நாயுருவி விரை பலம்.4 நாய்வேளை விரை பலம்.உ, ஓமம் பலம்.க, திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, சுக்கு பலம்.க, அபினி கிராகனெட்ட. , ஏலம் பலம் 1/2 மோடி பலம். பலம். 1/2 காயம் பலம்.வ இந்துப்பு பலம்.வ, சாதிக்காய் பலம்.ரு, லவங்கம் பலம்.ரு, கருவேப்பிலை பலம். 1/2 சொத்த கிளாவிலை பலம்.ச, எல்லாம் வறுத்துப் பொடி பண்ணி பனவெட்டு பலம்.ஙு கலந்து சோற்றில் கால் பலம் தாவி உண்ண தீரும்.

<u>கிருணிக் கழிச்சலுக்கு</u>:-

மிஞ்சா நிரை சேர், வெட்புலா மேவும் விடத்தேர் நீர் பூலா
அஞ்சாதிலை யின் வேர் புல்த் தோல் அசையுக் கஞ்சா நெல்லி முள்ளி
பஞ்சா யிடித்து பொடி செய்து பாகுக் சந்தனக் குழம்புடனே
மஞ்சார் குழலாள் வழுத்து கழிச்சல் வயும்பும் தீரும் தீர்ந்திடுமே.

அபினி யிலவுங்கத் தோலும் அது காரம் பெருங் காயும் சீரகம், வெல்லங் கூட்டி சிக்கென அரைத்து உருண்டை ஆரடி செய்த உருண்டை அது தயிர் தேனில் கொள்ள மாறிடுங் கழிச்சலெல்லாம் மாந்து நீர் தன்னைக் கொள்ளீர் குடல் படுவன் ஒரு பாக்களவு அரைத்து முலைப் பாலில் கொடுக்கச் சத்தியும் உழலையுங் கழிச்சலும் நிற்கும். இந்த வேர் தாக சுரத்துக்கு இள வெந்நீரில் கொடுக்கவும். அந்த வேர் சிறு பிள்ளை தோஷம் கழிச்சலுக்கு சுண்டைக்காய் மாதிரி அரைத்து முலைப் பாலில் கொடுக்கவும். கழிச்சலும் உழலையும் நிற்கும். இந்த வேரைக் குளிசங் கட்டவும்.

<u>ரத்த சீதக் கடுப்புக்கு</u>:-

எருமைப் பால் கறந்தவுடனே அதிலே எலுமிச்சம் பழச் சாறு விட்டு நுரைச்சவுடனே கொடுக்க உடனே கழிச்சலும் கடுப்பும் நிற்கும். உடனேயும் மாறும். நீர்ப் பாட்டின் மேல் வயிறு வலித்தால் பெருங்காயம் தண்ணீரில் இழைத்து வயிற்றில் தடவி

மாவிலிங்க இலையை வைத்துக் கட்டி உடனே அவுத்துப் போடவும். எருக்கிலை வதக்கி கட்டி கட்டி உடனே அவுத்துப் போடவும்.

பெரு மரப் பட்டை குடசப்பாலை வேர் இலை இரண்டும் சமன் இடித்து முழுனி தண்ணீர் எட்டிலொன்றுக் காய்ச்சி வடித்து அதிலே வெள்ளை வெங்காயம், சுக்கு, மிளகு, அசமதாகம், சீரகம், திரும்பு வறுத்து பொடி செய்து கசாயத்திலிட்டு குறுகக் காய்ச்சி இறுத்துக் குழம்பான வாறே எண்ணெயிலும் எருமைத் தயிரிலும் குழப்பிக் கொடுக்க கழிச்சலும் மூலக் கிருணியும் ஆமம் நிற்கும்.

<u>மாறு மூல வாய்வு குளக் கிருணி அதிசார சுரம் இரக்கு குளிர பால் மோர்:-</u>

பன்று மூலக் கறி தின்னப் பகர்ந்திலோம்
மின்டு மிலைக் கறி தின்ன விரும்பிடில்
வண்டிலைக் கொள வல்லாரைக் கொள
சுண்டிலைக் கொள சுரைக் கொழுந்தே கொள்ளே.

மானே அனைய கறி கேளாய் வயறு கழிந்த மனிதருக்கு
ஊனே பெருத்த வெள்ளாட்டின் உப்புக் கண்டம் அத்திக்காய்
காவில் வாழு முசுறுடும்பு காடை கருவி கவுதாரி
வானோர் போற்றும் வனகச்சல் வளரும் குறிஞ்சி புளியாரை
தேறுமாகும் வெள்ளாட்டின் சேர்ந்த தயிரிலை எண்ணெயிலே
ஊனே விரும்பும் செய்வீரேல் வீணே உயிரை யிழப்பீரே.

முத்த முசலம் புல்வாயும் முதிர்ந்த குறளை விறுவுடும்பு
சேத்த மீனும் சேவல் காடை சேரும் கிரட்டி கவுதாரி
திறக்கமான சொன்னோம் சிவக்கப் பொரித்துக் கொள்வார்க்கு
ஊற்க்கமான மேனிஎல்லாம் அன்றே தெளியுங் கண்டீரே.

கொள்ளு காடி கொம்மட்டிக்காய் கொழுத்த பன்றி கோழியுடன்
பிள்ளை திரும்படர் சேம்பும் படரும் வள்ளி பாகல்க்காய்
முள்ளும் பெரிய கத்திரிக்காய் முற்றும் பெரிய பூசனிக்காய்
என்பத்தனையும் தீர்ப்பீராய் எல்லா மருந்து மிழந்தீரே.

மூலமே வந்த வாய்வு முதலை விலாவே பத்தி ஊறு கரைத்துக் கொண்டு
உள்ளற மார்பில் நின்று நாபியில் சுழித்து நொந்து நக்கெனக் கழியுமாகில்
சாலவே சொல்லு மென்று சாத்திரமும் தறனிதே.

மூல வாய்வு கோபித்தால் முடுகியே கழிச்சலுண்டாம். தாழவுங் குறைந்து சத்தி தன்னையே நோக்கி நிற்கும். காலுடன் கையும் முகங்கள் கனத்த தோர் வீக்கங் காட்டும். மார்பினில் நோக்காடாகில் மாளுமென்றறிந்து கொள்ளீர்.

குளிகை ரசம் பெரு மரப்பட்டை, கெந்தகம், அதிவிடையம், கடுக்காய், அப்பிரகம், [illegible], எலாச்சாரம் இலவம் பிசின், வசம்பு இவை சமன் எலுமிச்சம் பழச் சாற்றில் தழுதாழைச் சாற்றில் அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டை பண்ணி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு எலுமிச்சம் பழச் சாற்றிலரைத்திடவும். பத்தியம் பால் மோர் மாத்து போட்டுக் காச்ச நாழி வெள்ளாட்டுப் பால் நாலொன்றாய்க் காய்ச்சி ஏறு தள்ளிப் போட்டு புரை குத்தி அதிவிடையம் அரைக் கழஞ்சு மோரில் பொடி தூவி அதிசாரமும் கிருணியுந் தீரும். இந்த மருந்து கை கண்டது.

மேக ஊலைக்கு மருந்து:-

மிளகு பலம்.ல, திப்பிலி பலம்.ல, சுக்கு பலம்.ல, லவுங்கப் பத்திரி பலம்.ல, லவுங்கப் பட்டை பலம்.ல, ஓமம் பலம்.ல, ஏலம் பலம்.ல, சா வே பலம்.ல, கொத்தமல்லி விரை பலம்.ல, வாய்விளங்கம் பலம்.ல, கறகாட சிங்கி பலம்.ல, குரேசாணி ஓமம் பலம்.ல, கருஞ்சீரகம் பலம்.ல, நல்ல சீரகம் பலம்.ல, சதகுப்பி பலம்.ல, செவியம் பலம்.ல, திப்பிலி மூலம் பலம்.ல, கண்டு பறங்கி பலம்.ல, சாபத்திரி பலம்.ல, ஆக வகை பறங்கிப் பட்டை பலம்.ய இது வெல்லாம் பொடி பண்ணி புதுக் குடுவையில் போட்டுக் கொண்டு தேன் கொண்டு வந்து வைத்துக் கொண்டு தினம் அதிகாலமே சூரணத்தில் மூன்று விரல் கொண்டது எடுத்து வெத்திலையில் வைத்து தேன் விட்டு சூரணம் உதிரியாகப் பிசைந்து தின்ன எலுமிச்சங் காய் மாத்திரங் கொள்ளவும். இந்தப் படி நாற்பத்தஞ்சு நாள் கொள்ளவும். புளல் ஊலை விட்டுப் போம். பத்தியம் இட்டு உப்பிலியாக கட்டிக் கொள்ளவும். கருங்கோழி வெள்ளாட்டு உப்புக் கண்டம் முசல் உப்புக் கண்டம் கட்டிக் கொள்ளவும். ஐந்து நாளை க் கொருக்கால் நல்லெண்ணெயில் முழுகவும். அனல் எடாமல் மூன்று பொழுது சாப்பிட வும். கடுகு பெருங்காயம், பால் தயிர் மோர் நெய் இது ஆகாது.

நீரழிவுக்கு:-

ஆறு வருஷத்து வேப்பம் பட்டை, ஆலம் விழுது, மாம்பட்டை, அத்திப் பட்டை, நாவல் பட்டை இந்தத ஐந்தத் வெள்ளாட்டுக் கோமியத்தில் ஊறப் போட்டு அந்தக் கோமியத்தை இரத்து மூன்று நாள் குடிக்கவும். பிறகு ஐந்து நாளைக் கொரு நாள் குடிக்கவும். நீர்க்கட்டும் கை கண்டது. குமாரதாசிரி சொன்ன பத்தியம்.

மருந்தீட்டுக்கு மருந்து:- not useful

முசுட்டை இலை ஒரு பிடி அரைத்து கருப்பங் கட்டி ஒரு பிடி நெய்யும் நல்லெண்ணெயும் சரியாய் சுண்டைக்காய் பொரித்துச் சரித்து முழுகவும். பேய் அத்தி யிலை பலம்.உய, வெதுச்சு வைத்து வெள்ளாட்டுப் பால் ஏப்பு காச்சுக் கொண்டு அவள் தலையிலேயும் உடம்பிலேயும் ஆமணக்கெண்ணெ இட்டு தலையில் தேய்க்க. இப்படி தேய்க்கச்சே இலை உரியும், பால் உரியும், கலந்து கொடுக்கவும். உடனே வெட்ட பாக்கு பலம்.உ, கலக்கொடு வெத்திலை தாரும் வைத்துக் கொண்டு அடிக்கடி பாக்கு கொடுக்கவும் வாந்தியாம். மருந்து விழும். இப்படி மூன்று நரம் பாலும் கசா யமும் கொடுத்து அகத்தியரைத்து முழுகவும். அதின் பிறகு கோழிக் காரம் கொடுக்க வும்.

வாத ஊலைக்கு:-

ரச கற்பூரம் வெல்லத்தில் ஒவ்வொரு பணவிடை வைத்துக் கொடுக்கவும். பத்தியம் உப்பு, புளிப்பு, கசப்பு தவிர்க்கவும். இதுக்கு மாத்து பசுவின் வெண்ணெயும் பச்சரிசியும் அரைத்து உள்ளுக்கு வாயில் பூசவும். ஒன்பது நாளைக்குப் பிறகு மஞ்சள் காமாலை, ஊது காமாலைக்கு நீர் முள்ளி சுட்டு தண்ணீரில் கலந்து உள்ளுக்கு மேலுக்கு பூசவும். மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லியும் மாவிலிங்கப் பட்டையும் சங்கம் பட் டையும் கிட்டம் பழையதும் அரைக்காசிடை திப்பிலி, மிளகு, சீரகம், எருமைப் பாலில் கொடுக்க. ஐந்து வெடியாலை எருமைத் தயிரும், சோறும் உப்பு இல்லாமல் கொடுக் கவும்.

அதிலே விடாவிட்டால் சித்தாமணக்கு முத்து பருப்பு புகையிலே தேய்ச்சு இரண்டு கண்ணிலே விட்டு மூன்று நாள் பத்தியம் வைத்து மூன்று பிடி பிடித்த வெல்லத்திள்ளே வைத்து மூடி கொடுக்கவும். மஞ்சள் காமாலை போம்.

கெர்ப்ப சூலைக்கு எண்ணெய்:-

சித்தாமணக்கு எண்ணை படி.௫, பறங்கிப் பட்டை பலம்.௬, கருஞ்சீரகம் விராகனெடை.௫, கிரும்பு விராகனெடை.௫, திப்பிலி மூலம் விராகனெடை.௫, நல்ல சீரகம் விராகனெடை.௫, நிலப்பனங் கிழங்கு விராகனெடை.௫, சாறணைக் கிழங்கு விராகனெடை.௫, புளியாரணைக் கிழங்கு விராகனெடை.௫, சாதி மல்லிகை தாழை புன்னைக்குத் தழை, நீலி தழை, பூவரச தழை, செங்கத்தாரிப் பட்டை விராகனெடை.௫ இது வெல்லாம் அரைத்து வில்லை தட்டி உலர்த்தி எண்ணெயில் போடவும். முன் சொன்ன பறங்கிப் பட்டை சுத்தி பண்ணி எண்ணெயில் தட்டிப் போட்டு சூரிய புடத்தில் வைக்கவும்.
பத்தியம் கசப்பு, புளிப்பு உப்புத் தவிர்க்கவும். ஒரு நாள் கொடுக்கவும். மற்ற நாள் சகலமுங் கட்டிக் கொள்ளவும். மூன்றா மாதம், ஐந்தான மாதம், ஏழான மாதம் கொடுக்கவும்.

உப்பிசத்துக்கு:-

எலுமிச்சம் பழச் சாத்தில் அக்கம் விராகனெடை.௧, பொடி பண்ணிப் போட்டு ஊற வைத்து உள்ளுக்கு கொடுக்க நெஞ்சிலுள்ள கோழையெல்லாம் விழும். வாந்தியானால் மோரு கொடுக்க நிற்கும்.

மேக வெட்டை எண்ணெய்:-

சித்தாமணக்கு முத்து பதக்கு மோரில் வேகப் போட்டு காயப் போடவும். எடுத்த கம்பஞ் சோற்றுக் காடியில் ஊத்தி எண்ணெய் திரண்டு வருகிற போது பத்து இளநீர் வார்த்து பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு கடைச் சரக்கு வகை பறங்கி பட்டை, பலம்.௧, சாதிக்காய் சாதிபத்திரி, லவுங்கம், கருஞ்சீரகம், நல்ல சீரகம், திப்பிலி மூலம் காட்டுச் சீரகம், ஏலம், அதிமதுரம், வால் மிளகு, விராகனெடை லவுங்கப் பத்திரி மிளகு, கொத்தமல்லி, சுக்கு சீகா நெல்லிப் பட்டை இவை யெல்லாம் விராகனெடை உ சூரணம் செய்து எண்ணெயில் போட்டு சூரிய புடத்தில் வைத்து தினம் ஒரு கரண்டி கொள்ளவும். இச்சா பத்தியம். சகல வியாதியும் தீரும்.

விகாள சன்னி கசாயம்:-

நொச்சிலிலை, முன்னி இலை, நேர் கருங்கஞ்சா இலை, சுக்கு, திப்பிலி, மிளகுடன் வெள்ளுளி இவை யெழும் நய்யாத படி கசாயமிடுவிரேல் நடுக்கும் பித்தம் விகாள சுர சன்னி போமே.

ரத்தக் கழிச்சலுக்கு:-

மிளகு கசாயம் வைத்துக் கொடுக்கவும். மாங்கொட்டை பொடி பண்ணி களி கிளறிக் கொடுக்கவும் நிற்கும்.

அதிக தாகத்துக்கு:- திப்பிலி பட்டை, மஞ்சள், கழற்சிப் பருப்பு வரிக்குமத்தை வேர், ஈர வெங்காயம், சீரகம், வெத்திலை கசாயமிடவும். சுக்கு கஞ்சி காய்ச்சி வார்க்கவும். இலந்தை இலை, நன்னாரி சீந்தில் தண்டு இருவேலி விலாமிச்சம் வேர், எருபுனகம்

நலந்த தோறும் பேய்புடலம் முத்தங் காசு முருங்கைப் பட்டை, காங் கொஷ்டம் சுக்கு கோடாலே ஆடாதோடை தலம் பேர்கலம் மூலைப் பாரம் இஞ்சிச் சாறும், தச சமன் கொண்டு சரியாய் சுட்டி வலா உலர்ந்ததொரு திப்பிலி மேல் பொடியைத் தூவி உகந்து கொள்ள சன்னி சுரம் ஒடுந்தானே.

வாத_பித்த_சேத்தும_சுர_கஷாயம்:-

வில்வலை வேர் கொத்தமல்லி, சித்தா முட்டி விராங்கும் நெல் பொரி பாயசு சுக்கு, சீந்தில் நல்ல தேன் வகைக்கு இரண்டு விராகனெடை தாக்கி இரு நாழி தண்ணீர் விட்டு உள்ளாக காய்ச்சி நல்லதொரு சர்க்கரை பொடி தூவி கொள்வீர். வல்லதொரு வாத சுரம், பித்தசுரம், சேத்தும சுரம் இவை தீருமென்று முனிவர் அருளிச் செய்தாரே.

பெண்_பிள்ளைகளுக்கு_உதிர_மேகம்:-

எலுமிச்சஞ் சாறு கரண்டி ~~சரித்துக் கொடுக்கவும்~~ ஈர வெங்காய சாறு கரண்டி நல்லெண்ணெ ஒரு கரண்டி சரித்துக் கொடுக்கவும். புளிப்பு தவிர்க்கவும்.

தாருகி_சுரம்_கஷாயம்:-

களச்சி வேர்வல் முருங்கை சீரி வேரும் காசினியில் ஆதண்டை
கொழிஞ்சி வேரும் வளாரக்க மஞ்சு கொடாலே முத்தங் காசு
வாய்த்த தொரு திப்பிலியு மடாதோடை நன்று இரண்டு படி
உழக்காகக் காய்ச்சிக் கொள்ள நாலாபடலே தாரண சுரம் ஒடுந்தானே.

மோரெண்ணை:-

அஸ்தி சுரம், நஞ்சு சுரட்ம் விடும். பசுவின் மோர் படி. ,.நொச்சியிலை சாறு படி.க, கய்யாந்த கரை சாறு படி.க,. கொத்து மொடகொத்தான் சாறு படி.க, ஆதண்டஞ் சாறு படி.க, பாலட்டை சாறு படி.க, நல்லெண்ணெ விளக்கெண்ணெ படி.க, அரக்கு பலம்.க, காச்சிப் பதத்தில் வடிக்கவும். அரப்பு யிட்டு முழுகவும்.

அதிசாரத்துக்கு:-

பச்சை நெல்லு உமியைச் சட்டியில் சிவக்க வறுத்து இலந்தை தழை ஆடாதோடை தழை, வெத்திலை மூன்றுங் கூட போட்டு தெறுப்பி தண்ணீர் வார்த்து மூன்று படி அரைப்படி ஆன பிறகு கலக்க வகை வில்வலை ஓடு, விளா ஓடு, மாதளை ஓடு, மலை தாங்கி வேர், பெருமரத்துப் பட்டை, லவுங்கம், அதிவிடையம், சாதிக்காய், சன்ன லவுங்கப் பட்டை, தாளிச பத்திரி சுக்கு, இவை யெல்லாம் வைத்து கொடுக்கவும். அதிசாரக் கழிச்சல் தீரும்.

[illegible]

சாதிக்காய், சாதிபத்திரி, லவுங்கம், லவுங்கப் பத்திரி, கோஷ்டம், தக்கோலம், ரேணுகா நாகேசரம் பரமகேசரம், ரத்த சந்தனம், கொத்தமல்லி நல்சீரகம், கருஞ்சீரகம், லவுங்கப் பட்டை, சன்ன லவுங்கப் பட்டை வெட்டி வேர், விலாமிச்சம் வேர், நிலப்பனங் கிழங்கு, பறங்கிப் பட்டை, அதிமதுரம், தாளிசை பத்திரி, தம்பருஷ்டகம், சுக்கு, மிளகு, திப்பிலி, அமுக்கிறாங் கிழங்கு, வெள்ளறுகு யோரஞ்சி சிஞ்சி பட்டை, ஓமம், முந்திரிப் பழம், கச்சுர புழம், கோரோசினை

குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி கல்கண்டு கூகா நீர் இது வெல்லாம் சுத்தி செய்து சூரணம் பண்ணி இதுக்கு சமபாகம் சர்க்கரை கலந்து வெரு கடிப் பிரமாணம் தின்னவும்.

கைப்பூரம் சுத்தி மிளகு பொடியில் சுத்தி, குங்குமப் பூ முலைப் பாலில் வெயில் வைக்கச் சுத்தி, சீரகம் வெயிலில் வைக்க சுத்தி. மத்து முண்டான மருந்தெல்லாம் வெந்நீரில் கழுவி நிழலில் உலர்த்த சுத்தியாம்.

<u>அண்ட வாதத்துக்கு:-</u>

not clear

அண்ட வாதமும் ஆபெனமு படா அகரம் நாற்பதொன்று பித்த சன்னியு அமுற்றுன்ன துலையும் தின்ன சென்மமாம் பிரு வாதங் கலஉங்யால விலகும் மூன்று முத்தமுந் தீருமே கொள்ள அதனுல்.

<u>கிறிச்சி மேகத்துக்கு:-</u>

கல்நாரும், சிலாசத்தும், மாதளம் பழச் சாத்திலரைத்து வில்லை தட்டி கொப்புடம் போட்ட பற்பமாம். முசுமுசுக்கை சீரகம் இடித்து காசயம் போடவும். எலுமிச்சம் பழம் புழிந்து பற்பம் போட்டுக் கொடுக்கவும்.

<u>கபால வாய்வுக்கு:-</u>

வேப்பங் கால் இழைத்து வெள் வெங்காயமும் தயிலம் வாங்கி காதில் புழிய நிற்கும்.

<u>சர்வ மாந்தத்துக்கு:-</u>

குப்பை மேனிச் சாறு, நொச்சில் சாறு, வேலிப்பருத்திச் சாறு, சங்கு சாறு, பொடுதலை சாறு, வேப்பிலை சாறு, பாவட்டை சாறு, நுணாஇலை சாறு, விசிறி இலை சாறு, ஆவாரை இலை சாறு, கோளியவரை சாறு, நெட்ட பெமுரட்டி சாறு துளசி சாறு, கொளிஞ்சி சாறு நரியனுர் பொரியரிசி சொற்றதளை சாறு, தும்பை சாறு நிலை ஆவாரை சாறு வகை கற்றுக்கு பலம். கடை சரக்கு விடத்தழை பிரமி இலை, மனத்தக்காளி, திரிகடுகு, உசம்பு வெள்ளுள்ளி, ஓமம் பெருங்காயம், ஏலம், லவுங்கம் அதிமதுரம், சாதிக்காய், கருஞ்சீரகம், நல்ல சீரகம், தாளிசை பத்திரி, கோரைக் கிழங்கு, செங்கத்தாரி மாதுளை கிழங்கு, ஆமை ஓடு, குதிரை யோரக்கு, திப்பிலி மூலம், நம காவியம் கல்லுப்பு விராகன் எருமை மோர் படி. வெந்தயம் கசாயம் பன்னிரண்டு நாள் அரைத்து ஒரு சாமம் ஒருவகை சொரஉடம் போட்டு அரைக்கவும்.

<u>வீக்கங்களுக்கு கசாயம்:-</u>

கையாந்த கரை பெரும்பூளை வேர் கடியான நஞ்சுண்ட வேருடனே அய்யார நெருஞ்சி வோடான ஆகுங் கிழ நெல்லி வேரு மெய்யா செருக்கீர வேர் உடனே வேண்டும் சாறணை கிழங்குடனே பையத் சுக்கு சீரகம் மிளகுடனே பகருங் கழச்சிப் பருப்புடனே நெய்யா யிடித்து பொடியாக்கி நோக்கருங் கடுக்காய் இலையுடனே கசாயம் வைத்துக் குடிப்பீரே. மெய்யா வீக்க சுரம் போமே. மேகங் கூடப் பொடியாமே.

<u>சோபை காமாலை:-</u>

கீழ நெல்லி வேர், சங்கம் வேர், நிலை குன்ற சமூலம் கோவை தண்டு

புங்கம் பட்டை நீர்முள்ளி சமூலம், சாறணை வேர், நெருஞ்சி வேர் கிலுகிலுப்பை பேராமுட்டி பெருமருந்து சிறு பூளை சமூலம் பூசணி தண்டு கடுக்காய் செருப்படை சுரைச்சனம் வெள்ளாட்டு கோமியம் கசாயம் போடவும்.

வேதிக்கு:- 44.1.63.

நீர்பிரமியம், கடுக்காய், களிப்பாக்கு, கற்றாழை சாறு, கருவேலங் கொழுந்து, வெள்வெங்காயம், விளக்கெண்ணை.

சீதள பேதி மாத்திரை:-

சங்கு கடுக்காய் விராகனெடை.க, இங்குலிகம் விராகனெடை இரண்டு வெங்காரம் விராகனெடை.க, நேர்வாளம் விராகனெடை. கடுகுரோகணி விராகனெடை.க, பேதியம்.

பேதி நிற்க:-

சுகாதேவி தழை, இலந்தை தழை, தயிரில் அரைத்து கொடுக்கவும். நெல்லி வத்தல் தயிரில் அரைத்து கொடுக்கவும். கோரோசனை முலைப்பாலில் கொடுக்கவும். விளாந்தழை தயிரில் கொடுக்கவும்.

களத்தெண்ணை:-

சித்தாமணக்கெண்ணை படி.உ, [illegible] முலைப் பால் ஒடி ஒன்று இரண்டுக் செரித்து வற வைக்கவும். வெள்ளைகுன்றுந் தழை ஒரு படி வேலி அடைஞ்சான் ஒரு படி விஷ்ணு கிராந்தி ஒரு படி பற்படாகம் கற்றாழஞ் சோறு கழுவி நாற்த்தேங்காய். அளவு மணத்தக்காளி இலை ஒரு படி கடை சரக்கு சாதிக்காய், சாதிபத்திரி, லவங்கம், அக்கலகாரம், அதிமதுரம், செங்கழு நீர், கோஷ்டம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், வால் மிளகு, தேசாவரம், குரோசானி, ஓமம், ஓமம் சிறு நாகப்பூ கொத்தமல்லி, வாய் விளங்கம், [illegible], கோரோசனை, முடிவாழும், விலாமிச்சம் ஏலம், விராசத்து, வெந்தயம் லவுங்கப் பத்திரி, [illegible] வகை ஒன்றுக்கு விராகனெடை.உ, இடித்து பொடி செய்து முன் சொன்ன எண்ணெ அடுப்பிலே வைக்கிற போது ஈரவெங்காயம். ஒரு கட்டி வெள்ளைப் பூண்டு ஒரு கட்டி இரண்டுந் தட்டி போட்டு பதமாக காய்ச்சி இறக்கிற போது சூரணம் போட்டுதளாலிக் காய்ச்சி கடுகு பதத்தில் வடிக்கவும். கை கண்டது. இதுக்கு தீரும் வியாதி காசம், கசப்பு இளைப்பு, யேங்கல், தீரும்.

பறங்கி பட்டைச் சூரணம்:-

சித்திரமூலம், அமுக்கிரங் கிழங்கு, வேலிப்பருத்தி, சங்கங் குப்பி, வெள்ளறுகு, சிவனார் வேம்பு, சங்கம் வேர், கெந்தகம் விராகனெடை.உ இவ்வகை யெல்லாம் பெரிய ஒண்டு சட்டியில் போட்டு மேல் சட்டி அளவாய் மூடி ஐந்து சீலை மண் செய்து மேல் சட்டி குள்ளே மூன்று சுவாரம் பண்ணி அதிலே பறங்கிப் பட்டை பாலில் சுத்தி பண்ணினது அந்த சட்டியில் போட்டு மேல் சட்டி மூடி ஐந்து சீலை மண் செய்து ஒரு சாமம் எரிக்கவும். இறக்கி ஆறினப் போலே இடித்து வஸ்திர காயம் பண்ணி அந்தி விடிஞ்சு கொள்ளவும். லெகுகடைப் பிரமாணம் அரை மண்டலங் கொள்ள வெந்நீரில் கொள்ள வெடிச்சூலை, வாதசூலை மோதிர கிரந்தி இவை எல்லாந் தீரும். கை கண்டது. பத்தியம் வெந்நீருஞ் சோறும் ஏழு நாள். கசப்பு, புளிப்பு உப்புந் தவிர்க்கவும். ஏழு நாள் உப்பு வறுத்து நசுச்சுப் போடவும். தலைரப் பருப்பு மிளகு இட்டு வார்த்துக் கொள்ளவும்.

தோஷத்துக்கு:-

சிறு தும்மட்டி வேர் அகத்திப் பட்டை பிரமி வேர் நீலி வேர் சீரகம் கசாயமிடவும்

ரத்த காசத்துக்கு எண்ணெய்:-

அஞ்சல் பட்டை புரசம் பட்டை, காட்டு எலுமிச்சம் பட்டை, ஆண்டைப் பட்டை, வேளாம் பட்டை, சின்னிப் பட்டை, காரைப் பட்டை விடாலம் பட்டை இந்தப் பட்டை வகை எல்லாம் மேல் புறணி சீவிப் போட்டு இழைச்சு ஒரு மாங்காய் அளவு எடுத்து. சித்தாமணக்கெண்ணை படி ஒன்று இந்த இழைத்த மருந்தை என்ணெயில் போட்டு கடைச் சரக்கு பச்சை வெள்ளெட்டை முத்து வெயிலில் உலர்த்தி இடித்து அதிமதுரம், கோஷ்டம் விலாமிச்சம், லவுங்கம், மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, திப்பிலி, பருபாகல் கிழங்கு, சித்தரத்தை கண்டு சீயக்காய் லவுங்கப் பத்திரி, ஏலம், வெள் வெங்காயம், ஈர வெங்காயம் வகை ஒன்றுக்கு விராகன் ஒன்று என்ணெயில் போட்டு சிவந்தாப் போலே வடிக்கவும். பத்தியம் ஏழு நாள் கசப்பு உப்பு, புளிப்பு தவிர்க்கவும். மிளகிட்ட துவரம் பருப்பு.

ரத்த காசத்துக்கு கை கண்டது:-

அஞ்சல் பட்டை ஆடாதோடை, ஆலான் முசுட்டை, முந்திரி பழம், பேரீச்சம் பழம், அதிமதுரம், பற்படாகம், மாதளை ஒடு விலாமிச்சம் வேர், கொன்னை பட்டை, இலவம் பட்டை, வில்வ வேர், சகா தேவி, செம்புளிச்சம் வேர், சிறுகீரை வேர், நெல்பொரி இரண்டு படி தண்ணீர் விட்டுக் காய்ச்சி ஊர் காசி கொள்ளவும். ரத்த காசம், ரத்த பித்தம் இவை யெல்லாந் தீரும்.

தண்டில் ரத்தம் விழுந்தால்:-

செங்கழு நீர், கோஷ்டம், பசுவின் பாலில் அரைத்து குடிக்க குணமாம். சிறுநீர் ரத்தமாய் விழுந்தால் மயிர் மாணிக்கம் வேரும் நல்ல வெல்லமும் பசுவின் பாலுடன் குடிக்கக் குணமாம்.

பிள்ளை பெத்தவளுக்கு சுரதோஷ நஞ்சுக்கு கசாயம்:-

மஞ்சள் கழச்சிப் பருப்பு நஞ்சு விரை, கருஞ்சீரகம், கண்டு சீயக்காய், சிறுகுறிஞ்சா வேர், சீந்திக் கொடி பேய்ப்புடல் தோல், சுக்கு, மிளகு, திப்பிலி, சதகுப்பி இவை எல்லாம் காசயமிட்டு கலக்கம் புகுகம் வறுத்து அரைத்து கொடுக்கவும். இது கை கண்டது. மூன்று நேரங் கொடுக்கவும்.

வயத்துக் கடுப்புக்கு ரத்த மூலக் கிராணிக்கு:-

மிளகு சட்டி சாய வைத்து வறுத்து அதிலே முள்ளிக்காய் அளவு வெண்ணெ போட்டு கடைந்து அதிலே புழுங்கலரிசி சோறு வடித்த சோத்தில் இரண்டு அகப்பை சோறு போட்டு மத்திச்சு வட்டியில் வாங்கி அதின் மேலே ஒரு எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கிளறி தின்னவும். கை கண்டது.

உடம்பு பருக்க:-

பொன்னாங்கண்ணி வேர், சிறுகீரை வேர், நல்ல பாலை வேர், பசுவின் நெய் படி ஒன்று, வேர் வகை மூன்று மூன்று திமிரு பிடி ஒவ்வொன்றுக்கு கடை சரக்கு கெப்புரம், சிலாசித்து, குங்குமப்பூ, கோரோசினம், ஏலம், அதிமதுரம், கோஷ்டம் லவுங்கம், லவுங்கப் பத்திரி, வகை ஒன்று விராகன்.உ, பொடி செய்து முன் சொன்ன

வேறு வகை கசாயம் போட்டு சுண்ட எரிவிட்டு வடித்து அதிலே நெய் சேர்த்து சூரணம் போட்டு பதத்தில் வடித்து ஒவ்வொரு கரண்டி தின்னவும்.

வயத்துக் கடுப்புக்கு மூலக் கிராணி ரத்த பித்தத்துக்கு:-

வெள்வெங்காயம் பருப்பு நல்லெண்ணெய் இரண்டும் கலந்து குடிக்க உடனே நிற்கும்.

ரத்த பித்தத்துக்கு:-

ஆவாரை வேர் பட்டை அரைத்து சர்க்கரையில் கொடுக்க உடனே நிற்கும்.

மந்த காசத்துக்கு தயிலம்:-

கண் உருட்டும். கண் சிவப்பேறும். சரீரத்தில் புகைச்சல் காணும்.

இதற்கு மருந்து:- கொமரி படி.½ நல்லெண்ணெய் படி.½, பொன்னாங்கண்ணி முருங்கைப்பூ, சாறு படி.½ அத்திச் சாறு படி.½, பூலாசாறு படி.½, விஷ்ணு கிரந்தி சாறு படி.½ பூசட்டை சாறு படி.½, விலாமிச்சை முடிவாளா. கஸ்தூரி மஞ்சள் கோஷ்டம், அதிமதுரம், வகைக்கு விராகன்.உ, முன் சொன்ன மூலிகை எல்லாம் இடித்து செரஉடம் வாங்கி கசாயம் சுண்ட விட்டு கடை சரக்கு இடித்து பொடி பண்ணி போடவும். மெழுகு பதத்தில் இறக்கவும். அரப்பு அஞ்சல் பட்டை முழுகவும்.

உரண்டை வாய்வுக்கு:-

கறேள்ளு படி. , கருப்புட்டி.க, புங்கங் கொழுந்து ஒரு பிடி, நன்று இடித்து இருப்பு படியிலே தோண்டி உரலில் மேலே இருந்து கொண்டு உலக்கை காலில் உருட்டி தேத்தக் கொண்டு தின்னவும். கை கண்டது.

சுட்டுக் கொடித் தழை, நெல்லி வத்தல், பசுவின் பாலில் தயிரு மோர் நெய் யில் அரைத்து கொடுக்கவும். கசப்பு, புளிப்பு உப்பு தவிர்க்கவும். ரத்த பித்தந் தீரும்.

பித்த சுரத்துக்கு கசாயம்:-

நன்னாரி வேர், வில்வ வேர், நாயுருவி வேர், ஏலம், நெல்லுப் பொரி

(மேகத்துக்கு புகை போடவும், தலை பன்னி புகை போடவும்)

ரசம் விராகன் ஒன்று, ஈயம் விராகன் ஒன்று, இரண்டும் உருக வைத்து ரசம் கொடுத்து புளி இலை இடித்து அதிலே ஒரு விராகன் செங்கொட்டை போட்டு ஒரு கொதியம் வைத்து பூனை கலி இடித்து அதிலே ஒரு கொதியம் போடவும். முன் சொன்ன படி உருகு முகத்தில் கால் விராகன் போடவும். சங்கு பற்பம் ஒரு விராகன் போடவும். மஞ்சள் ஒரு விராகன் போடவும். எருக்கம் பால் விட்டு அரைக்கவும். சீலையில் பிடித்து சாண் உயரம் குழி வெட்டி அதிலே புளியஞ் சிறாய் தணலிலேயுசிக்கல் மேலே சீலை மண் ஒட்டுக்கு போடவும்.

மேகத்துக்கு மருந்து:-

கலங்கொம்பு, சந்தனம், தேத்தான் விரை; கல்நார், சிலாசித்து, ஏலம், சீரகம், அவரைப் பருப்பு, முந்திரிப் பழம், அதிமதுரம், சிறுகீரை, சேப்பு நெருஞ்சி ஆனை நெருஞ்சி, சிறுபூளை நெருஞ்சி புளியீர்க்கு கசாயம் போடவும். கண்டு சர்க்கரை ஏலம், முந்திரிப் பழம், சீரகம் கல்க்கம், அத்தி வேரையும் வெண்ணையும் அரைத்து கொடுக்க நிற்கும்.

பருத்தி விரைப் பருப்பு நீர் முள்ளி விரை, அத்தி விரை வெண்ணையில் கொடுக்க நிற்கும்.

வீரிய விர்த்திக்கு:-

அமுக்கிலங் கிழங்கு பசுவின் பாலில் சுத்தி பண்ணினது ஒரு பலம், அதிமதுரம் பல .௧, ஏலம் சீரகம், விராகனெடை.அ, சூரணம் பண்ணி சுரவை கிழங்கு சாஸீர வள்ளி சாறு இலவம் பட்டை சாறு சூரணத்துக்கு வாவனம் பண்ணி நிழலில் உலர்த்தி சர்க்கரை கலந்து தின்னவும்.

வெள்ளை விழுகிறதுக்கு:-

ஆவாரை மொக்கு, தேத்தான் விரை, சந்தனம், ஏலம், சீரகம் தண்ணீரில் கொடுக்கவும்.

சித்தாமணக்கெண்ணெ வெத்திலைச் சாறு படி ஒன்று பொடுதலைச் சாறு படி ஒன்று ஈர வெங்காயம் சாறு படி ஒன்று ஆவாரைப் பருப்பு படி ஒன்று, ஏலம், சீரகம், கஸ்தூரி மஞ்சள் வகை ஒன்றுக்கு விராகனெடை.உ, மொழுக்கு பதம் காய்ச்சி தினம் ஒரு கறண்டி சாப்பிடவும்.

உப்புசத்துக்கு கசாயம்:-

வெந்தயம், சுக்கு, மிளகு, லவுங்கம், தாளிசபத்திரி, கருவேப்பிலை, யீர்க்கு கோரைக் கிழங்கு, ஈர வெங்காயம் சந்தனச் சிறுச் சீரகம், ஏலம், இவை யெல்லாம் பகுதி பச்சை பகுதி வறுத்து கசாயம் போடவும். கலக்கம்: முந்திரிப்பழம், லவுங்கம் அது கொடுக்கவும்.

கருஞ் சீரகம்: வெகு மூத்திரத்திற்கு:-

ஆவாரை மொக்கும், கம்பு பொரி மாவும் கருவேப்பிலையும் மென்றும் தின்னத் தீரும். ஆவாரை மொக்கு பருப்பு காய் வெரை பச்ச விரை கொன்னைக் காய் நெல்லி வத்தல் வகை நீர் அதிமதுரம் பசுவின் மோர் படி ரெண்டு வேடு கட்டி இந்த வகை மருந்தெல்லாம் மேலே வைத்து சுட்ட வேக வைத்து அரைத்து கொடுக்கவும். கன் கெருமை பட்டை வெட்டி வந்து வடுகுலே கெரிக மொடி சக்கை அதை கொண்டு வந்து வேக வைத்து அந்த கசாயத்தை இறுத்து தினம் ஒரு வேளை உ பலம் மூன்று நாள் குடிக்கத் தீரும்.

கிறுணிக்கு:- ஆவாரம் வேர் ஒரு தழு பிடுங்கி வந்து ஒரு பானையில் போட்டு நாலு மரக்கால் தண்ணீர் வார்த்து ஒரு திருசு விறகிலே எரிவிட்டு அரைப்படி தயிலத்துக்கு இறங்கின பிறகு இறுத்து வடித்துக் கொண்டு ஒரு வேளைக்கு ஒரு கறண்டி சாப்பிடவும் எல்லா கழிச்சலும் நிற்கும்..

பிறக்கும் பருத்தி பருப்பொடு சீரகம் பார திப்பிலி நல் வெல்லம்
சீரகம், அதிமதுரம், நெல்பொரி, தேன் சர்க்கரை மறக்கும் பிலவாதி ஆரோசிகம்
பித்த மயக்கமோடு சிறக்குங் கிருணி யிருமலுந் தீர்ந்திடும் செபினையே.

பைத்திய காரிக்கு மயக்கந் தீர மருந்து:-

நன்னாரி வேர், நெல்லி பருப்பு கேவுரு பொரி எலரிசி சீரகம்
(முடிவு இல்லை)

not complete

செரியாமல் பேதியாகிறதுக்கு மருந்து:-

கஸ்தூரி, பச்சை கற்பூரம், கோரோசனை, குங்குமப்பூ, சாதிக்காய், லவுங்கம், சாதிபத்திரி இலை கட்டி கோஷ்டி பட்டை பனை இலை நாயுருவி இது ஒன்றும் கருக்கி தண்ணீர் வார்த்து காய்ச்சி அந்த வார்த்ததை அரைத்து மாத்திரை பண்ணி அந்திக்கு ஒன்று விடிஞ்சு ஒன்று கொடுக்க நிற்கும்.

<u>பிளிசுக்கு:-</u>

மஞ்சள் மிளகு, வெள்ளைக் குங்கிலியம் மூன்றும் சமனாய் கோழி முட்டை வெள்ளைக் கரு வார்த்து அரைத்து சீலையில் பூசி திரி பண்ணி நிழலில் உலர்த்தி புகை நாசியில் பிடிக்கவும். ஐந்து நாள் பிடித்து தயிலம் தலை முழுகவும். நல்லெண்ணை நாழியின்புறல் வேர் விராங்காய் மாத்திரம் சாறு பிழிந்து மிளகு பலம்.அ, நருக்கி போட்டு மெழுகு பதத்தில் இறக்கி முழுகி வர பிளிசு போம்.

<u>இருமலுக்கு:-</u>

திப்பிலி பலம்.க, கண்டங்கத்திரி விரை பலம்.க, அமுக்கிரு பலம்.க, இடிச்சு சூரணம் பண்ணிக் கொள்ளவும். தேனில் தம்பருத்த கசாயத்தில் கொள்ள இருமல் தீரும்.

<u>வெட்டைக்கு மருந்து:-</u>

பறங்கி சக்கை சேர்.க, அன்ன பேதி சேர்.க, காசுக்கட்டி பலம்.ங, களிப்பாக்கு பலம்.ங, சாம்பிராணி பலம்.ங, கடுக்காய் பிஞ்சு பலம்.உ இந்த மருந்து ஆறும் சூரணம் பண்ணி கோவையிலைப் பசறு ~~[illegible]~~ கருசலங்கண்ணி பசறு துளசி பசறு சீந்தில் பசறு வெற்றிலை பசறு முசுமுசுக்கை பசறு இந்த பசறுகளில் மூன்று நாள் ஊற வைத்து நிழல் உலர்த்தாய் உலர்த்தி வைத்து இந்தச் சூரணத்தை தினம் இரண்டு வேளையும் சாப்பிடவும். மூளம் இலை கொழுந்தாய் பறிச்சு வந்து அரைச்சு எருமைத் தயிரில் குழப்பி கொடுக்கத் தீரும் அந்த இலையை தண்ணீர் விட்டு பிசைந்து அந்த ரசத்தை இறுத்துக் கொண்டு அதில் சீரகம் கல்கண்டு பொடி பண்ணிப் போட்டு கலந்து கொடுக்கத் தீரும். அந்த இலையை வேக வைத்து தண்ணீர் இறுத்துக் கொண்டு அதில் ஈர வெங்காயம் பனைவெல்லம் சீரகம் போட்டு கலந்து கொடுக்கத் தீரும்.

<u>புண்ணுக்கு மூலாம் பண்ணுகிறது:-</u>

நெல்லிக்காய், கெந்தகம் விராகனெடை.ங, கருஞ்சீரகம் பலம்.உ. இந்துப்பு பலம்.உ, பொட்டுலுப்பு பலம்.உ, கஸ்தூரி மஞ்சள் பலம்.உ, காசுக் கட்டி பலம்.உ, நல்லெண்ணை அமத்தை இலை சாறு இதுகளில் எண்ணை ஆக்கி வைத்துக் கொண்டு மேலுக்கு தடவவும். ஆறிப் போம். கள்ளி வேர் புண்ணில் பிடிக்கவும்.

<u>உள்ருக்கு மருந்து:-</u> Incomplete – not useful

திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, சீரகம் பலம்.க, ஓமம் பலம்.க, தம்பரு ஊசும் பலம். ½ பறங்கிப் பட்டை பலம்.உ, லவங்கப் பட்டை பலம்.க, மோடி பலம். ¼ பத்திரி பலம்.வ, தானிக்காய் பலம்.வ, கடுக்காய் பலம்.உ, செருங்கொட்டை பலம். ஆனை திப்பிலி பலம்.க, குரோசாணி ஓமம் பலம். ½ சிறுநாகப்பூ பலம். ½ கருஞ் சீரகம் பலம்.வ, கார்போகளம் பலம்.வ, கெந்தகம் பலம்.வ, நீரடி முத்து பலம்.க, வெப்பாலரிசி பலம். ½ கடுகுரோகணி பலம். ½ சித்திர மூலம் பலம்.க, குன்று பறங்கி பலம். ½ முக்கதாரி பலம்.க, முளகறணை பலம்.க, சங்கம் பட்டை பலம்.க, நாவல் பட்டை பலம்.உ, வெள்ளறுகு பலம்.உ, எள்ளு பலம்.உ, வெல்லம் பலம்.அ இதுக்கு பத்தியம் (செய்முறை முடிவில் லை)

<u>வெட்டைக்கு மருந்து:-</u>

அறுகங் கட்டையை வெட்டி வந்து பசுவின் பாலில் அரைத்து அந்தப் பாலிலே கலக்கிக் குடிக்கத் தீரும். பாலும் சோறுமாம் மற்றொன்று மாகாது.

நெட்டை பேய் முறட்டையும் வரகரிசியும் இடித்து புட்டு வைத்துக் கொண்டு அதிலே பனைவெல்லம் போட்டு நல்லெண்ணை வார்த்து பிசைந்து தின்னவும். அம்மான் பச்சரிசி பசரும் கொஞ்சம் விட்டுக் கொள்ளவும். இதக்கு பசுவின் பாலும் சோறும் சாப்பிடவும். ஆகாச தாமரைக் கொண்டு வந்து அரைத்து மூன்று உருண்டை காலமே சாப்பிடவும். இப்படி பத்து நாள் சாப்பிடவும். அரையாப்புக் கட்டியும் கரையும். கை கண்டது. பத்தியம் புகையிலை அகத்தி பெரும்புசனிக்காய் ஆகாது. வெள்

வெள்ளை விழுகிறதுக்கு மருந்து :-

தண்டையாங் கட்டையைக் கொண்டு வந்து பசுவின் பாலில் அரைத்து குடிக்கவும். கண்டல மருக்கம் எலைச் சாறு பலம்.உ நல்லெண்ணை பலம்.வ, இந்த பசறு வார்த்து மிளகு பலம்.வ, பொடி பண்ணி கொண்டு பூண்டு பலம்.வ நருக்கிப் போட்டு எகத்துக்கு கலந்து கொடுக்க நிற்கும். இது கை கண்டது. ஒன்றரை வருஷத்து பனைவெல்லத்தைக் கொண்டு வந்து வென்னீர் கொதிக்க வைத்து அதிலே வெல்லத்தைப் போட்டு பாகு பண்ணி வெண்காரம் பொரிச்சுக் கொண்டு நாயுருவி சாம்பல் அந்தப் பாகுலே போட்டு கலக்கிக் கொடுக்க நிற்கும். இது கை கண்டது.

மூலைப்பால் சுரக்கிறதுக்கு மருந்து :-

முருங்கைப் பூ நாழி பூவிலே மூழி நீர் வார்த்து நாழியாக காய்ச்சி வெள்ளி மிளகு பனைவெல்லம் இதுகள் பசுவின் பாலிலே நெய்யுடன் கூட்டி இந்தப்படி மூன்று நாள் குடிக்கவும். மாந்துளிரை அரைத்து மூலையில் தடவவும்.

சீதக் கடுப்பு ரத்தக் கடுப்புக்கு மருந்து :-

நாயுருவி இலையும், அரிசியும் அரைத்து அடை சுட்டுத் தின்னத் தீரும். மாதளம் பிஞ்சு காசுக்கட்டி களிப்பாக்கு அரைத்து வெண்ணெயில் பிறட்டி மூன்று நாள் தின்னத் தீரும்.

குழந்தை பிள்ளைகளுக்கு மாந்தைக்கு மருந்து :-

வெள்ளைக் காக்கிணன் வேரை விளக்கெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வார்க்கத் தீரும். சயிதி பழம் இலையும் வசம்பும் வெள்ளைப் பூண்டும் அரைத்து சூரிய புடம் போட்டு வார்க்கத் தீரும்.

கன்கள் பொருமல் மாந்தை வகைக்கு எண்ணை :-

நிலக்குமிழ வேர்ப் பட்டை, நாரிஞ்சி வேர் வட்டை, நாவேலை வேர், கண்டங்கத்திரி வேர், சிறுமுதிலை, ஒதியம் பட்டை, முருங்கைப் பட்டை, மருக்கம் பட்டை சிறு புள்ளடி அகத்தி பட்டை கன் பூண்டு தகரை வேர் பழம் பாசி அவரி வேர் வட்டக் கிலு கிலுப்பை மனத்தக்காளி வல்லாரை கோழியவரை துளசி வறுமுள்ளி தப்சி முருங்கை கழச்சிக் காய் வேர், குட்டி பிலா வேர், விடத் தேரி வேர், வெந்தயம், வசம்பு, வெள்ளுள்ளி விளக்கெண்ணெயில் ஆக்கிக் கொள்ளவும்.

குழந்தை பிள்ளைகளுக்கு கொல் மாந்தை அச்சரம் மூக்கு மாந்தை உப்பு மாந்தை இதுகளுக்கு மருந்து.

நல்லாரை, வல்லாரை மனத்தக்காளி, துளசி வெள்ளைக் காக்கிணர் வேர், வெள்ளைக் காஞ்சொறி யிலை, செருப்படை ஊத்து தும்மட்டிக்காய், இது வெல்லாம் கொண்டு வந்து சாறு பிழிஞ்சு கொண்டு இதக்கு கடை மருந்து

கார்போக அரிசி, கருஞ்சீரகம், வெட்பாலரிசி, நீரடி முத்து, கோரோசினை ஈர வெங்காயம் இது வெல்லாம் வகையில் பலம்.வ, நாழி என்னையில் போட்டு கொதிக்க வைத்து இறுத்துக் கொண்டு எட்டு நாளைக்கு சாப்பிடவும்.

தலைக்குத் தயிரம் கன் இருண்டு இருக்கிறதுக்கு:-

பொன்னாங்கண்ணி சாறு, முசுமுசுக்கை சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, சிறுகீரைச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு, நல்லெண்ணைச் சாறு படி. மிளகு பலம். , பசுவின் பால் படி. இளநீர் படி. இந்த மருந்தெல்லாம் பொடி பண்ணிப் போட்டு எண்ணையில் எல்லாம் காய்ச்சி வைத்துக் கொண்டு தலை முழுகிவர குணமாம்.

குன்மம் வருத்த நோவுக்கு:-

அமுக்கிரு வேர் விராகனெடை.உ, சயிந்தி லவணம் விராகனெடை 4. கொடுஞ்சி இலை விராகனெடை 6 இள வென்னீரில் மூன்று நாள் கொடுக்கவும். தயிரிலாவது கொடுக்கவும். இதக்கு பத்தியம் துவரம் பருப்பு, வாழைக் கச்சல், அத்தி பிஞ்சு பசுவின் மோர் பசுவின் தயிர் இதுவாம்.

கெற்பிணிக் காறிக்கு பச்சோலை என்னை ஆறு மாதம் குடிக்க:-

பிரமி, துளசி, கரிசலாங்கண்ணி, குப்பை மேனி சாறு வேளை. உத்தாமணி, நந்தி யீச்சங் கொட்டை, செருப்பிடை, சிலந்தி நாயகம், கரந்தை , நொயிலை, பொடுதலை, சங்கயிலை, தழுதாழை, சிறு புள்ளடி, வுல்லாரை நொச்சில் கருநொச்சில் பெரும் பாகல் துளசி நாய்த் துளசி மனத்தக்காளி இடிச்சுப் பிழிஞ்சு கட ஆமணக்கெண்ணை விட்டு காய்ச்சி சீரகம் கார்போகளம் நீரடி முத்து வெட்பாலரிசி கடுகுரோகணி கடுக்காய் உள்ளி, வசம்பு போட்டு வடிச்சு குடிக்க ஆரமி முதலாக.

எலி கடிக்கு மருந்து:-

வெள்ளெருக்கம் பட்டை பலம்.எ, வெங்காலவளி பலம்.எ, சித்திரமூலம் பலம்.உ, ஆவுரி வேரி பலம்.க, கண்டங்கத்திரி பலம்.க, சுக்கு பலம்.வ, வசம்பு பலம்.வ, இது வெல்லாம் கொண்டு வந்து கால் சேர் ஆமணக்கெண்ணையில் போட்டுக் காய்ச்சி இறுத்துக் குடிக்கவும். பத்தியம் ஒன்றும் ஆகாது. இலவம் பட்டை அரைத்து பாலோடே குடிக்கத் தீரும். நாவல் பட்டை ஊறப் போட்டு இறுத்துக் குடிக்கத் தீரும்.

காட்டு மல்லிகை வேர், ஒரு பிடி, தும்பை வேர் ஒரு பிடி, சாறணை வேர் ஒரு பிடி, வெள்வெங்காயம், வசம்பு, ஈர வெங்காயம், இது வெல்லாம் கூட்டி விளக்கெண்ணையில் காய்ச்சி மேலுக்கும் தடவி உள்ளுக்கும் குடிக்கவும். வயிறு கழிஞ்சால் சுடுற கஞ்சி குடிக்கவும். குணமாம்.

ஆடாதோடை இலையும், பிறண்டையும் ஒரு மாமரம இலையும் உள்ளி வசம்பு, கூட்டி நல்லெண்ணையில் காய்ச்சி தலையிலிட்டு உள்ளுக்கு கொள்ளவும். எலி கடி தீரும்.

ஆவாரம் பட்டை எலுமிச்சம் பழச் சாத்தில்லரைத்து எருமைத் தயிரிலே குடிக்க குணமாம். ஆடு தின்னாப் பாளை வேர் விளாவேர், மஞ்சள் வென்னீரிலரைத்து நாலு நாள் குடிக்கவும். எல்லாக் கடியுந் தீரும். கடிபட்ட விடத்திலே இந்த மருந்து காசிடை கட்டவும். ஒரு மூஞ்சூறு பிடித்து உரிச்சு குடலை வாங்கிப் போட்டு நாழி என்னையில் வேக வைத்து வெந்தவுடனே எடுத்து உள்ளி வசம்பு, நல்ல வேளை சாறு வடித்து எடுத்து கொண்டு நக்கவும்.

கண்ணில் பூ வெட்டுக்கு, நேத்திர வாய்வுக்கு, அமரத்துக்கு, மேகத்தின் பேரில்

கண்ணில் கண்ணீர் சொரிந்தால் இதுக்கு கலிக்கம் :-

நல்லெண்ணெய், செப்பு, செம்பிலே வார்த்து வைத்துக் கொண்டு களிம்பல் ஏறப் பண்ணி பிறகு பசுவின் வெண்ணெயிலும் கட்டி மயில் துத்தம் பணவிடை ஒன்று பால் துத்தம் பணவிடை ஒன்று படிக்காரம் பணவிடை.உ இது மூன்றும் சத்தே அனலில் சுட்டுப் பொடி பண்ணிக் கொண்டு முனைத்தக்காளி வேலைச் சாறு, கரசலாங் கண்ணி இழைச்சு சிமிழிலே வைத்துக் கொண்டு கண்ணிலிடவும். இது கை கண்டது.

மருந்தீட்டுக்கு :-

வடக்கே போற சங்கம் வேர் பசுவின் பால் வார்த்து அரைத்து குடிக்கத் தீரும்.

புண்ணுக்கு சிலந்திக்கு எண்ணெய் :-

சமுத்திர நுரை பலம்.வ, ஓமம் பலம்.[illegible] இரு வெங்காயம் பலம்.உ, சங்கங்குப்பி சாறு.உரி, நல்லெண்ணெய் உரி, கருநொச்சில் சாறு உரி இது எண்ணெய் பண்ணி தினம் காசிடை உள்ளுக்கு கொள்ளவும். இதுக்கு பத்தியம் சம்பிலி சோறும், மிளகும் பொடியும் வெள்ளுள்ளியுமாக தின்னவும்.

கால் கை அசந்த வாதத்துக்கு :-

தழுதாழை சாறு, ஆழாக்கு நல்லெண்ணெய் நாழி காசிடை மஞ்சள் காசிடை குங்கிலியம் காசிடை மிளகு காசிடை அவையெல்லாம் சாத்தி அரைத்து மூன்று நாள் கொடுக்க விடும்.

வெட்டைக்கு புண்ணுக்கு கலத்துக்கு மருந்து :-

மயிர் மாணிக்கம் வேர் ஒரு பிடி செவ்வந்தி வேர் ஒரு பிடி, அரிசி நல்லி மரத்து வேர் வடக்கே போற வேர் பட்டை ஒரு பிடி இது மூன்றும் இடித்து சாறு பிழிஞ்சு கொண்டு பறங்கிப் பட்டை பலம்.௧, பூண்டு பலம்.௧, திப்பிலி பலம்.௧, இது மூன்றும் வஸ்திர காயம் பண்ணிக் கொண்டு இந்த சூரணத்தில் ரசத்தை விட்டு அரைச்சு உருண்டை பண்ணிக் கொடுக்கவும். இப்படி ஏழு நாள் சாப்பிட சகல வியாதிக்கும் நல்லது. மேல் புண் ஆறிப் போம். வெண்ணை நிற்கும். வயிற்றில் இருக்கிற குடில மெல்லாம் போம். இது கை கண்டது.

பள்ளி மருத்துவச்சி முத்தன் சொன்ன வைத்தியம் :-

குழந்தை பிள்ளைகளுக்கு உள் நாக்கு வளர்ந்தால் :-

not useful

பசு மஞ்சள் சாத்திலே நாய்த் தலை ஓடு அரைத்து கொடுக்கத் தீரும்.

குண்டி அச்சிரத்துக்கு :-

வல்லாரைச் சாறு, அகத்திப் பழுப்புச் சா , பற்பூர வள்ளி இலைச்சாறு முடக் கொத்தான் சா கட்டி சீரகம் பொடி செய்து போட்டு நெய்யுடனே இது வெல்லாம் கலந்து ஆக்கிப் போடவும்.

உள்நாக்கு மருந்து :-

நவாச்சாரம் கடலை மாதிரி கடு சுண்ணம் ஒட்டறை இது மூன்றும் தண்ணீர் வார்த்து அரைத்து குழப்பி உள் நாக்கிலே ஒத்தவும் தீரும்.

வெள்ளை விழுகிறதுக்கு:-

ஆவாரை பிசிறம், நாவல் வருஷுத்த வேப்பம் பட்டை சாளா இடித்து க்சாயம் வைத்து விராகன் குகை நீர் இட்டுக் கொடுக்கவும். தீரும் கண்டது.

புத்திர சோகைக்கு எண்ணெய்:-

சித்தாமணக்கெண்ணை மீறுறி கத்தாழஞ் சாறு நாழி மிளகு பலம்.வ, சுக்கு பலம்.வ, சீரகம் பலம்.வ, கடுக்காய் பலம்.4 கடுகுரோகணி பலம்.வ, வசம்பு பலம்.வ, சாதிக்காய் பலம்.ரு, சாபத்திரி பலம்.ரு, லவங்கம் பலம்.அ, தாளிச பத்திரி பலம்.வ, கல்நார் பலம்.வ, கற்பூர சிலாசித்து பலம்.வ, சூரணம் பண்ணி எண்ணெயில் கொதிப்பித்து அரை மண்டலம் குடிக்கப் பிள்ளையுண்டாம். பெத்த சாகிற பிள்ளைக்கு கொடுத்தால் சுகமாயிருக்கும்.

அரையாப்புக்கு மருந்து:-

. மிந்தம் கழஞ்சு, காவதைக்காய், கெந்தகம், நெல்லிக்காய், கெந்தகம், சுத்தம், அரிசி, வெள்ளை குங்கிலியம், காசுக்கட்டி, கடுக்காய், நல்லெண்ணை உழக்கு இந்த மருந்தெல்லாம் காசிடை இதுவெல்லாம் அரைத்து துணியில் தடவி திரிச்சு எண்ணெயில் தோய்ச்சு கொளுத்தி சொப்பிலே பிடிக்க தைலம் விழும். அந்த தயிலத்தை இடவும். ஆறிப் போம். உப்பு, கடுச்சி, புளி ஆகாது. துவரம் பருப்பு, வெள்ளுள்ளி, முருங்கையிலை சொரையிலை முருங்கைக்காய் ஆகாது.

கட்டிக்கு:-

சுக்கு, மஞ்சள், பெருங்காயம், அபினி மருந்து எலுமிச்சம் பழச் சாறு வார்த்து அரைத்து பத்துப் போடக் கரைந்து போம். ஓமம், வசம்பு, சித்திரமூலம், வெள்வெங்காயம் சுக்கிலம் பெருங்காயம் பழம் புளி லேப்ப எண்ணெயில் இடித்து ** கட்டவும். சதிரக் கள்ளியைக் கொண்டு வந்து குப்பியிலே நசுந்தி பஞ்சு போலே நுலைத்து தயிரும் கொஞ்சம் விட்டு மூன்று நாள் கட்ட கரைஞ்சு போம்.

பறங்கிச் சக்கை சேர்.உ, கடுக்காய் பலம்.உ இது இரண்டும் நறிச்சுக் கொண்டு, முசுமுசுக்கைச் சாத்தில் ஒரு நாள், ஊற வைத்து எடுத்துக் கொண்டு செருப்பிடை சாத்தில் ஒரு நாள் அளசி சாத்தில் ஒரு நாள் இப்படி மூன்று நாள் ஊறின பிறகு வெள்ளாட்டுப் பாலில் மூன்று நாள் ஊற வைத்து பிறகு சித்திர மூலம் பலம். , வெள்ளறுகு பலம். இது வகை போட்டு இடித்து சூரணம் பண்ணி தேன் சேர்.க, சுடுற சட்டியிலே சத்தே வார்த்து இந்த சூரணமும் போட்டு கிளறி லேகம் பண்ணி நாளு சாமம் கொஞ்சம் விட்டு மூன்று நாளைக்கு அந்த லேகத்தே சாப்பிடவும். பத்தியம். வெள்ளாட்டுப் பால் ஆகும். மத்தொன்றும் ஆகாது.

மேலே கார சீலைக்கு:-

. மஞ்சள் சுட்டு அரைத்து விளக்கெண்ணை கொஞ்சம் விட்டு குழைச்சு சீலையில் தவட்டி போடவும் ஆறிப் போம்.

புண்ணுக்கு அரையாப்புக்கு:-

. . . வர் முருங்கைப் பட்டையைக் கொண்டு வந்து பஞ்சு போலே நசுக்கி ஒடு பில்லை பண்ணி அதுக்குள்ளே வைத்து கட்டி மேலே வைத்து கட்ட கரைஞ்சு போம். இப்படி மூன்று நாளைக்கு கட்டவும்.

புண்ணுக்கு:-

இலவ மரத்து இலையைக் கொண்டு வந்து அவைத்து சாறு பிழிந்து அதிலே சர்க்கரை போட்டு உள்ளுக்கு கொடுக்கவும். இப்படி எட்டு நாள் சாப்பிட பொட்டாய் உதிர்ந்து போம். இது கை கண்டது. நாவித நல்லரான் சொன்ன வைத்தியம்.

வெள்ளை உதிரம் விழுகிறதுக்கு:-

ஆனை நெருஞ்சி கொண்டு வந்து இடித்த சூரணம் பண்ணி மோரிலாவது நீச்சத் தண்ணீரிலாவது ஒரு சாமம் இருக்க விட்டு தினம் இரண்டு வேளையும் மூன்று நாள் கொடுக்க தீரும்.

அரையாப்பு கட்டிக்கு:-

கோழி முட்டை இழைச்சு கட்டி மேல் தடவி சுண்ணாம்பு கல் பொடி போட பிடிக்கும். கட்டி கரையும். செம்பயெலையை தவைச்சு சாறு பிழிஞ்சு நல்லெண்ணெ விட்டு கலந்து கொடுக்க நேசருக்கு வெள்ளை உதிரும். மூன்று பொழுதில் நிற்கும்.

சீரகம் பலம்.க, சீனி சர்க்கரை பலம்.க இது இரண்டும் பொடி பண்ணி புளியிலை சாறு படி இரண்டும் கலந்து விட்ட வைத்துக் கொண்டு தயிரிலே வார்த்து அந்த சூரணம் குடிக்கவும். இப்படி மூன்று பொழுது குடிக்க நிற்கும்.

காமாலைக்கு மருந்து:-

கரிசலாங் கண்ணி கீழா நெல்லி கோவை இலை மூன்றுங் கொண்டு வந்து அரைத்து தயிரிலே கொடுக்கவும். இதுக்கு பத்தியம் தயிரும் சோறும். உப்பு புளி ஆகாது. ஆதண்டை இலையை கொண்டு வந்து கொடுக்க காமாலை தீரும். பாலிலே கொடுக்கவும். கஸ்தூரியிலே கொடுக்கவும்.

கிட்டம் கொண்டு வந்து இந்த கரசலாங் கண்ணி சாறு விட்டு புடம் போடவும். எடுத்து நாய்த் துளசி ரசம் அம்மான் பச்சரிசி முசுமுசுக்கை சாறு இதுகளில் புடம் போடவும்.

பாண்டை நோவுக்கு:-

கடுக்காய் பொடி பலம்.உ, கிட்டம் பொடி பலம்.உ, ரசம் விராகனெடை.உ, பருத்தி இலைச் சாறு விட்டரைக்கவும். மேல் அனுபானம் இல்லை.

சூலைக்கு மருந்து:-

பெக்கி மருந்து பலம்.ங, அகத்திச் சாறு விட்டரைத்து உருண்டை பண்ணி கொடுக்கவும். கச்சை பிரமாணம் ஜசிக் காந்தம் பலம்.எ, சீரகம் பலம்.உ, மிளகு பலம்.க, சுக்கு பலம்.க, திப்பிலி பலம்.க, தாளிச பத்திரி பலம்.க, லவுங்கப் பத்திரி பலம்.க, லவுங்கம் பலம். சாதிக்காய் பலம்.க, சாபத்திரி பலம்.க, கத்தாழ மடல் விட்டு அரைத்து உருண்டை பண்ணி கொடுக்கவும்.

நாட்டு சர்க்கரை நெய் சேர்.க, விஜூரத்துக்கு மய்

விஜூரத்துக்கு மை:-

சாதிலிங்கம் விராகனெடை.க, கெவுரி விராகனெடை.க, கெந்தகம் விராகனெடை.க, அரிதாரம் விராகனெடை.க, காயம் விராகனெடை.க; ரசம் விராகனெடை.க, நேர்வாளம் விராகனெடை.க, சுக்கு விராகனெடை.க, மிளகு விராகனெடை.க, அரிசி விராகனெடை.க, வெங்காரம் விராகனெடை.க, சுக்கு விராக

பூவத்தி பழம் விராகனெடை.௧, மருது விரை விராகனெடை.௧ இந்த வகை பதிமூன்றும் வேப்ப எண்ணெய் விட்டு எருக்கம் பால் விட்டு ஐந்து சாமம் அரைக்கிறது.

நேர்வாளம் விராகனெடை.௧, ரசம் விராகனெடை.௧, அரிசி விராகனெடை.௧, வெள்ளெருக்கம் வேர் சுட்டுக் கட்டி வேப்பெண்ணெய் விட்டு அரைக்கிறது. பேதி

<u>பேதியாகிறதுக்கு</u>:-

வெள்ளைக் காக்கணன் வேரைப் பசுவின் பாலில் அரைச்சு குடிக்க பேதியாம்.

<u>தலை குடைச்சல் இடுப்பு குடைச்சலுக்கு</u>:-

துவரம் பருப்பும், உப்பும் அரைச்சுப் பத்துப் போட நிற்கும்.

<u>மூல நோவுக்கு மருந்து</u>:-

சாதிக்காய் பசு மஞ்சளும் அரைத்து பூசவும். நன்னாரி வேர் பாலில் உரைத்துப் பூசவும். கஞ்சா வேரும் காஞ்சொறி வேரும் அரைத்துப் பூசவும். மாந்த வகுனிலை அடுக்கி சுட்டவும்.

<u>எரிவுமத்துக்கு மருந்து</u>:-

மிளகு, உள்ளி அரைத்து பாதி பாதி இதுக்கு சமன் விளாயிலை அரைச்சது இந்த மூன்று வகையும் வெள்ளாட்டு வெண்ணெயில் குழப்பி கொள்ளவும். இதுவும் ஒரு பிடி புண்ணாக்கும் ஒரு பிடி கல்லுப்பும் கால் பிடி மிளகும் இந்த வகையும் இள வறுவலாக வறுத்து இடிச்சு வஸ்திர காயம் பண்ணி கொள்ளி கொள்ள நிற்கும்.

<u>நீர்க் கட்டுக்கு மருந்து</u>:-

ஏலம் காசுக்கட்டி, திப்பிலி முக்காலரைத்து முக்கால் இள வெந்நீரில் குடிக்க எல்லா நீர் விகாரமும் உதிர நோக்காடும் கல்லும் போம்.

<u>மடல் வாதத்துக்கு</u>:-

வில்லை வேர், அலிகை வேர், பெருங்காயம் இந்துப்பு, உள்ளி வசம்பு இவைப்பை புன்னைக்கு விளக்கெண்ணெயில் குடிக்கவும்.

<u>இருமலுக்கு நெய் பண்ண</u>:-

ஏலம், லவுங்கம், அதிமதுரம், கோஷ்டம், திப்பிலி கிராம்பு, முந்திரிப் பழம், அஞ்சி பேரீச்சம் பழம், நாகப்பூ, செண்பக மொக்கு, சாதிக்காய், சாபத்திரி சித்தரத்தை விழலரிசி தேத்தாங் கொட்டை பலம்.௧, முறை மீந்தது கழஞ்சு கட்டவும்.

தாமரை லாயம், தண்ணி முட்டான் கிழங்கு அமுர்த வள்ளிச் சாறு முன்னாழி நெய் படி.௨, கலந்து மருந்து பொடி ௩ வ பதத்திலிறக்கி நக்க இருமல் தீரும்.

<u>இருமலுக்கு மருந்து</u>:-

பால் எலுமிச்சம் பழம்.௩௰, சீரகம் பலம்.௧, தாளிச்ச பத்திரி பலம்.௧, சுக்கு பலம்.௧, கடுக்காய் பலம். தானிக்காய் பலம்.௧ நெல்லிப் பருப்பு பலம்.௨, கடுகுரோகணி பலம்.௧, சீயக்காய் கொழுந்து பலம்.௧, எள்ளை பலம்.௧, சதிர கள்ளி பால் பலம்.௪, வெங்காயம், வெள் வெங்காயம் பலம். சார்போக அரிசி பலம்.௩, கருஞ்சீரகம் பலம்.௨, குரோசனி ஓமம் பலம்.௨, நீரடி முத்து பலம்.௨, வசம்பு பலம்.௨, தம்பருஉநம் பலம்.௨, செருப்படை பலம்.௧, சிலந்தி நாயகம் பலம்.௧, கோழியவரை கொட்டைக் கறந்தை முசுமுசுக்கை உத்தாமணி துளசி வல்லாரை இலை வங்கா இலை விஷ்ணு கரந்தி நரிய் கிரந்தி சிறகீரை, கஞ்சாங் கோரை,

திப்பிலி பலம்.௨, மோடி பலம்.௨, சம்பாஉதம் பலம்.௨, மிளகு பலம்.௨ திரி பலம். ஓமம் பலம்.௩, சுக்கு பலம்.௨, சதகுப்பி, வாய்விளங்கம் பலம். , செவியம் சித்திர மூலம் பலம்.௩, லவுங்கப் பட்டை பலம்.௧, லவுங்கப் பத்திரி பலம்.௧, லவுங்கம் பலம்.௧, சாதிக்காய் பலம்.௧ , சாபத்திரி பலம். , அகில் கட்டை பலம்.௨, வெட்டி வேர் பலம்.௨, அமுக்கிறுங் கிழங்கு பலம்.௧, தேத்தாங் கொட்டை பல தண்ணி முட்டான் கிழங்கு பலம். தேன் சேர்.௧ மேல் செய்முறை முடிவு இல்லை.

<u>நிலத்சோதி என்கிற மேகம்</u>:-

கோரோசனை பணவிடை.அரை, ஆவாரை விரை விராகனெடை மூன்று பதினு பணவிடை நிலச் சோதியும் நெல்லிக்காய், கெந்தகம் இரண்டரை விராகனெடை ஏலம் விராகனெடை.௨ எருமைத் தயிரிலே அரைத்து மண்டலங் கொள்ளவும். பத்தியம் முசிட்டை இலை, காரை இலை, துவரம் பருப்பு, வாழைப்பூ கச்சிசல் எருமைத் தயிர் கூட்டவும். புளிப்பு தவிர்க்கவும். நல்லெண்ணை விளக்கெண்ணை கூட்டி முழுகவும்.

<u>நிலச் சோதி பிரமியமாய் விழுகிறதுக்கு</u>:-

சீரகம் மாடையிடை, ஏலம் இரண்டு விராகனெடை பொடி செய்து வாழைப்பூ சாறு விட்டு அரைத்து அரை மண்டலம் உள்ருக்கு கொள்ளவும். பத்தியம் சிறுகீரை தண்டு, பச்சைப் பயறு, முருங்கையிலை, புடலங்காய், பீர்க்கங்காய், பசுவின் பால் கூட்டவும். புளிப்பு தவிர்க்கவும். நல்லெண்ணை விளக்கெண்ணை நெய் கூட்டி முழுகவும்.

<u>சந்த மேகத்துக்கு</u>:-

சீந்தில் கொடி நலைத்து சாறு பிழிந்து முன் மருந்து கூட்டிக் கொடுக்கவும்.

<u>நிலச் சோதி என்கிற பிரமியம்</u>:-

கருப்பஞ் சாறு போலே நீர் இறங்கும். இதுக்கு அரை விராகனெடை முன் மருந்து கூட்டி இள வெந்நீரில் கொடுக்கவும். அரை மண்டலம் பத்தியம் முள்ளங்கி கிழங்கு புடலங்காய், பீர்க்கங்காள் பசுவின் மோர் கூட்டிக்கவும். புளிப்பு தவிர்க்கவும்.

<u>நீர் யிழிவுக்கு</u>:-

ஆனை நெருஞ்சி ஒரு தமு கொண்டு வந்து உலர்த்தி கொட்டெரு முட்டை ஒரு கூடை கொண்டு வந்து இது இரண்டும் பிறந்த சுரூபமாயிருந்து கொண்டு அடுக்கு மேல் அடுக்கி இரு புறமும் தீப் போட்டு சுட்டு வெந்த பிறகு இரண்டு சாம்பலும் ஒன்றாய்ப் பிசைந்து புதுப் பல்லாயில் தண்ணீர் கொண்டு வந்து ஒரு பிடி சாம்பல் போட்டு முப்பதும் இருந்தால் தண்ணீர் சுவறும். அந்த தண்ணீரிலே உழக்குத் தண்ணீர் இறுத்துக் குடிக்கவும். ஐந்து நாள் குடிக்கத் தீரும். தாகம், உழலை, நீர் இறங்கிறது எல்லாம் அடங்கி விடும்.

<u>கடி திமிருக்கு</u>:-

அவுரி இலை, எலுமிச்சம் பழம், நல்ல சந்தனம் இது மூன்றும் அரைச்சு பசுவின் பால் காய்ச்சி புரை குத்தி தோய்ச பிறகு மேல் எடுத்து அரைத்த சந்தனத்துடன் பிசைந்து கடி மேல் பூச ஏழு நாள் பூச கடி மறையும்.

<u>உதடு வாய்வுக்கு</u>:-

கீழா நெல்லி, சமூலமும் வேப்ப யீர்க்கு நாருணீர்க்கு ஒதியிலை யீர்க்கு, கரு

[illegible]வேப்பிலைநீர்க்கு இந்த நீர்க்கு ஐந்து பிடி சீரக அரிசி பதமாக வைத்து மூன்று நாளையில் புளிச்ச மோர் படி.உ, வார்த்து மருந்தில் வத்தி காய்ச்சினால் மோர் முறிந்து போம். அதிலே அரைப்படி விட்டுக் கொடுக்கவும். வயிறு கழியும். வென்னீர் வார்த்துக் கொண்டு மிளகு நீரும் சோறும் சாப்பிடவும்.

திப்பிலி பலம்.உ, சாதிக்காய் பலம்.உ, சாபத்திரி பலம்.க, லவுங்கம் பலம்.க, மிளகு பலம்.க, ஓமம் பலம்.க, பனைவெல்லம் சேர்.ரு, நொச்சிலைச் சாறு படி.உ, இந்த சாறு சட்டியில் வார்த்து காய்ச்சி வெல்லம் போட்டு துழாவி மருந்து வகையும் அரைத்து பொடி பண்ணி கூடப் போட்டு துழாவிக் களிப்பாகு பாலே ஆன பிறகு இறக்கி வைத்துக் கொண்டு இரண்டு வேளையும் சாப்பிடவும். ஒரு வாரம் சாப்பிட்டால் முன்பு சொன்ன வியாதி எல்லாம் தீரும்.

பினிசிக்கு மருந்து:-

சித்தாமணக்கெண்ணெயில் கரிசலுங் கண்ணி சாறு பிழிந்து தலைக்குத் தேய்ச்சு பிறகு எண்ணெ தேய்த்துக் கொண்டு தொண்ணூறு நாழிகை இருக்க விட்டு தரிச்சி நாள் விட்டு முழுகவும். இப்படி மூன்று முறை முழுக பினிசு போம்.

உள் மாந்தைக்கு: சுர விகாரம் குதகத்தின் பேரில் வந்தால்:-

வெத்திலை வேர், நெய்தனில் கலந்து கொள்ள குணமாம்.

திச மூல கசாயம்:- வில்வ வேர், தழுதாழை வேர், பாதிரி வேர், குமிழம் வேர், சித்தாமணக்கு சிறு மல்லி, வேர், பெரு மல்லிகை வேர், நிலப்பனை, முக்கா வேளை, சிறு நெருஞ்சில், சுக்கு, கண்டங் கத்திரி வேர், விஷ்ணு கிரந்தி இதை வெல்லாம் சமன் கூட்டி கசாயம் வைத்து கொடுக்க சுர விகாரம் தீரும்.

வயிற்று நோவுக்கு:-

ஆத்து தும்மட்டி பழம் தோல் எடுத்துக் கொண்டு சுக்கு பலம்.க, திப்பிலி பலம்.1/2, திப்பிலி மூலம் பலம்.க, மிளகு தட்டெட்ட .க, வெள்ளாட்டுக் கோமியம் வார்த்து இது வெல்லாம் கூடப் போட்டு இடிச்சு பாகம் பண்ணி காலமே ஒரு குளிகை கொள்ளவும். வல்லை குணம் நீர்க் கோவை கரைந்து விடும். இப்படி அரை மண்டலம் கொள்ள வியாதி தீரும். பத்தியமில்லை. மணி புங்கம் பழம், பத்து பழம், தண்ணீர் பிசைந்து காலமே குடிக்கவும்.

பிரமியத்துக்கு மருந்து:-

பொடுதலை தழைத்த் உழக்கு சாறும், உழக்கு நல்லெண்ணெயும் கலந்து கொடுக்கவும். மூன்று நாள் கொடுத்து மறு பத்தியம் பிடிக்கவும். சுடும் வென்னீர் உடம்பிற்கு வார்த்துக் கொண்டு புன்னைக்குங் கறியும் எண்ணெயும் வார்த்துக் கொண்டு அசனம் பண்ணவும். பத்தியம் கசப்பு, புளிப்பு தள்ளிர்க்கவும். உஷ்ண பிரமியமெல்லாந் தீரும்.

அழிஞ்சில் வேர்ப் பொடி கறந்தை வேர்ப் பொடி, சங்கம் வேர்ப் பொடி முக்கா வேளை பொடி, சாறணையிலைப் பொடி, சுக்கு, மிளகு, ஓமம்; இவை சமனாக பொடி செய்து மோரிலாவது தேனிலாவது குழைத்து இட பிரமியம் நீரழிவு, மேகம் விழுகிறதுக்கு

விடத்தேரி யிலை ஒரு பிடி, சாதிக்காய், பாதி இது இரண்டும் அரைத்து எருமைத் தயிரில் குழப்பி கொள்ளவும். இப்படி மூன்று நாள் கொள்ளவும். பத்தியம் பசுவின் நெய், எருமைத் தயிர் பச்சைப் பயறு முளைக் கீரை, ஆகும். மேகம், பிரமியம், எலும்புருக்கி சகல கழிச்சலும் தீரும்.

ரத்த பிரமியத்துக்கு:-

பெருங்காயம் இரண்டு பணவிடை எள்ளு ஒரு பணவிடை மிளகு, மணத்தக்காளி ஒரு பாக்களவு கூட்டி அரைத்து ஆறு நாள் கொடுக்கவும். வெகு மூத்திரம், பெரும்பாடு, எலும்புருக்கி கீழ் பிரமியம் இதுகளுக்கு கொடுக்கவும்.

இரண்டு கோழி முட்டை அளவு கரு கூட்டி கையாந்த கரை உழக்கு இரண்டும் மத்திச்சு கொடுக்க மேகம் தீரும்.

விரை வாதம்:-

புதுச் சட்டியில் பழங் கூரை பாகு வைக்கல் சுட்டு அந்த சாம்பலில் அப்ப இட்ட கழுதை லத்தி பிசைந்து வடியிட்டு கொடுக்கவும். இப்படி மூன்று நாள் கொடுக்கவும். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும். தண்ணீர் வடியிட்டுக் கொடுக்கவும்.

மலம் சலம் அடைத்த பேருக்கு மருந்து:-

ஓதியம் பிசினும் வெங்காரமும் இள வெந்நீரில் கொடுக்கவும். எலிச்செவி பிடுங்கி வந்து தலைத்து ஒரு படி பசுவின் பாலில் பிசைந்து வெல்லங் கலந்து கொடுக்கவும். வெள்ளரி விரையும், வெங்காரமும் இள வெந்நீரில் கலந்து கொடுக்க விடும். வலம் சலம் விடும்.

நாறு காச்சலுக்கு மருந்து:-

நல்ல தும்பை யிலையைக் கசக்கி ஆழாக்கு சாறு மூன்று நாள் கொடுக்கவும். சாட்டறணைக் காய் பிடி காமை அரைத்து வெந்நீரில் குழப்பி மூன்று நாள் குடிக்கவும். முக்கா வேளை சமூலம் ஒரு தடு பிடிங்கி வந்த காயப் போட்டு அடிச்சு பதக்கு தண்ணீரில் அடைத்து நாளி தண்ணீர் வார்த்து முப்பது நாழிகை ஊறப் விட்டு பிறகு அடுப்பில் வைத்து மூன்று படியாக காய்ச்சி அடுப்பில் உமி போட்டு அனலிலே இருக்க விட்டு தினம் கால்படி இறுத்து கோரோசனை விராகனெடை கரைத்து மூன்று நாள் இரண்டு வேளையுங் கொடுக்க காச்சல் தீர்ந்து போம்.

சீரோ வாய்வுக்கு மருந்து:-

திப்பிலி பலம். ½ சாதிக்காய் பலம். ¼ காரம் பலம். வ, சாப்த்திரி பலம். வ, செண்பகம் பலம். வ, வில்வ பத்திரி காய் பலம். வ, நொச்சில் சாறு படி. க, நெல்லிக் காய் சாறு படி. 1, சிறு கீரை சாறு படி. க, பொன்னாங்கண்ணி சாறு படி. க, மஞ்சள் பலம். சாறு வகையெல்லாம் கூட்டி சட்டியில் வார்த்து கொதிக்க வைத்து குழம்பு பதத்தில் பசுவின் நெய் படி. க, வார்த்து கடுகு திரண்ட பக்குவத்தில் மஞ்சள் பொடி போட்டு தைலம் வடித்து தலைக்கு தேய்ச்சு முழுகவும். நாலு நாளைக்கொருக்கால் நாலஞ்சு முறை முழுகவும்.

சயித்தியத்தின் பேரில் கழுத்து நரம்பு பிசித்தால்:-

மலை வேம்பு, இலைக்யும், ஒதி இலையும் தலைத்து வதுத்து ஒத்திடவும்.

காது அடைப்புக்கு:-

நொச்சில் சாறும் எண்ணெயும் கொதிக்க வைத்து நாலு முறை முழுகவும். காது அடைப்பு வாங்கும்.

கல்லெரிப்புக்கு:-

உப்புலி பூண்டு தலைத்து வெள்ளாட்டுப் பாலில் அரைத்து குடிக்க கல்லு விழும். மியந் தண்டு மேல் புறனி சீவிப் போட்டு அதின் பட்டையை நசுக்கி உழக்கு காடியில் பிசைந்து

கொர்ட்டைப் பாக்களவு மிளகும் வெள்ளுள்ளியும் அரைத்து கரைத்து கொடுக்க இரண்டு நாழி கையில் கல்லு விழும். கல்லு உடைஞ்சு விழ புளலி தன்டு நறுக்கி ஆழாக்கு சாறும் காசிடை நல்லெண் ணெயும் கலந்து மூன்று நாள் கொடுக்க கல்லு உடைந்து விழும்.

நெருஞ்சில் வேர், சிறு பூளை வேர் இவை ஒன்று நாலு கழஞ்சி பிரமாணம் அரைத்து பசுவின் பாலில் கரைத்து குடிக்க நோவு தீரும்.

ஏரி குன்மத்துக்கு:-

சக்கரை பலம்.௩ சீரகம் பலம்.௩, முசுமுசுக்கை பலம்.க இது மூன்றும் சர்க்கரை முந்தி கொடுக்க பீர்க்கன் இலை மடிச்சுக் கொடுக்கவும். சீரகம் பிறகு கொடுக்கவும். இப்படி பதிஞெரு நாள் கொடுக்கவும். சூலை எரிவு தீரும்பிறகு மூல மத்தப் போக தூதவேளை சமூலம் கொன்டு வந்து ஐந்து தரம் இடித்து ஐந்து தரம் உலர்த்தி சூரணம் பண்ணி சீலை வடி கட்டிக் கொன்டு வைத்துக் கொன்டு வெள்ளாட்டுப் பாலிலாவது, பசுவின் பாலிலாவது இள வெந்நீரிலாவது வெரு கடிப் பிரமாணம் கூட்டி பதிஞெரு நாள் கொள்ள எரி குன்மம் மூல மந்தப் போம்.

சத்தி குன்மத்துக்கு:-

கள்ளிப் பால் நாழி காச்சத் திரளும் குறுணி பசுவின் பாலில் ஒரு காசிடை கள்ளிப் பால் திட்டத்திலே போட்டுக் காய்ச்சி திரளும். தயிர் ஆறவாறே எடுத்து வைத்துக் கொன்டு சத்தி குன்மத்துக்கு கழஞ்சி தேனில் கொள்ளுவது. இப்படி பத்து நாள் கொள்ள தீரும். மத்த குன்மத்துக்கு இதில் கழஞ்சி பால் பிளை வெல்லத்தில் கொள்ளவும். எரி குன்மத்துக்கு கழஞ்சி வெண்ணெயில் கொள் வும். பத்தியம் கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

பிரமியத்துக்கு நெய் பண்ணுகிறது:-

பசுவின் நெய் ஒரு படி, நல்ல சீரகம், சர்க்கரை பலம்.உ கத்தாழஞ் சோறு தேங்காய் மாதிரி நெய் காயச்சே கத்தாழஞ் சோறு போட்டு மூன்றும் கொதிச்ச பிறகு சீரகமாவைப் போட்டு பிறகு சர்க்கரை போட்டு கறண்டியாலே கிளறி இறக்கி வைத்துக் கொன்டு தினம் இரண்டு வேளையும் எலுமிச்சங்காய் மாதிரி சோறும் கறண்டி நெய்யும் கொள் வும். இப்படி பத்து நாள் கொள் வச்சிர சரீரமாம். பத்தியம் பால், நெய், துவரம் பருப்பு, முருங்கையிலை கூட்டவும். உப்பு கூட்டவும். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

மருந்தீட்டுக்கு மருந்து:-

முசுட்டை இலை ஒரு பிடி இலையை அரைத்து பிள்ளை வெத்தவருக்கு சோறப் பிற விழியதாகும் அறித்து தாயி வயித்தி தேறி நிர்புக்கன்ற பொருங்கி நிரம்பியே முளைத்தேங்காயி போல் எர்க்க சவ்வு முத்தி பிசியே உதிர் நாளில் நீர்ப் பொசிந்திருப்ப தென்சும் நிதம்பமாம் சூலை தானே. பிள்ளை பெத்த விடந் தனில் பெருக்க யோனி தனில் வாய்வு உள்ளே அடங்கிச் சலமிரத்தம் தெங்கிப் புரை பட்டிருப்பதனீர் தள்ளி சலமே போகாமல் தடை பட்டிருக்குங்ச்சீடலில் அடை புட்டு மெள்ள கனத்துக்கு பிறமோடும் மிருத்த நிதம்ப சூலையதே.

இருக்கு மருந்து:- பாம்பு கண்டம் குங்கிலியம் சுருக்க ஏலம் பொடி செய்து மேல் முடிவு இல்லை.

வயிற்று நோவுக்கு மருந்து:- ஆத்து தும்மட்டிக் காய்.உய, மனத்தக்காளி சாறு உழக்கு

உழக்கு எருமை சாணிப் பால் உழக்கு, சித்தாமணக்கெண்ணை ஆழாக்கு கருஞ்சீரகம் பலம். , தும்மட்டிக் காயை மூன்று நாள் குப்பையிலே புதைத்து எடுத்து திப்பியை பிழிஞ்சு போட்டு பிடவையில் தீத்திக் கொண்டு சட்டியில் வார்த்துக் கொண்டு அடி பத்தாமல் துழவிக் காய்ச்சிக் குழகி வரச்சே தக்காளி சாறு வார்த்து பிறகு சாணிப் பால் வார்த்து குழகி மெழுகு பதமான பிறகு விளக்கெண்ணை வார்த்து கிளறி இறக்கின பிறகு கருஞ்சீரகம் பொரிச்சு பொடி செய்து கூடக் கிளறி எண்ணை பல்லாயில் வழிச்சுக் கொண்டு மூன்று மிளகு மாதிரி நல்ல வெல்லத்தில் வைத்துப் பொரி மாவில் பிரட்டி கொடுக்கவும். வயிறு பிடுங்கலெடுத்து மிஞ்சினால் கொதிக்கிற கஞ்சியில் எருமைத் தயிராவது மோராவது கூட விட்டு எலுமிச்சம் பழம் சாறு விட்டு கொடுக்கவும். அதிலும் மிஞ்சினால் சாதிக்காய் சாதிபத்திரி, நல்ல தண்ணீர் நாழி கூட விட்டுக் காய்ச்சி அரைத்துக் கொடுக்கவும். பத்தியம் பால் சொருக் கருவாடு மிளகு பழம் புளி கருஞ்சீரகம் பொரிச்சு தாளி இறக்கி வைத்துக் கொண்டு மருந்து தின்னுத அன்றைக்கு விடிய ஒரு நாழிகை என்னத் தின்னவும். இந்தப் படி தின்னச்சே முந்த மூன்று நாள் கொடுத்து பிறகு ஒன்றை விட்டொரு நாள் கொடுக்கவும். பிறகு மூன்று நாளைக் கொருநாள் கொடுக்கவும். வியாதி சதை, சதையாக விழுந்து போம்.

பத்தியம்:- நாற்த்தங்காய், உப்பு, புளிப்பு கூட்டலாம்.

நீர் சுரக்க மருந்து:-

வெள்ளைக் குங்கிலியம் பொடி செய்து பதக்கு தண்ணீரிலே போட்டு நல்லெண்ணை கால்படி வார்த்து மத்துக்கொண்டு கடைஞ்சு வெண்ணை எடுத்துக் கொண்டு அதிலே சர்க்கரை போட்டு உள்ளுக்கு மூன்று பொழுது கொடுக்கவும். பத்தியம் கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

நீர் சுரக்க பிரமியம் கண்டவர்களுக்கு அந்த க்ஷணம் அந்த சுருக்கை நிறுத்த மருந்து:-

பாவட்டை இலையைக் கொண்டு வந்து பசுவின் மோரில் கொடுக்கவும். சுவாரம் பட்டையை வெட்டி வந்து ஊறப் போட்டுத் தண்ணீரை இறுத்துக் கொடுக்கவும் நிற்கும். கடும் பத்தியம்.

அரையாப்புக்கு:-

பனைவெல்லம் பாக்களவு சித்திர மூலம் ஒன்றரைப் பாக்களவு அந்தப் பிரமாணம் ஏலம் கூட்டி அரைத்து நல்லெண்ணையில் குழப்பி கொடுக்கவும். ஆறு நாள் கொடுக்கவும். கை கண்டது. உப்பு, புளிப்பு தவிர்க்கவும். நெய் கூட்டவும்.

இதுவும்:-

நல்ல வெல்லமும், ஆலாத்திக் கற்பூரமும் பொதிந்து ஆறு நாள் இரண்டு பொழுது கொடுக்கவும். இதுக்கு அரையாப்பு, அண்ட வியாதி மேகம், குழல் வாதம் தீரும்.

வெள்ளெருக்குக்கு கற்பம் வயணம்:- வெள்ளெருக்கு கற்பம்

ஞாயிற்றுக் கிழமை ஏசும் பொழுதிலே செடி யண்டைக்குப் போய் சாம்பிராணி தூபம் கொடுத்து பழம் பாக்கு வெத்திலை கொண்டு போய் படைத்து சாம்பிராணி தூபங் கொடுத்து திரு மஞ்சனம் விட்டு நைவேத்தியம் பண்ணி சமூலத்துடனே வேர் அறுமல் வெட்டிப் பிடுங்கிக் கொண்டு வந்து சமூலமும் நிழலில் உலர்த்தி சூரணமாக இடித்து பதனமாக வைத்துக் கொண்டு அறுபானங் கொள்ளும் விரபம் தேனில் மூன்று மாசம் நாள் ஒன்றுக்கு வெரு கடிப் பிரமாணம் கொள்ள செங்குட்டம் கருங் குட்டம் மென்னப் பட்டதெல்லாம் தீரும். இதுக்கு பத்தியம் பசுவின் பால் வெள்ளாட்டுப் பால் நெய் ஆகும். கசப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

வெந்நீர் வார்த்துக் கொள்ளவும். இந்த கற்பம் ஒரு வெரு கடிப் பிரமாணம் ஒரு மண்டலம் சிறு நீரில் கொள்ள வியாதி யென்னப் பட்டதெல்லாம் தீரும். இதுக்கு பத்தியம் பசுவின் பால், நெய் ஆகும். மத்தொன்று மாகாது. பாக்கு ஆகாது. இது கை கண்டது. இந்த கற்பம் ஒரு வெரு கடிப் பிரமாணம் கரசலங் கண்ணி சாத்தில் ஒரு மண்டலங் கொள்ள, பாண்டுவ காமாலையுந் தீரும். இதுக்குப் பத்தியம் பசுவின் பால் வெள்ளாட்டுப் பாலாகும். மத்தொன்று மாகாது. இந்தக் கற்பம் ஒரு வெரு கடிப் பிரமாணம் இருபத்தைந்து நாள் கொள்ள வாயாலே ரத்தம் எடுக்கிறது தீரும். இதுக்கு பத்தியம் பசுவின் பால், நெய் ஆகும். மத்தொன்று மாகாது. அசனம் பண்ணின பிறகு பாக்கு ஆகும். இந்த பற்பம் சிறுக மாடை யிடை இரண்டு மண்டலம் வேப்ப எண்ணையில் கொள்ள கடி என்னப் பட்ட வியாதி யென்னப் பட்ட தெல்லாம் தீரும். திமிர், எரிப்புகள் எல்லாம் தீரும். இதுக்கு பத்தியம் வெந்நீர், இந்துப்பு, துவரம் பருப்பு, மிளகு, நீர் ஆகும். மிளகு நீருக்கு இந்துப்பு போட்டுக் கொள்ளவும். மத்த உப்பு ஆகாது. இந்த கற்பம் நாத்தெட்டு நாள் வெரு கடி பிரமாணம் காசலங் கண்ணி சாத்தில் சிறுநீர் வார்த்து நருக்கி பிழிஞ்சு சாத்தைக் கொள்ள பாம்பு கடிச்சால் ஏறாது. கடிச்ச பாம்பு சாகும். இதுக்கு பத்தியம் பசுவின் பால், நெய் கொஞ்சமாம். மத்தொன்றும் ஆகாது. இந்தக் கற்பம் வெரு கடிப் பிரமாணம் நல்லெண்ணையில் ஒரு மாதம் கொள்ள பேய் நரி, எலி பூச்சி இந்தக் கடிகள் இந்தக் கற்பம் ஒரு வெரு கடிப் பிரமாணம் வெள்ளாட்டுப் பாலில் இருபத்தொரு நாள் குடிக்க உடம்பு கடுப்பு சோகை எல்லாம் தீரும். இதுக்கு பத்தியம் பசுவின் பால், வெள்ளாட்டுப் பாலாகும். இந்த பற்பம் ஒரு வெரு கடிப் பிரமாணம் வெப்ப எண்ணையில் இரண்டு மண்டலங் கொள்ள படர் தாமரை ஆனை நெருஞ்சி தீராப் பெருவியாதிகள் இப்படிப்பட்டதுகள் எல்லாம் போம். இதுக்கு பத்தியம் பசுவின் பால், வெள்ளாட்டுப் பால், நெய் ஆகும். இந்த கற்பம் மூன்று மாசம் விராகனெடை பிரமாணம் தேனில் கொள்ள காசரோகம், இருமல் எனப்பட்டதெல்லாம் போகும். இதுக்கு பத்தியம் பசுவின் பால், நெய் ஆகும். மத்தொன்றும் ஆகாது. இந்தக் கற்பம் ஒரு மாடையிடை பெண்டுகள் முழுக்கு வந்த அன்று முதல் எட்டு நாள் பசுவின் பாலில குடிக்க மலட்டுப் புழு விழும். இதுக்கு பத்தியம் பசுவின் பால், பசுவின் நெய் ஆகும். மத்தொன்றும் ஆகாது. இந்த கற்பம் அரை டை கன்றுடம் நீரில் போட்டுக் கொடுக்க உடம்பு சோகம் சோறு செரிக்கும்.

கழிச்சலுக்கு மாத்திரை கட்ட:-

நெட்ட பேய் முறட்டை இரண்டு குத்து குளி மோர் வார்த்து அது மேல் துணி கட்டி இலை புட்டு வைத்து அதிலே சாதிக்காய், சாபத்திரி, லவுங்கம், அதிவிடையம், மாதிளந் துளிர் நடுவே வைத்து மேல் சட்டி மூடி எரிக்க மோர் சுண்டினால் இலையை எடுத்து பிழிஞ்சு அந்த கசாயத்தைத் திரும்பக் காய்ச்சி குறுகின பிறகு அந்த சற்கத்தை அரைத்து அதிலே போட்டு கிளறி தேத்தான் விரை மாத்திரம் மாத்திரை பண்ணி அந்த இலைக் கசாயத்தில் தானே ஒரு மாத்திரை கொடுக்க எந்தக் கழிச்சலும் கொடுக்கவும் ராத்திரி கசாயம் பொங்குக காய் ஒரு விராகனெடை கசாயம் போட்டு அபினி பொரிச்சு சிறுக மிளகு மாத்திரம் கொடுக்கவும்.

அகஸ்தியர் வாகடம்:

கொடாச்சாலைப் பட்டை விபரம்:-

வடுகுலே கொல் முக சக்கை என்கிறது:-

கோடாசாலை பட்டையைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு சயித்தியத்தின் பேரில் இருமல் கண்டாலும் பின்னையும் சயித்தியத்திலேட்ட கூடினத்துக் கெல்லாம் ஆகும். விஷத்துக்குமாம். பின்னையும் அவிழ்த்தங்கட்டுக்குமாம். இருமலுக்கு இந்தப் பட்டையை அரைச்சு குடிச்சால் கையாலே பிடிச்சாப் போலே நிற்கும். நல்ல பாம்பு கடிக்கு இந்த பட்டையை அரைச்சு குடிச்சால் கையாலே பிடிச்சாப் போலே நிற்கும். நல்ல பாம்பு கடிக்கு இந்த வேரை அரைச்சு உள்ளுங் கொடுத்து கடி வாய்க்கும் பூசவும். பேய்ப் பீர்க்கம் வேர் தின்னாலும் இறங்கும்.

<u>அரளர் வேம்பு:-</u>

அரளர் வேம்புடன் ஆதித்த வார நாள் சென்று திரமாய் வேண்டு மூலிகைக்கு சித்தம் வைத்து சுத்தி வந்து உரமாய் யந்தி கெட்டு செடி தன்னிருகந்த காப்பு கட்டி யந்தி வரவே பிடுங்கி வந்து சுமை கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடியே யிடித்த சூரணம் வெரு கடி தாளிரண்டு போது சுரோணித வாதம் சன்னி வாதம்.

கடித்த வண்டு கடி கரப்பான் காணுக் கடிகள் சொறி குட்டம் வெடித்த பெரிய வியாதி யசம். மிகுத்த குன்மம் விருந் தானே.

<u>பேய் நாய் பேய் நரி கடிச்சதுக்கு மருந்து:-</u>

மைத்தம் இலையை தண்ணீர் வராமல் அரைத்து மூன்று நாள் மூன்று உருண்டையாக உருட்டி பச்சரிசி தவிட்டிலே பிறட்டி சிறு பாக்களவு முழுங்கவும். குளிர்ந்த தண்ணீரில் முழுகி மோரும் சோறும் அசனம் பண்ணி விக்கவும். மனிதர் பல்லும் முலைப் பாலும் உரைத்து மூன்று நாள் கொள்ளவும்.

<u>சுளுக்குக்கு மருந்து:-</u>

தொண்டு வேருடும், நீர் முள்ளி வேராலும் அரையில் கட்டி மணலிலே படுக்கப் போட்டு பிரட்டி விட உருளும். திரும்பி வந்தவழி பிறட்ட இப்படி மூன்று நாளைக்குப் பிரட்ட விடும்.

<u>பெரும் பாட்டுக்கு:-</u>

தேள் கொடுக்கு யிலை பறிச்சு வந்து அரிசியில் போட்டு இடிச்சு மூன்று பிடி பிடிச்சு கொடுக்க இப்படி மூன்று நாள் கொடுக்க கையிட்டு பிடிச்சாப் போலே நிற்கும். பத்தியம் உப்பு, புளிப்பு ஆகாது.

<u>சிரோ பாரத்துக்கு:-</u>

கண் சுழக்கென்று பத்த நீர் விழும். இதுக்கு சித்தாமணக்கு எண்ணெய் படி.உ, கருஞ்சீரகம் படிக இது இரண்டும் வசத்து வைத்து எண்ணை வடித்துக் கொண்டு, தலைக்குத் தேய்ச்சு மூன்று நாள் மூன்று நாள் முழுகிப் போடவும். இப்படி மூன்று முறை முழுகினால் நோவு தீரும். கண் துலக்கமாம்.

<u>நாடி பார்க்கிற விதம்:-</u>

அன்னிய செத்துமத்துக் கடையாளம் உடம்பு வேர்க்கும். நள்ளென உயி நீரோடி நாவெழாதிருக்கும். ஒன்னிய சிறுநீர் தாழம் உண்மையா யிழைத்து விழும். மன்னி முன் சேஷ்ப்பந் தன்னை மனதிலறிந்து கொள்ளே கொள்ளுக வாதம் இரண்டும் பித்தமு மொரு காலோடி கள்ளமாய் யுதரம் விம்மி கனக்கவே வாயு வென்றும் தேர்ந்தறை சோர்தையே பார் சிந்தனை மிகவுள்ளட்டனும் ஒன்னிய வாத பித்த தொந்த மென்றுரைக்கலாமே.

யிசைத்திடும் பித்தம் இரண்டு வாத மென்றே முந்த காட்டில் பசித்தி
பசித்திடும் புளிப்பு வேண்டி காட்டியே தவனம் பத்த
இசைத்திடு முஉந்ன முண்டாய் இவ்வகை மிகவுந் தோன்றி
வசத்திடும் பித்த வாத தொந்திப் பாம் வகையில் மாதே.

மாதராய் பித்தம் இரண்டு சேத்தும மொன்று மாகில்
தீதுடன் தலை எறண்டு பிடறி நேர் திவு மெல்லாம் பேதமாய் வயி
பேதமாய் வயிறெரிந்து மந்தமும் பெரிது காட்டும்
கோதிலா பித்த சேத்துமம் தொந்திப் பின் குணங்கள். தானே.

தானெழு சேத்துமம் இரண்டு வாதமு மொன்று மாகில் மானதிர சன்னி
கொள்ளும் தலை நோவாம் வாய் தித்திக்கும் போசனஞ் செரிக்காத வாயசையாடும்
போது ஆன்தோர் சேத்தும வாதம் தொந்திப் பாந் தெரிந்து கொள்ளே.
பாரித்த சேத்துமம் இரண்டு பித்தமு மொரு காலோடில். எரித்து இளிர்ந்து கூசி
வயறது மிக்க கும்பி நேரொத்த தவனமுண்டாய் மூலையும் நெருங்கிக் காட்டும் தீ
தொத்த சேத்தும பித்தம் தொந்திப் பாந்திரு நல்லாட்டி நல்ல தோர் வாத பித்தம்
டிகுலிரண்டு நாகம் புல்லிய பிரியள் போல போவதாம் வாத சேத்துமம் மெ
மெள்ளவே யோடி மஞ்சை பாம்பென விரைய ஓடும்.
சொல்லிய பித்தஞ் சேத்துமம் தொன்னித்த பின் ஊ: யட்டே
அட்டமாம் வாதந் தொப்புளா யிடும் தற்கு மேலே
யிட்ட நாள் விரலில் பித்தம் மிகுந்திடும் மியல் தாகம்
மட்டமாம் குழலினளே மார்பிலிட மாய்வைக்கும்
கட்டளையான சேத்துமம் கருதிய மூன்றுங் காணேன்.
காணு மிவ்வாத பித்த திருப்படாதாகிற் கற்று பூணுமி பித்த சேத்துமத் தருப்பிடாதாகிற் போத
நாளது சேத்துமந் தான் கண்டத்தில் நனு மப்பா ஊனியே குணகுணக்கு முயிர் பிழைக்
காதேனென்னே. எண்ணிய வார்த்தை சொல்வோர் மிரியங்க மார்ப்பும் மூக்கும்
நண்ணிய செவியோடுந்தி நலம்பட் குன்றுந காயில் தின் மாயுச்சி யங்கியா மெழி
செப்பு மோடில் மண்ணில் கடிகை யஞ்சில் மறண மென்ற றிந்திடாயே. அறிந்திடாய்
பித்தம் நின்ற வாத சேத்துமங் களங்கே சிறந்த தோர் தமரக்த்தை நேர்பட வடித்தா
போலும் சிறந்த தோர் முகம் வெளுத்து மார்பது அடி போல் செய்தால் மறந்து நற்
கடிகை தொண்ணூ றிலே மற மாமே. மெய்த் பகல் வேதைய் பாய் யிரவு தாமு லை
பாயதோர் நாவறண்டு சேத்தும நாடி யாடி ஊ ய தோர் வயிறு நொந்து
மலங்கடி தலைகு மன்ற மெய்ய க்ன் ப்ரபரந்து விழிக்கில் நாளிரண்டில் சாவே
சாவு முதலவத்தை பின் நா ருக கடைந்து செய்யும் தாய் மரஞ் சுவாதஞ் செப்பில்
ஊகி நறந்த குமாசின்ன மாய தோர் மகான அக்க மென்னிலை அய்ந்து பேரும் பேர்
பெற உத்திரந்தான் பிழையன்றி எழுச வாதம் தகமத்தின் தகமை சாத்திலோர் பட
விரைவிலோடி யழைத்திடில் போலிழைக்கும் நேர் பட நம்பிரெழ்டும் நெத்தியில் புடந்
திருக்கும்.

புடையுமு விலாவிரண்டும் பூர பரென வெகுத்தி திடமுற நெஞ்சு நொந்து உச்சியுஞ்
சிறிது நோவாய்
கடியுறு யிருமலுண்டாய் கழன்று வாய்நீர் சுழத்தும் முடியுங் தாகமுண்டாய் யழுக்கு நீர் பாயுமன்னே

மின்ன நீருடல் பறக்கு மிவ்வுறடக் சுவாதம் சின்ன மரத்த மாறு தன்னி வெட்டு யுத்து
மூக்கு பிட்டவந் தானெருக்கு மின்னங்களை பொருத்து தொர யிட சவரேவுன்டென்சும்
தோன்று கீழ் வயறு விம்மி சுகளத மல்சலாதி யுன்னியே களிய வென்ற வொட்டார்
வானர வோர் கா கலிங்கி வலித்து கீழ் நோக்கிப் பார்க்கும் பொன்னெரு கண் சிவக்கும்
புரிதல மறக் சுவாதம் வேர திருக்சுவாதம் நாவிரி வரியவே மகான மிகு காதி
மிர போர் புரிந்தோ னென கனத்திழை குந்தி தரிசிலேத்துமந்தான் செருமியே குறுகுறுக்கும்
போது சீறி பார்க்கும் குதறியே விழு மெல்சுத்து உறவரை மறுஊசுரைப் போறுடல்
நெக்குவ் வழிய வர்ங்கி பத்தியே வாங்கு முள்ள மலம் சலம் களியப் பார்க்கிற குத்தன
மெத்தனவும் கூறி குப்பிட்டால் போத மில்லை யிட மயிலே நாலத்த வாத மிதென்ன செப்பே.

செப்பிய வாதமத்தில் பெருக்குமேன மன்ன சேருந்த பற பெரு பூவ செய்து
கடக்க நீர் தானே பாயும் மொப்பு கள் மூடாதே மேறேக்கு மொன் சீரமாதே.
மைப்படா விழி தடிக்கும் வாய் பல கால் பிளக்கும் காது மிக்குளங்கள் சேரில்
கருதியே ஒன்றங் கான மேவரை தன்னில் மீளில் மீயஉதியு மியம்ப மெய்தான்
சாலவே குளிர்தல் வெம்பல் தறுர குளிர் விட்டாமைமே அக் ஏலவாயிகை யித்தலுச்சி
யசியாகவே யகல் எய்திய உடம்பு வேச் சன்னி குத்தல் செயித்தல் சைத்தல்
மெய்திகழ் கன்னிருளே வாய் வெறுப்பிடாதிருத்தல் செய்திடா யுறங்கி நெஞ்சு திடுக்கிடாக்
கண்ணீர் பாயாத் தைய்வமார் அந்திக் கசாயமும் அருந்திக்காரே. கார்த்திடா உச்சிவே
சன்னிருக்குதல் கண் பஞ்சோறு மொக்கிடும் பித்த காடி யியம்புதல் வாத சிலேற்பனம்
கோற்திடா சேரவம் நாடி குடிகு காளா திருத்தல் நாசி நீர்த் தடை படாதாகில்
நிறம் செயம் புரிந்து பாரே.

புரிந்து மேன் சோர்ந்திடாதே போற் விழி சிவப்பேறாதே வெந்திடு முடல்
நாறுதே வரி விழி நீர் பாயாதே கரிந்து நாவறண்டிடாதே தறுப மிரையா தோகிற்
வருத்தியே பரிகாரஞ் செய் மாதமை ப்ாகருளை பாகான மொழி மாதே கேள்
பரபலாதி த்தல் மெய்தான் வாகனன் செவி கேளாதே மந்த மில்லாதே யாதல் தாகமா
யிறைத்து நெத்தி வேர்வை தா நேட்டாதே செய்தால் லேகதம்பிரான்று ளை விட்டேன்
நெய்தி நீ மருந்து செய்யே.

செய்தியாம் யுறங்கி நெஞ்சம் திடுக்கிட கண்ணீர் பாய
மெய்யது தடிய நெத்தி வேத்திடா விழி நீர் பாய
கையது நாடி சேத்தமன் கார்த்திடா கப மிகுத்தல்
றைய்ய திருப்பாவை தன் வரைந்த நா ர்ப்பம் தப்பாதே:

<u>நாடி பரிட்சை: நாடி பார்க்கும் விதம் அறியும்படி</u>:-

ஆதியிலே சகலயான வியாதிக்கும் நாடி பார்க்கிறது உடம்பு தீண்டி பார்க்கிறது வார்த்தை பேசுகிறதைப் பார்க்கிறது. உடம்பு தீண்டிப் பார்க்கிறது. கண்ணைப் பார்க்கிறது. மலத்தைப் பார்க்கிறது. நீர் இறங்கிறதைப் பார்க்கிறது. நாக்கைப் பார்க்கிறது. இந்த முறையிலே பார்த்து வியாதி லெட்சணத்தை பண்டிதனானவன் கண்டு கொள்கிறது.

<u>வாத பித்த நாடி பார்க்கிறது</u>:-

பெரு விரல் மனிக் கட்டில் நடுக்கும். அதக்கப்பால் சேத்தம நாடி நடுக்கும். இது வாத பித்த நாடி. சேஷ்ம நாடி என்பது நாடி பார்க்கிற அடவில் வலக்கை விரல் பெருவிரல் கொள்------ பாம்பு விரல்ளவும் மூன் - விரலையு

மடிச்சுக் கொண்டு நாடி பார்க்க வாத பித்த நாடி, சேத்தும நாடியுந் தெரியும்.

நாடி எந்தக் கிரமத்தில் இருக்கு மென்றால் நெல்லிடை பிரமாணத்திலே நாடி பார்க்கிறது. பார்க்கு மிடத்தில் மூன்று விரல் எண்ணப்படும்.

சேத்தும நாடி லெட்சணம் நாடி மெள்ள நடக்கும். இந்தக் கிரமத்தில் நடந்தால் சேத்தும நாடி என்று சொல்லுவது.

வாத பித்த நாடி லெட்சணம்:- முந்த காலுங் கோழி போலே நடக்கும். பிறமயில் போலே நடக்கும். இந்த கிரமத்தில் நடந்தால் பித்த நாடி என்று சொல்லுவது.

வாத சேத்தும நாடி லட்சணம்:- குறஉச்சியிலே கெதிர நாடி முறு நாடி சிறுக வாத் வா சேத்தும கெதிப்பு கெந்தம் வயித்தியர் வித்தியாலி சாரதா என்பது.

வாத சேத்தும நாடி கோழி போலே நடக்கும். பிறகு ஆட்டைப் போலே நடக்கும். இந்தக் கிறமத்தில் நடந்தால் வாத சேத்தும நாடி என்று சொல்லுவது.

<u>பித்த சேத்தும நாடி லெட்சணம்</u>:-

தவளை போலே நடக்கும். பிறகு ஓடும். நாடி குறு வயத்திலேயும் ஓடும். இப்படி ஓடினால் வாத பித்த சேத்தும நாடி என்று சொல்லுவது. நாடி ஓடுகிற வகை கையிலே ஓடும். கணுக்காலிலே ஓடும். நாடி சேத்துமத்துக்குள்ளே மோடமாயிருக்கும்.

பெண்சாதிக்கு நாடி யிடது கையிலே பார்க்கிறது. புருஷனுக்கு நாடி வலது கையிலே பார்க்கிறது. இது நாடி பார்க்கிற கிரமம்.

வாத நாடி லெட்சணம்:- வாத நாடியாகிறது ஒக்கியாய் நடக்கும். தவளை போலே நடக்கும். காடை குருவி போலே நடக்கும். நாகப்பாம்பு போலே ஓடும். இந்த விதத்திலே நடந்தால் வாத நாடி என்று சொல்லுவது.

<u>பைத்திய நாடி லெட்சணம்</u>:-

கோழி இறகு உதறிக் கொண்டு நடக்கிறப் போலே நடக்கும். அன்னம் போலே நடக்கும். ஊர்க் குருவி போலே நடக்கும். இந்தக் கிரமத்திலே நடந்தால் பயித்தியம் நடக்கும். வலம் விடாத பேருக்கு அன்னம் போலே நடக்கும். இந்த லெட்சணமுண்டானால் இந்த நாடி என்று சொல்லப் படும். உடம்பு தீண்டிப் பார்க்கிறது. ஆகம் புரித வாய்வுக்கு உடம்பைத் தொட்டுப் பார்க்கிறது. உடம்பு சிறுக உஷ்ணமாயிருக்கும்.

<u>அரையாப்புக் கட்டிக்கு</u>:-

முருங்கயிலையைக் கொண்டு வந்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அடையாய் வைத்து கட்டக் கரையும். ஊர் முருங்கையுமல்லா, காட்டு முருங்கையு மல்லா, செடி தொறட்டு முள்ளா யிருக்கும். காம்பு கசத்து இருக்கும். இலை காரை இலை போலே இருக்கும். கிளிஞ்சலைக் கொண்டு வந்து காட்டெரு முட்டை அடுக்கி அதின் மேலே வைத்து மேலும் இடுக்கி சுட்டு எடுக்க நீற்றாம். அதை எடுத்து விளக்கெண்ணெய் வார்த்து குழைத்து கட்டி மேல் தடவ யிப்படி மூன்று பொழுது தடவக் கரையும்.

<u>வெள்ளை விழுகிறதுக்கு</u>:-

மப்பை மேனியும், கருப்பு நெல் அரிசியும் அரைத்து அடை சுட்டு தின்ன தீரும். கை கண்டது. வடசாமி சொன்ன வைத்தியம்.

<u>ஊது காமாலைக்கு மருந்து</u>:-

நாயாவட்டை இலையைக் கொண்டு வந்து சட்டியிலே போட்டு அத்தோடை அவரைக் கொட்டை போட்டு தண்ணீர் வார்த்து வெவிச்சு எடுத்துக் கொண்டு அந்தக்

கொட்டையை உலர்த்தி வைத்துக் கொண்டு காலமே பத்துக் கொட்டை சாப்பிடத் தீரும்.

வெள்ளர்களை பட்டை உலர்த்தி இடிச்சு சூரணம் பண்ணி வெள்ளாட்டுப் பாலில் சாப்பிடத் தீரும். சடைசாமி சொன்ன வயித்தியம். கை கண்டது.

<u>சயித்திய காசிக்கு லேகம் பண்ண மருந்து வயணம்</u>:-

திப்பிலி பலம்.க, மூலம் பலம்.க, தெசாவ்ரம் பலம்.க, கண்டு பறங்கி பலம்.க, தம்பராஷ்டம் பலம்.க, லவங்கப் பட்டை பலம்.க, மிளகு பலம்.க, சுக்கு பலம்.க, சித்திர மூலம் பலம்.க இது வெல்லாம் வஸ்திர காயம் பண்ணிக் கூட்டிக் கொண்டு இதுக்கு கசாயம் வில்வ வேர் வறமுள்ளி வேர் சிறு வழுதலை வேர், கல்லுருக்கம் வேர் உத்தாமணி வேர், முசுமுசுக்கை வேர் கசாயம் வைத்து இறுத்து கொண்டு இதில் பழைய வெல்லங் கூட்டி கொதிக்க வைத்து இந்தச் சூரணம் இதில் கூட்டி லேகம் பண்ணிக் கொடுக்கவும். எலுமிச்சம் பழ சாறு விட்டரைத்து அதிக பொடி பண்ணி சர்க்கரை கூட்டி கொடுக்கவும்.

<u>சுர பாண்டுவைக்கு மருந்து</u>:-

நீர் முள்ளி வேர், சங்கம் வேர், அமுக வேர், பூவரசம் வேர் கசாயம் வைத்து மிளகு, திப்பிலி மூலம், கண்டு பறங்கி இவை பொடி செய்து கசாயத்தில் கூட்டிக் கொடுக்கவும்.

<u>சயித்திய காசிக்கு மருந்து</u>:-

சித்திரமூலம் பட்டை இலை இது இரண்டும் கருப்பு நெல்லரிசி மாவும், தட்டி ரொட்டி பண்ணி கொடுக்க இழுமல் தீரும். இதுக்கு பத்தியம் உப்பு, புளிப்பு கசப்பு தவிர்க்கவும்.

<u>விஷ பாண்டுவைக்கு</u>:-

வெள்வக்களை பட்டை வேளை ஒன்றுக்கு பலம்.உ, கசாயம் போட்டு அந்த தண்ணீர் இறுத்து அதில் திப்பிலி மிளகு வெள்ளுள்ளி, சீரகம் கிருமி பண்ணி பொடி செய்து அதில் கூட்டி கொடுக்கவும். வியாதி தீரும்.

இதுவும் சங்கம் வேர்ப் பட்டை கொண்டு வந்து உலர்த்தி வஸ்திர காயம் பண்ணி வெந்நீரில் கொள்ள தீரும். வெள்ளாட்டுப் பாலில் தயிரில் கொள்ளத் தீரும். இதுக்கு புளிப்பு உப்பு தவிர்க்கவும்.

<u>பால கிரகம்</u>:-

not useful

பன்னிரெண்டு வருஷத் பருவத்துக்கும் ஏகமாய் சகல தேவதைக்கும் ஏகமாய் பண்ணுகிறது. எல்லா கிரகமும் நிற்கும். இதக்கு ஆத்து மண் இருகரை மண்ணில் கொண்டு வந்து பொருப்பு செய்து பஞ்ச வன்ன பிடச் சயம் வெள்ளை வஸ்திரம் தரித்து பூவு கெந்தம் அதை தரித்து முன்னாழி அரிசி சமைத்து புது வேர்ட்டிலிட்டு ஐந்து கறி தயிறு வெல்லம் உளுந்து வடை பத்து எள்ளுருண்டை இருபது கொழுக்கட்டை இருபது. அடை ஒரு விளக்கு ஒரு தேங்காய் இது வெல்லாம் படைத்து மூன்று தரம் சுத்தி ஊருக்கு மேற்கே போடவும்.

<u>பெரும்பாட்டுக்கு</u>:-

ஈர வெங்காயந் தன்னை மியவுடன் அரிந்து கொண்டு கலந்தனைக் காய வைத்து கடுகவே எரிப்பதிட்டு பொன்னிறமாய் வறுத்து புற வற சொரிந்து கொண்டு இப்படி இரண்டு நேரம் இரு நான்கு நாள் தான் கொள்ள பெரும்பாடு ரத்தப் பிரமியம் தானும் போமே.

விடத்தேரி இலை உலர்த்திப் பொடி செய்த சீலை வடி கொண்டு அதக்குச் சமன் அரிசி வறுத்துப் பொடி செய்து கலந்து நித்தம் இரண்டு பிடி பொடி நல்லெண்ணெயில் குழைத்து முழுங்கவும். இப்படி எட்டு நாள் கொள்ள தான் பட்ட பெரும் பாடு ரத்த பிரமியமும் போம்.

சங்கம் வேர், எலுமிச்சங்காய் மாத்திரம் அரைத்து இளநீரில் குடிக்க பெரும் பாடு மாறும். மிண்டங் கொழுந்து எலுமிச்சங்காய் அளவு அரைத்து நல்லெண்ணெயில் முழுங்கப் பெரும்பாடு தீரும்.

எலி கடி விபரம்:-

எலிகளுக்கு பெயர்:-

வாளம், புங்கன், மவுக்க அலந்திரன், திருவடி விழுமாக உத்தி உதிரமண்டல எலி அழகன் குதன், மந்தில் முத்தையன் பாண்டு பதி உதிரியன்; விரங்கன், ஏல நன் விசையன் ஆண் எலி. பெண் எலி ஆக எலி வகை செய்யுங் குணம்:-

வானம் புங்கன் எலி கடித்தால் செய்யுங் குணம்:-

உடம்பு குடல் போலே வீங்கும். கண் சிவந்து இருக்கும். வேகம் உண்டாயிருக்கும்.

இதக்கு மருந்து:- சிறுகீரை வேரை தேனிலரைத்து முழுங்கத் தீரும்.

அலந்திரன் என்னும் எலி கடித்தால் செய்யுங் குணம்:- வெண்ணெவு கொண்டாப் போலே உடம்பு சிவந்திருக்கும். எலி போல் தடிப்பு மிரும்.

இதக்கு மருந்து:- பாவை விரையை பொடி செய்து தேனில் குழைத்து முழுங்கத் தீரும்

திருவடி என்ற எலி கடித்தால் செய்யுங் குணம்:-

வேர்த்து, வெதும்பும்.

இதக்கு மருந்து:- புனல் முருங்கை விரையை பொடி செய்து தேனில் குழைத்து முழுங்கத் தீரும்.

ஆழமாக உத்தி என்ற எலி கடித்தால் செய்யுங் குணம்:-

கண் புகைந்திருக்கும்.

இதக்கு மருந்து:- முத்தங் காசும் இந்துப்புந் தேனில் குழைத்து முழுங்கத் தீரும்.

மாபுந்தி என்ற எலி கடித்தால் செய்யுங் குணம்:-

[illegible] எப்பொழுதும் உள்ளே தலை சுழலப் பண்ணும். வீங்கும். வாய் பொல்லாததாய் நாறும்.

இதக்கு மருந்து:- பாகைத் தோம் பாகை விரையும் பொடி செய்து தேனில் குழைத்து முழுங்கத் தீரும்.

உதிர மண்டலி என்ற எலி கடித்தால் செய்யுங் குணம்:-

சிறுநீர் உதிரம் போலே இருக்கும். கடித்த வாய் வட்டம் போலே இருக்கும்

இதக்கு மருந்து:- நெய் சட்டியும் பற்படாகமும் பொடி செய்து தேனில் குழைத்து முழுங்கத் தீரும்.

அறண மண்டலி என்ற எலி கடித்தால் செய்யுங் குணம்:-

உடம்பு குடம் கனப்புண்டாம். கருங் சளியும் இருமலும் உண்டாம்.

இதக்கு மருந்து:- முத்தக் காசும் பற்படாகமும் அரைத்து தேனில் குழைத்து முழுங்கத் தீரும்.

மரவட்டை நீர் வண்டு, செவ்வட்டை கடி வகைக்கு மருந்து :-

ஆகாசக் கெருடன் கிழங்கு கொண்டு வந்து கொட்டைப் பாக்குப் போலே வெட்டி ஒரு படி பசுவின் நெய்யில் போட்டு ஆக்கி இந்த கிழங்கு பக்குவத்திலே எடுத்து ஒரு கரண்டி நெய்யும் ஒரு கிழங்கும் இது இரண்டும் தின்னவும். இந்த நெய் கண்ட மாலைக்கு ஆடி இந்தப் படி உள்ளுக்குங் கொண்டு மேல் புண்ணுகளு சீலையில் தவட்டிப் போடவும். இதுக்கு பத்தியம் உப்பு, புளிப்பு, கவுச்சு தவிர்க்கவும்.

ஆகாச கெருடன் :- வயணம்: வலம் சலம் விடாத பேருக்கு மருந்து :-

ஆகாச கெருடன் கிழங்கு கொண்டு வந்து இரண்டு கொட்டைப் பாக்களவு வென்னீரில் கொடுக்கவும். இதுக்கு விடாதே போனால் ஈர வெங்காயச் சாத்தில் கால்படி மதக்கின சர்க்கரை இரண்டு காசிடை இரண்டு கரண்டி விளக்கெண்ணெயில் வெங்காயச் சாத்தில் கொதிக்க வைத்து சங்கம் சா சர்க்கரை வெண்காரம் பொரிச்சு அரைச்சு கூட்டி கொடுக்கவும். இது கை கண்டது.

விரை வாதத்துக்கு மருந்து :-

பாக்கிலே எருக்கம் பூ தின்ன தீரும். பூ கிடையாவிட்டால் மூன்று துளி பால் வெத்திலையில் தடவி தின்ன அண்டவாதம் விரைவாதம் கூட தீரும். கை கண்டது.

காமாலை சோகை பித்தத்துக்கு :-

புளி உப்புக் கண்டம் தின்ன தீரும். பிறண்டை சாத்தில் தினை அரிசி இடிச்சு தின்னத் தீரும். கை கண்டது.

மூலாம் பண்ணுகிறது வயணம் :- not useful

ரசம், களிப்பாக்கு, மாப்பிளைக் காய், மயில் துத்தம், மொசுக்கு, நல்லெண்ணெய், வெள்ளைக் காசுக் கட்டி, நெய், புதுப் பானை கவுத்து அதின் மேலே காசுக் கட்டி பொடி பண்ணிப் போட்டு எலுமிச்சம் பழம் சாறு பிழிஞ்சு செப்பு செம்பாலே அரைச்சுத் தடவ ஆறிப் போம்.

மயில் துத்தம் விராகனெடை.க, பால் துத்தம் விராகனெடை.க, இரண்டையும் நன்றாய் சுட்டு வெள்ளைக் குங்கிலியம் விராகனெடை.க, ரசம் விராகனெடை. இது இரண்டும் சும்மா போட்டு எலுமிச்சம் பழ சாறு விட்டரைத்துக் கொண்டு நல்லெண்ணெய் வார்த்து அரைத்து பழத்துக்கு முன்னே செம்பருத்திச் சாறு வார்த்தரைத்து அதின் பிறகு நல்லெண்ணெய் வார்த்தரைத்து அதின் பிறகு இந்த மருந்து மேலே தண்ணீர் வார்த்துக் கழுவிப் போட்டு வெள்ளை சீலையில் பிசறி நிழலுலத்தாக உலர்த்தி சீலை மடிச்சு வைத்துக் கொண்டு பின்னை தண்ணீர் விட்டு கழுவிப் போட்டு சீலை போடவும். எப்படிப் பட்ட புண்ணும் ஆறிப் போம்.

பால் துத்தம், மயில் துத்தம், வெள்ளைக் குங்கிலியம் பசுவின் வெண்ணெயில் பண்ணி சீலையில் தடவிப் போடவும்.

செம்பிலை, நாகையிலை, புளியிலை மூன்று இலையும் வேகப் போட்டு தண்ணீர் இறுத்து கழுவிப் போடவும். பிறகு மூலாம் போடவும்.

புண்ணுக்கு எண்ணெய் பண்ணி போடுகிற வயணம் :-

ரசகற்பூரம், காசுக் கட்டி, களிப்பாக்கு, பால் துத்தம், மயில் துத்தம், வெள்ளைக் குங்கிலியம், சுருள் பட்டை, நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி சீலையில் தோய்ச்சுப் போட ஆறிப் போம்.

உடம்பு திமிரெடுத்தால் மருந்து :-

நிலப்பனங் கிழங்கு அரிசியிலரைத்து பசுவின் நெய்யில் அடை சுட்டு தின்னவும். சுடுச சாதம் சாப்பிடவும். ஆவாரையிலையைத் தவித்து தவஸ்திமிட சரீரத்திலுண்டான திமிவு போம்.

சமாது உப்பு கட்டு :-

ஐந்து வருஷம், பத்து வருஷம்சமாது உப்பு வாங்கி வந்து அந்த உப்பையும் அண்டத்தை விட்டு அரைத்து உலர்த்திப் பொடி செய்து அண்டத்தில் ரொப்பி.௲ நாள் புதைத்து எடுத்து குக்கிட புடம் போட செந்தூரமாம். சீந்திற் வேர் சாறு விட்ட ரைக்கவும்.

குழந்தைகளுக்கு மேகத்துக்கு விரையத்து எண்ணெ :-

கொட்டக் கிரந்தை கோழியவரை செருப்படை சீலந்தி.நாயகம் மணத்தக் காளி பிரண்டை வெங்காயம் இது வெல்லாம் இடிச்சு.சாறு பிழிந்சு.கொண்டு கருஞ்சீரகம் கார்போக அரிசி வெட்டாலரிசி நீரடிமுத்து பறங்கி சக்கை இது வெல்லாம் இடிச்சு சாறு*பிழிந்து*கொண்டு பொடி பண்ணி சித்தாமணக்கு முத்து எண்ணெயில் ஆக்கி சாப்பிட ரோகம் அத்துப் போம்.

ஆத்து தும்மட்டிக்காய், வெங்காயம், சித்தாமணக்கெண்ணெயில் ஆக்கி குழந்தைகளுக்கு வார்க்க விரையம்.

குழந்தை பிள்ளைகளுக்கு மாந்தை சகலத்துக்கும் :-

லவுங்கம் விராகனெடை.௨, அதிமதுரம் விராகனெடை.௨, சாபத்திரி விராகனெடை.௨, வெள்ளி விராகனெடை.௨, செங்கத்தாரி விராகனெடை.௨, பெருங்காயம் விராகனெடை.௨, சுக்கு விராகனெடை.௨, மாதளங் கிழங்கு விராகனெடை.௨, கோரைக் கிழங்கு விராகனெடை.௨, ஆக வகை பதின்மூம் பொட்டலங் கட்டி கொண்டு ஒரு சட்டியில் போட்டு தண்ணீ போட்டு ஊசி சத்தும் கல்லுப்பும் சதுக்கட போட்டு வறுக்கையில் உப்பு பொரிகிற போது எருமை மோர் ஒரு எண்மை விட்டு நன்றாய் கருச்சு கொதி திருப்பின் பிறகு மருந்து வகைகள் பொட்டலங் கட்டினதை உள்ளே போடவும். இதுவும் வைத்துக் காய்ச்சி அரைப்படியாக இருக்கையிலே இறக்கிக் கொள்ளவும். அந்தக் கசாயம் விட்டரைக்கவும். ஒரு நாள் நிழலில் உலர்த்தி மறுநாள் வேலிப் பருத்திச் சாறு விட்டரைத்து மறுபடி கோழிய வரைச் சாறு விட்டரைத்து மறுபடி காட்டாவாரைச் சாத்திலரைத்து கோரைக் கிழங்குச் சாத்திலரைத்து மறுபடி வட்டப் பிருறிச் சாத்திலரைத்து மறுபடி வெந்தயக் கசாயத்தில் வைத்து அதின் பிறகு குளிகை சேர்த்து மிளகு போலே உருண்டை பண்ணிக் கொள்ளவும். ஓட ஓட வயறு எடுத்தால் துளசி சாத்தில் வாலசிரி ஒரு குளிகை வேலிப் பருத்திக் கசாயத்தில் கொடுக்கவும்.

பைத்திய காசத்துக்கு :-

சீரகம் பலம்.௧, அதிமதுரம் பலம்.௧, நெல்லிப் பருப்பு பலம்.௧, எலுமிச்சம் பழசாறு பலம்.௧ பற்படாகம் பலம்.௨, முசுமுசுக்கை சாறு பலம்.௧, பொன்னாங்கண்ணி சாறு பலம்.௧, மிளகு பலம்.௧, பசுவின் பால், பசுவின் நெய் இது காய்ச்சி கடுகு திறள் பக்குவத்தில் தாள் போட்டு பொன்னிறமாய் இறக்கி இரண்டு பலம் சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

தலை முழுக்கு:-

நல்லெண்ணை, சந்தனம் பலம்.க, குங்குமப் பூ காசிடை தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு பலம்.க, போட்டு காய்ச்சி வடித்துக் கொண்டு கால் பலம் மிளகு வெட்டிப் போட்டு தானிய புடம் வைத்து மூன்று நாளைக்கொரு கால் சீயக்காய் தேய்ச்சு முழுக சகல ரோகமும் தீரும். நிவாரணம்.

வலசலமடைத்தால் மருந்து:-

கோவளம் பூச்சியைக் கொண்டு வந்து நசுக்கி இரண்டு படி தண்ணீரை அரைப் படியாகக் காய்ச்சி பசுவின் வெண்ணை ஒரு எலுமிச்சங்காய் அளவு சீலையிலே முடிந்து அரைப் படி தண்ணீரிலே போட்டு குவளம் பூச்சி சாறு கூட கால் படி விட்டுக் கொடுக்கத் தீரும்.

அதிசாரத்துக்கு:-

சாதிக்காய், சாபத்திரி பலம்.வ, லவுங்கம் பலம்.ரு, லவுங்கப் பட்டை பலம்.௩, லவுங்கப் பத்திரி பலம்.௨, அதிமதுரம் பலம்.ரு, கோஷ்டம் பலம்.வ, ஏலம் .வ, சுக்கு பலம்.வ, திப்பிலி பலம்.வ, திப்பிலிமூலம் பலம்.வ, தவசட்டி பலம்.௫, ரேணுகம் பலம்.௨, மிளகு பலம்.௫, தம்பராஷம் பலம்.வ, முந்திரிப் பழம் பலம்.வ, பேரீச்சம் பழம் பலம்.வ, கல்கண்டு பலம்.வ, மாதள ஓடு பலம்.வ, வில்வ ஓடு பலம்.வ இது வெல்லாம் கருக்கி பண்ணிக் கொண்டு இதுக்கு சமன் சர்க்கரை கூட்டி முலைப்பால் வார்த்தரைத்து கறண்டியில் கொதிப்பிச்சு ஏழு தரம் இந்தப்படி கொதிப்பிச்சு பாக்குப் பிரமாணம் உருண்டை பண்ணி காலமே சாயங்காலம் சாப்பிடவும். வயிறு கழிச்சலும் அதிசாரமுந் தீரும்.

சுரத்துக்கு மருந்து:-

உத்தாமணி இலையை அரைத்துத் தவுட்டிலே பிரட்டிக் கொடுக்கத் தீரும்.

குளிர் காச்சலுக்கு மருந்து:-

சங்கிலையும், வெள்ளுள்ளியும், மிளகாயும் அரைத்து தின்ன தீரும்.

பாண்டுவ ரோகத்து மருந்து:-

நீர் முள்ளி இலையைக் கொண்டு வந்து உலர்த்தி இடித்து புதுப் பல்லாயில் போட்டு தண்ணீர் வார்த்து வைத்துக் கொண்டு தினம் இரண்டு வேளைக்கும் ஆழாக்கு தண்ணீர் இறுத்துக் குடிக்கத் தீரும். இது கை கண்டது.

பிடங்கு நாரி இலையைக் கொண்டு வந்து தண்ணீர் வார்த்து வேக வைத்து அதிலே கடுக்காய் ஐந்து போட்டு வேக வைத்து ஆழாக்கு தண்ணீர் இறுத்து குடிக்க வயிறு கழிச்சல் எடுக்கும். பிறகு பிரமியிலையைக் கொண்டு வந்து கடுக்காய் ஐந்து போட்டு வேக வைத்து தண்ணீர் இறுத்து வடி கட்டி கொண்டு குடிக்கவும்.

கீழா நெல்லி யிலையைக் கொண்டு வந்து எலுமிச்சம் பழம் பத்து வகுந்து இரண்டையும் போட்டு புட்டு இட்டு தண்ணீர் கால்படி இறுத்து குடிச்சு பழத்திலே பாதி சாப்பிட போம். இப்படி ஐந்து நாள் தின்ன காமாலை விஷ.பாகம், பாண்டுவரோகம் இது முதலாய் தீரும்.

([illegible])

புண்ணுக்கு மூலாம்:-

பால்சத்தம், மயில் துத்தம், முருதார் சிங்கு, வெள்ளை குங்கிலியம், கர்சுகட்டி

களிபாக்கு வேப்பெண்ணெயில் அரைத்து சீலையில் தோய்ச்சு போடவும் ஆறிப் போம்.

தலை பாரம் நோவுக்கு நீர் குண்டிதயிலம் முழுகத் தீரும். நொச்சில் பிரமியிலை உத்தாமணி குப்பை மேனி பேய்ப்பீர்க்கு, தவதாழை வேப்பயிலை, நுணயிலை, கரிசலாங் கண்ணி, மாவிலிங்கை, மணத்தக்காளி, செருப்படை சிலந்தி நாயகம் கொட்டைக் கிரந்தை சங்கிலை, சாறுவேளை, கல்லியான முருங்கை இலை, விழுதி இலை, சிறு புள்ளடி செம்பிலை, முசுமுசுக்கை இலை, நெட்டைப் பேய் முறட்டை சித்திர மூலத்து இலை, வல்லாரை இலை, ஆடாதோடை வகை ஒன்றுக்கு பிடி இலை நொச்சில் ஒரு முறம் இலை தண்ணீர் விட்டு காய்ச்சி பிழிந்து ஒரு படியாகக் காய்ச்சி நாழி எண்ணெ விட்டு சாளிப் பதமானல் திப்பிலி மிளகு பலம்.உ, சுக்கு பலம்.க, சீரகம் பலம்.வ, ஓமம் பலம்.ச மஞ்சள் பலம். 1/4 கஸ்தூரி மஞ்சள் பலம்.வ, லவுங்கப் பட்டை பலம். சதகுப்பை பலம். கடுக்காய் பலம்.உ, தம்பராஷம் பலம்:க, சந்தனம் பலம்.உ இடிச்சு காய்ச்சி வடிச்சு லவுங்கம் பச்சிலை, சாம்பிராணி எண்ணெயில் விடவும்.

<u>பாஷாணம் முறிய</u>:-

அகத்திப் பாகலிலை, பெரும் பூசனிக்காய் சாறு பிழிஞ்சு, கருஞ்சீரகம், பலம். மிளகு பலம். அரைத்து உள்ளுக்கு கொடுத்து மேலும் பூச பாஷாணம் சுத்தியாம். சாயங்காலம் சாணி கரைத்து சர்வாங்கம் பூசி குளிர்ந்த தண்ணீரில் பத்து மொடா தலையில் கொட்டவும்.

<u>கிருமிக்கு</u>:-

நாயுருவி விரை பலம்.உ, நாய் வேளை விரை பலம்.ச மிளகு பலம்.உ, ஓமம் பலம்.உ, சுக்கு பலம்.உ இது வறுத்து பொடியாக்கி சிறுக சோற்றில் தூவி தின்ன தீரும் பகல் உண்ண ராத்திரி உபாசம்.

<u>சூலைக்கு</u>:-

நார்த்தம் பழம் பத்து சாறு வாங்கி அதிலே உப்பு பலம்.உ, இந்துப்பு பலம். உ, பொட்டுலுப்பு பலம்.உ, எண்ணெ நழி வளையலுப்பு பலம்.உ, பெருங்காயம் பலம் க, இதை வறுக்க வேணும். எல்லாம் பொடியாக்கி குடுவையிலிட்டு பதினொரு நாள் வீட்டில் புதைத்து விராகனெடை தின்ன சூலை போம். மாந்தம் போம்.

<u>பாண்டு வியாதி வீங்கிலுள் லெட்சணம்</u>:-

கண் வெளுப்பு, நகம் ரத்தம், இராது. கட்டு விட்டு இருக்கும். கால் நகமும் கட்டு விட்டு இருக்கும். முகம் கால் கை சோகை தட்டும். உதடு ரத்தமிருக்கும். இதுக்கு கருஞ்சீரகம் பலம்.க, கார்போவளம் பலம்.க, நீரடி முத்து பலம்.க, வாய் விளங்கம் பலம்.க, குரோசானி ஓமம் பலம்.க, மிளகு பலம்.க, உள்ளி [illegible] பலம்.க, திப்பிலி பலம். க, இதுவெல்லாம் கரசலாங் கண்ணி சாறு குறுணி விட்டு புலர புலர இரண்டு சாம மரைச்சு விழுது வாங்கி வைத்து அரப்பொடி பலம். சாறு வார்த்து மூன்று சாமமரைத்து கூட்டி பிசைந்து முப்பது எலுமிச்சம் பழம் நாலாய் வகுந்து நடுவே நடுவே அந்த விழுதை வைத்து ஒரு குடுவையில் எடுத்து அதிலே இருபத்தைந்து பலம் கூரெள்ளெண்ணை விட்டு ஒடு போட்டு மூடி ராத்திரியும் பகலும் எரியுற அடுப்பு வாய் முன்னே பள்ளம் வெட்டி நன்றாய் மூடி ஒன்பது நாள் சென்று எடுத்து அதிலே ஒரு கறண்டி கொடுக்க எலுமிச்சம் பழ சாத்தில் ஒரு பிளப்பு கொடுக்கவும். இதுக்கு நாள்

என்பது போனல் பழஞ் சோறு கூட்டவும். பதியம் புகையிலை அகத்தி பன்னிக் கறி பசளிக் காய் ஆகாது. உப்பு, புளிப்பு கூட்டவும்.

இருமலுக்கு குண்டிலாதி லேகியம் :-

சங்கம் வேர் பலம்.ச முக்கத்நாரி பலம்.ரு, மிளகரணை பலம்.ரு, ஆதண்டை பலம்.ரு, சதுரக் கள்ளி பலம்.ரு, பூனைக் காஞ்சொறி பலம்.ரு, ஆகாச தாமரை பலம்.ய, கோரைக் கிழங்கு பலம்.ய, சாய வேர் பலம்.ய, விஷ்ணு கிரந்தி பலம்.ரு, நன்னாரி பலம்.ரு, நாயுருவி பலம்.ரு, ஆடாதோடை பலம்.ரு, கருசலங்கண்ணி பலம்.ரு, உத்தாமணி பலம்.ரு, குமுளம் வேர் பலம்.ரு, கண்டங் கத்திரி பலம்.ரு, சிறுவழுதலை பலம்.ரு, வில்லை வேர் பலம்.ரு, முன்னை வேர் பலம்.ரு, நாவேளை வேர் பலம்.ரு, கொள்ளுகா வேளை பலம்.ரு, முக்கா வேளை பலம்.ரு, சத்தி சாரு வேளை பலம்.ரு, எருக்கம் வேர் பலம்.ரு, கிளா வேர் பலம்.ரு, வறுண்ணி பலம்.ரு, வறபுல்லாந்தி பலம்.ரு, முசுமுசுக்கை பலம்.ய, வட்டத் திருப்பி பலம்.ரு, நெருஞ்சி பலம்.ரு, சீந்தில் தண்டு பலம்.ரு, நசுக்கிக் கசாயம் சரி தண்ணீர் விட்டு ஐந்து நாள் குறுகக் காய்ச்சி வெல்லம் பலம். சய போட்டு இறுத்து வடித்துக் கொண்டு பாகு பதமானல் கடை மருந்து திப்பிலி பலம். 1/4 மிளகு பலம். 1/4 சீரகம் பலம்.க, மோடி பலம்.க, தம்பலூஷம் பலம்.க, தேத்தாங் கொட்டை பலம்.க, தாளிச பத்திரி பலம். சித்திர மூலம் பலம்.க, கண்டு பறங்கி பலம். 1/2 லவுங்கப் பட்டை பலம்.க, பறங்கிப் பட்டை பலம்.உ, கொத்தமல்லி பலம். 1/2 கோரோசினை பலம். 3/4 பெருங்காயம் பலம். 1/2 சமம் பலம்.உ, வாய் விளங்கம் பலம். 1/2 சிறு நாகப்பூ பலம். 1/2 அக்கார காரம் பலம்.வ, அதிமதுரம் பலம்.வ, கோஷ்டம் பலம்.வ, லவுங்கம் பலம்.வ, குரோசாணி ஓமம் பலம்.வ, அமுக்கிரா பலம்.க, சுக்கு பலம். 4 யிஞ்சி சாறு உரி வஸ்திர காயம் பண்ணி பேரீச்சம் பழம் தேவதாரூஷ் பழம் கூட தூவிக் கிளறி தேன் பலம்.சய வார்த்து கிளறி பாக்களவு தின்ன தீரும் வியாதி இருமல், சயித்தியம், வாதம், மந்தம் தீரும்.

மேக நாதக்குளிகை :-

நேர்வாளம் பலம்.க, காட்டாமணக்கு பலம்.க, பெருங்காயம் பலம்.க, யிங்குலீகம் பலம்.க, சிவதை வேர் பலம்.க, சுக்கு பலம்.க, திப்பிலி பலம்.க, மிளகு பலம்.க, சீரகம் பலம்.க, எலுமிச்சம் பழம் சாறு விட்டு அரைத்து உளுந்து மாதிரி குளிகை பண்ணி சகலத்துக்கும் கொடுக்கவும். க்ஷயரோகத்துக்கு கொடுக்கவும்.

****

சு.ச: 7.1.63.

முற்றும்

******

32

விரவம் காண்
பூர்த்தடைந்தது

Verification completed on 25-6-63 Pages 140

Sundaramurthy 25-6-63

132